



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

# بِسْمِ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ مَكِّي

வேடுகை தரீகத், அமீரே அஹ்மதுஸ் ஸுன்னத்,  
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,  
அல்லாமா, மௌலானா அபு கபீலாஸ்

முஹம்மத் இல்யாஸ்  
அத்தார் காதிர் ரஃஸூலி

فَيْضَانِ بِسْمِ اللّٰهِ

Faizan-e-Bismillah

بِسْمِ اللّٰهِ

# வீன் மக்மை

இந்நூல் ஷேகே தரீகத் அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஹழ்ரத் அல்லாமா மௌலானா **முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஸூவி**

أَمَامَتِ بَرَكَاتُهِ الْعَالِيَةِ அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

## Translated into Tamil by:

Translation Majlis (Dawat-e-Islami)

Alami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

**Contact:** ☎ +92-21-34921389 to 91

**Email:** ✉ translation@dawateislami.net

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஃகபைனானே பிஸ்மில்லாஹ்வின் குமிழ் மொழிபெயர்ப்பு



ALL RIGHTS RESERVED

Copyright © 2013 Maktaba-tul-Madinah

இவ்வெளியீட்டின் எப்பகுதியும் மக்தபதுல் மதீனாவின் சட்டரீதியான முன் அனுமதியின்றி மின்னியல், இயந்திரவியல் ரீதியான எக்கருவிகளாலும் மீள்பதிப்பித்தல், ஒளிபரப்பு செய்தல், போட்டோ பிரதி எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் அல்லது வேறு முறைகளில் பதிவுசெய்தல் கூடாது.

தொகுப்பாளர்: முஹம்மத் இல்யாஸ் அக்தர் காநீர் ரஹ்மான்  
மொழிபெயர்ப்பு: தர்ஜுமா மஜ்லிஸ்  
வெளியிட்ட திகதி: June 2013  
வெயியீடு: மக்தபதுல் மதீனா

**அனுசரனை:**

உங்களின் மரணித்த குடும்ப அங்கத்தவருக்காக ஒரு நூலையோ அல்லது ஒரு சிறுநூலையோ அச்சிட்டு ஈஸாலே ஸவாபுக்காக அனுசரனை செய்ய விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

**Maktaba-tul-Madinah**

Alami Madani Markaz, Faizan-e-Madinah Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

✉ **Email:** maktabaglobal@dawateislami.net – maktaba@dawateislami.net

☎ **Phone:** 92+21-34921389-93 – 34126999

☎ **Fax:** 92+21-34125858

## **Maktaba-tul-Madinah**

**UK:** 80-82 Bordesley Green Road, Birmingham, B9 4TA.

Contact: 07989996380 – 07867860092

Email: uk@dawateislami.net

**USA:** Faizan-e-Madina, P. O. Box 36216, Houston, Tx 77274.

Contact: +713-459-1581, 832-618-5101

**INDIA:** 19/20 Muhammad Ali Road, Opposite Mandvi Post Office

Mumbai – 400 003.

Contact: +91-022-23454429

**BANGLADESH:** K.M Bhovan, 1<sup>st</sup> Floor, 11, Andar Killa Chittagong.

**HONG KONG:** Faizan-e-Madina, M/F-75, Ho Pui Street, Tsuen Wan N.T.

Contact: +85-98750884 – 31451557

**SOUTH AFRICA:** 163 – 7<sup>th</sup> Avenue, Mayfair, Johannesburg, South Africa.

Contact: 0027-82699-1168

**KENYA:** Kanz-ul-Iman, Near Al-Farooq Hospital, Tonoka Area Mvita, Mombasa.

Contact: +254-721-521916

**MOZAMBIQUE:** AV Joshina Machel, No 275, Maputo, Mozambique.

Contact: +258848426112

**SOUTH KOREA:** 574-19 Ship Jeon Dong Bupyeong Gu, Incheon,

South Korea.

Contact: +821091696392

**AUSTRALIA:** Faizan-e-Madinah Community Centre, 64 Karrabah Rd,

auburn, Sydney Nsw 2144. Contact: +61423694117

**SRI LANKA:** Faizan-e-Madinah no 10 Messenger Street, Colombo no 12,

SriLanka.

Contact: +94717307309 - +94773582582

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும் போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும். إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ, வாசிப்பவைகள் ஞாயகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ  
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

**பொருள்:**

யா அல்லாஹ்! அந்நீவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்முஸ்தக்ர்: ப் பாகம் 1, பக்கம் 40 தாருல் ிஃக்ர், பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஒதிக்கொள்ளவும்.)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## بِسْمِ اللَّهِ **வின் மகிமை**

அல்லாஹ் ﷺ வின் அன்பிற்குரியவர், மறைமுக ஞானத்தை முற்றிலும் அறிந்தவர், குறைகளற்ற தூயவர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யாரொருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் ஒதுவாரோ அவர் மீது அல்லாஹுத ஆலா பத்து முறை அருள் பாலிக்கின்றான்.” (முஸ்லிம், பாகம்-1, பக்கம்-175, ஹதீஸ்-408)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

### **அரைகுறை காரியம்**

மக்கத்து மாமன்னர், மதீனத்து மாவேந்தர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்: எந்தவொரு முக்கியமான காரியமும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என ஒதி ஆரம்பிக்கப்படவில்லையென்றால் அந்தக் காரியம் அரை குறையாகவே நின்று விடும். (அத்தூர்நுல் மன்சூர், பாகம்-1, பக்கம்-26)

### **بِسْمِ اللَّهِ வை ஒதிக்கொண்டே இருங்கள்**

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, உண்ணும் போதும் உண்ண வைக்கும் போதும், குடிக்கும் போதும் குடிக்க வைக்கும் போதும், எடுக்கும் போதும், வைக்கும் போதும், கழுவும் போதும், சமைக்கும் போதும், படிக்கும் போதும், படிக்க வைக்கும் போதும், நடக்கும் போதும், வண்டியை ஓட்டும் போதும், விழிக்கும் போதும், எழுப்பும் போதும், அமரும் போதும், அமர வைக்கும் போதும், விளக்கு ஏற்றும் போதும், மின்விசிறி போடும் போதும், உணவு விரிப்பை விரிக்கும் போதும், பிரிக்கும் போதும், படுக்கையை

விரிக்கும் போதும், சுருட்டும் போதும், கடையை திறக்கும் போதும், அதை நடத்தும் போதும், பூட்டை திறக்கும் போதும், பூட்டும் போதும், எண்ணெய் தடவும் போதும், அத்தர் பூசும் போதும், சொற்பொழிவாற்றும் போதும், கஸ்தா பாடும் போதும், காலணி அணியும் போதும், தலைப்பாகை அணியும் போதும், கதவை திறக்கும் போதும், மூடும் போதும், ஆக எல்லா ஆகுமான காரியங்களை ஆரம்பிக்கும் போதும் (ஷரீஅத்தின் தடை ஏதும் இல்லாத பட்சத்தில்) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ என்பதை ஓத பழக்கப்படுத்திக் கொண்டு அதன் சௌபாக்கியத்தை அள்ளிக் கொள்ள முற்படுவது மிகவும் சிறப்புக்குரியது.

## ஜின்களிடமிருந்து பொருட்களை பாதுகாக்கும் முறை

ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஃப்வான் பின் ஸுலைம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மனிதர்களுடைய பொருட்களையும், துணிமணிகளையும் ஜின்கள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே உங்களில் யாராவது ஆடை அணிய துணிமணிகளை எடுக்கும்போது அல்லது களையும்போது 'بِسْمِ اللّٰهِ' ஓதுங்கள். அவர்களுக்கு அல்லாஹுதஆலாவின் பெயர் ஒரு முத்திரை போன்றது. (அதாவது بِسْمِ اللّٰهِ ஓதுவதால் ஜின்கள் அந்தத் துணிமணிகளை பயன்படுத்துவதில்லை.) (லுக்குல் மர்ஜான் ஃபீ அஹ்காமில் ஜான் லிஸ்ஸூயுத்தி, பக்கம்-98)

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இதேபோல் எந்த ஒரு பொருளையும் எடுக்கும்போதும் வைக்கும்போதும் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ என்று ஓதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ விஷமம் நிறைந்த ஜின்களின் நாசப்பிடியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

## بِسْمِ اللّٰهِ வை சீராக ஓதுங்கள்

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ என்று ஓதுவதில் சொற்களை சீரான முறையில் உச்சரிப்பது அவசியமாகும். குறைந்தபட்சம் எந்த அளவுக்கு உரத்த குரலில் ஓத வேண்டுமென்றால் தடைபடாத வகையில் அதை நாம், நமது காதுகளால் கேட்க வேண்டும். அவசர கதியில் சிலர் வார்த்தைகளை மென்று

விடுகிறார்கள். அறிந்தே அவ்வாறு ஒதுதல் தடுக்கப்பட்டுள்ளது. அர்த்தங்கள் மாறிவிடும் பட்சத்தில் அது குற்றமாகி விடுகிறது. எனவே அவசர அவசரமாக ஒதும் பழக்கத்தின் காரணத்தால் யார் அதனை தவறாக ஒதி விடுகின்றனரோ அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் எங்கே அதனை முழுமையாக ஒதக்கூடிய விசேஷமான காரணமில்லையோ அங்கே வெறும் “بِسْمِ اللَّهِ” என்று ஒதுதலே போதுமானது.

## குழப்பம் விளைந்து விட்டது

ஹழ்ரத் ஸய்யிதுனா ஜாபிர் பின் அப்துல்லாஹ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள்: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இறங்கிய போது மேகங்கள் கிழக்கு திசையை நோக்கி ஓடின. காற்று அமைதியாகி விட்டது. கடல் பொங்கி எழுந்தது. கால்நடைகள் கூர்ந்து கவனிக்க தம் காதுகளை தீட்டிக் கொண்டன. ஷைத்தான்கள் மீது வானத்திலிருந்து கற்கள் வீசப்பட்டன. அல்லாஹ் عَزَّوَجَلَّ அறிவித்தான்: “நான் எனது கண்ணியத்தின் மீது ஆணையாக கூறுகிறேன்! எந்த பொருளின் மீது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதப்பட்டதோ நான் அதன் மீது பரகத்தை அளிப்பேன்” (அத்தூர்ஓல் மன்ஷூர், பாகம்-1, பக்கம்-26)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 19 வது பாகத்தில் சூரதுன் நம்லின் 30-வது ஆயத்தின் ஒரு பகுதியாகவும், குர்ஆன் ஷரீஃபின் ஒரு முழுமையான புனித ஆயத்தாகவும் உள்ளது. இது இரண்டு அத்தியாயங்களின் நடுவே ஒரு இடைவெளிக்காக இறக்கப்பட்டது. (ஹல்பி கபீர், பக்கம்-307)

## بِسْمِ اللَّهِ வின் ‘ب’ வின் தொகுப்பு

அல்லாஹ் عَزَّوَجَلَّ சில நபிமார்கள் عَلَيْهِ السَّلَامُ மீது ஸுஹூஃபுகளையும் வேதங்களையும் இறக்கினான். அதன் எண்ணிக்கை 104 ஆகும். அதிலிருந்து 50 ஸுஹூஃபுகள் ஹழ்ரத் ஸய்யிதுனா ஷீஸ் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் மீதும், 30 ஸுஹூஃபுகள் ஹழ்ரத் ஸய்யிதுனா இத்ரீஸ் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் மீதும், 10 ஸுஹூஃபுகள் ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் عَلَيْهِ السَّلَامُ அவர்கள்

மீதும் மேலும் 10 ஸுஹூஃபுகள் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَامு அவர்கள் மீதும் தவ்ராத் எனும் வேதம் இறங்குவதற்கு முன்னால் இறக்கப்பட்டது. மேலும் நான்கு பெரிய வேதங்கள் இறக்கப்பட்டன.

1. **தவ்ராத் ஷரீஃப்** ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கலீமுல்லாஹ் عَلَيْهِ السَّلَامு அவர்கள் மீதும்,
2. **ஸபூர் ஷரீஃப்** ஹழ்ரத் ஸய்யிதுனா தாலூத் عَلَيْهِ السَّلَامு அவர்கள் மீதும்,
3. **இக்ரீஸ் முகத்தஸ்** ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ரூஹூல்லாஹ் عَلَيْهِ السَّلَامு அவர்கள் மீதும்,
4. **குர்ஆன் முபீன்** ரஹ்மதுல் லில் ஆலமீனான صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீதும் இறக்கப்பட்டது. (அல் இஹ்ஸான் பிதர்தீபி ஸஹீஹ் இப்னு ஹப்பான் பாகம்-1 பக்கம்-288 ஹில்யதுல் அவ்லியா பாகம்-1 பக்கம்-222 முலக்கல்)

இந்த எல்லா ஸுஹூஃபுகள் மற்றும் கிரந்தங்களுடைய மூலமும், கருத்துக்களும் குர்ஆன் மஜீதிலும், அனைத்து குர்ஆன் மஜீதின் கருத்துக்கள் குரதுல் ஃபாத்திஹாவிலும், குரதுல் ஃபாத்திஹாவின் அனைத்து கருத்துக்களும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மிலும், بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மின் அனைத்து கருத்துக்களும் அதன் முதல் எழுத்தான “ب” விலும் அடங்கியுள்ளன. அதன் பொருள் என்னவென்றால்

بِى كَانْ مَا كَانَ وَبِى يَكُونُ مَا يَكُونُ

அதாவது அனைத்துமே என்னைக் (அல்லாஹ் عَزَّوَجَلَّ) கொண்டே உள்ளது. எது ஒன்றும் என்னைக் (அல்லாஹ் عَزَّوَجَلَّ) கொண்டே ஆகிறது. (அல் மஜூலிஸூஸ் ஸனிய்யா, பக்கம்-3)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## இஸ்முல் அஃலம்

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது, அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உஸ்மான் இப்னு அஃப்பான் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களிடம் بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய மேன்மையைப் பற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் அன்பர், மறைமுக ஞானத்தை அறிந்தவர், மாசுமருவற்ற தூயவர் மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்தார்கள்: “அது அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் திருநாமங்களில் ஒரு திருநாமமாகும். அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் இஸ்முல் அஃலமுக்கும் அவனுக்கும் இடையே எந்த அளவுக்கு நெருக்கம் உள்ளதென்றால் கண்ணின் கருமைக்கும் அதன் வெண்மைக்கும் உள்ள நெருக்கத்தைப் போல!” (அஸ்முஸ்தத்ரக் வில்ஹாகிம், பாகம்-1, பக்கம்-738, ஹதீஸ் எண்-2071)

## இஸ்முல் அஃலமுடன் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இஸ்முல் அஃலமுக்கு அதிக பரகத் உள்ளது. இஸ்முல் அஃலமுடன் கேட்கப்படுகின்ற துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மான்புமிகு அஃலா ஹழ்ரத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின் தந்தையார் ஹழ்ரத் ரஃஸூல் முதகல்லிமீன் மௌலானா நகீ அலி கான் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: “சில உலமாக்கள் بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதையே இஸ்முல் அஃலம் என்று அறிவித்துள்ளார்கள்.

பத்தாதின் தலைவர், கௌஸூல் அஃலம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது- بِسْمِ اللهِ என்பது மெய்ஞானியின் (அதாவது அல்லாஹ் عَزَّوَجَلَّ வை அறிந்தவன்) நாவினால் வருவது எவ்வாறு உள்ளதென்றால் படைத்தவன் வாயிலாக வரும் ‘குன்’ என்பதை போன்று இருக்கும். (குன்- அதாவது ஆகிவிடு என்பது) (அஹ்ஸனுல் விஆ, பக்கம்-6)

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, நமது நல்ல மற்றும் ஆகுமான காரியங்களில் வளம் பெருக முதலில் بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதுவது மிக அவசியமானது. நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று

ஓதுவதை பழக்கப்படுத்திக் கொள்ள விரும்பினால் தஃவதே இஸ்லாமியின் கன்னத்துக்களை கற்பிக்கும் மதனி காஃபிலாவுடன் ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அன்பர்களோடு கூடி கன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை தனது பழக்கமாக்கி கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ் عَزَّوَجَلَّ தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவிலே துஆ இறைஞ்சுபவர்களின் பிரச்சினைகள் நீங்கி விட்ட பல நிகழ்ச்சிகளை கண்கூடாகக் காணலாம்.

## கோணலான மூக்கு

ஒரு இஸ்லாமிய சகோதரரின் பேச்சை என்னுடைய தோரணையில் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்— என்னுடைய மூக்கின் எலும்பு சற்று கோணலாக இருந்தது. அதனால் கண் வலியும் தலை வலியும் என்னை விட்டபாடில்லை. நான் மதீனதுல் அவ்லியா எனும் முல்தான் ஷரீஃபில் உள்ள நிஷத்தர் மெடிகல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவெடுத்தேன். அதற்கு முன்னால் கன்னத்துக்களின் பயிற்சிக்காக ஆஷிகானே ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களின் மதனி காஃபிலாவோடு பாக்கட்டன் ஷரீஃபுக்கு கன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன் மதனி காஃபிலாவிலே துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதை. எனவே நான் இறைசன்னிதானத்திலே துஆ இறைஞ்ச ஆரம்பித்தேன்.

யா அல்லாஹ் عَزَّوَجَلَّ! தஃவதே இஸ்லாமியுடைய மதனி காஃபிலாவின் பரகத்தைக் கொண்டு என்னுடைய மூக்கு எலும்பை சரிப்படுத்தி விடுவாயாக.

மதனி காஃபிலாவிலிருந்து திரும்பி வந்து சில நாட்களுக்கு பிறகு என் மூக்கை நான் கூர்ந்து கவனித்தேன், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் ஆஷிகானே ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களோடு நெருங்கி இருந்து மதனி காஃபிலாவின் பொருட்டால் கேட்கப்பட்ட துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது கண்கூடாக காட்சி அளித்தது. அதாவது என்னுடைய மூக்கின் கோணலான எலும்பு சீராகி விட்டிருந்தது.

சன்னத்துக்களை கற்றுக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்  
 அள்ளிக்கொள்ள பேரருளை காஃபிலாவில் பயணியுங்கள்  
 வளமதை பெற்றுக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்  
 நிம்மதியை பெற்றுக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்  
 கோணலான எலும்புகளும் சீராகிப்போய் விடும்  
 வேதனைகள் விலகிப்போக காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, நிச்சயமாக பயணிகளின் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஒருவர் இறைவழியில் செல்லும் பயணியாக இருந்து, அதற்கும் மேலாக அவர் ஆஷிகானே ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களோடு இணைந்து துஆவும் கேட்டால் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப் படாமல் போகுமா? சர்க்காரை அ.:லா ஹழ்ரத் مُحَمَّدٌ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்களின் தந்தையார் ஹழ்ரத் ரஃஸூல் முதகல்லிமீன் மௌலானா நகீ அலி கான் مُحَمَّدٌ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் தனது 'அஹ்ஸனுல் விஆ' எனும் நூலின் 57-வது பக்கத்தில் துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய வழிமுறைகளில் 23-வது வழி முறையை சுட்டிக் காட்டியவாறு குறிப்பிடுகின்றார்கள்: “அவ்லியாக்கள் மற்றும் உலமாக்களின் மஜ்லிஸ்கள்.” (அதாவது எந்த ஒரு இறைநேசர், அல்லது ஸுன்னி ஆலிம் உடைய சபையில் அல்லது அவரோடு இணைந்து கேட்கப்படுகின்ற துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.) அந்த வழிமுறையின் விளக்கவுரையில் சர்க்காரை அ.:லா ஹழ்ரத் مُحَمَّدٌ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அவ்லியா மற்றும் உலமாக்களைப் பற்றி அறிவிக்கின்றார்கள்: எல்லாம் வல்ல அல்லாஹ் عَزَّ وَجَلَّ அல்லாஹ் ஹதீஸை குத்ஸியில் கூறுகின்றான்,

هُمُ الْقَوْمُ لَا يَشْقَى بِهِمْ جَلِيْسُهُمْ

அதாவது, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், அவர்களோடு அமர்பவர்கள் யாரும் தூரதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள்.

(மத்யூஆ மக்தபதுல் மதீனா, கராச்சி)

## يَا زَمَانَهُ صُحْبَتِ بَا أَوْلِيَاءِ بِهَيْتَرِ أَرْ صَد سَالَهُ طَاعَتِ بِي رِيَا

அவ்லியாக்களுடன் கூடி ஓரிரு நிமிடம் இருப்பது  
கலப்பற்ற நூறாண்டு வழிபாட்டை விட சிறந்தது

இறைநேசர் நம் கண் முன்னால் உயிரோடு இருந்தாலும் அல்லது சமாதியிலே ஓய்வு பெற்று இருந்தாலும் அவருடைய நெருக்கம், துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

கோடிகணக்கான ஷாஃபிஃக்களின் முன்னோடியான ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஷாஃபிஃ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டு விட்டால் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றி விட்டு இமாமுல் அஃலம் அபூஹனீபா رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களின் ஒளிமிக்க கப்ருக்கு அருகில் சென்று நான் துஆ கேட்பதுண்டு. அல்லாஹ் عَزَّ وَجَلَّ என் துஆவை நிறைவேற்றி விடுவான். (அல்கைராதூல் ஹிஸ்ஸான், பக்கம்-230, மதீனா பப்ளிஷிங், கராச்சி)

### அஃலா ஹழ்ரத்தின் அற்புதம்

இதனால் என்ன தெரிகிறது என்றால் அவ்லியாக்களின் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ மண்ணறைகளிலும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நம் விருப்பங்கள் கேட்கப்படுகின்றன. நம் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே சர்க்காரை அஃலா ஹழ்ரத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் 21 வயது இளைஞராக இருந்தபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அவர்கள் வாயிலாகவே கேளுங்கள்- 17ம் பிறை ரபீஉல் ஆகிர் 1293 ஹிஜ்ரியில் இந்த எளியோனுக்கு 21 வயதாக இருந்தது. அஃலா ஹழ்ரத் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸய்யிதுனா அல்வாலித் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ இன்னும் ஹழ்ரத் முஹிப்புர் ரசூல் ஜனாப் மௌலானா மௌலவி முஹம்மத் அப்துல் காதீர் சாஹிப் ஃபதாய்யுனி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களுடன் சேர்ந்து ஆதரவற்றோரின் சன்னிதி, ஹுஸூஸ் புர்நூர், மஹ்பூபெ இலாஹி, நிசாமுல் ஹக்கி வத்தீன், சுல்தானுல் அவ்லியா رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களின் சந்நிதிக்கு சென்றோம். புனிதத் தலத்திற்கு நாற்புறமும் கூத்தும் கும்மாளமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆரவாரமும் பேரொலியும் காதை பிளந்துக்

கொண்டிருந்தது. இரண்டு பெரியார்களுமே தம் அமைதியான மனத்துடன் அவ்லியாவின் சந்நிதியிலே மூழ்கி விட்டனர். இந்த எளியோனுக்கு அந்த பேரிரைச்சலால் மனம் ஒன்றாமல் சற்று தவிப்பு ஏற்பட்டது. அத்தூய வாயிலில் நின்றவாறே ஹழ்ரத் சுல்தானுல் அவ்லியா **عَلَيْهِ السَّلَامُ** அவர்களிடம் முறையிடலானேன்: அன்புக்குரியவரே! இந்த அடியேன் எதற்காக இங்கு வருகை தந்துள்ளேனோ அதை இந்த பேரிரைச்சல் இடையூறு விளைவித்து விட்டுள்ளது. (வார்த்தைகள் இவை தானா அல்லது அதற்கு ஒத்தினார் போலுள்ளதா தெரியவில்லை. எப்படியோ வேண்டுகோள் இதுதான்.) அவ்வாறு கூறி விட்டு **بِسْمِ اللَّهِ** என்று கூறி என் வலது காலை அத்தூய அறைக்குள்ளே வைத்தேன். வல்லமைப்படைத்த என் இரட்சகனின் உதவியைக்கொண்டு எல்லா சத்தங்களும் அடங்கி விட்டன. அவர்கள் எப்படி மௌனமாகி விட்டார்கள் என்று வியப்புற்று நான் திரும்பிப் பார்த்தேன். ஆனால் அவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. நான் கால்களை பின்னால் வெளியில் வைத்து கேட்டேன், ஆரவாரம் மீண்டும் காதுகளை துளைத்தது. மீண்டும் நான் **بِسْمِ اللَّهِ** என்று கூறி வலது காலை உள்ளே வைத்தேன். **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** மீண்டும் ஆரவாரம் ஏதுமின்றி செவிகள் அமைதி காத்தன. இப்பொழுது தான் புரிந்தது, இவையாவும் என்னுடைய மௌலா **عَلَيْهِ السَّلَامُ** உடைய கருணையும், ஹழ்ரத் சுல்தானுல் அவ்லியா **عَلَيْهِ السَّلَامُ** அவர்களுடைய கராமத்தும் என் இந்த பயனற்ற அடிமை மீது பொழிந்துள்ளது என்பது. நன்றி செலுத்தி விட்டு நான் ஹழ்ரத்தின் சந்நிதியில் மூழ்கி விட்டேன். அப்பொழுது எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. வெளியே வந்து பார்த்தபோது அதே நிலை நீடித்திருந்தது. காண்காற்றவை விட்டு நாம் தங்கியிருந்த தலம் வரையிலும் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த எளியவனுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை வெளியிட்டேன். முதலில் அவனுடைய பேரருள் நம்மை ஆட்கொண்டதை சொல்ல வேண்டும். அல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** அறிவிக்கின்றான்:

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾

(உன் இரட்சகனின் அருட்கொடைகளை மக்களிடம் நன்றாக எடுத்துக் கூறுவாயாக.) அதுமட்டுமின்றி இதிலே சங்கையான அவ்லியாக்களின் **اَللّٰهُمَّ صَلِّ عَلٰى** அடிமைகளுக்காக நன்மாராயமும், நிராகரிப்போருக்காக வேதனையும் துயரமும் அடங்கியுள்ளது. யாஇலாஹி **عَلَيْكَ** உன்னுடைய அன்பிற்குரியவர்களுடைய **اَللّٰهُمَّ صَلِّ عَلٰى** எண்ணற்ற வளமான நன்மைகளை இம்மையிலும் மறுமையிலும் கப்ரிலும் ஹஷ்ரிலும் எங்கள் மீது பொழிவாயாக! (அஹ்ஸனுல் விஆ லி ஆதாபித் துஆ, பக்கம்-60/61)

## صَلِّ عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இந்த சம்பவம் “Bயாயீஸ் காஜா கி சவ்கட்” தில்லி ஷரீஃப் உடையது. இதிலே தில்லியின் பேரரசர் ஹழ்ரத் ஸய்யிதுனா காஜா மஹ்பூப் இலாஹி நிஸாமுத்தீன் அவ்லியா **عَلَيْهِ** அவர்களுடைய வெளிப்படையான அற்புதம் அடங்கி உள்ளது. அதே நேரம் என்னுடைய தலைவர் அ.லா ஹழ்ரத் **عَلَيْهِ** அவர்களுடைய ஒரு அற்புதமும் இதில் இடம் பெறுகிறது. அதாவது ஒளிமிகு சமாதி அடங்கிய அறைக்குள் காலடி வைத்ததுமே எவ்வித ஆரவாரமும் காதுக்கு எட்டவில்லை. இந்த சம்பவத்தால் மற்றொன்றும் விளங்குகிறது, அவ்லியாக்களின் **عَلَيْهِ** மண்ணறைகளில் அறிவீனர்கள் ஷரீஅத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அதனை தடுக்கும் சக்தி இல்லை என்கிற போதும் இறைநேசர்களின் சன்னிதிக்கு செல்லும் பழக்கத்தை விட்டு விடக்கூடாது. ஆனால் ஒன்று, அத்தகைய அநாகீகமான செயல்களை மனத்தளவில் வெறுக்க வேண்டும், அவற்றில் கலந்துக் கொள்வதிலிருந்து தப்பிக்க வேண்டும். சொல்லப்போனால் அதை பார்ப்பதிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

## மர்மமான கிழவனும் கருப்பு ஜின்னும்

மஸ்ஜிதுன் நபவ்விய்யி ஷரீஃப் உடைய வசந்தமான சூழலிலே ஒருமுறை அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருகே அ.லம் மற்றும் சில நபித் தோழர்கள் **عَلَيْهِمُ الرِّضْوَان** அவர்களுக்கிடையே குர்ஆன் ஷரீஃபின்

மகத்துவத்தைப் பற்றி உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஹழ்ரத் ஸய்யிதுனா அம்ர் பின் மஅதி கரப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அம்ர்லல் முஃமினீன் அவர்களே, நீங்கள் எல்லோரும் بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய அற்புதங்களை எல்லாம் ஏன் மறந்து விட்டீர்கள்? அல்லாஹ் وَعَزَّ وَجَلَّ மீது ஆணையாக بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பது மாபெரும் அதிசயம் வாய்ந்தது. அம்ர்லல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருகே அ.லம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு கூறினார்கள், ஏ அபூஸுரே! (இது ஹழ்ரத் ஸய்யிதுனா அம்ர் பின் மஅதி கரப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ உடைய அடைமொழி) எங்களுக்கு ஏதேனும் ஒரு அதிசய நிகழ்ச்சி சொல்லுங்களேன்!

அதற்கு ஹழ்ரத் ஸய்யிதுனா அம்ர் பின் மஅதி கரப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்: அறியாமையில் உழன்றுக் கொண்டிருந்த காலம் அது. பஞ்சத்தின் காரணத்தால் உணவைத்தேடி நான் காட்டு வழியே சென்றுக் கொண்டிருந்தேன். தொலைவிலே ஒரு கூடாரம் தெரிந்தது. அதன் அருகிலேயே ஒரு குதிரையும் சில கால்நடைகளும் தென்பட்டன. நான் சமீபத்தில் சென்று பார்த்தபோது அங்கே மிகவும் அழகான பெண் ஒருவள் அமர்ந்திருந்தாள். கூடாரத்தின் வாசலிலே கிழவன் ஒருவன் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான். அப்போது நான் உன்னிடம் இருப்பவைகளை எல்லாம் என்னிடம் கொடுத்து விடு என்று அவனை பயமுறுத்தியவாறு கேட்டேன். அதற்கு அவன் ஏ மனிதனே! உனக்கு விருந்தாளியாக வேண்டுமென்றால் வந்து விடு, அல்லது உனக்கு உதவி ஏதேனும் தேவையிருந்தால் கேள், உதவி செய்கிறேன் என்று அவன் சொன்னான். பேச்சை மாற்றாதே. உன்னிடம் இருப்பதை எல்லாம் என்னிடம் கொடுத்து விடு என்று நான் அதட்டினேன். அதற்கு அந்தக் கிழவன் பலவீனனைப் போல மிகவும் சிரமத்துடன் எழுந்து நின்றான். بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஓதிக் கொண்டே அவன் என்னருகில் வந்து திடீரென என் மீது பாய்ந்தான். என்னை தூக்கி பூமியில் வீழ்த்தி விட்டு என் மார்மீது ஏறி அமர்ந்துக் கொண்டான். இப்பொழுது சொல், உன்னை பலி போட்டோமா, விட்டு விட்டோமா என்று அவன் என்னைக் கேட்க, நான் பதறியவாறு கெஞ்சினேன்: என்னை

விட்டு விடு என்பதாக! பின்பு அவன் என் மார்பை விட்டு எழுந்துக் கொண்டான். நான் மனத்திற்குள்ளாகவே என்னை சபித்துக் கொண்டேன், அம்ர்! நீயோ அரபு தேசத்து சிறந்த படைவீரன் இந்த பலவீன கிழவனிடம் தோற்று விட்டு ஓடுவது ஆண்மையற்ற செயல். இந்த இழிவை விட செத்து விடுவதே மேலானது. எனவே நான் அவனை நோக்கி, உன்னிடம் இருப்பதை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு, என்று மீண்டும் அதட்டினேன். இதைக் கேட்ட அடுத்த விநாடியே அந்த மர்மமான கிழவன் மீண்டும் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதிக் கொண்டே என் மீது பாய்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் என்னை தூக்கி பூமியில் வீழ்த்தி விட்டு என் மார் மீது ஏறி அமர்ந்துக் கொண்டான். மீண்டும் அதே கேள்வி, சொல், உன்னை பலி போட்டோமா, விட்டு விட்டோமா? நான் கூறினேன், என்னை மன்னித்து விடு. அவன் என்னை விட்டு விட்டான். பின்பு நான் மறுபடியும் அவனிடம் எல்லா பொருளையும் கொடுத்து விட ஏவினேன். அவன் மீண்டும் அதே போல **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதி என்னை வீழ்த்தி விட்டு என் மீது ஆட்கொண்டு விட்டான். என்னை விட்டு விடும்படி கெஞ்சினேன். அவன், இது மூன்றாவது முறை. நான் அப்படியே உன்னை விடமாட்டேன், என்று கூறி தன்னுடைய அடிமைப் பெண்ணை அழைத்து, பெண்ணே! அந்த கூர்மையான வாளை கொண்டு வா என்றான். அவன் கொண்டு வந்தான். அவன் என் தலையின் முன்னாலுள்ள முடியை வெட்டி விட்டு என்னை விட்டு விட்டான்.

நம் அரேபியர்களில் ஒரு வழக்கமுண்டு. முன் தலையிலுள்ள முடியை யாராவது வெட்டி விட்டால் அது மீண்டும் வளர்வதற்கு முன்னால் அவன் தன் முகத்தை தம் வீட்டார்களுக்கு காண்பிக்க கூச்சப்படுவான். (ஏனெனில் முடி வெட்டப்படுவது தோற்று போனதற்கு அடையாளம்.) ஆகவே நான் ஒரு வருடம் வரை அந்த அதிசயமான கிழவனிடம் பணிவிடை செய்து கிடந்தேன். ஓராண்டு நிறைவு பெற்ற பின் அவன் என்னை ஒரு கணவாய்க்கு அழைத்துச் சென்றான். அங்கே அவன் உரத்த குரலில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதினான். உடனே எல்லா பறவைகளும் தத்தம் கூடுகளை விட்டு பறந்து சென்று விட்டன. அவன் மறுமுறையும் அதே போல உரத்த குரலில்

கூவியபோது எல்லா மிருகங்களும் தத்தம் இருப்பிடங்களை விட்டு வெளியேறி சென்று விட்டன. அவன் மீண்டும் அதை மூன்றாவது முறையாக உரக்க கூறியபோது கம்பளி ஆடை அணிந்த பேரிச்ச மரத்தைப் போன்று நீண்ட பயங்கரமான ஒரு கருப்பு ஜின் தோன்றியது. அதை பார்த்ததும் என் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்த அதிசய கிழவன், ஓ அம்ரே! தைரியமாக இரு. அது என்னை வெற்றிக் கொண்டு விட்டால் சொல். இந்த முறை என் தோழன் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய பரகத்தைக் கொண்டு நிச்சயம் வெற்றிக் கொள்வான். அப்புறம் அந்த அதிசயமான கிழவனும் கருப்பு ஜின்னும் ஒருவரையொருவர் கட்டிப் புரண்டார்கள். அந்த அதிசய கிழவன் தோற்று விட்டான், கருப்பு ஜின் வென்று விட்டது. அதைக் கண்டு நான் கூறினேன், இந்த முறை என் தோழன் (காபிர்கள் உடைய இரண்டு சிலைகளான) லாத்து, உல்லாவுடைய காரணத்தால் வென்று விடுவான். அதைக் கேட்டதும் அந்த அதிசய கிழவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். எனக்கு உலகமே இருண்டு விட்டது. என் தலை சுக்கல் நூறாக சிதறி விடும்போல் இருந்தது. நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். மீண்டும் இத்தகைய செயலை செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தேன். அந்த இருவரும் மீண்டும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அதிசய கிழவன், கருப்பு ஜின்னைப் பிடித்து அழுத்தி தன்வசப்படுத்திக் கொள்வதில் வெற்றிக் கொண்டு விட்டான். நான் கூறினேன், “என் தோழன் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய மேன்மையைக் கொண்டு அவனை வெற்றிக் கொண்டான்.” அதைக் கேட்ட மாத்திரத்தில் அதிசய கிழவன் மிக விரைவாக அந்த ஜின்னை பூமியில் கிடத்தி ஒரு மரத்தைப் போல அதனை புதைத்து விட்டான். அதன் பின் அதனுடைய வயிற்றைக் கீறி அதிலிருந்து ஏதோ லாட்டினைப் போல ஒரு பொருளை எடுத்து, என்னை நோக்கி கூறலானான் “ஓ அம்ரே! இது அவனுடைய வஞ்சனையும் நிராகரிப்பும் ஆகும்.” நான் அந்த அதிசய கிழவனிடம் கேட்டேன், ‘உங்களுக்கும் அந்த கருப்பு ஜின்னுக்கும் என்ன விவகாரம்?’ அவன் பதிலளித்தான்: ‘ஒரு கிறிஸ்துவ ஜின் என் நண்பனாக இருந்தது. அதன் குலத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு ஜின் என்னுடன் போரிடும். அல்லாஹ் عَزَّوَجَلَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய மேன்மையைக் கொண்டு எனக்கு வெற்றியை

தருகிறான்.’ அதன் பிறகு நாம் அங்கிருந்து முன்னேறிச் சென்றோம். ஒரு இடத்தில் அந்த **அதிசய கிழவன்** தன்னை மறந்து தூங்கி விட்டான். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நான் அவனுடைய வாளை பறித்துக் கொண்டு மிக்க சுறுசுறுப்புடன் அவன் முழங்காலை தாக்கினேன். அதனால் அவனுடைய இரு கால்களும் துண்டாகி உடலை விட்டு நீங்கி விட்டது. அவன் கத்த ஆரம்பித்து விட்டான். “நம்பிக்கை துரோகியே, நீ என்னை ஏமாற்றி விட்டாய்!” ஆனால் நான் அவனுக்கு கொஞ்சமும் அவகாசத்தை தராமல் அடுத்தடுத்து அவனைத் தாக்கி அவனை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்து விட்டேன். பின்பு நான் திரும்பி கூடாரத்திற்கு வந்தபோது அந்த அடிமைப் பெண் கேட்டாள்: ‘அம்ரே! ஜின்னூடன் போராட்டம் என்ன ஆனது?’ அதற்கு நான் கூறினேன்: ‘கிழட்டு பெரியவரை அந்த ஜின் அடித்து கொன்று விட்டது.’ அவள் கூறினாள்: ‘நீ பொய் கூறுகிறாய். நன்றி கெட்டவனே, அவனைக் கொன்றது ஜின்னல்ல, நீ தான்.’ என்று கூறிவிட்டு அவள் நிலைத்தடுமாறி அழுதவாறே அராபி மொழியில் **ஐந்து கவிதை** வரிகளை பாட ஆரம்பித்தாள். அதன் மொழியாக்கம் இது.

1. என் கண்களே! குதிரை சவாரி செய்த அந்த வீரனை நினைத்து நிறைய அழு. மென்மேலும் கண்ணீரை பெருக்கெடுத்து ஓடச் செய்.
2. ஓ அம்ரே! உன் வாழ்வை நினைத்து நான் வருந்துகிறேன். உன் தோழனை வாழ்க்கையானது மரணத்தின் பக்கம் தள்ளி விட்டுள்ளது.
3. மேலும் (ஓ அம்ரே! உன் நண்பனை நீ உன் கையால்) கொன்று விட்டு (உன்னுடைய குலமான) பனீ ஊழைபதா மற்றும் நிராகரிப்போர்கள் (அதாவது நன்றிகெட்டவர்கள்) குழுவினர் எதிரில் எப்படி உன்னால் பெருமையுடன் செல்ல முடியும்?
4. எனக்கு என் வயதின் மீது ஆணையாக, (ஓ அம்ரே!) நீ போரிடுவதில் உண்மையிலேயே நேர்மையானவனாக இருந்தால் (அதாவது ஏமாற்றாமல் ஒரு ஆண்மை தனத்துடன் போரிட்டு இருந்தால்) அவன்

வாயிலாக நிச்சயம் கூர்மையான வாள் உன்னை அடைந்தே இருக்கும்.  
(அதாவது அது உன்னை முடித்து விட்டிருக்கும்.)

5. (அந்தக் கிழவனை கொன்றவனே,) உண்மை அதிபதியான அல்லாஹு தஆலா உனக்கு மிகவும் கடுமையான கீழ்த்தரமான தண்டனையே தர வேண்டும். (உன் குற்றத்திற்கு பதிலாக) உனக்கும் அவன் வாயிலாக இழிவு மிக்க அவமதிப்பான வாழ்க்கை கிடைக்கட்டும். (நீ உன் நண்பனுடன் நடந்து கொண்ட நீசத்தனமான முறையைப்போலவே.)

நான் எரிச்சல் மிகுந்தவனாக அவளையும் கொல்ல பாய்ந்து சென்றேன். ஆனால் அவள் அதிசயமான முறையில் என் கண்களிலிருந்து மறைந்து விட்டாள், ஏதோ அவளை பூமியே விழுங்கி விட்டதைப் போல. (விளக்கம் லுக்குல் மர்ஜான் ௧01 அஹ்காமில் ஜான் லிஸ்ஸூயுத்தி பக்கம்-141 முதல் 143 வரை.)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதிலே எத்தகைய அதிசயத்தக்க பரகத் அடங்கியுள்ளது. அந்த சிறப்புக்களை அள்ளிக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள நினைத்தால் தவறாதே இஸ்லாமியின் மதனி காபிலாவில் ஆஷிகானே ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களோடு இணைந்து பயணத்தை ஏற்கும் பாக்கியத்தைப் பெறுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّ وَجَلَّ தங்களுடைய பிரச்சினைகள் அதிசயத்தக்க முறையில் தீர்க்கப்பட்டு விடும். அல்லாஹ் عَزَّ وَجَلَّ வின் கிருபையைக் கொண்டு உங்களுக்கு மறைமுகமான உதவிகள் கிட்டும்.

## எண்ணம் தூய்மை, இலக்கு எளிது

ஆஷிகானே ரசூலின் ஒரு மதனி காபிலா கபட்வன்சு (குஜ்ராத் ஹிந்த்) சென்றிருந்தது. நன்மையின் பால் அழைக்க மாவட்ட சுற்றுப்பணயம் சென்றபோது ஒரு குடிகாரனோடு சந்திப்பு ஏற்பட்டு விட்டது. ஆஷிகானே ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்கள் அந்த நபர் மீது இயன்ற வரை தனித்துவ முயற்சியை மேற்கொண்டனர். அந்த மனிதர் பச்சை வண்ண தலைப்பாகை

அணிந்தோரின் அன்பையும் அரவணைப்பையும் பார்த்து விட்டு அதே கணத்தில் அவர்களோடு கூடி பயணப்பட்டு விட்டான்.

ஆஷிகானே ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களுடன் துணை சேர்ந்த பரகத்தால் அவர் தம் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டார், தாடியை வளர்த்து பச்சை நிற தலைப்பாகையின் கிரீடத்தையும் தலையிலே தரித்துக் கொண்டார். மதனி உடையின் எண்ணமும் ஏற்பட்டுவிட்டது. ஆறு நாட்கள்வரை மதனி கா.பிலாவுடன் அவர் பயணமேற்கும் பாக்கியத்தையும் பெற்றுக் கொண்டார். மேலும் 92 நாட்களுக்காக மதனி கா.பிலாவில் பயணமேற்கொள்ள எண்ணமும் கொண்டார். ஆனால் அவரிடம் பயண செலவுக்கான பணம் இருக்கவில்லை. ஒருநாள் அவர் உறவினர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சமூகத்தின் கேடுகெட்ட குடிசாரனாக இருந்த இவரை, தாடியோடும் பச்சை நிற தலைப்பாகையோடும் மதனி உடையிலே பார்த்தபோது அவர் அப்படியே வியப்புற்று நின்று விட்டார். இதுவெல்லாம் மதனி கா.பிலாவில் பயணமேற்கொண்டதால் கிடைத்த பாக்கியம் என்பதை அவருக்கு சுட்டிக்காட்டி, பயணச் செலவுக்கு பணமிருந்தால் இன்ஷா அல்லாஹ் மேலும் 92 நாட்கள் பயணத்தில் ஈடுபட உறுதியான எண்ணம் இருப்பதாக அவர் அறிவித்தார். அதற்கந்த உறவினர், பணத்திற்காக கவலைப் படாதீர்கள். 92 நாட்கள் மதனி கா.பிலாவோடு பயணம் மேற்கொள்ள ஆகின்ற செலவை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள், அது மட்டுமின்றி 92 நாட்கள் வரை ஆகும் குடும்ப செலவும் என்னுடைய பொறுப்பு என்றார். அதேபோல அந்த 'மனிதர்' 92 நாட்கள் மதனி கா.பிலாவின் பிரயாணியாக ஆகிவிட்டார்.

**மறைமுக உதவி வரும் வீடும் நிலைபெறும்  
நேரிலே போய் அறிந்திட கா.பிலாவில் பயணியுங்கள்  
உணவின் கதவு திறந்திடும் வளமும் பெருகிடும்  
இறையருளை கண்டிட கா.பிலாவில் பயணியுங்கள்**

## ஐந்து மதனி பூக்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின் நற்பாக்கிய அறிவிப்பு இவ்வாறு வருகின்றது: ஐந்து பழக்கங்கள்

உள்ளன. அதனை யாராவது தேர்ந்தெடுத்து விட்டால் ஈருலகிலும் நற்பாக்கித்தை பெற்றுக் கொள்வார்கள்.

1. **لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ** அவ்வப்போது ஒதி வாருங்கள்.
2. ஏதாவது துன்பத்தில் சிக்குண்டால் (உதாரணமாக, நோய்நொடி தாக்குதல், நஷ்டம் ஏற்படுதல், மனக்கலக்கமான செய்திகள் கேட்டல்) **لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ** மற்றும் **إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رُجُوعُونَ** என்பதை ஒதி வாருங்கள்.
3. ஏதாவது அரிய நி.மத் கிடைத்தால் நன்றியரிதலாக **الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ** என்று ஒதுங்கள்.
4. ஏதாவது நல்ல காரியம் தொடங்கும் போதெல்லாம் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதி துவங்குங்கள்.
5. ஏதாவது பாவம் நிகழ்ந்து விட்டால் **أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ وَأَتُوبُ إِلَيْهِ**

(அதாவது பேரருளாளனான அல்லாஹ் **عَزَّوَجَلَّ** விடம் மன்னிப்புக்கோரி அவனை நோக்கி பாவமன்னிப்பை வேண்டுகிறேன்) என்று ஒதுங்கள். (அல்முனாபிஹாத்தி வில் அஸ்கலானி, பக்கம்-58)

## எப்படி கதவோ அப்படி பிச்சை

புகழ்மிக்க வியாக்கியானார் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார் கான் **رَحِمَهُ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் **(عَزَّوَجَلَّ)** **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்பதிலே தன்னுடைய சொந்த பெயரை மட்டுமின்றி ரஹ்மத்துடைய இரு குணங்களையும் வெளிப்படுத்தியுள்ளான். ஏனென்றால் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரிலே அச்சம் இருந்தது. **رَحْمَنٌ** மற்றும் **رَحِيمٌ** மிலே கருணை. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய பெயரைக் கேட்டு நேர்மையானவர்களுக்கும் கூட ஏதாவது கூற துணிச்சல் வருவதில்லை. ஆனால் **رَحْمَنٌ** மற்றும் **رَحِيمٌ** என்பதைக் கேட்டு ஒவ்வொரு குற்றவாளிக்கும் பாவிக்கும் கூட

எதையாவது சொல்ல துணிவு உண்டாகி விடுகிறது. உண்மையும் அதுதானே, அவனுடைய மகாத்மியத்திற்கு எதிரில் யாரால் மூச்சு விட முடியும்? ஆனால் அவனுடைய அருளழகு வெளிப்பட்டதும் ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ள முடியும்.

‘தஃஸீரே கபீர் ஷரீஃப்’ பில் அதைக் குறித்து ஒரு அதிசயமான சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாசகர் ஒருவர் ஒரு பெரும் செல்வந்தரின் பிரம்மாண்டமான வாயில் கதவுக்கு அருகே வந்து ஏதோ கேட்டு நின்றார். வீட்டுக்குள் இருந்து ஒரு சாதாரண பொருள் வந்தது. யாசகர் அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். அடுத்த நாள் அவர் ஒரு பெரிய கோடரியை கொண்டு வந்து அந்த கதவை இடிக்கத் துவங்கினார். வீட்டு முதலாளி, என்ன இது, என்ன செய்கிறாய்? என்றார். அதற்கு அந்த யாசகர் பதிலளித்தார்: “நீ அளிப்பதற்கு தகுந்த மாதிரி கதவை மாற்று அல்லது கதவுக்கு தகுந்த மாதிரி கொடுக்க முயற்சி செய்!”

அதாவது கதவை நீ இந்த அளவுக்கு பெரியதாக செய்திருக்கும் பட்சத்தில் அதற்கு தக்கவாறு பெரிய அளவில் தான் நீ தானதருமங்கள் செய்ய வேண்டும். ஏனென்றால் தானம் என்பது வீட்டுக்கும் பெயருக்கும் தகுந்த மாதிரி தான் இருக்க வேண்டும். நாம் எளியவர்களான பாவிகளும் இதைத்தான் கேட்க வேண்டும், இறைவனே! நமக்கு தகுந்தவாறு நமக்கு தராதே, மாறாக உன்னுடைய கொடைத் தன்மைக்கு தக்கவாறு அளிப்பாயாக. நிச்சயம் நாம் பாவிகளாக இருக்கின்றோம். ஆனால் உன்னுடைய மன்னிப்பின் தன்மையோ நம்முடைய பாவத்தையும் விட மிக விசாலமானது. (தஃஸீரே நஈமி, முதல் பாகம், பக்கம்-40)

**எளியோனின் பாவத்திற்கு அளவில்லை,**

**அது ஆயிரமாயிரம் இருக்கலாம்**

**இறைவனே, உன் மன்னிப்பின் அருளுக்கு அளவேது,**

**எல்லை தான் ஏது?**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் ﷺ நிச்சயமாக அருளாளனும் அன்புடையோனுமாக இருக்கின்றான். அவனுடைய அருளின் மீது பார்வை செலுத்தினால், அவன் மீது நன்மனப்பிக்கையை வைத்திருந்தால் **இன்ஷா அல்லாஹ்** ﷺ ஈருலகிலும் அவன் வெற்றிக் கொண்டவனாகி விடுவான். அல்லாஹ் ﷺ வின் அருளைக் கொண்டு அவனுக்கு எப்போதும் ஏமாற்றம் என்பது ஏற்படாது. தஃப்ஸ்ரே நஈமியில் முதல் பாகத்தின் 38-வது பக்கத்தில் வந்துள்ளது.

## அருள் நிறைந்த நிகழ்ச்சி

இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பயபக்தியுடையவர். மற்றவர் தீச்செயல் புரிபவர். அந்தத் தீயவர் மரணிக்கும்போது தூயவரான சகோதரர் கூறினார்: 'நான் உனக்கு பலமுறை அறிவித்திருந்தேன், ஆனால் நீயோ பாவங்களை விட்டு வெளியே வரவில்லை. இப்போது சொல், உன் கதி என்னவாகும்?' அதற்கு அவர் பதிலளித்தார்: 'இறுதி கியாம நாளன்று என் இரட்சகன் ﷺ என்னுடைய தீர்ப்பை **என் தாயிடம்** ஒப்படைத்தால், நீயே சொல் அவன் என்னை எங்கே அனுப்புவான், நரகத்திற்கா, சொர்க்கத்திற்கா?' அதற்கு அந்தத் தூய சகோதரர் கூறினார்: 'நிச்சயமாக தாயானவள் சொர்க்கத்திற்கு தான் அனுப்புவான்.' உடனே அந்த தீயவர் கூறினார்: 'என்னுடைய ரப்பான இறைவன் ﷺ **என் தாயை விட கருணை மிக்கவன்.**' இவ்வாறு கூறிவிட்டு அவர் இறந்து விட்டார். மறுநாள் அவரை இந்த சகோதரர் கனவிலே கண்டார். அவர் மிகவும் சந்தோஷ நிலையிலே காணப்பட்டார். அவருடைய மன்னிப்பிற்கான காரணத்தை கேட்டதற்கு அவர் பதிலளித்தார்: 'நான் மரணிக்கும்போது சொன்ன அதே வார்த்தைகள் என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பளித்து விட்டன. **அல்லாஹ்** ﷺ **உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

நம் பாவிகளின் மீது உன் கருணை தேவையாக உள்ளது  
பாவமனைத்தும் கழுவப்பட அருட்கொடை தேவையாக உள்ளது

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் ﷻ வின் பேரருள் உண்மையிலேயே மிகப் பெரியது. நாவிலிருந்து எழும் 'ஒரு வார்த்தை' மன்னிப்பிற்குக் காரணமாகவும் அமையலாம், அழிவுக்கு காரணமாகவும் அமையலாம். மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியிலே நீங்கள் கேட்டதைப் போல ஒரே வார்த்தை அவனுடைய பாவங்களை எல்லாம் மன்னிப்புக்கு உகந்ததாக்கி விட்டது. அதே போல அழிவுக்கு உதாரணம் எதுவென்றால் யாராவது ஒருவர் தன் வாயால் குஃப்ருடைய வார்த்தைகளை உச்சரித்து விட்டு அதற்கு மன்னிப்பு கோராமலேயே இறந்து விட்டால் அவர் நிரந்தரமாக நரகத்திலேயே வீழ்ந்திருக்க வேண்டியது தான். அழிவிடலிருந்து தன்னைத்தானே காத்துக் கொள்ளவும், மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவும் ஒரு சிறந்த வழிமுறை, குர்ஆனையும் சுன்னத்தையும் உலக அளவிலே போதிக்கின்ற அரபியலற்ற உலகளாவிய அமைப்பான **த.வதே இஸ்லாமியின்** மதனி கா.பிலாவிலே இணைந்து ஆஷிகானே ரசூல் ﷺ அவர்களோடு சுன்னத்தான பயணமேற்கொள்ள வேண்டும். பயணத்திற்காக உண்மையான எண்ணம் கொண்டு விட்ட பின் ஏதாவது ஒரு காரணத்தினால் பயணம் தடைபட்டு போனாலும் இன்ஷா அல்லாஹ் ﷻ உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடத்தான் செய்யும். மதனி கா.பிலாவோடு பயணமேற்க எண்ணம் கொண்ட ஒரு பாக்கியசாலியின் ஈமான் நிறைந்த ஒரு நிகழ்ச்சியை கேட்டு சந்தோஷம் அடையுங்கள்.

## தோட்டத்தின் தொட்டில்

ஹைதராபாத் (பாபுல் இஸ்லாம், சிந்து) உடைய ஒரு பகுதியில் நன்மையின் பக்கம் அழைக்கின்ற வட்டார சுற்றுப்பயணத்தால் மனம் ஈர்க்கப்பட்ட ஒரு நவநாகரிக இளைஞர் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்பொழிவிலே மதனி கா.பிலாவில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் ஊட்டப்பட்டது. அவர் உடனே தானும் மதனி கா.பிலாவோடு பயணப்பட தன் பெயரை பதிவு செய்துக் கொண்டார். அவர் புறப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன, அதற்குள் அவரை மரணம் ஆட்கொண்டு விட்டது. அவருடைய குடும்பத்தினரில் யாரோ ஒருவர் அவரை கனவிலே கண்டார். அந்த இளைஞர் மிகவும் மகிழ்ச்சியோடு

பசுமையான ஒரு பூங்காவில், தொட்டிலிலே ஆடிக்கொண்டிருந்தார். 'நீர் எங்கே இப்படி?' என்று கேட்கப்பட்டதற்கு அவர் சொன்னார்: "த:வதே இஸ்லாமியின் மதனி கா:பிலாவோடு வந்துள்ளேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணை ஏற்பட்டது. என் தாயாரிடம் கூறி விடுங்கள் என்னைப் பற்றி ஒன்றும் கவலைப் படாதீர்கள் என்று. நான் இங்கே மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்."

கவனத்திலே புகுவோம் நாம் மிகவும் பெருமையுடன்  
யாரகூலல்லாஹ் என்கின்ற பேரொலி சத்தத்துடன்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நபி அல்லாதவரின் கனவு ஷரீஅத்திலே ஆதாரமில்லை எனினும் நாம் அல்லாஹ் ﷺ வின் அருளினை நம்ப வேண்டும். அத்துடன் அவனுடைய மறைமுகமான செயல்பாட்டைக் கொண்டு அச்சமுறவும் வேண்டும். இவை அனைத்துமே அல்லாஹ் ﷺ உடைய நாட்டத்தின் பேரிலுள்ளது. அவன் நாடினால் ஒரேயொரு குற்றத்தின் மீதும் பிடித்துக் கொள்வான், அவன் நாடினால் ஒரேயொரு நன்மையின் மீது எல்லாவற்றையும் மன்னித்து விடவும் செய்வான். அல்லது தன்னுடைய அருளை கொண்டு எக்காரணமுமின்றியே மன்னித்தும் விடுவான். திருக்குர்ஆனின் 24- வது பாகத்திலே சூரதுஸ் ஸுமரின் 53-வது வசனத்திலே அல்லாஹ் ﷺ வின் மன்னிப்பின் அறிவிப்பை பாருங்கள்

قُلْ يَعْبادِى الَّذِينَ آمَنُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا

مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴿٥٣﴾

(கன் ஸுல் ஈமானின் பொருள்: நீர் கூறிவிடுவீராக, எனது அந்த அடியார்களே! யார் தன்னுயிரின் மீது வரம்பு மீறிவிட்டார்களோ அவர்கள் அல்லாஹ் ﷺ வின் அருளைக் கொண்டு நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் ﷺ எல்லா பாவங்களையும் மன்னித்து விடுகிறான். நிச்சயமாக அவனே மன்னிக்கக்கூடியவன், கருணை மிக்கவன்.)

புகாரி ஷரீஃபின் ஹதீஸிலே இந்த விஷயம் அடங்கியுள்ளது

## 100 பேரைக் கொன்றவன் மன்னிக்கப்பட்டு விட்டான்

பஸ் இஸ்ராயீல் கூட்டத்தை சார்ந்த ஒருவன் 99 கொலைகளை செய்து விட்டு துறவி (பாதிரியார்) ஒருவரிடம் சென்று கேட்கலானான், 'என்னைப் போன்ற ஒரு குற்றவாளிக்கு பாவமன்னிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது?' அதற்கு அந்த பாதிரியார் அவன் நம்பிக்கை இழக்கும்படி பேசி விடவே அவன் அவரையும் அங்கேயே கொன்று விட்டான். அதன் பிறகு வருந்தியவனாக எல்லோரிடமும் பாவமன்னிப்புக்கு வழி கேட்டு அலைய ஆரம்பித்தான். கடைசியில் ஒருவர் அவனிடம், ஒரு ஊருக்கு வழிகாட்டி அங்கே செல்லுங்கள் (அல்லாஹ் ﷺ வின் நேசர் ஒருவர் இருப்பதாகவும் அவர் வழி காட்டுவார்) என்று சொன்னார்.

அவன் உடனே அந்த ஊரை நோக்கி சென்றான். ஆனால் வழியிலேயே அவனுக்கு நோய் தாக்கி விட்டது. மரணிக்கும் தருவாய் வந்தபோது அவன் உடனே தன் முகத்தை அந்த ஊரின் பக்கம் திருப்பிக் கொண்டான். அதன் பின் அவன் அங்கேயே மரணித்து விட்டான். பின்னர் அவனை கொண்டு செல்வதில் ரஹ்மத்துடைய மற்றும் அதாபுடைய வானவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது. அல்லாஹ் ﷺ அந்த மையத்துக்கும் அவன் செல்ல வேண்டிய ஊருக்கும் இடையே உள்ள தூரத்தை சுருக்கி அதனை மையத்தின் பக்கமாக நெருங்கி இருக்க பூமிக்கு கட்டளையிட்டான். அதே போல அவன் எங்கிருந்து கிளம்பினானோ, எங்கே சென்று மரணித்தானோ அதனிடையே உள்ள தூரத்தை மேலும் பெருக்கி நீண்டதாகி விட கட்டளையிட்டான். அதன் பிறகு அந்த தூரத்தை அளந்து பார்க்க மலக்குகளுக்கு கட்டளையிட்டான். அவன் எந்த ஊரை நோக்கி சென்றானோ அது அவன் கிளம்பிய இடத்தை விட ஒரு அடி குறைந்திருப்பதால் அல்லாஹ் ﷺ அவனை மன்னித்து விட்டான். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 3470, பாகம்-2, பக்கம்-466)

அல்லாஹ் ﷺ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, சங்கையான அவ்லியாக்களின் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** சந்நிதிக்கு செல்வதும் அவர்களுடைய ஊரை கௌரவப்படுத்துகின்ற வகையில் அதனை நம் ஆன்மாவுக்கு கிப்லாவாக ஆக்குவதும் மிகவும் விரும்பத்தக்க செயலாகும் என்பதை அறிந்துக்கொண்டோம். அல்லாஹ் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** வின் அருளை நினைத்து உவகைக் கொள்ளுங்கள். 100 பேர்களை கொன்றவனையும் தன்னுடைய அருட்கொடையினால் மன்னிக்கக்கூடிய இரட்சகன், சுன்னத்தின் பயிற்சிக்காக ஆஷிகானே ரசூல் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** அவர்களோடு **மதனி கா. ஃலி**விலே பயணமேற்க எண்ணம் கொண்டுள்ள ஒரு இளைஞன் மீது கருணை காட்டினான் என்றால் இதுவும் அவனுடைய கிருபையே கிருபை தானே. அல்லாஹ் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** வுக்கு எல்லாவற்றின் மீதும் அதிகாரமுண்டு. எனது மதனி ஆலோசனை இதுவாகும், **த.வதே இஸ்லாமியின்** மதனி சூழலோடு எப்போதும் இணைந்திருங்கள். இன்ஷா அல்லாஹ் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** ஈருலகிலும் வெற்றிக் காண்பீர்கள். **த.வதே இஸ்லாமியின்** மதனி சூழலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வேன்! நிச்சயமாகவே ஆஷிகானே ரசூல் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** அவர்களின் நட்புறவு ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது. வாழ்க்கையோ தன் இடத்தில் இருக்கிறது, ஆனால் சிலசமயம் மரணமும் கூட பெருமைப்படக்கூடிய அளவுக்கு சம்பவித்து விடுகிறது. அதே போல ஒரு மரணத்தைப் பற்றி கேட்டு ஆசை கொள்ளுங்கள்.

## பெருமைப்படத் தக்க மரணம்

முஹம்மத் வஸீம் அத்தாரி (Bபாபுல் மதீனா, வடக்கு கராச்சி) இந்த எளியவனிடம் அடிக்கடி வந்து போய் கொண்டிருந்தார். அவருடைய கையை கேன்ஸர் தாக்கி விட்டிருந்தபடியால் டாக்டர்கள் அவருடைய கையை வெட்டி விட்டிருந்தனர். அவருடைய வட்டாரத்து ஒரு இஸ்லாமிய சகோதரர் கூறினார், சகோதரர் வஸீம் வேதனை மிகுதியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதாக, நான் அவரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அவருக்கு ஆறுதலாக சிலபல வார்த்தைகளை கூறினேன். சகோதரரே! உங்கள் இடது கை போய் விட்டதே என்று கவலைப் படாதீர்கள். அல்லாஹ் வில்லாஹ் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** உங்கள் வலது கை பாதிக்கப்படாமல் நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால்

உங்களுடைய ஈமானும் பாதுகாப்பாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ் **عَزَّوَجَلَّ** நான் அவரை மிக்க சகிப்புக்குரியவராக கண்டேன். புன்னகைத்தவாறே இருந்தார். கடைசியில் தன் படுக்கையிலிருந்து எழுந்து வாசற்படிவரை வந்து என்னை வழியனுப்பியும் வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கைவலி குறைந்து விட்டது. ஆனால் அவரை மற்றொரு சோதனை வந்து சூழ்ந்துக் கொண்டது. அதாவது அவருடைய நெஞ்சிலே நீர் நிறைந்து விட்டது. வேதனையிலும் சோதனையிலும் நாட்கள் கடந்து சென்றன. கடைசியில் ஒருநாள் வேதனை மிகுந்து விட்டது. அல்லாஹ் வுடைய திகர் நாவினில் நிறைந்து விட்டது. முழு நாளும் **اللَّهُ، اللَّهُ** எனும் ஒலி அறை முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. கவலைக் குரிய ஒரு நிலைக்கு அவருடைய உடல் தளர்ந்து விட்டது. டாக்டரிடம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவருடைய பாட்டி அவரை அன்போடு தன் மடியில் கிடத்திக் கொண்டார். அவருடைய நாவினில் கலிமயே தய்யிபா (பரிசுத்த கலிமா) **لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ** ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இருபத்திரண்டே வயதான முஹம்மத் வஸீம் அத்தாரி உடைய ஆன்மா உடலின் சிறையை விட்டு பறந்து விட்டது.

**إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رُجْعُونَ**

ஐனாசாவை குளிப்பாட்டுவதற்காக கொண்டு சென்றபோது திடீரென முகத்திலிருந்து துணி விலகி விட்டது. மரணித்தவரின் முகம் ரோஜாவைப் போல மலர்ந்திருந்தது. குளிப்பாட்டிய பிறகோ அவருடைய முகத்தில் மேலும் அதிக அழகு கூடி விட்டது. அவரை அடக்கம் செய்த பிறகு ஆஷிகானே ரகூல் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ** நபி-புகழ் பாடிக் கொண்டு இருந்தனர். கப்ரிலிருந்து எழுந்த நறுமணம் எல்லோருடைய ஆன்மாவையும் சுகந்தமாக்கி விட்டது. அதனை நுகர்ந்தவர் நுகர்ந்தவரே.

அவர் குடும்பத்தைச் சார்ந்த யாரோ ஒருவர் கனவு கண்டார். அதிலே முஹம்மத் வஸீம் அத்தாரியை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அறைக்குள் அமர்ந்திருப்பதைக் கண்டார். எங்கே இருக்கிறீர்கள்? என்று அவரை கேட்கப்பட்ட போது அவர் ஓர் அறையை சுட்டிக் காட்டி, “இதுதான் நான் இருக்கும் இடம். இங்கே நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்” என்றார். அதன் பின்னர் அவர் ஓர் அலங்காரமான படுக்கையில் படுத்துக் கொண்டார். மரணித்தவரின் தந்தை கனவிலே தன்னை வஸீம் அத்தாரியின் கப்ருக்கு அருகிலே நின்றிருப்பதைக் கண்டார். திடீரென கப்ர் பிளந்து அதிலிருந்து வஸீம் தலையிலே பச்சை நிற தலைப்பாகை தரித்தவாறு வெண்மையான கஃபனிலே சுற்றப்பட்டவராக வெளியே வந்தார். அவருடன் சற்று நேரம் உரையாடி விட்டு அவர் மீண்டும் கப்ருக்குள்ளே சென்று விட்டார். அந்த கப்ர் மீண்டும் மூடிக் கொண்டு விட்டது. **عَزَّوَجَلَّ** **உடைய பேரூள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

யாஅல்லாஹ் **عَزَّوَجَلَّ**! என்னையும், மரணித்தவரையும், மற்றும் உன்னுடைய அன்புக்குரிய **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய உம்மத்தினர்களையும் மன்னித்தருள்வாயாக. மேலும் நம் எல்லோரையும் **த.வதே இஸ்லாமியின்** மதனி சூழலில் நிலைத்திருக்க செய்வாயாக. மரணிக்கின்ற தருவாயிலே நாவிலே திக்ரும், ஸலவாத்தும், கலிமாயே தய்யிபாவும் நிலைத்திருக்கும் பாக்கியம் தருவாயாக.

آمِينَ بِجَاوِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

**பாவி நான் மன்னிப்புக்கு துஆ ஆயிரம் தாருங்கள்**

**நபி புகழை பாடி என்னை கப்ரிலே இறக்குங்கள்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## بِسْمِ اللَّهِ செய்யுங்கள் என கூறுவது தடுக்கப்பட்டதாகும்

சிலர் இவ்வாறு சொல்வார்கள், 'بِسْمِ اللَّهِ செய்யுங்கள்!' ஒரு சிலர், 'வாருங்கள் بِسْمِ اللَّهِ!' என்பார்கள். ஒரு சிலர், 'بِسْمِ اللَّهِ செய்து விட்டேன்!' என்பார்கள். வியாபாரிகள் முதன் முதலாக ஏதாவது ஒன்றை விற்றால் அதனை பெரும்பாலும் 'Bபோணி' என்பார்கள். ஆனால் அதையும் ஒரு சிலர் 'بِسْمِ اللَّهِ' என்பார்கள். உதாரணமாக 'இன்று இதுவரை எனக்கு بِسْمِ اللَّهِ வே ஆகவில்லை!'

எந்த வார்த்தைகளின் உதாரணங்கள் மேலே வழங்கப்பட்டதோ அவை அனைத்தும் தவறான முறைகளாகும். அதே போல் சாப்பிடும்போது யாராவது வந்து விட்டால் பெரும்பாலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், வந்திருப்பவரை நோக்கி, 'வாருங்கள், நீங்களும் நம்மோடு கலந்துக் கொள்ளுங்கள்' என்று அழைப்பு விடுத்தால் பெரும்பாலும் வந்தவர் கூறுவார் 'بِسْمِ اللَّهِ' அல்லது 'بِسْمِ اللَّهِ ஆரம்பியுங்கள்!' என்பார். பஹாரெ ஷரீ' அத்தின் 16-வது பாகத்தின் 32-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது- "அத்தகைய சந்தர்ப்பங்களில் அதுபோல் بِسْمِ اللَّهِ சொல்வதை உலமா பெருமக்கள் மிகக்கடுமையாக தடுத்துள்ளனர்." அத்தகைய சந்தர்ப்பங்களில் بِسْمِ اللَّهِ சொல்லி சாப்பிடுங்கள் என்று சொல்லலாம் அல்லது துஆவுடைய வார்த்தைகளை கூறுவது, உதாரணமாக! بِرَكَّ اللَّهُ لَنَا وَآلِكُمْ அதாவது அல்லாஹ் رَجَّعَ நமக்கும் உங்களுக்கும் பரகத்தை உண்டு பண்ணுவானாக. அல்லது உங்கள் தாய் மொழியிலேயே கூறி விடுங்கள், அல்லாஹ் رَجَّعَ பரகத்தை தந்தருள்வானாக!

## بِسْمِ اللَّهِ கூறுவது எப்போது கு.:ப்ராகும்?

ஹராமான மற்றும் தடுக்கப்பட்ட காரியங்களை செய்யும்போது بِسْمِ اللَّهِ ஷரீ.:பை ஒருபோதும் ஓதவே கூடாது. 'ஃபதாவா ஆலம்கீரி'யில் வருகிறது, மது அருந்தும்போது, விபச்சாரம் செய்யும்போது, சூதாடும்போது بِسْمِ اللَّهِ கூறுவது கு.:ப்ராகும். (ஃபதாவா ஆலம்கீரி, பாகம்-2, பக்கம்-273)

## வானவர்கள் நன்மையை எழுதிக் கொண்டே

### இருக்கிறார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா அபூஹுரைரா **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ளது: மதீனத்து அதிபதி, மாண்பு மிகு பேரரசர், உள்ளத்திற்கு அமைதியூட்டுபவர், பொக்கிஷத்தை பொழிபவர், நறுமண வியர்வையை கொண்டவர்களான **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள், “அபூஹுரைராவே! **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** வழு செய்யும்போது **بِسْمِ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ** என்று கூறுங்கள். எதுவரை உங்கள் வழு நிலைத்து இருக்கின்றதோ அதுவரை மலக்குகள் (கிராமன் காதிபீன்) உங்களுக்காக நன்மைகளை எழுதிக் கொண்டே இருப்பார்கள். (தப்ராநியே ஸகீர், பாகம்-1, பக்கம்-73, ஹதீஸ் எண்186)

### ஒவ்வொரு அடிக்கும் ஒரு நன்மை

யாரொருவர் தன் சவாரியின் மீது ஏறி அமரும்போது **بِسْمِ اللَّهِ** வையும் **الْحَمْدُ لِلَّهِ** வையும் ஒதுகிறார்களோ அந்த மிருகம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அதன் மீது சவாரி செய்யும் நபருக்காக ஒவ்வொரு நன்மை எழுதப்படுகிறது. (தஃப்ஸ்ரே நஈமி, பாகம்-1, பக்கம்-42)

### படகிலே நன்மையே நன்மை

யாரொருவர் படகிலே பயணப்படும்போது **بِسْمِ اللَّهِ** வையும் **الْحَمْدُ لِلَّهِ** வையும் ஒதுகிறார்களோ, எதுவரை அவர் அந்தப் படகிலே அமர்ந்திருப்பாரோ அதுவரை அவருக்காக நன்மைகள் எழுதப்படும். (தஃப்ஸ்ரே நஈமி, பாகம்-1, பக்கம்-42)

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** உடைய சிறப்பு எந்த அளவுக்கு உயர்ந்தோங்கி உள்ளதென்றால் அதனை அடிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ நாம் ஒவ்வொரு கணமும் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** ஓதிக்

கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் நாடுகிறது. ஆனால் இந்த பாக்கியம் ஈருலக இரட்சகன் அல்லாஹ் ﷺ வின் அருளைக் கொண்டு மட்டுமே கிடைக்கும். அல்லாஹ் ﷺ வின் கருணையால் **த.:வதே இஸ்லாமியின்** மதனி சூழலில் இருந்துக் கொண்டு ஒருவருக்கொருவர் **தனித்துவ முயற்சியை** மேற்கொள்ளும் போதும் அவனுடைய அருள் கிட்டி விட்டால் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதிக்கொண்டே இருக்கும் பழக்கமும் ஏற்பட்டு விடக்கூடும். உண்மையாகவே மார்க்கத்தை பரப்புவதிலும் வெளிப்படுத்துவதிலும் **தனித்துவ முயற்சி** என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எதுவரையென்றால் **மதீனத்து ஏந்தல் முஸ்தஃபா** صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ **அன்னவர்களும்** மற்றுமுள்ள **அனைத்து நபிமார்கள்** عَلَيْهِمُ السَّلَام **அவர்களும்** நன்மையின்பால் **அழைக்கின்ற காரியத்தில் தனித்துவ முயற்சியையே** மேற்கொண்டனர். اَلْحَمْدُ لِلَّهِ ﷺ **த.:வதே இஸ்லாமியின் அழைப்பாளர்களும்** தனித்துவ முயற்சியை மேற்கொள்கின்ற கன்னத்தின் மீது செயல்பட்டு மக்களின் மனதிலே இஷ்கே ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ எனும் தீபத்தை ஒளிப்பெறச் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய தனித்துவ முயற்சிகளின் வளம் மிக்க எழுத்துக்கள் சிலசமயம் என்னுடைய பார்வைக்கும் வந்து விடுகின்றன.

## டிரைவர் மீது தனித்துவ முயற்சி

ஒரு ஆஷிகே ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ஒருமுறை எனக்கு எழுதி இருந்தார். அதன் சுருக்கத்தை நான் என்னுடைய வார்த்தைகளில் வெளியிட முயல்கிறேன்.

“த.:வதே இஸ்லாமியின் மதனி மார்க்ஸான **ஃபைஸானே மதீனா** (Bபாபுல் மதீனா கராச்சி) வில் வியாழக்கிழமை நடைபெறுகின்ற கன்னத்துக்கள் நிறைந்த வாராந்த இஜ்திமாவில் கலந்துக் கொள்ள பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த குறிப்பிட்ட பஸ்கள் திரும்பி போவதற்காக எதிர்நோக்கி காத்திருந்தன. அந்த வழியாக கடந்து சென்றபோது நான் என்ன கண்டேன் என்றால், ஒரு காலியான பஸ்ஸிற்குள்ளே பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது, அதன் டிரைவர் அங்கே அமர்ந்தவாறு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தார்.

நான் சென்று டிரைவரை மிக்க அன்போடு சந்தித்தேன். **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** அந்த அன்பின் பலன் உடனடியாக வெளிப்பட்டது. அவர் உடனே பாடலை நிறுத்தி விட்டு கஞ்சா புகைப்பதையும் உடனே அணைத்து விட்டார். நான் புன்னகைத்தவாறு அவரிடம் **கப்ரின் முதல் இரவு** எனும் சுன்னத்துக்கள் நிரம்பிய பயானின் கேஸ்டை சமர்ப்பித்தேன். அவர் அதை வாங்கி உடனே டேப் ரிகார்டரில் போட்டு ஒலிக்கச் செய்தார். நானும் அவருடன் உட்கார்ந்து பயானை கேட்கலானேன். மற்றவர்களை பயானைக் கேட்க வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரேவழி நாமும் அவருடன் சேர்ந்து கேட்க வேண்டும். **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** அந்த டிரைவர் அதைக் கொண்டு மிகவும் பலனடைந்தார். பயத்தோடு உடனே தம்முடைய பாவங்களை விட்டு பாவமீட்சி கோரி பஸ்ஸை விட்டு இறங்கி வந்து என்னுடன் இஜ்திமாவில் அமர்ந்துக் கொண்டார்.

صَلُّوا عَلَيَّ الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٍ

## பயான்களின் கேஸ்டை பரிசாகக் கொடுங்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா! **தனித்துவ முயற்சி** என்பது எந்த அளவுக்கு பலனளித்தது. ஆகவே முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொழுகையின் அழைப்பு விடவேண்டும். இஜ்திமாவில் கலந்து கொள்ள பஸ்ஸிலோ வேனிலோ வரும்போது அதன் டிரைவர்கள், மற்றும் கண்டக்டர்களையும் அதில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். அப்படி யாராவது வர மறுத்தால் அவர் அங்கேயே அமர்ந்து கேட்கும்படியாக பயான்களின் கேஸ்டை அவரிடம் கொடுத்து விட வேண்டும். அதை அவர் கேட்டு விட்ட பிறகு அதை வாங்கிக் கொண்டு அடுத்தொரு கேஸ்டை கொடுக்க வேண்டும். முடிந்த வரையில் அவர்களுக்கு பயான்களின் கேஸ்டை கொடுத்து அதற்கு பதிலாக அவர்களிடமுள்ள பாடலின் கேஸ்டை வாங்கி அதில் பயான்களை பதிவு செய்து மேலும் அதனை பெருகச் செய்ய வேண்டும். இப்படியாக ஏதோ கொஞ்சமாவது அந்த பாவம்

நிறைந்த கேஸட்டுகள் இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** ஒரு முடிவுக்கு வரலாம். **தனித்துவ முயற்சியையும்** இன்னும் தெளிவாக்குவதையும் விட்டு விடக்கூடாது. அல்லாஹ் ரப்பில் ஆலமீன் தன்னுடைய வேதமான திருக்குர்ஆனிலே 27-வது பாகத்தில் சூரதுஸ் னஸாரியாத் எனும் அத்தியாயத்தில் 55 வது வசனத்தில் குறிப்பிடுகிறான்.

## وَذِكْرٌ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ ﴿٥٥﴾

(கன்ஊஸ் ஈமானின் பொருள்: இன்னும் விளக்குங்கள், நிச்சயமாக விளக்கம் தருவது இறைவிசுவாசிகளுக்கு பயனளிக்கும்.)

### யார்ஏற்றாலும் மறுத்தாலும் நமக்கு நன்மை உறுதி

நம்முடைய பேச்சை யாராவது கேட்கவில்லை என்றாலும் **இன்ஷா அல்லாஹ்** **عَزَّوَجَلَّ** நாம் அவர்களை நன்மையின் பால் அழைத்திட்ட நன்மை நமக்கு கிடைத்து விடும். ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் கேஸ்ஸாலி **عَلَيْهِ سَلَامٌ** தன்னுடைய **முகாஷ்பதுல் குலூப்** எனும் நூலில் அறிவிக்கின்றார்கள்: ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கலீமுல்லாஹ் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் வினவினார்கள், யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** ! யார் தன் சகோதரனை அழைத்து, அவரை நன்மையைக் கொண்டு ஏவி தீமையை விட்டும் தடுக்கின்றாரோ அவருக்குண்டான சன்மானம் என்ன? அதற்கு இறைவன் சொன்னான், “நான் அவருடைய ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு ஆண்டுக்குரிய வழிபாட்டின் நன்மையை எழுதுகிறேன். மேலும் அவருக்கு நரக வேதனையை தருவதற்கு நான் வெட்கமுறுகிறேன்!” (முகாஷ்பதுல் குலூப், பக்கம்-48)

### இவ்வுலக ஆட்சியை விட சிறப்பானது

உங்களுடைய **தனித்துவமான முயற்சியால்** யாராவது தொழுகை வாதியாகி, சுன்னத்துக்களின் வழியை கடைபிடிக்க தொடங்கி விட்டால் அதனால் உங்களுடைய மீட்சியும் ஏற்பட்டு விடுகிறது. **அகிலத்தின் அருளாளர்,**

ஒளிமிகு வடிவானவர், உலகத்தோரின் மாமன்னர், தூதுத்துவ பெருமைக்குரியவர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவுளமானார்கள்: “அல்லாஹுதஆலா யாராவது ஒருவரை உன் வாயிலாக நேர்வழிப்படுத்தி விடுவானேயானால் இது உனக்கு உலகம் முழுக்க உள்ள அனைத்து அரசாட்சியையும் விட மிக்க மேலானதாக இருக்கும்.” (ஐாமிஉஸ்ஸகீர், பக்கம்-444, ஹதீஸ் எண்-7219)

## கொல்லும் விஷமும் பயனற்று போனது

ஒருமுறை ஸய்யிதுனா காலித் பின் வலீத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களிடம் சில தீவணங்கிகள் கோரிக்கை விடுத்தார்கள், எங்களுக்கு ஏதேனும் ஒரு அடையாளம் காட்டுங்கள், அதைக் கொண்டு நமக்கு இஸ்லாத்தின் உண்மையான தோற்றம் தெளிவாகி விட வேண்டும். ஆகவே நபித்தோழர் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் உடனே உயிர்கொல்லி விஷத்தை கொண்டு வரச் சொன்னார்கள். بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி அதை அப்படியே குடித்து விட்டார்கள். بِسْمِ اللهِ வின் பரகத்தால் அந்த உயிர் கொல்லியான விஷம் அவரை சற்றும் பாதிக்கவே இல்லை. அக்காட்சியை கண்ட அனைத்து தீ வணங்கிகளும் உடனே கூக்குரலிட்டு கூறினார்கள், **இஸ்லாம் மார்க்கம் சத்தியமானது.** (தஃஃப்ஸ்ரே கபீர், பாகம்-1, பக்கம்-155)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் முன்னால் بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதுவதால் நாளை கியாம நாளில் மகத்தான நன்மைகள் கிட்டுவது மட்டுமல்ல, இந்த மண்ணுலகிலும் கூட அதன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. உண்ணுகின்ற பொருட்களில் ஏதேனும் தீவினை செய்யும் பொருட்கள் கலந்து விட்டாலும் **இன்ஷா அல்லாஹ்** عَزَّوَجَلَّ அவை நம்மை பாதிக்காது. ஹழ்ரத் ஸய்யிதுனா காலித் பின் வலீத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களை உயிர் கொல்லி விஷம் கூட பாதிக்காத இந்த நிகழ்ச்சி மேலும் பல நூல்களில் சில பல வார்த்தைகளின்

வித்தியாசத்தோடு காணக் கிடைக்கின்றன. அல்லது இப்படியும் நடந்திருக்கலாம் அதாவது ஒன்றுக்கு பலமுறையும் இப்படியான கராமத் வெளிப்பட்டு இருக்கலாம்.

## பயங்கரமான விஷம்

ஹழ்ரத் ஸய்யிதுனா காலித் பின் வலீத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் 'ஹைரா' எனும் தலத்தில் தம் படைகளோடு கூடாரம் அமைத்தபோது மக்கள் கூறினர், யா ஸய்யிதி! இந்த அந்நியர்கள் தங்களுக்கு விஷம் கொடுத்து விடுவார்களோ என்று நாம் அச்சமுறுகிறோம், எதற்கும் தாங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். அதற்கு நபித்தோழர் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் பதிலளித்தார்கள்— அந்த அந்நியர்களின் விஷம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம், கொண்டு வாருங்கள். மனிதர்கள் அவர்களுக்கு கொடுத்தார்கள். அவர்கள் அதை بِسْمِ اللَّهِ என்று கூறி குடித்து விட்டார்கள். أَلْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ அவர்களை ஒரு கடுகளவும் அது பாதிக்கவில்லை.

மேலும் 'கல்பி'யின் அறிவிப்பில் வருகிறது— அப்துல் மஸ்ஹ் எனும் பெயரைக் கொண்ட **கிறிஸ்துவ பாதிரி** ஒருவர் இருந்தார். அவர் ஒரு விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். அது எப்படிப்பட்ட விஷமென்றால் அதை சாப்பிட்ட அடுத்த மணி நேரத்தில் மரணம் நிச்சயம். ஹழ்ரத் ஸய்யிதுனா காலித் பின் வலீத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அந்தப் பாதிரியாரின் எதிரிலேயே அதை வாங்கி,

**بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ رَبِّ الْأَرْضِ وَالسَّمَاءِ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ دَاءٌ**

என்று ஒதி அதை அப்படியே சாப்பிட்டு விட்டார்கள். அதனைக் கண்ட அப்துல் மஸ்ஹ் தன் குலத்தோரை நோக்கி என் குடிமக்களே, இத்தகைய பயங்கரமான **விஷத்தை** சாப்பிட்டும் இவர் உயிரோடிருப்பது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவரோடு சமாதானமாகப் போய் விடுவதே மிகவும் நல்லதாகத் தோன்றுகிறது. இல்லையேல் அவரை வெற்றிக் கொள்வதென்பது இயலாத காரியம் என கூறினார்— இந்த நிகழ்ச்சி அமீரூல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா அபூபகர் சித்தீக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின்

ஆட்சி காலத்திலே நடை பெற்றது. (முலக்கஸ்-அஸ் ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன், பாகம்-2, பக்கம்-617)

அல்லாஹ் ﷻ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா, ஸய்யிதுனா காலித் பின் வலீத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் மீது அல்லாஹ் ﷻ வின் எத்தகையதொரு பெருங்கிருபை இருந்தது! அல்லாஹ் ﷻ வின் அனுமதியோடு நடைபெற்ற இது நபித்தோழரின் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ மிக உயர்ந்ததொரு கராமத் ஆகும். கராமத்தில் பலவகை உண்டு. அதில் ஒரு வகை 'உயிர் கொல்லும் பொருட்களின் பாதிப்பு ஏற்படாமல் இருப்பது.' அல்லாஹ் ﷻ வின் இறைநேசர்கள் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களின் வாழ்விலும் விஷம் பாதிக்கப்படாத இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

## நெருப்பா, பூஞ்சோலையா?

இறைவழிபாட்டிலுள்ள ஒரு பெரியவரையும் அவருடைய கூட்டாளிகளையும் கெட்ட கொள்கையுடைய ஒரு அரசன் சிறைப்படுத்திக் கொண்டு ஏதாவது கராமத் காட்டுங்கள், இல்லையென்றால் உங்களை கூட்டாளிகளோடு சேர்த்து ஷஹீதாக்கி விடுவேன் என்று பயமுறுத்தினான். பெரியவர், ஒட்டகத்தின் புழுக்கைகளின் (கழிவு) பக்கம் கைகாட்டி அதனை எடுத்து வரச்சொல்லி, இது என்னவென்று பாருங்கள் என்றார்கள். மக்கள் அதனை எடுத்து பார்த்ததில் அவை எல்லாமே சுத்தத் தங்கக் கட்டிகளாக இருந்தன. அதன் பின் அவர்கள் காலியான ஒரு கோப்பையை எடுத்து சுழற்றி அதனை தலைகீழாக்கி அரசனிடம் கொடுத்த போது அது தண்ணீரால் நிரம்பி இருந்தது. அது தலைகீழாக இருந்தும் அதிலிருந்து ஒரு துளி தண்ணீரும் கீழே சிந்தவில்லை. அந்த இரண்டு அதிசயங்களை பார்த்ததும் கெட்ட கொள்கையுடைய அரசன் இவையாவும் கண்கட்டு வித்தையை சார்ந்த மந்திரமே எனக்கூறி நெருப்பை மூட்டச் சொன்னான். அக்னி கொழுந்து

விட்டு எரிந்ததும் பெரியவரும் அவரது கூட்டாளிகளும் அதில் குதித்து விட்டனர். குதிக்கும்போது அங்கிருந்த சிறிய இளவரசனையும் சேர்த்துக் கொண்டு குதித்தனர். இளவரசன் நெருப்பில் விழுந்ததைப் பார்த்து அரசன் பதறி விட்டான். செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதே இளவரசன் நெருப்பிலிருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளிப்பட்டான். அவனுடைய ஒரு கையில் ஆப்பிள் பழமும் மறு கையில் மாதுளை பழமும் இருந்தன.

‘நீ எங்கே சென்று விட்டாய்?’ என்று அரசன் மகனிடம் கேட்க, அவன் தந்தையே, நான் ஒரு தோட்டத்திற்கு சென்றிருந்தேன்’ என பதிலளித்தான். அதை கேட்ட அந்த அக்கிரமக்கார நம்பிக்கையற்ற அரசவையினர், இதுவும் ஒரு மந்திரமே. இதில் உண்மை எதுவும் கிடையாது என்று மறுத்தனர். அரசன் அவர்களிடம் விஷத்தைக் கொடுத்து நீங்கள் இந்த விஷத்தை அருந்திக் காட்டுங்கள். உங்களை நான் நேர்மையானவர்கள் என ஏற்றுக் கொள்கிறேன் என கூறினான், அந்தப் பெரியவர் பலமுறை விஷத்தை அருந்தி காட்டினார்கள். விஷத்தை அருந்திய போதெல்லாம் அதன் விளைவால் அவருடைய ஆடை கிழிந்ததே தவிர அவருக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. (முலக்கஸ்-அஸ் ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன், பாகம்-2, பக்கம்-611)

**அல்லாஹ் ﷻ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

**கண்ணாடிக்குடுவையாகி காற்று பாதுகாத்து வருகின்றது  
இறைவன் ஏற்றிய தீபம் எவ்வாறு அணையப் போகின்றது**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமியசகோதரர்களே, சந்தேகமின்றி சங்கையான அவ்லியாக்கள் ﷺ மிக்க மேன்மை வாய்ந்தவர்கள். அவர்களால் அதிசயம் நிகழ்வதும் பெரும் சிறப்புக்குரியது. சங்கையான அவ்லியாக்களை ﷺ நேசம் கொள்வதே குர்ஆன் மற்றும் சுன்னத்தைப் பரப்பும் உலகளாவிய அரசியலற்ற அமைப்பான த.வதே இஸ்லாமியின் தனிச்சிறப்பாகும். அதில் சார்ந்தவர்களுக்கும் இரட்சகனாள்

அருளப்படுகின்ற வெகுமதிகள், காண்பவர் கண்களை வியப்பிலாழ்த்தி விடுகின்றது.

## வியப்புமிக்க விபத்து

1420 ஆம் ஹிஜ்ரி ஆண்டின் ரபீஉன் நூரின் 26-வது நாளான ஒரு ஞாயிற்றுக்கிழமை (11-7-1999) அன்று மதிய நேரத்தில் பஞ்சாபின் புகழ் வாய்ந்த நகரமான லாலா மூஸாவின் ஒரு ஜனரஞ்சகமான பிரதான சாலையில் த:வதே இஸ்லாமியைச் சார்ந்த (லாலாமூஸாவின் இஸ்லாம்பூரா எனும் மஹல்லாவில் வசிக்கும்) ஒரு பொறுப்புமிக்க முபல்லிகான முஹம்மத் முனீர் ஹுசைன் அத்தாரி மீது ஏதோ ஒரு டிரக் பயங்கரமாக மோதி அவரை நசுக்கி விட்டது. அது அவருடைய வயிற்றுப் பகுதியிலிருந்து மேல்பாகம் கீழ்ப்பாகம் என இரு பகுதியாக பிரிந்து விட்டது. ஆச்சரியம் என்னவென்றால் அவர் அப்போதும் உயிரோடு தான் இருந்தார். மேலும் பெருத்த ஆச்சரியம், அவர் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்தார் என்றால் அவர் சத்தமிட்டு **لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ** என்றும் **أَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ** என்றும் ஓதிக் கொண்டே இருந்தார். அவரை லாலாமூஸாவின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள். எனவே அவரை உடனே குஜ்ராத்தின் ஒரு நகரமான அஹ்மீ ஸ்பட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற இஸ்லாமிய சகோதரரின் சத்தியமான வாக்கு இது- **أَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ** முஹம்மத் முனீர் ஹுசைன் அத்தாரி **مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ** அவர்களின் நாவிலிருந்து வழிநெடுக உரத்த குரலில் ஸலவாத்தும், ஸலாமும் கலிமாயே தய்யிபாவும் வெளிப்பட்டவாறே இருந்தது. அந்த மதனி காட்சியைக் கண்டு டாக்டர்களும் வியப்பிலாழ்ந்து விட்டனர். இவர் உயிரோடு எப்படி இருக்கிறார்? இத்தகைய ஆபத்தான நிலையிலும் கூட அவருடைய நாவிலிருந்து எவ்வாறு கலிமாயே தய்யிபாவும், ஸலவாத்தும், ஸலாமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன? அவர்கள் சொல்கிறார்கள்- நம்முடைய வாழ்க்கையிலேயே இப்படியொரு துணிவுமிக்க ஆண் மகனை முதல் முறையாக பார்க்கிறோம். சிறிது நேரம் கழிந்த பின் அந்த பாக்கியசாலியான ஆஷிகே ரசூல் முஹம்மத் முனீர்

ஹுசைன் அத்தாரி, நாயனின் பேரன்புக்குரிய அண்ணல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சன்னிதானத்தில் மனத்தவிப்போடு இவ்வாறு முறையிடலானார்:

**யா ரசூலல்லாஹ்! ﷺ வருகைதாருங்கள்**

**யாரசூலல்லாஹ் ! ﷺ ஆதரவு தாருங்கள்**

**யாரசூலல்லாஹ் ! ﷺ என்னை மன்னியுங்கள்**

அதன் பின்னர் உரத்த குரலில் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ என்று ஒதியவாறே ஷஹாதத் எனும் மதுவை பருகிக்கொண்டார். ஆமாம், ஒரு முஸ்லிமானவன் விபத்தில் சிக்கி மரணித்து விட்டால் அவன் ஷஹீத் எனப்படுகிறான். அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

**அன்பரோடு தொடர்பு கொண்ட ஒரு ஸுன்னி இறந்தால்  
ஷஹீத் என்று கூறுங்கள், பாவியவன் என சொல்லாதீர்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## ஃபஜ்ர் தொழுகைக்கு எழுப்புவது சன்னத்தாகும்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அன்றைய செய்தித்தாள்கள் இந்த நிகழ்ச்சியையும் வெளியிட்டு இருந்தன. اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ த.:வதே இஸ்லாமியின் ஷஹீதான முஹம்மத் முனீர் ஹுசைன் அத்தாரி عَلَيْهِ تَعَالَى عَلَيْهِ த.:வதே இஸ்லாமியின் ஒரு பொறுப்புள்ள (முபல்லிக்) அழைப்பாளராக இருந்தார். விபத்துக்கு ஒருநாள முந்திதான் ஆஷிகா நெ ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களின் மதனி கா.:பிலாவோடு சன்னத்துக்களின் பயிற்சிக்காக பயணத்தில் பங்கு கொண்டு திரும்பி இருந்தார். மரணித்தவர் தினமும் 'ஸதாஏ மதீனா' கொடுக்கும் பழக்கம் கொண்டவர். த.:வதே இஸ்லாமியின் மதனி சூழலில் ஃபஜ்ர் தொழுகைக்கு முஸ்லிம்களை எழுப்புவதை 'ஸதாஏ மதீனா' (மதீனக்குரல்) எனப்படும். اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ எண்ணற்ற பாக்கியசாலிகளான முஸ்லிம் சகோதரர்கள் இந்த சன்னத்தை

நிறைவேற்றுவவர்களாக உள்ளனர். ஆம், ஃபஜர் தொழுகைக்காக முஸ்லிம்களை எழுப்புவது சுன்னத்தான காரியமாகும். ஹழ்ரத் ஸய்யிதுனா அபூபக்ரஹ் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ** (பனி ஸகீஃபின் ஒரு ஸஹாபி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் மதீனத்து மாமன்னர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களோடு ஃபஜர் தொழுகைக்கு சென்றிருந்தேன். கண்மனி நாயகம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் வழியிலே உறங்குகின்ற நபர்களைக் கடந்து செல்லும் போது அவரை தொழுகைக்காக அழைத்தவராகச் செல்வார்கள். அல்லது தங்களது முபாரக்கான பாதங்களினால் தட்டுவார்கள். (அபூதாலுத் ஷரீஃபு, பாகம்-2, பக்கம்-33, ஹதீஸ் எண்-1264)

## காலால் யார் எழுப்புவர்?

எந்த பாக்கியசாலி 'ஸ்தாஏ மதீனா' செய்கின்றாரோ **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ** அவருக்கு சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை கிடைக்கிறது. நினைவில் வையுங்கள், மேலே கூறப்பட்டது போல் காலால் எழுப்புவது எல்லோருக்கும் அனுமதி கிடையாது. யாருடைய கால் தன் மீது பட்டால் மனவருத்தம் ஏற்படாதோ அத்தகையவர்கள் காலால் எழுப்பலாம். ஷரீஅத் சட்டம் தடுக்காத பட்சத்தில் தம்முடைய கைகளால் ஒருவரின் கால்களை அழுத்தி அவரை எழுப்புவது தவறில்லை. நிச்சயமாக நமது இன்னுயிர் முஸ்தஃபா **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் தம்முடைய ஒரு அடியானை தங்களது புனித பாதங்களைக் கொண்டு தட்டி எழுப்புகிறார்கள் என்றால் அவர் பாக்கியம் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும். யாராவது ஒரு பாக்கியசாலியுடைய தலையின் மீதோ, கண்கள் அல்லது நெஞ்சின் மீதோ அன்னவர்களுடைய புனித பாதங்கள் பட்டுவிட்டால் போதும், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஈருலக நிம்மதியையும் அடைந்து விட்டவராகிறார்.

**உஹ்தின் பூகம்பமும் ஒரு தொடுதலால் தனிந்து விட்டது எத்துணை பெருமைக்குரிய பாதங்கள் அல்லாஹு அக்பர்! இதயம், உள்ளம், கண்கள் மற்றும் சிரமுமுள்ளன இங்கே எங்கே நாட்டமோ அங்கே பாதங்களை வையுங்கள் அதிபதியே!**

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**

## மரணிக்கும்போது கலிமா ஒதுவதன் மகத்துவம்

اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ مُحَمَّدًا وَعَلَىٰ آلِهِ وَآلِهِ وَسَلَّمَ முஹம்மத் முனீர் ஹுசைன் அத்தாரி ﷺ உடைய தஃவதே இஸ்லாமியின் தொண்டுகள், பல நன்மைகளை ஏற்படுத்தி விட்டது போன்று தோன்றுகிறது. ஏனென்றால் கடைசி நேரத்தில் அவருக்கு கலிமா ஒதுகின்ற பாக்கியம் கிடைத்துவிட்டது. யாருக்கு மரணிக்கும் தருவாயில் கலிமா ஒதுகின்ற பாக்கியம் கிடைத்து விடுகிறதோ அவருடைய மறுமையும் வெற்றி கரமாக அமைந்து விடுகிறது. எனவே அருள்மிக்க அண்ணல், சுவனத்தின் அதிபதி, இறைவனின் அன்பாளர் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அருள் நிறைவாக்கு என்னவென்றால் யாருடைய கடைசி வார்த்தை لَا إِلَهَ إِلَّا اللهُ வாக இருக்குமோ அவர் சுவனவாதி ஆகிடுவார். (அப்துலாஹ் ஷரீஃப், பாகம்-3, பக்கம்-132, ஹதீஸ் எண்-3116)

நாயனின் பேரருளைப் பெற்றவர்கள் நாவினிலே கலிமா  
மரண தருவாயிலே வந்து விட்டால் சுவனம் புகுந்திடுவார்  
லா இலாஹ இல்லல்லாஹ்!

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَىٰ عَلَى مُحَمَّدٍ

## உடல் பெருத்த ஷைத்தான்

ஒருமுறை இரண்டு ஷைத்தான்கள் சந்தித்துக் கொண்டன. அதில் ஒரு ஷைத்தான் பெருத்த உடல் கொண்டிருந்தது. மற்றொரு ஷைத்தானோ மிகவும் ஒல்லியாக இருந்தது. கனத்த ஷைத்தான் ஒல்லி ஷைத்தானிடம் கேட்டது, 'தம்பி, நீ ஏன் இவ்வளவு மெலிந்து இருக்கிறாய்?' அதற்கு அந்த ஒல்லி ஷைத்தான் பதிலளித்தது, 'நான் எத்தகையதொரு நல்ல மனிதனுடன் இருக்கிறேன் என்றால் அவன் வீட்டுக்குள் நுழையும்போதும் சாப்பிடும் போதும் எல்லா நேரங்களிலும் بِسْمِ اللَّهِ ஷரீஃப்:ஃ ஒதுபவனாக இருக்கிறான். அதனால் அவனை விட்டு நான் தூர ஓட வேண்டியதாக உள்ளது. சரி, என்னுடைய விஷயத்தை விடு, உன்னைப் பற்றி சொல். நீ எப்படி இவ்வளவு குண்டாகி விட்டாய்? அப்படியென்ன இரகசியம் உன்னிடம்?' கனத்த ஷைத்தான் பதில் அளித்தது, 'நான் எப்படிப்பட்ட ஒரு அலட்சியப் போக்கு

மனிதனிடம் இருக்கிறேன் என்றால் அவன் வீட்டிற்குள் நுழையும் போதும் சரி, சாப்பிடும்போதும் சரி, குடிக்கும் போதும் சரி **بِسْمِ اللَّهِ** ஒதுவதே இல்லை. அதனால் நான் அவனுடைய எல்லா செயல்களிலும் இணைந்து விடுகிறேன். ஒரு மிருகத்தைப்போல நான் அவன் மீது ஆட்கொண்டு இருக்கிறேன். (இது தான் என்னுடைய ஆரோக்கியத்திற்கான இரகசியம்.) (அஸ்ராருல் ஃபாத்திஹா, பக்கம்-155)

## ஒன்பது ஷைத்தான்களுடைய பெயர்களும்,வேளைகளும்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இந்த சம்பவதால் நமக்கு ஒரு பாடம் கிடைக்கிறது. நம்முடைய காரியங்களில் ஷைத்தான் பங்கு பெறுவதை விட்டும் பாதுகாப்பும், நலமும் வளமும் வேண்டுவர்களாக இருந்தால் நாம் ஒவ்வொரு நல்ல காரியத்தின் ஆரம்பத்திலும் **بِسْمِ اللَّهِ** வை ஒதுவது அவசியமாகும். இல்லையென்றால் அந்த விரட்டப்பட்ட ஷைத்தான் நம்முடைய எல்லா காரியங்களிலும் புகுந்துக் கொள்வான். ஷைத்தானுக்கு நிறைய குழந்தைகள் உண்டு. அவர்களை அவன் பலதரப்பட்ட காரியங்களிலும் ஈடுபடுத்தியுள்ளான். ஹழ்ரத் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி **رحمتهما الله تعالى** அவர்கள் அறிவிக்கின்றார்கள், அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பானுக் **رحمتهما الله تعالى** அவர்கள் கூறுகிறார்கள்: ஷைத்தானுக்கு ஒன்பது குழந்தைகள் உள்ளன—

- (1) ஸலீதூன் (2) வஸீன் (3) லகூஸ் (4) அஅவான் (5) ஹஃப்பாஃபு
- (6) முர்ரத் (7) முஸவ்வித் (8) டதாஸிம் (9) வல்ஹான்

**ஸலீதூன்:** கடைத் தெருக்களிலே நியமிக்கப்பட்டுள்ளான். அங்கே அவனுடைய கொடியை நடிக் கொண்டிருக்கிறான்.

**வஸீன்:** மக்களை எதிர்பாராத ஆபத்துக்களில் சிக்க வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளான்.

**லகூஸ் :** தீ வணங்கிகளின் மீது நியமிக்கப்பட்டுள்ளான்.

**அஅவான்:** அதிகாரிகளுடன் நியமிக்கப்பட்டுள்ளான்.

**ஹஃப்பாஃபு :** குடிகாரர்களோடு நியமிக்கப்பட்டுள்ளான்.

**முர்ரத் :** பாட்டு கூத்து என ஆடுபவர்கள் மீது நியமிக்கப்பட்டுள்ளாள்.

**முஸ்வ்வித்:** வதந்திகளை பரப்புவதில் நியமிக்கப்பட்டுள்ளாள். மக்களின் நாவுகளில் வதந்திகளை அவன் ஏற்படுத்தி விடுகிறான். ஆனால் உண்மையான நிகழ்வைக் கொண்டு மனிதர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்.

**மதாஸிம்:** வீட்டிற்குள்ளே நியமிக்கப்பட்டுள்ளாள். வீட்டிற்குரியவர் சலாம் சொல்லாமல் வீட்டிற்குள் நுழையும் போதும், بِسْمِ اللَّهِ ஓதாமல் காலடியை எடுத்து உள்ளே வைக்கும்போதும் இந்த ஷைத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு மத்தியில் சண்டையை மூட்டி விடுகிறான். விஷயத்தை விவாகரத்து, மணவிலக்கு மற்றும் அடிதடி சண்டை வரை கொண்டு சென்று விடுகிறான்.

**வல்ஹான்:** வழி செய்தல், தொழுகை மற்றும் எல்லா வணக்க வழிபாடுகளிலும் சந்தேகத்தை கிளப்புவதற்கு நியமிக்கப்பட்டுள்ளாள். (அல்முனாபிஹாத் லில் அஸ்கலானி, பக்கம்-91)

## வீட்டுத் தகராறுகளைத் தவிர்க்க

முஃப்தி அஹ்மத் யார்கான் رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: வீட்டிற்குள்ளே நுழையும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஓதி முதலில் வலது காலை எடுத்து உள்ளே வைக்கவேண்டும். அதன் பின் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு சலாம் சொல்லியவாறு உள்ளே நுழைய வேண்டும். வீட்டிற்குள்ளே யாருமே இல்லையென்றால்

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

என்று சொல்ல வேண்டும். சில பெரியார்கள் பகல் நேரத்தின் ஆரம்பத்தில் வீட்டிற்குள்ளே நுழையும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மற்றும் குல்ஹுவல்லாஹ் ஷரீஃபை ஓதிக் கொள்வார்கள். அதைக் கொண்டு வீட்டிலே (சண்டை

சச்சரவு இன்றி) ஒற்றுமையும் நிலைக்கிறது, உணவிலே வளப்பும் பெருகிறது. (மிர்தூதுல் மனாஜீஹ், பாகம்-6, பக்கம்-9)

யா இலாஹி, ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தந்தருள்  
நரகத்தை விட்டு அகற்றி சொர்க்கத்தை தந்தருள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**உண்பதற்கு முன் بِسْمِ اللَّهِ வை அவசியம் ஒதுங்கள்**

சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் முன்னால் بِسْمِ اللَّهِ ஒதுவது கன்னத்தாகும். ஹழ்ரத் ஸய்யிதுனா ஹுஸைன். பா. رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் மதீனத்து பேரரசர் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றதாக அறிவிக்கிறார்கள்- எந்த உணவில் بِسْمِ اللَّهِ ஒதப்படவில்லையோ அந்த உணவு ஷைத்தானுக்கு ஹலாலாகி விடுகிறது. (அதாவது بِسْمِ اللَّهِ ஒதவில்லை என்றால் அந்த உணவில் ஷைத்தானும் பங்கு பெற்றுக் கொள்கிறான்.) (ஸஹீஹ் முஸ்லிம், பாகம்-2, பக்கம்-172, ஹதீஸ் எண்-2017)

**ஷைத்தானிடமிருந்து உணவைக் காப்பாற்றுங்கள்**

சாப்பிடுவதற்கு முன்னால் بِسْمِ اللَّهِ ஒதப்படவில்லை என்றால் உணவில் பரகத் குறைந்து விடுகிறது. ஹழ்ரத் ஸய்யிதுனா அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- நாம் கண்மனி நாயகம் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய அருள்மிக்க சன்னிதியில் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறப்பட்டது. ஆரம்பத்தில் அந்த அளவுக்கு இருந்த பரகத்தை நாம் எந்த உணவிலுமே கண்டதில்லை. ஆனால் கடைசியில் அந்த பரகத் குறைந்து காணப்பட்டது. நாயகக் கோமான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களிடம், ஏன் அப்படி ஆனது என்று நாம் கேட்டோம். அதற்கு அன்னவர்கள் பதிலளித்தார்கள்- நாம் எல்லோரும்

بِسْمِ اللَّهِ வின் மகிமை

உண்ணும்போது بِسْمِ اللَّهِ ஒதினோம். கடைசியில் ஒரு மனிதர் بِسْمِ اللَّهِ ஒதாமலேயே உண்ண ஆரம்பித்து விட்டார். அவருடன் ஷைத்தானும் சேர்ந்துக் கொண்டான். (ஷர்ஹுஸ் ஸுன்னா, பாகம்-6, பக்கம்-62, ஹதீஸ் எண்-2818)

## بِسْمِ اللَّهِ أَوْلَهُ وَأَخِرُهُ

உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா சித்தீகா رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மதீனத்து மாமன்னர், உள்ளத்திற்கு இனியவர், நறுமண வியர்வையை கொண்டவர், சாந்தி இறங்குவதற்கு காரணமானவர்களான கண்மணி وَالْبَاهِ وَالْمَسْمُ அன்னவர்களின் அமுதவாக்கு என்னவென்றால், யாரும் சாப்பிட அமுரும்போது **அல்லாஹ்** رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا வின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். அதாவது بِسْمِ اللَّهِ ஒதவேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறு ஒதுவதை மறந்து விட்டால் அவர்கள், بِسْمِ اللَّهِ என்று ஒதிக் கொள்ள வேண்டும். (அப்தாஹுத் ஷரீஃப், பாகம்-3, பக்கம்-356, ஹதீஸ் எண்-3767)

## ஷைத்தான் உணவை கக்கி விட்டான்

ஹழ்ரத் ஸய்யிததுனா உமைய்யா பின் மக்ஷி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மதீனத்து அதிபதி, மாண்பு மிகு பேரரசர், உள்ளத்திற்கு அமைதியூட்டுபவர், பொக்கிஷத்தை பொழிபவர், நறுமண வியர்வையை கொண்டவர்களான رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا அன்னவர்கள் ஒரு நாள் அமர்ந்திருந்த போது, ஒருவர் بِسْمِ اللَّهِ சொல்லாமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் உண்டு முடித்துவிட்ட பின் கடைசியில் ஒரேயொரு கவளம் (ஒரு பிடியளவு) தான் இருந்தது. அதை கையில் எடுத்து அவர் بِسْمِ اللَّهِ என்று சொல்லி உண்டு விட்டார். அதைக் கண்ட மதீனத்து மாமன்னர் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا அன்னவர்கள் புன்னகைத்தவாறே அறிவித்தார்கள்: ஷைத்தான் அந்த நபருடன் உணவருந்திக் கொண்டிருந்தான். அந்த நபர் கடைசியில் அல்லாஹ்வின் பெயரை

உச்சரித்ததும் ஷைத்தான் தான் சாப்பிட்டதை எல்லாம் அப்படியே கக்கி விட்டான். (அபு தாலூத் ஷரீஃப், பாகம்-3, பக்கம்-356, ஹதீஸ் எண்-3768)

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَى الْحَبِيبِ

## நாயகத்தின் பார்வையிலிருந்து மறைவானது

### எதுவுமில்லை

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, எப்போதெல்லாம் உண்கிறீர்களோ **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஓதிக் கொள்ளுங்கள். அப்படி ஓதவில்லை என்றால் **கரீன்** எனும் பெயர் கொண்ட ஷைத்தான் சாப்பிடுவதில் உங்களுடன் இணைந்துக் கொள்கிறான். ஸய்யிதுனா உமைய்யா பின் மக்ஷி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களின் அறிவிப்பின்படி கவனித்தால் நமக்கு நன்றாக விளங்குகிறது— அதாவது நம்முடைய மதீனத்து இன்னுயிர் முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய புனிதப் பார்வை எல்லாவற்றையும் கண்டு கொள்கின்றன. எனவே தான் ஷைத்தான் வாந்தி எடுத்ததையும் இன்னும் அவனுடைய பதற்றத்தையும் கண்ட அன்னவர்கள் புன்னகைக்கவும் செய்தார்கள்.

முஃப்தி அஹ்மத் யார்கான் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் கூறுகின்றார்கள்: பிரபஞ்ச அருளாளர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய புனிதப் பார்வை உண்மையில் மறைந்துள்ள படைப்பினங்களையும் கண்டு கொள்கின்றன என்பதை புனித ஹதீஸ் ஷரீஃபின் வெளிப்படையான அர்த்தத்திலே காணப்படுகிறது. அதற்கு எவ்வித வாதமும் தேவையில்லை. எப்படி நம்முடைய வயிறு ஒரு ஈ விழுந்த உணவை ஏற்றுக் கொள்வதில்லையோ அதேபோல் ஷைத்தானின் வயிறும் **بِسْمِ اللَّهِ** வின் உணவை ஜீரணிப்பதில்லை. அவன் வாந்தியெடுத்த உணவு நம்முடைய வேலைக்கு உதவாது என்றாலும் அந்த விரட்டப்பட்டவன் நோய் வாய்ப்பட்டு, பட்டினியும் இருந்து விடுகிறான். மேலும் நமக்கு பறிபோன பரகத்தும் திரும்பி வந்து விடுகிறது. ஆக இவ்விஷயத்தில் நமக்கே அதிக பலன் ஏற்படுகிறது. ஷைத்தானுக்கோ

இரண்டு வித நஷ்டங்கள். அந்த விரோதி இனிமேல் بِسْمِ اللَّهِ சொல்லப்படாத உணவையும் சாப்பிட பயப்படுவான். ஏனென்றால் எங்கே அவன் இடையில் بِسْمِ اللَّهِ வை சொல்லி நான் சாப்பிட்ட உணவையெல்லாம் கக்க வைத்து விடுவானோ என்கிற பயம் மேலோங்கி நிற்கும். ஹதீஸ் ஷரீஃபிலே எந்த மனிதனை பற்றி கூறப்பட்டுள்ளதோ அநேகமாய் அவன் தனியாக அமர்ந்து சாப்பிட்டிருப்பான். அவன் நாயகக் கோமான் கண்மணி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடன் கூடி சாப்பிட்டிருந்தால் بِسْمِ اللَّهِ சொல்வதை மறந்திருக்க மாட்டான். ஏனென்றால் அங்கே குழுமி இருப்போர் அனைவரும் بِسْمِ اللَّهِ வை உரக்க சொல்பவர்களாகவும் மேலும் சேர்ந்து இருப்போரையும் بِسْمِ اللَّهِ வை சொல்ல கட்டளை இடுபவர்களாகவும் இருந்தனர். (மிர்ஆத் ஷரஹ் மிஷ்காத், பாகம்-6, பக்கம்-30)

أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ த.வதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவிலும் கூட சாப்பிடுவதற்கு முன்னாலும் சாப்பிட்ட பிறகும் பெரும்பாலும் உரத்த குரலில் بِسْمِ اللَّهِ ஷரீஃபுடன் துஆக்களும் சொல்லித் தரப்படுகின்றன. மதனி காஃபிலாவின் பயணி துஆக்களையும், சுன்னத்துக்களையும் கற்றுக் கொள்ளும் நற்பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார். நீங்களும் த.வதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவோடு இணைந்து பயணமேற்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஆஷிகானெ ரகூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ உடைய மதனி காஃபிலாவைப்பற்றி நான் என்ன சொல்ல?! கேளுங்கள், கேட்டு பரவசமடையுங்கள்.

## சித்தீகுல் அக்பரும் ﷺ மதனி ஆபரேஷன் செய்தார்கள்

ஒரு ஆஷிகெ ரகூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ உடைய பயானை நான் என்னுடைய வார்த்தைகளில் வடித்துக்கூற முயற்சிக்கிறேன். நம் மதனி காஃபிலாவினர் நாக்கா கார்னுடி (பலூசில்தான், பாகில்தான்) யில் சுன்னத்துக்களின் பயிற்சிக்காக காஃபிலா சென்றிருந்தனர். மதனி காஃபிலாவின் ஒரு பயணியின் தலையில் நான்கு சின்ன சின்ன கட்டிகள் இருந்தன. அதன்

காரணத்தினால் அவர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வலி மிகுதியாகும் போது வலி இருக்கும் பக்கத்திலுள்ள முகம் கறுத்து விடும். அவர் வலியினால் துடிப்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு நாள் இரவு அவர் அதே போல வலியினால் துடித்துக் கொண்டிருந்தார். நாம் அவருக்கு மாத்திரைகளை கொடுத்து அவரை படுக்க வைத்து விட்டோம். காலையில் எழுந்ததும் அவர் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னார்— **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ** என் மீது கருணைப் பொழிந்து விட்டது. என் கனவில் மாநபி **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் தங்களுடைய நான்கு தோழர்கள் **عَلَيْهِمُ الرِّضْوَان** **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** உடன் வருகை தந்திருந்தார்கள். கண்மனி நாயகம் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களிடம் என்னைக்காட்டி, “இவருடைய வலியை நீக்கி விடுங்கள்” என கூறினார்கள்— எனவே குகையிலும் மஸூரினும் துணையாகி வரும் ஹழ்ரத் ஸய்யிதுனா அபூபக்கர் சித்தீக் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் எனக்கு எத்தகையதொரு **மதனி ஆபரேஷன்** செய்தார்கள் என்றால் என் தலையை திறந்து என் மூளையிலிருந்து நான்கு கருப்பு கட்டிகளை எடுத்து விட்டு என்னிடம் ‘மகனே! இனி உனக்கு ஒன்றும் ஆகாது’ என கூறினார்கள், உண்மையிலேயே அந்த இஸ்லாமிய சகோதரர் குணம் அடைந்து விட்டிருந்தார். பயணத்திலிருந்து திரும்பிய பின் அவர் மீண்டும் ‘செக்கப்’ செய்துக் கொண்டார். டாக்டர்கள் ஆச்சரியமுற்று கூறினார்கள்— மிகவும் விசித்திரமாக உள்ளதே. உங்கள் மூளையில் இருந்த நான்கு கட்டிகளும் காணப்படவில்லையே. அதற்கு அந்த சகோதரர் கண்ணீர் மல்கியவாறே **மதனி கா. பிலாவோடு** பயணப்பட்ட நன்மைகளையும் கனவையும் விளக்கினார். டாக்டரின் உள்ளத்தை அது தொட்டு விட்டது. வைத்தியசாலையின் டாக்டர்களுடன் சேர்த்து அங்கிருந்த 12 நபர்களும் 12 நாட்களுக்காக **மதனி கா. பிலாவோடு** பயணமேற்க நிய்யத் வைத்துக் கொண்டார்கள். அதில் சில டாக்டர்கள் தத்தம் முகங்களில் அண்ணல் நபி **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அன்பு அடையாளமான தாடி வளர்க்க அதே நிமிடத்தில் உறுதியும் பூண்டுக் கொண்டனர்.

பார்வை உண்டு நாயகத்தின் கா.:பிலாவின் மீது  
வாருங்கள் எல்லோருமே கா.:பிலாவில் செல்வோம்  
கண்ணத்துக்களை கற்றுக்கொள்ள கா.:பிலாவில் செல்வோம்  
கருணையை அடையப்பெற கா.:பிலாவில் செல்வோம்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, கனவிலே நிகழ்ந்த சிகிச்சை ஒன்றும் புதிதல்ல. பிரார்த்தனைகளை ஏற்கும் இரட்சகனின் கொடையைக்கொண்டு அல்லாஹ்வின் அன்பு நேசர் மாநபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களும் நோயாளிகளை குணப்படுத்துகின்றார்கள்.

ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் யூசுப் பின் இஸ்மாயீல் நிப்ஹானி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களுடைய புகழ்வாய்ந்த நூலான ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன் ஃபீ முஅஜிஸாதி ஸய்யிதில் முர்ஸலீன் உடைய இரண்டாவது பாகத்திலிருந்து கனவைக்கொண்டு குணம் பெற்ற 5 நிகழ்ச்சிகளைக் கேட்டு ஈமானை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

## 1. அண்ணலவர்கள் கண்களை ஒளிப்படுத்தினார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா முஹம்மத் பின் முபாரக் ஹரபி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்— அலி அபுல் கபீர் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கண் பார்வையின்றி இருந்தார்கள். கனவிலே எம்பெருமானார் அண்ணல் நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் புனித தரிசனத்தின் பாக்கியம் பெற்றார்கள். எனது இன்னுயிர் முஸ்த.:பா صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தமது குணம் நல்கும் முபாரக்கான கரங்களை அந்த பார்வையற்றவரின் கண்களில் தடவினார்கள். காலையில் எழுந்து பார்த்தபோது கண்களுக்கு பார்வை வந்து விட்டிருந்தது. (ஹுஜ்ஜதுல்லாஹில் ஆலமீன், பாகம்-2, பக்கம்-526)

கண்களைத் தாருங்கள் அதில் ஒளியையும் அருளுங்கள்  
அழகு அண்மித்து விட்டது தங்கள் மீது பல கோடி Dதருத்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## 2. அண்ணலவர்கள் கட்டிகளுக்கு சிகிச்சை

### அளித்தார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா தகிய்யுத்தீன் அபூ முஹம்மத் அப்துஸ் ஸலாம் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- என் சகோதரர் இப்றாஹீம் உடைய கழுத்தில் கட்டிகள் வந்து விட்டிருந்தன. வேதனையின் மிகுதியால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். கனவிலே அண்ணல் நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கருணைப் புரிந்தார்கள். அவர் முறையிட்டார், யாரகூலல்லாஹ்! صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ இந்த நோயால் நான் மிகவும் வேதனையில் இருக்கின்றேன், அதற்கு அன்னவர்கள் கூறினார்கள் - உங்களது கோரிக்கையை நாம் கேட்டுக் கொண்டோம். أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ சர்க்காரை மதினா صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பரகத்தால் என் சகோதரருக்கு உடல் நலம் கிடைத்துவிட்டது. (ஹுஜ்ஜதுல்லாஹில் ஆலமீன்- அதே பக்கம் 526)

தலைமாட்டிற்கு அவர் தம் கருணையே கொண்டு வந்தது  
நலம் குன்றி விட்டால் நோயாளிக்கு அதிர்ஷ்டம் வந்தது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## 3. அண்ணலவர்களின் கருணை மூச்சிரைப்பை

### நிறுத்தியது

ஒரு பெரியவர் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு என் வீட்டின் கீழ்தளத்திலே படுக்கையில் வீழ்ந்து கிடந்தேன். வயது முதிர்ந்த எனது தந்தையார் மூச்சிரைப்பின் கொடிய நோயால் பீடிக்கப்பட்டு வீட்டின் மேல் தளத்திலே படுக்கையில் வீழ்ந்து கிடந்தார்கள். நானும் மேலே ஏற முடியாத நிலை, அவராலும் கீழே வரமுடியாத நிலையில் கிடந்தோம். أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ ஒரு நாளிரவு நான் ஈருலக அதிபதி, இருப்பவைகளின் பேரரசர், பேரருளின் முழுமை, கருணையின் ஊற்றுக்கண் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களை கனவிலே தரிசிக்கின்ற பாக்கியத்தை பெற்றுக் கொண்டேன். நான் மதினத்து

மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சன்னதியில் தலையணையை சமர்ப்பித்தேன். அந்தத் தலையணையில் சாய்ந்தவாறு மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அமர்ந்து கொண்டார்கள். நான் எனது மற்றும் என் தந்தையின் நோயைப் பற்றி அன்னவர்களிடம் முறையிடலானேன். என் முறையீட்டைக் கேட்டதும் மதீனத்து மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மேல் தளத்திற்கு சென்றார்கள். ஃபஜர் தொழுகையின் நேரம் வந்தபோது என் காதில் ஆஹ், ஆஹ் எனும் ஒலி கேட்டது. பார்த்தால் என் தந்தையார் படிகளிலிருந்து கீழே இறங்கி வந்து என்னிடம் கூறினார்கள்— மகனே, கருணைக்கு மேல் கருணை நிகழ்ந்து விட்டது. இன்றிரவு அகிலத்தின் அதிபதி அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் என் மீது கருணை பொழிந்து விட்டார்கள். இதைக்கேட்ட அவரின் மகன் கூறினான்— தந்தையே! மதீனத்து பேரரசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآலِهِ وَسَلَّمَ அன்னவர்கள் இந்தப் பாவி யிடமிருந்து தான் தங்களுக்கு அருள மேலே பிரசன்னமானார்கள். اَلْحَمْدُ لِلّٰهِ عَلَىٰ اِحْسَانِهِ அதன் பிறகு இரட்சகனின் அன்பிற்குரிய, தூதுத்துவப் பேரொளி, நபிகளுக்கெல்லாம் பேரரசர், அள்ளிக்கொடுப்பதில் ஊற்றானவர், பெருங்கருணையின் வடிவம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் கருணையால் நாம் இருவரும் உடல் நலம் அடைந்து விட்டோம். (ஹுஜ்ஜதுல்லாஹில் ஆலமீன், பாகம்-2, பக்கம்-527)

**உலகினர் நோயினை ஒரு கணத்தில் தீர்க்கின்றீர்கள்  
எனது நோயையும் தீர்த்திடுவீர் யாரகூலல்லாஹ்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

#### 4. அண்ணலவர்கள் போக்கிய தொழுநோய்

ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அபு இஸ்ஹாக் عَلَيْهِ السَّلَام அவர்கள் அறிவிக்கின்றார்கள்— என் தோளிலே தொழுநோயின் தழும்புகள் பரவி இருந்தன. اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ கனவிலே அகிலத்தின் அதிபதி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் தரிசனம் கிடைத்தது. அன்னவர்களிடம் என் நோயைப் பற்றி முறையிட்டேன். அகிலத்தின் அருளாளர்

பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தம் புனிதக் கரங்களை என் மீது தடவினார்கள். காலையில் விழித்தெழுந்து பார்த்தால் اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ நோயின் அறிகுறியே தென்படவில்லை. (ஹுஜ்ஜதுல்லாஹில் ஆலமீன், பாகம்-2, பக்கம்-531)

பாவங்களின் மிகு நோயால் மரண தருவாய்க்கு வந்துள்ளேன்  
என்னை சீராக்குங்கள் என் நிலைமை சரியில்லை

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## 5. அண்ணலவர்கள் கொப்புளங்களை சீராக்கினார்கள்

ஒரு பெரியவர் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- ஹழ்ரத் ஹம்மாத் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்களின் கைகளில் கொப்புளம் வந்து அவைகள் வெடித்து விட்டிருந்தன. கைகளை வெட்டி எடுப்பது தான் ஒரே வழி என்றனர் வைத்தியர்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா ஹம்மாத் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- அன்றிரவை நான் மிகவும் வேதனையுடனும் தவிப்பு மிகுதியாலும் வீட்டின் மொட்டை மாடியிலே கழித்தேன். அழுதழுது கெஞ்சி நான் அல்லாஹ் عَزَّوَجَلَّ விடம் சுகத்திற்காக பிரார்த்தனை செய்தேன். நான் கண் உறங்கியதும் எனது அகக்கண் விழித்துக் கொண்டது. اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ அண்ணலெலம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் தரிசனம் எனக்கு கனவிலே கிடைத்தது. அன்னவர்களிடம் நான் யாரகூலல்லாஹ்! صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ என் கரத்தின் மீது சற்று கருணையின் பார்வையை பாருங்கள் என்று கெஞ்சினேன். அன்னவர்கள் என் கையை நீட்டசொன்னார்கள். நான் நீட்டியதும், நபிகளுக்கெல்லாம் பேரரசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தம் புனிதக்கரங்களை என் கையின் மீது தடவினார்கள். பிறகு என்னை எழுந்திருக்கச் சொன்னார்கள். எழுந்தபோது اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ என் இனிய முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பரகத்தால் என் கையின் நோய் பறந்து விட்டிருந்தது. (ஹுஜ்ஜதுல்லாஹில் ஆலமீன், பாகம்-2, பக்கம்-528)

நோயாளி இறக்கின்றான் உம் கரங்களில் குணமுள்ளது  
வைத்தியரே விரைவில் வாரும், மதனி மதீனா நாதர்!

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**சந்தேகம்:** அல்லாஹ் ﷺ மட்டுமே குணப்படுத்துபவன். ஆனால் இந்த நிகழ்வுகளை எல்லாம் கேட்டு நமக்கு சந்தேகம் வருகிறது, அல்லாஹ் ﷺ வை தவிரவும் குணப்படுத்துபவர்கள் வேறு யாரேனும் உண்டா?

**சந்தேக நிவர்த்தி:** நிச்சயமாக அல்லாஹ் ﷺ மட்டுமே உண்மையில் குணம் அளிக்கக்கூடியவன். ஆனால் அல்லாஹ் ﷺ வின் அருளைக் கொண்டு அவனுடைய அடியார்களும் குணப்படுத்தச் செய்கிறார்கள். அல்லாஹுதஆலாவினால் அளிக்கப்பட்ட ஆற்றலின்றியே யாராவது ஒருவன் குணப்படுத்த முடியும் என வாதிட்டால் அவன் நிச்சயமாக ஒரு காஃபிர் தான். ஏனென்றால் நலமாக்குவதோ மருந்தளிப்பதோ அல்லாஹ் ﷺ வின் அனுமதியின்றி எவருக்கேனும் ஒரு அணு அளவும் கூட முடியாது. அனைத்து முஸ்லிம்களுடைய நம்பிக்கையும் இதுவே. நபிமார்கள் عَلَيْهِ السَّلَام மற்றும் அவ்லியாக்கள் رَحْمَةُ اللَّهِ تَعَالَى எனதை கொடுத்தாலும் அல்லாஹ் ﷺ வின் அருளைக் கொண்டே தருகின்றார்கள். மஆதல்லாஹ் (அல்லாஹ் ﷺ பாதுகாப்பான) எந்த நபிக்கும், எந்த இறைநேசருக்கும் நோயை தீர்க்கும் ஆற்றலை அல்லது ஏதாவது வழங்கும் சக்தியை அல்லாஹ் ﷺ கொடுக்கவே இல்லை எனும் நம்பிக்கை யாருக்காவது இருக்குமானால் அத்தகையவர்கள் குர்ஆனின் அறிவிப்பையே மறுப்பவராகிறார்கள். குர்ஆன் ஷரீஃபின் மூன்றாம் பாகத்தில் சூரா ஆலிஇம்ரானின் 49-வது வசனத்தையும் அதன் பொருளையும் படித்துக் கொள்ளுங்கள், இன்ஷா அல்லாஹ் ﷺ உங்கள் சந்தேகம் அடியோடு களைந்து விடும், ஷைத்தானுக்கு தோல்வியே மிஞ்சும். ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ருஹூல்லாஹ் عَلَيْهِ السَّلَام وَالصَّلَاةُ وَالسَّلَام அவர்களின் புனித வாக்கின் நிகழ்வை சுட்டிக்காட்டி குர்ஆன் கூறுகிறது:

وَأَبْرِيُّ الْأَكْمَةِ وَالْأَبْرَصِ وَأَحْيَى الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ

கன்஑ுல் ஈ஑ானின் ஡ுருள்- ஡ிறவிக்குருடனையும், வெண் குஷ்டரோகியையும் நான் குண஡ுத்துவேன், மேலும் அல்லாஹ் ﷺ வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் நான் உயிர்ப்பி஡்பேன். (குரா ஆலி஑்஑்ரான்- வசனம் 49)

஡ார்த்தீர்களா, ஹழ்ரத் ஑ய்யிதுனா ஈஸா ருஹூல்லாஹ் ﷺ அவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள்- நான் அல்லாஹ் ﷺ வின் அருள஡்பட்ட ஆற்றலைக் கொண்டுதான் குருடர்களுக்கு கண஡ார்வையும், வெண்குஷ்டரோகிக்கு நலமும் தருகிறேன், இறந்தோரையும் உயிர்ப்பித்து விடுகிறேன். அல்லாஹ் ﷺ வின் வாயிலாக அன்பியாக்கள் ﷺ அவர்களுக்கு விதவிதமான அதிகாரங்கள் வழங்க஡்பட்டுள்ளன. அன்பியாக்களின் மகிமையைக் கொண்டு அவ்லியாக்களுக்கும் வழங்க஡்படுகிறது. ஆகவே அவர்களாலும் குண஡்படுத்த முடியும், எதை வேண்டுமானாலும் வழங்க முடியும். ஹழ்ரத் ஑ய்யிதுனா ஈஸா ருஹூல்லாஹ் ﷺ அவர்களின் ஡ெருமையே இத்தகையதென்றால் ஈஸா ந஡ிக்கும் தலைவரான, எல்லா ந஡ிமார்களின் அதி஡தியான என் உயிரினுமினிய முஸ்த஑஡ா ﷺ அன்னவர்களின் ஡ெருமை எத்தகையதாக இருக்கும்! இதை நினைவில் வைத்திருங்கள் - ஡ிர஡ஞ்சங்களின் தலைவரான மாந஡ி ﷺ அன்னவர்கள் எல்லா ஡டை஡்பினங்களில், அனைத்து அன்பியாக்கள், முர்ஸலீன்களின் சிற஡்புகளுக்கு களஞ்சியமாக இருக்கின்றார்கள். சொல்ல஡்போனால் யாருக்கு எது கிடைத்துள்ளதோ அது அண்ணலெம் ஡ெருமானார் ﷺ அன்னவர்களின் ஡ொருட்டால் கிடைத்ததே ஆகும். ஹழ்ரத் ஑ய்யிதுனா ஈஸா ﷺ அவர்கள் நோயாளிகளுக்கு குணமளிக்கவும், குருடர்களுக்கு ஡ார்வை அளிக்கவும், இறந்தோர்களை உயிர்ப்பிக்கவும் சக்தி ஡ெற்றுள்ளார்கள் என்றால் நமது நாயகக் கோமான் ﷺ அன்னவர்கள் அதை விட மேன்மையாகவே அளிக்க வல்லவர்களாவார்கள்.

**யூச஡ின் அழகு, ஈஸாவின் அற்புதம் ஒரு முடிவல்ல யார் எதை ஡ெற்றாலும் அன்னவர்கள் ஡ொருட்டால் ஡ெற்றதே**

صَلُّوا عَلَيَّ الْحَيِّبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٍ

## 76 ஆயிரம் நன்மைகள்

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு மஸ்ஊத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் – மக்கத்து மாமன்னர், மதீனத்துப் பேரரசர், பிரபஞ்ச அதிபதி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அருள்நிறை வாக்கு என்னவென்றால் யாரொருவர் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஓதுகிறாரோ அவருடைய அ.மால் நாமா பட்டோலையில் அல்லாஹ் عَزَّوَجَلَّ ஓவ்வொரு எழுத்துக்கும் நான்காயிரம் நன்மைகளை பதிப்பித்து விடுகிறான். நான்காயிரம் பாவங்களை மன்னித்து மேலும் நான்காயிரம் படித்தரங்களை உயர்த்தி விடுகிறான். (ஃபிர்தவ்ஸூல் அக்பார், பாகம்-4, பக்கம்-26, ஹதீஸ் எண்-5573)

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, கொண்டாடுங்கள், நம் உயிரினும் மேலான அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருளின் மீது அப்படியே அர்ப்பணமாகி விடுங்கள். கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள். بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதில் 19 எழுத்துக்கள் உள்ளன. ஒரேயொரு முறை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஓதுவதால் எழுபத்தாறாயிரம் நன்மைகள் கிட்டுகின்றன. எழுபத்தாறாயிரம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, எழுபத்தாறாயிரம் படித்தரங்கள் உயர்த்தப்படுகின்றன. وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ (அதாவது இன்னும் அல்லாஹ் عَزَّوَجَلَّ பேரருளும் மேன்மையும் கொண்டவன்)

**மிருகங்களை அறுக்கும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று**

**ஓதக்கூடாததன் ஹிக்கமத்**

ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அந்தப் பேரருளாளனின் மாபெரும் கருணையை சுட்டிக் காட்டியவாறு கூறுகின்றார்கள்: “சற்று கூர்ந்து நோக்குங்கள், சூரதுத் தெளபாவிற் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ எழுதப்படவில்லை. அதேபோல் மிருகங்களை அறுக்கும்போதும் بِسْمِ اللَّهِ வை முழுவதுமாக ஓதுவதில்லை. மாறாக

بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ கூறப்படுகிறது. இதிலுள்ள ஹிக்மத் என்ன தெரியுமா? சூரதுத் தெளபாவில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் மார்க்கப்போர் பற்றியும் உயிர் பலியைப்பற்றியும் தான் கூறப்பட்டுள்ளது. அது காஃபிர்கள் மீதுள்ள சீற்றம். அதேபோல அறுக்கும்போதும் விலங்கின் ஓர் உயிரை பறிக்கப் படுகிறது, இதுவும் பலவந்தம் மற்றும் சீற்றத்தின் தருணமே. இந்த நேரங்களில் ரஹ்மத்தின் வார்த்தை வரக்கூடாது. சுப்ஹானல்லாஹ் جَعَّجَّ வை முழுவதுமாக (அதாவது اللَّهُ الرَّحْمَنُ الرَّحِيمُ என்று) ஒதும் ஒருவன் இன்ஷா அல்லாஹ் جَعَّجَّ இறைவனின் சீற்றத்தை விட்டும் பாதுகாப்பாக இருப்பான் (தஃப்ஸ்ரே நஃமி, பாகம்-1, பக்கம்-43)

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَى الْحَبِيبِ

## 19 எழுத்துக்களின் ஹிக்மத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதில் 19 எழுத்துக்கள் உள்ளன. நரகத்தில் வேதனை தருகின்ற மலக்குகளும் பத்தொன்பதே. எதிர் பார்ப்பு என்னவென்றால் அந்த ஒவ்வொரு எழுத்தின் பொருட்டாலும் ஒவ்வொரு வானவரின் வேதனையும் அப்புறப்படுத்தப்படுகிறது. அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால். பகல் இரவுக்கென 24 மணி நேரம் உள்ளது. அதில் ஐவேளை தொழுகை ஐந்து மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. மீதியுள்ள 19 மணித்தியாளத்திற்காக அந்த بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதிலுள்ள 19 எழுத்துக்கள் அருளப்பட்டுள்ளன. யாரொருவர் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று தொடர்ந்து ஒதுபவராக உள்ளாரோ இன்ஷா அல்லாஹ் جَعَّجَّ அவருடைய ஒவ்வொரு மணித்தியாளமும் வழிபாட்டிலே கணக்கிடப்படும் மேலும் ஒவ்வொரு மணித்தியாளத்தின் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும். (தஃப்ஸ்ரே கபீர், பாகம்-1, பக்கம்-156)

## கப்ரிலிருந்து வேதனை நீங்கிவிட்டது

ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ரூஹுல்லாஹ் عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் ஒரு கப்ரின் பக்கமாக நடந்து சென்றபோது அதற்குள்ளே வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரம் கழிந்த பின் மீண்டும் அதே வழியாக சென்றபோது அந்த கப்ரிலே ஒளி வெள்ளம் பரவி, இறைவனின் அருட்கொடை பொழிந்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு عَلَيْهِ السَّلَامُ மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. உடனே இறைவனை நோக்கி இது என்ன ரகசியம் என்பதை கூறுவாயாக? என வினவினார்கள், இறைவனிடமிருந்து பதில் வந்தது- ஈஸாவே! (عَلَيْهِ السَّلَامُ) இந்த மனிதன் மாபெரும் பாவங்களில் ஈடுபட்டிருந்ததால் வேதனையில் சிக்கிக் கொண்டிருந்தான், ஆனால் இவன் மரணிக்கும் தருவாயிலே அவனது மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று அந்தக்குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் சென்றது. ஆசிரியர் அவருக்கு بِسْمِ اللَّهِ சொல்லிக் கொடுத்தார். யாருடைய குழந்தை பூமி மீது என்னுடைய நாமத்தை உச்சரிக்கிறதோ அதன் தந்தையை பூமிக்கடியிலே நான் வேதனைக்குள்ளாக்குவது, எனக்கு வெட்கத்தை தருகிறது. (தஃப்ஸ்ரெ கபீர், பாகம்-1, பக்கம்-155) \*

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

முஸ்தஃபாவின் இறைவனே, உன்னருள் மீது தலை சாய்த்தேன்  
மன்னித்தருள் என்னையும் ஜீலானின் அரசர் பொருட்டால்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ! نَمْ وِئْدُو குழந்தைகளுக்கு 'டாட்டா பாப்பா' கற்று கொடுப்பதற்கு பதிலாக ஆரம்பத்திலேயே அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் நாமத்தை உச்சரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மரணித்த பெற்றோர்களுக்கு மட்டுமே அதன் நன்மைகள் சென்றடைவதில்லை, கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக்

கொள்பவர்களுக்கும் கூட அதன் நன்மைகள் போய் சேருகின்றன. எனவே தங்கள் மதனி சிறுவர்களுடனும் மதனி சிறுமிகளுடனும் விளையாடியவாறே கற்றுக் கொடுக்கின்ற எண்ணத்துடன் அவர்களுக்கு எதிரில் **அல்லாஹ்**, **அல்லாஹ்** என்று கூறிக்கொண்டே இருங்கள். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவர்களும் வாய் திறந்ததும் முதல் வார்த்தையாக **அல்லாஹ்** என்று உச்சரிப்பார்கள்.

## குழந்தையின் மதனி பயிற்சியின் நிகழ்ச்சி

ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் துஸ்த்தாரி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவிகின்றார்கள் - நான் மூன்று வயது சிறுவனாக இருந்தபோது என்னுடைய மாமா ஹழ்ரத் ஸய்யிதுனா முஹம்மத் பின் சவாஹ் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களை இரவு நேரத்தில் எழுந்து தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன். ஒருநாள் அவர்கள் என்னிடம், உன்னை படைத்த அந்த இறைவனை நீ நினைவு கூர மாட்டாயா? என கேட்டார்கள் - அவனை எப்படி நினைவு கூர்வது? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள் - இரவு படுக்க செல்லும்போது நாவை அசைக்காமல் வெறும் மனதினாலேயே இந்த கலிமாவை **மூன்று முறை** சொல்.

**اللَّهُ مَعِيَ، اللَّهُ نَاطِرٌ إِلَيَّ، اللَّهُ شَاهِدِي**

அதாவது அல்லாஹுதஆலா என்னுடன் இருக்கின்றான். அல்லாஹுதஆலா என்னை பார்க்கின்றான். அல்லாஹுதஆலா எனக்கு சாட்சியாக இருக்கின்றான். (முடியமாக இருந்தால் இந்த கலிமாவை எழுதி வீடு மற்றும் கடை ஆகியவற்றிலே நம் பார்வை பட்டுக் கொண்டே இருக்கின்ற ஓர் இடத்திலே மாட்டி வைப்புகள்.)

அவர்கள் சொல்கிறார்கள் - நான் இந்த வாசகத்தை சில நாள் இரவுகள் கூறிவிட்டு பிறகு மாமாவிடம் கூறினேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்- இப்போது ஒவ்வொரு இரவும் **ஏழு முறை** கூறி வா. நானும் அதேபோல கூறி வந்து மாமாவிடம் கூறினேன். இனிமேல் **பதினோரு முறை** கூறி வா என்றார்கள். நானும் அதேபோல கூறி வந்தேன். அப்போது என்னுடைய

உள்ளத்தில் ஒருவித இன்பம் ஏற்பட்டது. அப்படியே ஒரு வருடம் கழிந்து விட்டது. என் அருமை மாமா مُحَمَّدٌ اللهُ تَعَالَى عَلَيْهِ என்னிடம் கூறினார்கள்: நான் உனக்கு கற்றுத் தந்ததை கப்ருக்குள் செல்லும் வரை விடாமல் கூறி வா, இன்ஷா அல்லாஹ் إِنَّكَ جَزَاءُ இது உனக்கு இவ்வலகத்தில் மட்டுமின்றி மறு உலகிலும் பயன் தரும்.

ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் துஸ்த்தரி مُحَمَّدٌ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள் - நான் பல வருடங்கள் வரை அதேபோல செய்து வந்தேன். அப்போது என் உள்ளத்திலே அளவற்ற இன்பத்தை உணர்ந்தேன். தனிமையிலே அந்த திக்ரை நான் செய்து வந்தேன். அப்போது என் மாமா مُحَمَّدٌ اللهُ تَعَالَى عَلَيْهِ ஒரு நாள் என்னிடம் கூறினார்கள்- ஏ ஸஹ்லே! அல்லாஹுதஆலா, ஒருவருடன் கூடவே இருக்கின்றான், அவனை பார்த்துக் கொண்டே இருக்கின்றான், மேலும் அவனுக்கு சாட்சியாகவும் இருக்கின்றான் என்றால் அவனுக்கு மாறுபட்டு அவனால் செயல்பட முடியுமா? நிச்சயமாக செயல்பட முடியாது. எனவே நீ தன்னை தானே பாவங்களை விட்டு மீட்டுக்கொள். பின்பு அவர்கள் என்னை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். என்னுடைய திக்ரிலே ஏதேனும் தடை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நான் என் ஆசிரியரிடம் ஒரு நிபந்தனையை வைத்து அவரிடம் ஒப்புதலும் வாங்கிக் கொண்டேன். அதாவது நான் அவரிடம் சென்று ஒரு மணி நேரம் தான் படிப்பேன், பின்பு வீட்டிற்கு வந்து விடுவேன். إِنَّكَ جَزَاءُ لِلَّهِ عَزَّوَجَلَّ நான் பள்ளியிலே ஆறு அல்லது ஏழு வயதிலே குர்ஆன் ஷரீஃபை மனனம் செய்துக் கொண்டேன்.

إِنَّكَ جَزَاءُ لِلَّهِ عَزَّوَجَلَّ நான் தினமும் நோன்பு வைத்துக் கொண்டிருந்தேன். பன்னிரண்டு வயதாகும் வரை நான் ஜவ்வரசி ரொட்டியையே சாப்பிட்டு வந்தேன். பதிமூன்றாவது வயதில் எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது. அதை தீர்ப்பதற்காக நான் என் வீட்டார்களிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டு பலரா சென்றேன். அங்குள்ள உலமாக்களிடம் அந்த சந்தேகத்தைக் கேட்டேன். யாருமே எனக்கு திருப்தி தரும் அளவுக்கு பதில் தரவில்லை. அதன் பின் நான் அப்பாதான் எனும் இடத்திற்கு சென்றேன். அங்கிருந்து புகழ்மிக்க ஆலிமான ஹழ்ரத் ஸய்யிதுனா அபுஹ்மீப் ஹம்ஸா பின் அபீ

அப்துல்லாஹ் அபப்பாதானி **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ** அவர்களிடம் என் சந்தேகத்தை வெளியிட்டேன். அதற்கு அவர்கள் திருப்திகரமான முறையில் பதிலளித்தார்கள். நான் சில காலம் வரை அவருடன் கூடி இருந்தேன். அவருடைய பேச்சை கேட்டு பயனடைந்தவனாகவும், நல்லொழுக்கங்களை கற்றவனாகவும் இருந்தேன். அதன் பின் துஸ்த்தர் வந்து விட்டேன். நான் என் வாழ்நாளை எப்படி கழித்து வந்தேன் என்றால் ஒரு திர்ஹமை கொடுத்து ஜவ்வரிசி வாங்கி அதனை அரைத்து மாவாக்கி ரொட்டி தயாரித்துக் கொள்வேன். சஹர் நேரத்தில் ஒரு ஊகியா அளவு (அதாவது கிட்டத்தட்ட 70 கிராம்) ரொட்டியை உப்போ குழம்போ இல்லாமல் சாப்பிட்டு வரலானேன். அந்த ஒரு திர்ஹம் எனக்கு ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருந்தது. அதன் பின்னர் நான் ஒரு முடிவு செய்தேன். மூன்று நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்து பின்பு சாப்பிடுவேன். அதன் பிறகு ஐந்து நாட்கள் அதன் பிறகு ஏழு நாட்கள் அதன் பிறகு இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்து பட்டினிகிடக்க ஆரம்பித்தேன். (அதாவது 25 நாட்களுக்குப் பிறகு ஒருமுறை சாப்பிடலானேன்.) இருபது வருடங்கள் வரை இதே முறையை பின்பற்றி வந்தேன். நான் பலவருடங்கள் சுற்றுப் பயணத்தை ஏற்றிருந்தேன். திரும்பி துஸ்த்தருக்கு வந்தேன். எதுவரை அல்லாஹுத ஆலா நாடினானோ அதுவரை இரவிலே நான் விழித்திருந்தேன். ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அஹ்மத் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள் – நான் சாகும் வரையிலும் ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் துஸ்த்தரி **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் உப்பு பயன்படுத்தியதை பார்க்கவே இல்லை. (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-91)

அல்லாஹ் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, நற்பாக்கியசாலிகளான பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்காக வேண்டி இவ்வுலகத்தை விட மறு உலகத்தைப்பற்றிய கவலைகள் தான் படுவார்கள். எனவே அதே மாதிரி அறிவுமிக்க ஒரு தாய்

தன் மகனின் மீது தனித்துவ முயற்சியை மேற்கொண்டாள். அதன் காரணத்தால் அவன் சீர்திருந்துவதற்கு வழி பிறந்தது. ஈமானை பலப்படுத்துகின்ற அந்த நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ச்சி கொண்டாடுங்கள்.

## தஃவதே இஸ்லாமியுடைய தர்பிய்யத்தின் வசந்தம்

ஐங் எனும் ஊரை (பஞ்சாப், பாகிஸ்தான்) சார்ந்த ஒரு ஆஷிகே ரசூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** உடைய ஒரு உரையாடலை நான் இங்கு என்னுடைய வார்த்தைகளில் வெளியிடுகிறேன்: என் தாய் நீண்ட நாட்களாக நோயாளியாக இருந்தார். நான் பாவங்களின் சூழலை விட்டு அகன்று திருந்தி வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. என் தாய்க்கு தஃவதே இஸ்லாமியின் மீது அதிக நேசம் இருந்தது. எல்லா வழிச்செலவுகளும் கொடுத்து அவர் என்னை பபாபுல் மதீனா, கராச்சிக்கு மிகவும் வற்புறுத்தி அனுப்பி வைத்தார். ஆஷிகானே ரசூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அவர்களின் உலகளாவிய மதனி மார்கஸான அருட்கொடைகள் நிறைந்த ஃபைஸானெ மதீனாவில் நடைபெறும் தர்பிய்யத் பயிற்சி திட்டத்தை மேற்கொண்டு என் உடல் நலத்திற்காகவும் துஆ இறைஞ்சுமாறு எனக்கு சொல்லி அனுப்பினார். **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ** எனக்கு பபாபுல் மதீனா, கராச்சிக்கு வந்து பயிற்சி திட்டத்தை மேற்கொள்கின்ற பாக்கியமும், மதனி கா.பிலாவோடு இணைந்து பயணமேற்கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. என் தாய்க்காக நிறைய துஆவும் செய்தேன். எல்லாம் முடிந்த பின் நான் வீட்டுக்கு திரும்பி வந்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் பயிற்சி திட்டத்தின்போது ஃபைஸானெ மதீனாவில் இறைஞ்சப்பட்ட துஆவின் பரகத்தால் என் தாய் சம்பூரணமாக குணமடைந்து விட்டிருந்தார். **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ** பயிற்சி திட்டத்தின் பரகத்தால் நான் தொழுகைவாதி ஆகிவிட்டேன். மதனி சூழலுடன் எனக்கு பற்றுதல் ஏற்பட்டு விட்டது. சுன்னத்துக்களை பேணுவதற்கும் மதனி கா.பிலாவோடு பயணமேற்பதற்கும் ஆர்வம் ஏற்பட்டது. என் வீட்டின் ஒவ்வொரு நபரும் தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலில் ஒன்றிவிட வேண்டுமென்பதே என் விருப்பம். இதனால் நம்முடைய அனைத்து மனகலக்கங்களும் நீங்கி விடும்.

ஃபைலானெ மதீனாவில் இறைவனின் அருள் உள்ளது  
என் தாய்க்கு முழுமையான உடல் நலமும் உள்ளது  
ஃபைலானெ மதீனாவில் வருவதால் பலன் உள்ளது  
கன்னத்தின் மகத்துவம் மனத்தில் பதிந்து உள்ளது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

எந்த மனிதர்கள் தன் பிள்ளைகளை வெறும் உலகத்தை பேணுவதற்காக மட்டுமே ஒதுக்கி வைத்துள்ளார்களோ மேலும் நல்ல துணைகளோடு இணைய தடுக்கின்றார்களோ அவர்கள் தம் மறுமையை ஆபத்திற்குள்ளாக்கி விடுகின்றார்கள். சில சமயம் இந்த உலகத்திலேயே கைசேதப்படுகின்ற நிலை கூட ஏற்பட்டு விடுகிறது.

## மதனி கா.:பிலாவை விட்டும் தடுப்பதன் நஷ்டம்

மதீனதுல் அஹ்லியா அஹ்மதாபாத் ஷாஃ.ஃப் (ஹிந்த்) உடைய ஒரு ஆஷிகெ ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ஒரு வாலிபர் மீது தன் தனித்துவ முயற்சியை மேற்கொண்டு, அவரை மதனி கா.:பிலாவோடு பயணத்தை மேற்கொள்ள சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால் அவருடைய தந்தை உலகக் கல்விகள் தடைபட்டு விடும் என்ற அச்சத்தால் மறுவுலக கல்விக்காக பயணம் மேற்கொள்வதை தடுத்து விட்டார். அவருக்கு ஆஷிகானெ ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களுடன் சேர்ந்து பயணமேற்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. கடைசியில் அவர் கெட்ட நண்பர்களுடன் சிக்கி குடிசாரனாகி விட்டார். இப்போது அவர் தந்தைக்கு தன்னுடைய தவறு புரிந்து விட்டது. அவர் அதே ஆஷிகெ ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ இடம் முறையிட்டார். 'அவனை உங்கள் கா.:பிலாவோடு அழைத்து செல்லுங்கள். அப்படியாவது அவனுடைய மதுவருந்தும் பழக்கம் நீங்குகிறதா என்று பார்ப்போம்' என்றார். அந்த வாலிபன் மீது மீண்டும் ஒரு முறை தனித்துவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெள்ளம் தலைக்கு மேலே சென்று விட்டிருந்தது. அதாவது அவன் மிக அதிகமாகவே கெட்டு விட்டிருந்தான். மதனி கா.:பிலாவோடு செல்ல அவன் கடைசி வரை சம்மதிக்கவே இல்லை.

பெற்றோர்கள் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு மதனி சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கெட்ட சகவாசத்தின் காரணத்தால் வழி தவறி விட்டால் அப்புறம் ஒன்றுமே செய்ய இயலாமல் போய் விடும். இந்த எளியோனிடம் *صاحبة بركتك يا عليّة* அவர்களின் மூத்த சகோதரி சொன்னார்— ஒரு இஸ்லாமிய சகோதரி அழுதழுது கூறினாராம் எனது மகனின் சீர் திருத்தத்திற்காக துஆ செய்யுங்கள், நானே அவனை கெடுத்து விட்டேன், அவனை த.வதே இஸ்லாமியின் மத்ரஸதுல் மதீனாவில் குர்ஆன் மனனம் செய்வதற்காக உட்கார என்னவோ வைத்துவிட்டோம். ஆனால் அவன் கற்றுக் கொண்டு வரும் சுன்னத்துக்களை வீட்டிலே பயான் செய்யும்போது அவனை கேலி செய்து விடுவோம். கடைசியில் அவனுடைய மனம் உடைந்து விட்டது. எனவே அவன் மத்ரஸதுல் மதீனா செல்வதையும் விட்டு விட்டான். இப்போது அவன் கெட்ட சகவாசத்தில் சிக்கிக்கொண்டு ஊர் சுற்றுகிறான். தற்செயலாக எனக்கு த.வதே இஸ்லாமியின் மதனி சூழல் கிட்டியுள்ளது. இப்போது நான் கைசேதப் படுகிறேன். என் கதி என்ன ஆகுமோ?!

صُحْبَتِ صَالِحٍ تَرَا صَالِحٌ كُنْتُ      صَحْبَتِ طَالِحٍ تَرَا طَالِحٌ كُنْتُ

நல்லோர்களின் தொடர்பு உன்னை நல்லவனாக்கும்  
தீயோர்களின் தொடர்பு உன்னை தீயவனாக்கும்

## விலங்குகளின் வீடு

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹல் பின் அப்துல்லாஹ் துஸ்த்தரி *رضي الله تعالى عنه* அவர்கள் சித்தீக் ஆக அதாவது முதல்தர அவ்லியாக்களில் இருந்தார்கள். உப்பு போட்டு சாப்பிடுவதால் உணவில் சுவை கூடி விடுகிறது என்பதால் அவர்கள் *رضي الله تعالى عنه* உப்பே போடாமல் சாப்பிட்டு வந்தார்கள். அவர்கள் சுவைகளை விட்டு தூரமாக விலகியே இருந்தார்கள். உண்மையிலேயே பரிபிராயணியிலோ குர்மாவிலோ எத்தனை வகை மசாலாக்கள் போட்டிருந்த போதிலும் உப்பு ஒன்றை போடாமல் விட்டால் எல்லாமே சுவையற்று வீணாகிப்போகும். மேலும் மனித உடலுக்கு குறிப்பிட்ட ஓர் அளவுக்கு உப்பு தேவையாகவும் இருக்கின்றது

என்பதையும் நினைவில் வையுங்கள். இது அவர்களுடைய கராமத் அதாவது, அவர்கள் உப்பை பயன்படுத்தாமலே வாழ்ந்து வந்தார்கள். துஸ்தர் ஷஃபிலே அமைந்திருந்த அவர்களுடைய பிரம்மாண்ட வீட்டை மக்கள் எல்லோரும் **விலங்குகளின் வீடு** என்றே கூறி வந்தார்கள். ஏனென்றால் அங்கே அவர்கள் எதிரில் **ஏராளமான விலங்குகள்** (புலி, சிங்கம் போன்றவை) வருகை தந்தவாறு இருந்தன. அவற்றுக்கு அவர்கள் இறைச்சியின் வாயிலாக விருந்தளிப்பார்கள். கடைசி காலத்தில் அவர்கள் முடவனாகி விட்டிருந்தார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் அவர்களுடைய கைகால்கள் எல்லாம் சீராகி விடும். தொழுகை முடிந்த உடனே மீண்டும் ஊனமாகி விடும். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பக்கம்-387)

**அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## காய்ச்சலுக்கு மருந்து

அறிவிக்கப்பட்டுள்ளது: ஒருவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவருடைய உஸ்தாத் ஹழ்ரத் ஷேக் ஃபகீஹ் வலி உமர் பின் சஹத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். திரும்பி செல்லும்போது ஒரு த.:வீலை அவரிடம் கொடுத்து சொன்னார்கள் இதனைத் திறந்து பார்க்காதே. அதேபோல அவர்கள் சென்ற பின் அந்த நோயாளி த.:வீலை அணிந்துக் கொண்டார். உடனே **காய்ச்சல்** நீங்கி விட்டது. அவரால் ஆர்வம் தாங்க முடியவில்லை. எனவே அந்த த.:வீலை அவர் திறந்து பார்த்தார். அதிலே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதப்பட்டு இருந்தது. அப்போது இதனை எல்லோராலும் எழுத முடியுமே என மனதிலே சந்தேகம் ஏற்பட்டது. அவ்வாறு விசுவாசம் குறைந்ததுமே காய்ச்சல் மீண்டும் திரும்பி விட்டது. பதறியவாறு அவர் மீண்டும் ஹழ்ரத்திடம் சென்று தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர்கள் ஒரு த.:வீல் எழுதி அவர்களுடைய கையாலேயே அவனுக்கு மாட்டி விட்டார்கள். **காய்ச்சல்** பறந்தோடி விட்டது. இந்த முறை ஹழ்ரத் அதனை திறந்து பார்க்கக்கூடாது என்ற கட்டளையிட

بِسْمِ اللَّهِ வின் மகிமை

வில்லை. ஆனாலும் அவனுக்கு அதை திறந்து பார்க்க பயமாக இருந்தது. ஒரு வருடம் கழிந்துவிட்டது. அப்புறம் அதனை திறந்து பார்த்தபோது அதில் அதே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதப்பட்டு இருந்தது.

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, உண்மையிலேயே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பது மாபெரும் மகத்துவம் கொண்டது. அதிலே பல நோய்களுக்கு குணமும் உள்ளது. இந்த சம்பவத்தினால் நமக்கு கிடைக்கின்ற பாடம் என்னவென்றால் மார்க்க அறிஞர்கள் رَحْمَةُ اللَّهِ تَعَالَى ஆகுமான ஒரு காரியத்தை தடைசெய்து அது நமக்கு புரியவில்லை என்றாலும் கூட, அதை விட்டு விலகியே இருப்பது நல்லது. மற்றொரு போதனையும் கிடைக்கிறது. அவர்கள் தருகின்ற த:வீஸ்களை திறந்து பார்க்கக்கூடாது. அதனால் நம்முடைய விசுவாசத்தில் தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இன்னும் த:வீஸ்களை மடிக்க சில குறிப்பிட்ட முறைகள் இருப்பதோடு, மடிக்கும் போதும் சில சமயம் ஏதாவது ஓத வேண்டி இருக்கும். ஆகவே திறந்து பார்ப்பதால் அதன் பலன்கள் குறைந்து விட வாய்ப்பு ஏற்படுகிறது.

يَا نَبِيَّ என்பதிலுள்ள ஐந்து எழுத்துக்களின் தொடர்பில் காய்ச்சலுக்கான ஐந்து மதனி சிகிச்சைகள்:

மதினா-1

لَا يَزُونَ فِيهَا شَمْسًا وَلَا زَمَهْرِيرًا

(பாகம்-29, சூரதுத் தஹர், வசனம்-13)

கன்ஸுஸ் ஈமானின் பொருள்: அதில் வெப்பத்தினையும், கடுங்குளிரையும் அவர்கள் காண மாட்டார்கள்.

இந்த ஆயத்தை ஏழு முறை, (முதலும் முடிவிலும் ஒருமுறை ஸலவாத்) ஒதி ஊத வேண்டும். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** காய்ச்சல் பெரும் அளவில் குறைந்து போகும். நோயாளிக்கு அமைதி ஏற்படும். (அதன் அர்த்தத்தை ஒத வேண்டிய தேவையில்லை.)

**மதீனா-2** : ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஜஅஃபர் சாதிக்கு **عَنْ مُحَمَّدٍ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: **சூரதுல் ஃபாத்திஹா 40 முறை**, (முதலும் முடிவிலும் ஒருமுறை ஸலவாத்) ஒதி தண்ணீரிலே ஊதி காய்ச்சல் உள்ளவரின் முகத்திலே தெளிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** காய்ச்சல் போய் விடும்.

**மதீனா-3**: புகழுக்குரிய மதீனத்து மாமன்னர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுக்கு காய்ச்சல் வந்திருந்தது. ஹழ்ரத் ஸய்யிதுனா ஜிப்ரீலே அமீன் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் கீழ்க்கண்ட துஆவை ஒதி ஊதினார்கள்.

**بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ  
وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ**

(பொருள்: அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரால் தங்கள் மீது ஊதுகிறேன். தங்களுக்கு தொல்லைத் தருகின்ற எல்லாவித நோய்களுக்கும், மற்றவர்களின் கெட்ட, பொறாமையான பார்வையைக் கொண்டு ஏற்படுகின்ற தொல்லைகளுக்கும். அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தங்களுக்கு நலத்தை தருவானாக. நான் தங்கள் மீது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரால் ஒதி ஊதுகிறேன்.) (முஸ்லிம், பக்கம்-1202, ஹதீஸ் எண்-2186)

காய்ச்சலுள்ள நோயாளிகளுக்கு வெறும் அரபியில் ஒதி ஊதி விட வேண்டும். (முதலும்முடிவிலும் ஒருமுறை ஸலவாத் ஒதவேண்டும்.)

**மதீனா-4**: காய்ச்சலுள்ளவர்கள் **بِسْمِ اللَّهِ الْكَبِيرِ** என்பதை மிக அதிகமாக ஒதி வரவேண்டும்.

**மதீனா-5**: ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது: உங்களில் யாருக்கேனும் காய்ச்சல் வந்து விட்டால் அவர் மீது 3 நாட்கள் தொடர்ந்து காலையில் குளிர்ந்து

நீரினை தெளித்து வர வேண்டும். (அல்முஸ்ததரக் லில்ஹாகிம், பாகம்-4, பக்கம்-223, ஹதீஸ் எண்-7438)

## صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்ஹம்துலில்லாஹ் **عَزَّوَجَلَّ** குர்ஆனையும் சுன்னத்துக்களையும் போதிக்கின்ற உலகளாவிய அரசியலற்ற அமைப்பான **த.வதே இஸ்லாமியுடன்** இணைந்துள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நம் நெஞ்சுக்கினிய முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் கீழ், நம்அடிமைத்தனத்தின் மீது பெருமை உண்டு. மதீனத்து மாவேந்தர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் சுன்னத்துக்களை பயிற்சிக்கும் மதனி கா.பிலாவில் ஆஷிகானெ ரகூல் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அவர்களோடு பயணத்தை மேற்கொண்டு துஆ இறைஞ்சுவதால் சிவசமயங்களில் டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளின் இழந்து விட்ட சந்தோஷங்களும் **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ** திரும்பி வந்து விட வாய்ப்புள்ளது.

### கண்களுக்கு பார்வை கிடைத்தது

ஹைதராபாத் லியாகத் காலனியில் (பாபுல் இஸ்லாம் சிந்த், பாகிஸ்தான்) உள்ள **த.வதே இஸ்லாமியின்** ஒரு அழைப்பாளர், இளைஞர் ஒருவருக்கு **மதனி கா.பிலாவில்** கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். அதைக்கேட்ட அவர் மிகவும் கோபத்துடன் கூறலானார்- மற்றவர்கள் கஷ்டங்களையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். என் தாயாருக்கு டாக்டர்கள் தவறான முறையில் கண் ஆபரேஷன் செய்து விட்டார்கள். அதனால் அவருடைய கண் பார்வையே போய் விட்டது. நம் வீட்டிலோ வெறும் அழுகுரல் தான் ஒலித்தவாறு இருக்கின்றது. நீங்கள் என்னவென்றால் **மதனி கா.பிலாவோடு** பிரயாணம் செய்யுமாறு கூறுகிறீர்கள். உடனே அந்த அழைப்பாளர் தனித்துவ முயற்சியை மேற்கொண்டவராக அவருக்கு சில ஆறுதல் வார்த்தைகளை சொல்லி துஆ செய்தவாறு கூறலானார்- அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தங்கள் தாயாருக்கு நிறைவான நலத்தை தருவானாக. சரி, டாக்டர்கள் இந்த விஷயத்தில் என்ன கூறுகிறார்கள்? அவர்

பதிலளித்தார்— நோயாளியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றாலும் கண் பார்வை திரும்புவது கஷ்டம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு சொல்லும்போதே அவருடைய குரல் அடைத்துக் கொண்டது. முபல்லிக் ஆனவர் மிகுந்த அன்போடு அவருடைய முதுகை தட்டிக் கொடுத்தவாறே ஆறுதலான வார்த்தைகளில் கூறலானார்— சகோதரரே, டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள் என்பதால் நம்பிக்கையை இழந்து விடலாமா? அல்லாஹ் ﷺ நலத்தை தருபவன். பயணிகளின் துஆவை அல்லாஹ் ﷺ ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான். நீங்கள் நம் ஆஷிகானை ரகூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ உடன் **மதனி கா.பிலாவோடு** இணைந்து பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதன் இடையிலே உங்கள் தாயாருக்காகவும் துஆ இறைஞ்சியவாறே இருங்கள்.

அந்த அழைப்பாளரின் அன்புமிகுந்த தனித்துவ முயற்சியின் முடிவில் சோகமயமான அந்த இளைஞன் சுன்னத்துக்களின் பயிற்சியளிக்கும் **மதனி கா.பிலாவோடு** பயணம் ஏற்றுக் கொண்டான். பயணத்தினிடையே அவன் தன் தாயாருக்காக மிக அதிக அளவில் துஆவும் இறைஞ்சினான். அவன் வீடு திரும்பியபோது அங்கே கண்ட காட்சியால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. **மதனி கா.பிலாவின் பரகத்தால் அவனுடைய தாயாரின் கண் பார்வை திரும்பி வந்து விட்டிருந்தது.** ﷺ.

அள்ளிக்கொள்ள பேரருளை கா.பிலாவில் பயணியுங்கள்  
சுன்னத்துக்களை கற்றுக்கொள்ள கா.பிலாவில் பயணியுங்கள்  
கண் பார்வை கிட்டி விடும் சுகவாழ்வு கிடைத்து விடும்  
அமைதியை அடைந்துக்கொள்ள கா.பிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, மதினத்து பேரரசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின், மனஅமைதி ஏற்படுத்துகின்ற ஓர் அறிவிப்பு இதுவாகும்— மூன்று வித துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அதன் ஏற்பைப் பற்றி சற்றும் சந்தேகமில்லை. (1) கொடுமைக்கு ஆளானவர்களின் துஆ,

(2) பயணிகளின் துஆ, (3) தன் மகனைப் பற்றிய ஒரு தந்தையின் துஆ. (ஜாமியே திர்மிதி, பாகம்-5, பக்கம்-280, ஹதீஸ் எண்-3459)

பயணம் அதுவும் **மதனி கா:** பிலாவிலே ஆஷிகானெ ரகூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ உடன் ஏற்பட்டால் கேட்கவா வேண்டும்! அதிலே துஆக்கள் ஏற்றுக்கொள்ளப் படாமல் போய் விடுமா? இந்த நிகழ்வால் மற்றொரு விஷயமும் தெரிய வருகிறது. தனித்துவ முயற்சிகளுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக அவசியமாக உள்ளது. எதிராளி எவ்வளவு தான் திட்டி விரட்டினாலும், அடிக்க வந்தாலும் நம்பிக்கை இழந்து விடாமல் தனித்துவ முயற்சியை தொடர்ந்து செய்து வாருங்கள். நீங்களே கோபத்திற்கு ஆளாகி விட்டால், அற்பத்தனமாக நடக்க ஆரம்பித்து விட்டால் மார்க்கத்திற்கு மாபெரும் நஷ்டத்தை உண்டாக்கி விடுவீர்கள். அறிவுறுத்துவதை நிறுத்தி விடாதீர்கள். அவ்வாறு அறிவுறுத்துவது எப்படியும் பலன் தரக்கூடியது. அது எப்படி பலன் தராமல் போகும்? திருக்குர்ஆனின் 27-வது பாகத்தில் குரதுத் ஸலாபியாத்தின் 55-வது வசனத்தில் நம் அன்பிற்கினிய அல்லாஹ் وَعَزَّ وَجَلَّ எப்படி நமக்கு ஆறுதல் அளிக்கின்றான் என்பதைப் பாருங்கள்:

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ ﴿٥٥﴾

**கன்ஸுல் ஈமானின் பொருள்:** இன்னும் அறிவுறுத்துங்கள், அறிவுறுத்துவது முஸ்லிம்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளது.

## தலைவலிக்கு சிகிச்சை

அய்ரூல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருகெ அஃலம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களுக்கு ரோம் நகரத்து மன்னன் கடிதம் அனுப்பி இருந்தான். அதில் அவன் தனக்கு நிரந்தரமான தலைவலியின் நோய் உள்ளதாகவும், தங்களிடம் அதற்கு ஏதாவது மருந்து இருந்தால் அனுப்பி வைக்கும்படியும் குறிப்பிட்டிருந்தான். ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருகெ அஃலம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அவனுக்கு ஒரு தொப்பியை அனுப்பி வைத்தார்கள். அதனை அவன் அணிந்தால் தலைவலியே பறந்து போய் விடும். அவன் அந்தப் தொப்பியை கழற்றி விட்டாலோ தலைவலி மீண்டும் தொற்றிக் கொள்கிறது.

அவனுக்கு அது மிகவும் வியப்பாகத் தோன்றியது. கடைசியில் அவன் அந்தத் தொப்பியை பிரித்து பார்த்தான். அதற்குள்ளே ஒரு காகிதத்துண்டு வெளிப்பட்டது. அதிலே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதப்பட்டிருந்தது. (அஸ்ராருல் ஃபாத்திஹா, பக்கம்-163, தஃப்ஸ்ரெ கபீர் பாகம்-1, பக்கம்-155)

**அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

## بِسْمِ اللَّهِ வின் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, மேற்சொன்ன நிகழ்வைக் கொண்டு நமக்கு மற்றொன்றும் புரிகிறது. அதாவது யாருக்காவது தலைவலி இருந்தால் அவர் ஒரு காகிதத்தில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதி அல்லது எழுத வைத்து அதை தஃவீஸாக தலையில் கட்டிக் கொள்ள வேண்டும். அதை எழுதுகின்ற முறை எப்படி என்றால் அழியாத மையைக் கொண்டு அதாவது போல்-பாயிண்ட் (BOLD POINT) பேனாவினால் எழுதுங்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதிலுள்ள 'ஹ' மற்றும் மூன்று 'யீம்' களின் வட்டம் திறந்தே இருக்குமாறு எழுதுங்கள். தஃவீஸ் எழுதுகின்ற முறை எதுவென்றால் வசனமோ, வாக்கியமோ எழுதும்போது ஒவ்வொரு வட்ட எழுத்தின் வட்டங்களும் திறந்தே இருக்க வேண்டும். அதாவது அவை இவ்வாறு எழுதப்பட வேண்டும்:

உதாரணமாக ط ظ ه ه ص ض و م ف ق என்பதைப்போல, குறியீடுகள் போட வேண்டிய தேவையில்லை. எழுதியபின் அதனை மெழுகிலே நனைத்த துணியில் சுற்றியோ, அல்லது பிளாஸ்டிக் கோட்டிங் செய்து, துணியாலோ ரெக்ஸினாலோ அல்லது தோலிலோ தஃவீஸை தயார் செய்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள். யாருக்கு தலைப்பாகை ஷரீஃபின் கிரீடத்தை அணிந்துக் கொள்ளும் பாக்கியம் உள்ளதோ அவர்கள் வேண்டுமானால் தலைப்பாகை ஷரீஃபிலுள்ள தொப்பியில் அதனை தைத்துக் கொள்ளலாம். அதேபோல பெண்களும் துப்பட்டாவில் அல்லது Bபுர்காவின் தலைப் பகுதியில் தைத்துக் கொள்ள

வேண்டும். உறுதியான நம்பிக்கை இருக்கின்ற பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் **جَعَّ** தலைவலி நீங்கி போகும். பொன், வெள்ளி அல்லது வேறு எந்த உலோகப் பொருட்களிலான டப்பிகளிலும் தஃவீஸ்களை போட்டு ஆண்கள் அணியக்கூடாது. அதேபோல எந்த உலோகத்தாலான சங்கிலியையும் அதில் தஃவீஸ் இருந்தாலும் இல்லையென்றாலும் அதனை ஆண்கள் அணிவதென்பது தடுக்கப்பட்டதும், பாவமுமாகும். அதேபோல பொன், வெள்ளி, ஸ்டீல் போன்ற எந்த உலோகப் பொருட்களின் பட்டையை அல்லது கடாவை அதில் ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும், அதில் அல்லாஹ் எனும் புனிதப் பெயரை அல்லது கலிமாயே தய்யிபாவை பொறிக்கப்பட்டிருந்தாலும் அதையும் அணிவது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகும். பெண்கள் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன டப்பிகளிலே தஃவீஸை அணியலாம்.

## بِاللَّهِ என்பதிலுள்ள 6 எழுத்துக்களின் தொடர்பில் ஒற்றைத் தலைவலிக்குரிய 6 சிகிச்சைகள்:

**மதீனா-1:** யாருக்காவது ஒற்றைத் தலைவலி இருந்தால் ஒருமுறை சூரதுல் இக்லாஸ் (முதலிலும் முடிவிலும் ஒருமுறை ஸலவாத்) ஒதி ஊத வேண்டும். தேவைக்கேற்ப மூன்று முறை, ஏழு முறை, அல்லது பதினோறு முறை அதே போல் ஒதி ஊத வேண்டும். பதினோராவது முறை முடிவதற்கு முன்பே இன்ஷா அல்லாஹ் **جَعَّ** அந்த ஒற்றைத் தலைவலி சரியாகி விடும்.

**மதீனா-2:** வலி எடுக்கும்போது சுக்கை (அதாவது உலர்ந்த இஞ்சியை) கொஞ்சம் தண்ணீர் விட்டு தேய்த்து அந்தக் களிம்பை எடுத்து நெற்றியில் பூச வேண்டும். இன்ஷா அல்லாஹ் **جَعَّ** ஒற்றை தலைவலி நீங்கி விடும்.

**மதீனா-3:** உலர்ந்த தனியா (கொத்தமல்லி விதை) ஒரு சிலதையும் உலர்ந்த திராட்சை சிலதையும் எடுத்து குடத்தின் குளிர்த நீர் அல்லது சாதாரண நீரில் சில மணி நேரங்கள் ஊற வைத்து அதை குடிப்பதால் இன்ஷா அல்லாஹ் **جَعَّ** பலன் ஏற்படும்.

**மதீனா-4:** சூடான பாலில் நாட்டு நெய்யை கலந்து குடிப்பதாலும் பலன் ஏற்படுகிறது.

**மதீனா-5:** இளநீரைக் குடிப்பதாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் முழுத் தலைவலியும் கூட நீங்கி விடுகிறது.

**மதீனா-6:** அரை சூடான நீருள்ள பெரும் பாத்திரத்தில் உப்பை போட்டு அதற்குள் இரண்டு கால்களையும் 12 நிமிடம் வரை வைத்திருங்கள். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** பெரும் பலன் ஏற்படும். (தேவைக்கு தக்கவாறு நேரத்தை முன் பின் செய்துக் கொள்ளலாம்.)

## يَا مُصْطَفَى என்பதிலுள்ள 7 எழுத்துக்களின் தொடர்பில் தலைவலிக்குரிய 7 சிகிச்சைகள்:

**மதீனா-1:**

لَا يُصَدِّعُونَ عَنْهَا وَلَا يُنْفُونَ

கன்ஸூல் ஈமாளின் பொருள்: அவர்களுக்கு தலைவலியும் வராது, உணர்வும் மாறுபடாது. (பாகம் 27, சூரதுல் வாகிஆ-19)

இந்த வசனத்தை 3 முறை (முன்னும் பின்னும் ஒரு முறை ஸலவாத்) ஒதி தலைவலி உள்ளவரின் மீது ஊதினால் இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** பயன் ஏற்படும். (அதன் பொருளை ஒத வேண்டியதில்லை.)

**மதீனா-2:** சூரதுன் நாஸ் 7 முறை (முன்னும் பின்னும் ஒரு முறை ஸலவாத்) ஒதி அவர்கள் தலையில் ஊதுங்கள். வலி இருக்கிறதா என்று கேளுங்கள். இருக்கிறது என்றால் மீண்டும் அதே போல் ஒதி ஊதுங்கள். அதன் பிறகும் வலி தொடர்ந்திருந்தால் மூன்றாவது முறையும் அதே போல் ஒதி ஊதுங்கள். முழுத் தலைவலி இருந்தாலும் சரி, ஒற்றைத் தலைவலி இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட கொடிய வலியும் 3 முறை ஒதி ஊதினாலே போதும், இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வலி நீங்கி விடும்.

**மதீனா-3:** முழுத் தலைவலி இருந்தாலும், ஒற்றைத் தலைவலியாக இருந்தாலும், அஸர் தொழுகைக்குப் பிறகு சூரதுத் தகாஸூர் ஒருமுறை (முன்னும் பின்னும் ஒருமுறை ஸலவாத்) ஒதி ஊதுங்கள். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வலி நிவர்த்தி ஆகும்.

**மதீனா-4:** நாவிலே ஒரு கல் உப்பை வைத்துக் கொண்டு 12 நிமிடத்திற்கு பிறகு ஒரு கிலாஸ் தண்ணீர் குடியுங்கள். தலையில் எப்படிப்பட்ட வலி இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் **جَزَّ** குறைந்து விடும். (இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உப்பின் பயன்பாடு நஷ்டமேற்படுத்தும்.)

**மதீனா-5:** ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு கரண்டி மஞ்சளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிப்பதாலும் அல்லது அதன் ஆவியை பிடிப்பதாலும் இன்ஷா அல்லாஹ் **جَزَّ** தலைவலி நீங்கி விடும். (குழம்பு வகைகளில் மஞ்சளை கட்டாயமாக பயன்படுத்துங்கள். தினமும் 1 கிராம் அதாவது ஒரு சிட்டிகை மஞ்சளை உட்கொள்பவன் இன்ஷா அல்லாஹ் **جَزَّ** கேன்ஸர் வராமல் தடுக்கப்படுவான்.)

**மதீனா-6:** நாட்டு நெய்யிலே சுடப்படும் சூடான ஜிலேபியை காலையில் சூரியன் உதிக்கும் முன்னால் சாப்பிடுவதால் இன்ஷா அல்லாஹ் **جَزَّ** தலைவலி நீக்கம் பெறுகிறது.

**மதீனா-7:** திடீரென தலைவலி வந்து விடும்போது சாப்பாட்டுக்கு பிறகு டிஸ்பிரின் (Dispirin) இரண்டு மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இன்ஷா அல்லாஹ் **جَزَّ** சரியாகி விடும். (எந்த ஒரு மாத்திரையும் சாப்பாட்டுக்கு பிறகே உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆபத்து ஏற்படும்.)

**மதனி ஆலோசனை:** மருந்துகளால் தலைவலி நீங்கவில்லை என்றால் கண்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பார்வையில் கோளாறு இருந்தால் கண்ணாடி அணிவதாலும் இன்ஷா அல்லாஹ் **جَزَّ** தலைவலி நீங்கிவிடும். அதன் பிறகும் வலி நீங்கவில்லை என்றால் மூளைக்குரிய விசேஷ டாக்டரை பார்ப்பது அவசியம். இதில் அக்கறை காட்டாவிட்டால் சிலசமயம் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும்.

## மூக்கில் இரத்தம் வடிவதன் சிகிச்சை

யாருக்காவது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டினால் அவர் தம் ஆள்காட்டி விரலைக் கொண்டு நெற்றியிலிருந்து **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று எழுதி

மூக்கின் தண்டுவரை கொண்டு வர வேண்டும். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** இரத்தம் நின்று விடும்.

## மருந்தின் சம்பவம்

ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நோயாளிகள் **بِسْمِ اللَّهِ** என்று ஒதி மருந்தை அருந்தினால் இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அந்த மருந்து பயனளிக்கும். ஒருமுறை ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கல்முல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** அவர்களின் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் முறையிட்டார்கள். இறைவன் அறிவித்தான்—காட்டிலுள்ள அந்த குறிப்பிட்ட இலையை சாப்பிடுங்கள். அவர்கள் அந்த இலையை சாப்பிட்டார்கள். வலி உடனே நீங்கி விட்டது. சில நாட்களுக்கு பிறகு அதே வலி மீண்டும் ஏற்பட்டது. ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கல்முல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் மீண்டும் அதே இலையை சாப்பிட வலி நீங்குவதற்கு பதிலாக அதிகரித்து விட்டது. அவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் மீண்டும் வினவினார்கள்: இறைவனே! இது என்ன மாமமாக உள்ளது, மருந்தோ ஒன்று, அதன் விளைவுகளோ இரண்டு? முதலில் அது நலம் அளித்தது, இப்போது அதுவே நோயை அதிகரித்து விட்டதே. இறைவன் அறிவித்தான்— ஏ மூஸாவே! முதலில் நீர் என்னுடைய அனுமதியோடு அந்த மூலிகையை நாடினீர், இம்முறையோ உம்முடைய விருப்பத்தோடு. மூஸாவே, நலமனைத்தும் என்னுடைய நாமத்தில் உள்ளது. எனது நாமம் இல்லையெனில் உலகத்தின் அனைத்து பொருளும் நஞ்சாகி விடும். எனது நாமமே அதற்கு சிகிச்சையாகும். (தஃப்ஸ்ரெ நஈமி, பாகம்-1, பக்கம்-42)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மருந்தின் மீதல்ல, இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள்

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நம்பிக்கை அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் மீது கொள்ள வேண்டும், மருந்தின் மீதல்ல. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** நாடினால் மட்டுமே மருந்தினால் நலம் கிடைக்கும். அவன் நாட்டம் இல்லையென்றால் அதே மருந்து வியாதியை பெருக்கி விட காரணமாகி விடும். நாம் கண்கூடாக பார்த்தும் வருகிறோம், ஒரு மருந்தால் ஒருவர் குணமடைந்து விடுகிறார். அதே மருந்து மற்றொருவருக்கு எதிர் விளைவாகி விடுகிறது. சில சமயம் அது நோயை பெருக்கி பலவீனப்படுத்தி விடுகிறது, சிலசமயம் அதுவே மரணத்திலும் தள்ளி விடுகிறது. மருந்து உட்கொள்ளும் போதெல்லாம் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** ஒதிக் கொள்ளுங்கள். அல்லது **بِسْمِ اللَّهِ الشَّافِي** என்று ஒதுங்கள்.

## ஆன்மாவின் புத்துணர்வு

அல்லாஹுதஆலா ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கலீமுல்லாஹ் **عَلَيْهِ السَّلَام** அவர்களுக்கு வஹீ இறக்கினான்- 'உலகிலிருந்து ஒவ்வொரு ஆன்மாவும் தாகத்தோடே செல்கிறது, **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதிச் செல்லும் ஆன்மாவைத் தவிர.' (அஸ்ராருல் ஃபாத்திஹா, பக்கம்-162)

## சிறப்பாக ஒதுவதன் மகிமை

ஹழ்ரத் மௌலாயே காயினாத் அலிய்யுல் முர்தழா **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ஒருவர் நன்கு தெளிவாக **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதினார். அதன் காரணத்தால் அவர் மன்னிக்கப்பட்டு விட்டார்.' (ஷூஉபல் ஈமான், பாகம்-2, பக்கம்-546, ஹதீஸ் எண்-2667)

## இறைநாம இனிமையே வெற்றிக்கு காரணம்

பாவமே செய்து வந்த ஒருவன் மரணித்த பிறகு அவனை ஒருவர் கனவில் கண்டு கேட்டார்- **مَا فَعَلَ اللَّهُ بِكَ؟** (அதாவது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உன்னுடன் எப்படி

நடந்து கொண்டான்?) அதற்கு அவன் பதிலளித்தான்— நான் ஒருமுறை ஒரு மத்ரலாவின் பக்கமாக சென்றுக் கொண்டிருந்தேன். அங்கே ஒருவர் அல்லாஹ் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஒதிக் கொண்டிருந்தார். அதை செவியுற்றதும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் இனிமையான நாமம் என் உள்ளத்தை மிகவும் தொட்டு விட்டது. அதே சமயம் எனக்கொரு அசரீரி கேட்டது—‘நாம் இரு பொருளை ஒன்று சேர்க்க மாட்டோம். (1) அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரின் இனிமை, (2) மரணத்தின் கசப்பு. (அஸ்ஸூல் வாயிள்ன், பக்கம்-4)

**அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இந்த சம்பவத்தால் நமக்கு என்ன விளங்குகிறது என்றால் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் நாமத்தைக் கொண்டு இன்பத்தை உணர்பவன் அவனுடைய பேரருளின் நிழலின் கீழ் உலகத்தை விட்டு விடைபெறுகிறான். மரணம் அவனுக்காக மன்னிப்பின் வாயிலை திறந்து விடுகிறது. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பேரருள் மிகப்பெரியது. வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாக தென்படுகின்ற செயல்பாட்டின் காரணத்தினால் மாபெரும் பாவங்களையும் மன்னித்தருளக்கூடியவன்.

**ரஹ்மதே ஹக் 'பஹா' ந மீ ஜூயத்**  
**ரஹ்மதே ஹக் 'பஹானா' மீ ஜூயத்**

(பொருள்: அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பேரருள் பிரதிபலனைத் தேடுவதில்லை. மாறாக, அவனுடைய பேரருளோ மன்னிக்க காரணத்தைதான் தேடுகிறது.)

## கியாமத்திற்காக அதிசய அத்தாட்சி

ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘தஃப்ஸீரே அஜஸ்ஸி’யில் **بِسْمِ اللَّهِ** வின் பலன்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இறைநேசர் **رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் மரணிக்கும்போது வலிய்யத் செய்தார்கள்— கஃபனின் மீது **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று எழுதி வைத்து விடுங்கள். மக்கள் காரணத்தை கேட்டதற்கு அவர்கள்

بِسْمِ اللَّهِ வின் மகிமை

சொன்னார்கள்- நாளை கியாம நாள் என்று இதுவே எனது ஆவணமாக (எழுத்து வடிவான சாட்சியாக) மிளிரும். இதன் வாயிலாகத்தான் நான் இறையோனின் பேரருளுக்காக விண்ணப்பித்து நிற்பேன். (தஃப்ஸ்ரே நஈமி, பாகம்-1, பக்கம்-42)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

بِسْمِ اللَّهِ ஈருலக பொக்கிஷமும் கிடைத்து விடும் ஒதுங்கள்

بِسْمِ اللَّهِ அவன் நாடினால் சவனமும் கிடைத்து விடும் ஒதுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ  
أَسْتَغْفِرُ اللَّهَ نُؤْبُوهُ إِلَى اللَّهِ  
صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**நீ தண்டனையிலிருந்து தப்பிவிட்டாய்**

ஃபிக்ஹ் ஹனஃபியின் புகழ்பெற்ற நூலான 'துர்ரெ முக்தார்'ரில் எழுதப்பட்டுள்ளது- ஒருவர் மரணிக்கு முன் வலியயத் செய்தார்- நான் மரணித்த பிறகு என்னுடைய நெற்றியிலும் மார்பிலும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதி விடுங்கள். அதே போல் எழுதப்பட்டது. அவர் மரணித்த பின்னால் ஒருவர் அவரை கனவிலே கண்டு அவருடைய நிலையைக் குறித்து விசாரித்தார். அதற்கு அவர் பதிலளித்தார்- என்னை கப்ரிலே வைக்கப்பட்ட போது வேதனை தரும் வானவர்கள் வந்தனர். நெற்றியிலே எழுதப்பட்டிருந்த بِسْمِ اللَّهِ ஷரீஃபை கண்டதும் 'நீ தண்டனையிலிருந்து தப்பி விட்டாய்' என்றார்கள். (அத்தூர்ருல் முக்தார் மஅரத்துல் முக்தார், பாகம்-3, பக்கம்-156)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## கஃபன் மீது எழுதும் முறை

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, ஒரு முஸ்லிமானவர் மரணிக்கும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கட்டாயம் எழுதுங்கள். உங்களுடைய அந்த சிறியதொரு கவனிப்பு அவருடைய மன்னிப்பிற்கு வழிவகுத்து விடக்கூடும். மையத்தின் மீது நீங்கள் செலுத்திய அனுதாபத்தின் நன்மை உங்களுடைய வெற்றிக்கும் வழிவகுத்து விடும். ஹழ்ரத் அல்லாமா ஷாமி رَحْمَةُ اللَّهِ تَعَالَى அவர்கள் கூறுகிறார்கள்: 'மையத்தின் நெற்றியின் மீது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதுங்கள், அதன் மார்பின் மீது اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ என்று எழுதுங்கள். ஆனால் குளிப்பாட்டிய பிறகு, கஃபன் அணிவிப்பதற்கு முன்னால் ஆள்காட்டி விரலால் எழுதுங்கள், மையைக் கொண்டு அல்ல.' (ரத்துல் முக்தார், பாகம்-3, பக்கம்-157)

அதில் ஹரகாத்துகளை போட தேவையில்லை. 'ஷஜ்ராவையோ, அஹத் நாமாவையோ கப்ரிலே வைப்பது கூடுமானதாகும். ஆனால் சிறப்பான முறை என்னவென்றால் மையத்தின் முகத்துக்கு எதிரில் கிப்லாவை நோக்கி சிறியதொரு இடம் செய்து அதிலே வைத்து விடலாம். மேலும் துர்ரெ முக்தாரிலே கஃபனிலேயே அஹத்நாமாவை எழுதுவது கூடும் என்றும் அதைகொண்டு பாவமன்னிப்பு கிடைக்கும் நம்பிக்கையுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.' (பஹாரெ ஷா' அத், பாகம்-4, பக்கம்-108)

## நாம் உன்னை மன்னித்து விட்டோம், போ

கியாம நாளன்று தண்டனை தரும் வானவர்கள் ஒரு அடியானை பிடித்துக் கொள்வார்கள். கட்டளை பிறக்கும் அவனுடைய உருப்புக்களை பாருங்கள், ஏதாவது நன்மை உள்ளதா இல்லையா என்று. வானவர்கள் அனைத்து உருப்புக்களையும் பார்ப்பார்கள், நன்மை எதுவும் தட்டுப்படாது. அதன் பின் வானவர்கள் அவனிடம் கூறுவார்கள்- 'இப்போது நீ உன் நாளை திறந்து காட்டு, அதில் ஏதேனும் நன்மை இருக்கின்றதா என்று பார்ப்போம்!' அவன் தன் நாளை காட்டும்போது நாவிலே வெள்ளை எழுத்துக்களிலே

بِسْمِ اللَّهِ வின் மகிமை

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதியுள்ளதைக் காண்பார்கள். உடனே கட்டளை பிறக்கும், “நாம் உன்னை மன்னித்து விட்டோம் போ. (நுஃஸ்ஹதுல் மஜாலிஸ், பாகம்-1, பக்கம்-25)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

பாவிக்களே பயப்படாதீர் பயப்படாதீர் பயப்படாதீர்  
அவனருள் மீது பார்வை செலுத்து சவனம் புகுவீர்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் கருணைக்குரிய விஷயம் இது, அவன் நாடியவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அந்த மனிதன் பரிசுத்த உள்ளத்தோடு بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஓதியுள்ளான், அதுவே அவனுக்கு பயன் தந்தது. வெளிப்படையில் சிறிய காரியமும் கூட பரிசுத்த உள்ளத்தோடு செய்யும்போது அது மாபெரும் அந்தஸ்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இமாமுல் முக்லிஸீன், ஸய்யிதுல் முர்ஸலீன், ரஹ்மதுல்லில் ஆலமீன் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய முபாரக்கான அறிவித்தல்- ‘أَخْلِصْ دِينَكَ يَكْفِكَ الْعَمَلُ الْقَلِيلُ’ (அதாவது உங்கள் மாரக்கத்திலே பரிசுத்தமாகி விடுங்கள், சிறிய செயலும் போதுமானது.)

(அல்முஸ்ததர்க் லிஹாகிம், பாகம்-5, பக்கம்-435, ஹதீஸ் எண்-7914)

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் இமாம் முஹம்மத் கஸ்ஸாலி الوَالِي اللَّهِ التَّوَالِي عَلَيْهِ رَحْمَةً اللَّهُ التَّوَالِي عَلَيْهِ رَحْمَةً اللَّهُ التَّوَالِي عَلَيْهِ رَحْمَةً اللَّهُ துவர் அவர்கள் பெரியவர் ஒருவர் அறிவித்ததாக கூறுகிறார்கள்- ‘ஒரு கணநேரத்தின் பரிசுத்தத் தன்மை நிரந்தரமான விடுதலைக்கு வழிவகுத்து விடுகிறது. ஆனால் உள்ளத்தின் பரிசுத்தமோ மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.’ (இஹ்யாஉல் உலூம், பாகம்-4, பக்கம்-399)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## பரிசுத்த அமல்களின் அறிகுறி

ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ரூஹுல்லாஹ் عَلَيْهِ السَّلَام அவர்களின் சீடர்கள் 'யாருடைய செயல்பாடு பரிசுத்ததன்மை வாய்ந்தது?' என கேட்டார்கள்: அதற்கு அவர்கள் அறிவித்தார்கள்-அல்லாஹ் ﷺ வின் திருப்பொருத்தத்திற்காக மட்டுமே யார் அமல் புரிகின்றாரோ, மேலும் தன்னுடைய செயலுக்காக மக்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்பதை விரும்பாமல் இருக்கின்றாரோ அவர்களுடைய செயற்பாடுகளே மிகவும் பரிசுத்தத்தன்மை வாய்ந்ததாகும். (மேற்குறிப்பிட்டது போலவே, பக்கம்-403)

அல்லாஹ் ﷺ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

யா அல்லாஹ் ﷺ, உன்னுடைய பரிசுத்த தூதர் ஸய்யிதுனா ஈஸா عَلَيْهِ السَّلَام அவர்களின் பொருட்டால் நம்மை எக்காரணமுமின்றியே மன்னித்து விடுவாயாக. ஆமீன்! நாம் நஃபஸ் மற்றும் ஷைத்தானின் பிடியில் சிக்கி சீரழிவின் பள்ளத்தை நோக்கி வேகமாக சரிந்துக் கொண்டிருக்கிறோம். ஆஹ்! நம்மை தூண்டி விட்டு நம்முடைய செயல்பாட்டையும் நம்முடைய மார்க்க ரீதியான செயல் முறைகளையும் எதுவரை பாராட்டாமல் இருக்கின்றார்களோ அதுவரை நமக்கு அமைதி என்பது கிடைப்பதில்லையே.....

என் அமல் யாவும் உனக்காகவே இருத்தல் வேண்டும்  
அந்த பரிசுத்தத்தன்மையை அருள்வாய் என் இறைவா!

## ஆபத்துகள் நீங்க இலகுவான பிரார்த்தனை

மௌலாயே காயினாத், ஹழ்ரத் ஸய்யிதுனா அலி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கத்து மாமன்னர், மதீனத்து பேரரசர் மாநபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கேட்டார்கள்: 'அலியே! رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ நீங்கள் ஆபத்தான வேளைகளில் ஓதக்கூடிய சில வசனங்களை நான் சொல்லித் தரட்டுமா?' அதற்கு அலி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள், நிச்சயமாக சொல்லித்தாருங்கள்

بِسْمِ اللَّهِ வின் மகிமை

யாரகூலல்லாஹ் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களே! தங்கள் மீது என் உயிர் அர்ப்பணம், எல்லாவித நற்செயல்களையும் நான் தங்களிடமிருந்து தானே கற்றுள்ளேன் என்றார்கள். நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவுளமானார்கள்- 'நீங்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் இவ்வாறு ஒதுங்கள்-

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

அல்லாஹ் عَزَّوَجَلَّ அதன் பரகத்தால் எந்த ஆபத்தை வேண்டுமானாலும் நீக்கி விடுவான். (அமலுல் யவ்மி வல்லைலதி லி இப்னி ஸுன்னி, பக்கம்-120)

கஷ்டங்கள் தீர்ந்து விடும் إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, கடன் தொல்லையோ, நோயோ, வழக்குகளோ, பகைவர்களிடமிருந்து இடையூறுகளோ, வறுமையோ அல்லது ஏதாவதொரு கஷ்டம் திடீரென தாக்கி விடும்போதும், ஏதாவது தொலைந்து விட்டால், யாருடைய பேச்சையோ கேட்டு வருத்தம் ஏற்பட்டு விட்டால், யாரும் அடித்து விட்டால், மனம் வருந்தி விட்டால், காயம் பட்டால், வண்டி பழுதடைந்து விட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டால், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டால், திருடு போய் விட்டால், ஆக சிறியதோ பெரியதோ எந்த ஒரு ஆபத்து ஏற்பட்ட போதிலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

என்பதை ஒதி வர பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணங்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ இலக்கு வெகு எளிதில் நிறைவேறி விடும். கஷ்டங்களை எளிதாக்க மற்றொரு அமலும் இருக்கிறது. ஜும்ஆ தொழுகைக்கு முன்னால் குளித்து விட்டு நல்ல தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு தனிமையில் அமர்ந்து யா அல்லாஹ் என்று 200 முறை (முன்னும் பின்னும் 3 முறை ஸலவாத்) ஒதி வரவேண்டும். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அது எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும். அல்லது

அது எப்படிப்பட்ட தேவையாக இருந்தாலும் நிறைவேற்றப்படும். அல்லஹ்து வில்லாஹ் **عَزَّوَجَلَّ** தஃவதே இஸ்லாமியின் சுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாவோடு ஆஷிகானெ ரசூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அவர்களோடு சேர்ந்து பயணத்தை மேற்கொண்டு துஆ இறைஞ்சுவதாலும் எண்ணற்ற இஸ்லாமிய சகோதரர்களின் கஷ்டங்கள் நீங்கிய பல நிகழ்ச்சிகள் உள்ளன.

## புதியதோர் வாழ்க்கை

ஒரு தொழிலாளியின் சிறுநீரகம் பழுதடைந்து விட்டது. உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். அவருடைய ஒழுக்கமற்ற ஒரு மருமகன் (சகோதரியின் மகன்) அவரைப் பார்க்க வந்திருந்தான். மாமாவின் இறுதி நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவன் மனம் சஞ்சலப்பட்டது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவோடு பயணமேற்கும் போது இறைஞ்சுகின்ற துஆக்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே அவன் மதனி காஃபிலாவோடு பயணத்தை மேற்கொண்டான். பயணத்திலே அவன் தன் மாமாவின் சுகத்திற்காக அழுதழுது துஆ கேட்கலானான். அவன் திரும்பி வந்து பார்த்தபோது மாமா உடல் நலம் பெற்று வீட்டுக்கும் திரும்பி வந்திருந்தார். மேலும் அவர் தொழுகைக்காக மெல்ல மெல்ல நடந்தவாறு பள்ளிவாசலுக்கும் சென்றுக் கொண்டிருந்தார். இந்த அருள் நிறைந்த காட்சியைக் கண்டதும் அவன் தன் பாவங்களை விட்டு தெளபா செய்து தன்னை மதனி சூழலில் ஒன்றினைத்துக் கொண்டான்.

நோய் கொடியது மனம் நோகிறது என்றாலும்

அனைத்து கஷ்டமும் தீர்ந்திடும் காஃபிலாவில் பயணியுங்கள்

கவலை மேகம் அகன்றிடும் மகிழ்ச்சி பொங்கிடும்

மனம் முழுக்க மலர்ந்திடும் காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تَوَنُّوا إِلَى اللَّهِ اسْتَغْفِرُ اللَّهُ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்ஹம்துலில்லாஹ் **عَزَّوَجَلَّ** மனதின் ஆழத்திலிருந்து எழுகின்ற துஆ எப்போதும் மறுக்கப்படுவதில்லை. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் சன்னிதியில் எந்த துஆ கேட்கப்பட்டாலும் அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஏன் ஆகாது? நம் அன்புக்குரிய அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் உண்மையான அறிவிப்பைப் பாருங்கள்:

**وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ<sup>ط</sup>**

**கன்஽ஸூல் ஈமானின் பொருள்: உங்கள் இரட்சகன் அறிவிக்கின்றான், என்னிடம் துஆ கேளுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்.**

**சந்தேகம்:** அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தன்னுடைய குர்ஆன் மஜீதிலே அறிவித்துள்ளான்— 'என்னிடம் துஆ கேளுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்.' ஆனால் நாம் பலமுறை துஆ கேட்டும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லையே? உதாரணத்திற்கு நாம் ஒரு இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று துஆ செய்கிறோம். ஆனால் அது கிடைப்பதில்லை!

**சந்தேக நிவர்த்தி:** ஏற்றுக்கொள்ளப்படுவதன் அர்த்தத்தை நீங்கள் சரிவர புரிந்துக் கொள்ளாததால் தான் ஷைத்தான் உங்கள் மனங்களிலே சந்தேகத்தை கிளப்பி விடுகிறான். துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதென்பது நிச்சயம் உண்மை தான். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படும் தன்மை மாறுபடுகின்றது. துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய **3 முறைகளை** பாருங்கள்:

1. எதை கேட்டு அது கிடைக்கவில்லையோ அவருக்கு அது நல்லதாக இருக்காது. **அர்ஹுமர் ராஹிமீன்** ஆன அவன் தன் அடியார்கள் விஷயத்தில் நல்லதையே செய்ய விரும்புகிறான்.

**وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ<sup>ع</sup>**

**وَعَسَى أَنْ تَحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ<sup>ط</sup> وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ<sup>١١٦</sup>**

(கன்஽ஸூல் ஈமானின் பொருள்: இன்னும் ஒரு பொருளை நீங்கள் வெறுக்கலாம், அது உங்களுக்கு நன்மையாக இருக்க. இன்னும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், அது உங்களுக்கு தீமையாக இருக்க. அல்லாஹ் அதனை அறிவான், நீங்கள் அறிய மாட்டீர்கள்.)

2. துஆ இறைஞ்சுபவரின் மீது ஏதேனும் கடினமான கஷ்டம் ஏற்பட இருக்கலாம். அவனது அன்புக்குரிய நாயன் துஆவை ஏற்றுக் கொள்வதற்கு பகரமாக அவனை விட்டும் அந்த கஷ்டத்தை நீக்கி விடுகிறான். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அதனால் அவனுடைய கால்கள் சேதமடைந்து போவதாக இருக்கும். அவன் அஸர் தொழுகையில் துஆ இறைஞ்சுகிறான், யா அல்லாஹ், எனக்கு ஆயிரம் ரூபாய் கடன் வர இருக்கிறது, மஃரிப் தொழுகைக்குப் பிறகு அதை எப்படியாவது கிடைக்க செய்வாயாக. அதன் பின் அவன் மஃரிப் தொழுது விட்டு எதுவித பிரச்சினையுமின்றி நேராக கடன்பட்டவரின் வீட்டுக்கு செல்கிறான். அவன் கடனைத் திருப்பித் தரவில்லை. எனவே அவன் தன்னுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். அந்த மனிதனுக்கு என்ன தெரியும், வரும் வழியிலே அவன் விபத்திலே சிக்கி கால்களை இழக்க வேண்டியதாக இருந்தது, அவனுடைய அந்த துஆவின் பரகத்தால் அதை விட்டு அவன் பாதுகாக்கப்பட்டு விட்டான்.

3. ஒரு மனிதன் எதை கேட்கிறானோ அதை கொடுப்பதற்கு பதிலாக அவனுடைய மறுமைக்காக இறைவன் நன்மையின் களஞ்சியத்தை சேமித்து வைத்து விடுகிறான். அது ஹதீஸிலும் வந்துள்ளது- 'இறுதி நாளன்று உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத தன்னுடைய துஆவின் நன்மைகளை ஒரு மனிதன் பார்க்கும்போது அவன் நினைப்பான், என்னுடைய எந்த துஆவுமே உலகில் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே இருந்திருக்கக்கூடாதா! இந்த மறுமைக்காக அனைத்துமே சேர்ந்து இருக்குமே.' (அஹ்ஸூல் விஆ, பக்கம்-37)

இன்னுமொரு ஹதீஸில் வருகிறது – ‘யாருக்கு துஆ இறைஞ்சுவதற்கான பாக்கியம் கொடுக்கப்படுகின்றதோ அவருக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன.’ (அஹ்ஸனுல் விஆ, பக்கம்-141)

## بِسْمِ اللَّهِ வின் ஹதீவானி

ஒரு அழைப்பாளர் (முபல்லிக்) இஹ்திமாவிலே بِسْمِ اللَّهِ வின் மகிமைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். بِسْمِ اللَّهِ வின் மகத்துவம் ஒரு யூதப் பெண்மணியின் மனதை தொட்டு விட்டது. அவள் உடனே இஸ்லாத்தை தழுவிக்கொண்டாள். அவள் நாவினிலே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இயங்க ஆரம்பித்து விட்டது. அமரும்போது, எழும்போது, நடக்கும்போது, விழிக்கும்போது, உறங்கும்போது எந்நேரமும் بِسْمِ اللَّهِ வை ஒதிக் கொண்டே இருந்தாள். இறைமறுப்பாளர்களான அவளுடைய தாய் தந்தையர் கோபமுற்றவர்களாய் அவளை விதவிதமாக துன்புறுத்தி வந்தனர். அவர்கள் இஸ்லாத்தின் மீது எந்தளவுக்கு வெறுப்புற்றவர்களாய் இருந்தனர் என்றால் எப்படியாவது மகள் மீது வீண்பழி சுமத்தி அவளை கொன்று விட வேண்டும் எனும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தனர். எனவே அந்நாட்டு மன்னரின் மந்திரியாக இருந்த அவளுடைய தந்தை ஒருநாள் அரசு முத்திரை பதித்த மோதிரத்தை மகளிடம் வைத்திருக்க கொடுத்தான். அவள் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி வாங்கி, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி தன் பையிலே போட்டுக் கொண்டாள். இரவு உறங்கிய பின் அவளின் தந்தை அவளுடைய பையிலிருந்து மெல்ல மோதிரத்தை எடுத்து அதை கடலிலே வீசி எறிந்து விட்டான். அதை மீன் ஒன்று விழுங்கி விட்டது. காலையில் மீன் பிடிப்பவன் வந்து வலை வீசியபோது அதே மீன் அவனுடைய வலையில் சிக்கிக் கொண்டது. அந்த மீனை எடுத்துச் சென்று அவன் மந்திரிக்கு காணிக்கையாக கொடுத்தான். அதை மந்திரி தன் மகளிடம் கொடுத்து சமைக்கச் சொன்னான். அவள் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி அதனை வாங்கி, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி அதை அறுக்கத் தொடங்கினாள்.

அதன் வயிற்றிலிருந்து மோதிரம் வெளிப்பட்டது. அவள் வழக்கம்போல **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று கூறி அதை பையில் போட்டுக் கொண்டாள். அதன் பின் மீனை சமைத்து தந்தைக்கு பரிமாறி விட்டாள். சாப்பிட்ட பின் அரசவைக்கு செல்ல தயாரான தந்தை தான் மகளிடம் கொடுத்திருந்த மோதிரத்தை கேட்டான். அவள் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று கூறி பையில் கையை விட்டு மோதிரத்தை எடுத்துக் கொடுத்தாள். அதைக் கண்ட அவளின் தந்தை அப்படியே வியப்புற்றவனாய் நின்று விட்டான். இவ்வாறாக அல்லாஹ் **(عَزَّوَجَلَّ)** **بِسْمِ اللَّهِ** வின் மீது முஹப்பத் வைத்த அந்த பெண்ணை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டான். (லம்ஆனே ௧௦:பியா)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

## بِسْمِ اللَّهِ எழுதுவதன் மகத்துவம்

ஹழ்ரத் ஸய்யிதுனா அனஸ் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் அன்பிற்குரியவர், மறைவானவற்றை அறிந்திருப்பவர், குறைபாடுகளற்ற தூயவர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் நவீன்றுள்ளார்கள்- யாரொருவர் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் மீதுள்ள மரியாதையின் நிமித்தம் சிறப்பான முறையில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று எழுதுகின்றாரோ அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவரை மன்னித்து விடுகிறான். (அத்தூர்றுல் மன்ஷூர், பாகம்-1, பக்கம்-27)

சர்க்காரை அஃலா ஹழ்ரத், இமாமெ அஹ்லெ சுன்னத், மௌலானா ஷாஹ் அஹ்மத் ரஹ்மான் கான் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்களின் தந்தையான தாஜுல் உலமா, ரஃஸுல் ஃபுழலா, ரஈஸுல் முதகல்லிமீன் ஹழ்ரத் ஸய்யித் ஷாஹ் **நகீ அலிகான்** காதிரி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் துல்கஃதா 1297 ஹிஜ்ரி வியாழக்கிழமை அன்று ஞாஹர் தொழுகையின் நேரத்தில் மரணமடைந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி எழுத்து **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** ஆக

இருந்தது. சர்க்காரை அஃலா ஹழ்ரத் **عَلَيْهِ** அவர்கள் தன்னுடைய தந்தையாரின் மரண நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான காட்சியை இவ்வாறு வர்ணிக்கிறார்கள்: 'மரணிக்கும் தினம் அவர்கள் சுப்ஹு தொழுகையை தொழுது விட்டிருந்தார்கள். ஞஹர் தொழுகைக்குரிய நேரம் வருவதற்கு முன்னால் அவரை மரணம் நெருங்கி விட்டது. மரணிக்கின்ற தருவாயிலே அவர்கள் கண்களை மூடியவாறு தொடர்ந்து சலாம் சொல்லிக் கொண்டிருந்ததை அங்கிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அநேகமாய் அவ்லியாக்களின் ஆன்மாக்கள் அவ்விடத்திலே கூடி இருக்கக்கூடும்.) சில சுவாசங்களே மீதமிருந்தபோது வழு செய்வதைப் போல் அவர்கள் தம் கைகளை முன்னும் பின்னும் தடவிக் கொண்டார்கள். நாசியையும் கூட அவர்கள் அவ்வாறே சுத்தப்படுத்திக் கொண்டார்கள். **بِسْمِ اللَّهِ عَزَّوَجَلَّ**, அவர்கள் தம் மயக்க நிலையிலும் கூட ஞஹர் தொழுகையை முடித்துக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். அவர்கள் உடலை விட்டு ஆன்மா நீக்கம் பெற்றபோது இந்த எளியவன் அங்கே நின்றிருந்தேன். வல்லாஹில் அழீம் மாபெரும் ஒரு ஒளி வட்டம் அங்கே கண்கூடாக தென்பட்டது. (அங்குள்ள எல்லோருமே அதை பார்த்திருக்கக் கூடும்) சூரிய ஒளி கண்ணாடியில் அசைவதைப் போல, நெஞ்சிலிருந்து எழுந்த அவ்வொளி முகத்திலே பிரகாசித்தது. அந்நிலை சற்று நேரத்தில் மறைந்து விடவே ஆன்மாவும் பிரிந்துவிட்டது. அவருடைய நாவினிலே கடைசியாக நிலைத்த வார்த்தை **அல்லாஹ்** என்பதாகும். மேலும் அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒரு காகிதத்தில், கடைசியாக எழுதிய வார்த்தையும் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்பதாகும். பின்பு இந்த எளியவன் (அஃலா ஹழ்ரத் **عَلَيْهِ**) தன்னுடைய பீரோ முர்ஷித் பர்ஹக் **عَلَيْهِ** அவர்களைக் கனவிலே கண்டேன். அவர்கள் என் தந்தையாரின் கப்ருக்கு வந்திருந்தார்கள். தாங்கள் எங்கே இப்படி என்று நான் வினவியதற்கு அவர்கள் சொன்னார்கள் - இனி அல்லது இன்றிலிருந்து நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். (ஹயாதே அஃலா ஹழ்ரத், பாகம்-1, பக்கம்-50,51)

**அல்லாஹ்** **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

விண்ணே கொண்டாடுகிறது நேர்மையாளர் ஒருவர் வந்தார்  
மண்ணிலிருந்து கூக்குரல், தூய்மையாளர் ஒருவர் சென்றார்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ எழுதுவதன் மாபெரும் நன்மையை அடைய வேண்டுமானால் வழி செய்துக் கொண்டு எப்போதாவது ஒரு காகிதத்தில் நல்ல அழகான முறையில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று தெளிவாக எழுதி வாருங்கள். ஆனால் ஒழுக்கமில்லாத இடத்தில் எழுதாதீர்கள். சுவர்களிலும் புனித வசனங்களை எழுதாதீர்கள். ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்ற துணுக்குகள் கீழே சிதறி விடுகின்றன. (எனவே பள்ளிவாசல்களிலும் இவற்றைக் கடைபிடித்து வாருங்கள்.) மேலும் பூமியில் எழுதுவதைக் குறித்து நம்முடைய இன்னுயிர் அதிபதி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மிகத் தெளிவாகவே தடுத்திருக்கின்றார்கள்.

## பூமியிலே எழுதுதல்

அகிலத்தின் அதிபதி அண்ணல் நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஒரு வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது அங்கே பூமியின் மீது ஏதோ எழுதப்பட்டிருந்தது. அங்கே அமர்ந்திருந்த இளைஞனிடம், 'இது என்ன எழுதப்பட்டுள்ளது?' என்று சர்க்காரை ஆலம் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு அவன் بِسْمِ اللَّهِ எழுதப்பட்டுள்ளது என்று சொன்னான். அதற்கு அண்ணல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்தார்கள்: 'இவ்வாறு கீழே எழுதி இருப்பவன் மீது சாபம் உண்டாவதாக. بِسْمِ اللَّهِ வை அதன் இடத்திலேயே வைத்திருங்கள்.'

(அத்தூர்நூல் மன்ஸூர், பாகம்-1, பக்கம்-29)

ஒழுக்கத்தின் பாக்கியத்தை இறைவனிடம் தேடுகின்றோம்  
ஒழுக்கமற்றவன் இழிநிலையில் உழல்வதை பார்க்கின்றோம்

## எல்லா மொழி எழுத்துக்கும் மதிப்பு கொடுங்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பூமியின் மீது எந்த மொழியிலும் எந்த வார்த்தையையும் எழுதாதீர்கள். ஆங்கில மொழிக்கு மதிப்பு தரத் தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இது அவர்களது தவறான கருத்தாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள், யாராவது ஆங்கிலத்தில் ALLAH என்று எழுதுகிறார் என்றால் நீங்கள் அதற்கு மதிப்பு தரமாட்டீர்களா? தருவீர்கள், நிச்சயம் தருவீர்கள். அவமதிக்கின்ற எண்ணத்தோடு அதன் மீது காலை வைத்து விட்டாலோ அல்லது உதைத்து விட்டாலோ காஃபிர் ஆகிடுவீர்கள். ஆங்கிலம் அல்லது அது உலகத்தின் எந்த மொழியாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். **தஃப்ஸீரே கபீர் ஷரீஃபின்** பாகம் 1, பக்கம் 396-ல் வருகிறது- **உலகத்தில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளும் இறைஉதிப்பு (இல்ஹாம்) ஆகும்.** எனவே பூமி மீது எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது ஒழுக்கமற்ற தன்மையே ஆகும். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து துறை மூலமாக வழிகாட்டுதலுக்காக பாதையின் நடுவிலே எழுதப்படுகின்றது, இது தவறான முறையாகும். வெறும் வண்ணங்களால் (பச்சை நிறத்தை தவிர்த்து) பட்டைகளை வரைந்து காரியத்தை சாதித்திருக்கலாம். கதவுக்கருகில் WELCOME என்று வரையப்பட்ட கால்மிதியடிகளை வைக்காதீர்கள். மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றைய உலகில் எழுத்துக்களுக்கு மதிப்புதருவது இயலாத காரியமாகி விட்டுள்ளது. பொதுவாகவே படுக்கையிலும் போர்வையிலும் மற்றும் மெத்தையிலும் அதன் கரையோரங்களிலும் கூட கம்பெனி அல்லது அலங்கரிப்பாளர்களின் பெயர்கள் பொரிக்கப்பட்டு வருகிறது. W.C. மீதும், காலணிகளிலும், காலணிகளின் உட்புறத்து பாகங்களிலும் மற்றும் பாத அடிகளிலும், துணிகளின் கரையோரங்களிலும் அவை தயாராகும் தொழிற்சாலையின் பெயர்களை பதிக்கப்பட்டே வருகிறது. சிவசமயம் தையலின்போது கால்சட்டையின் உட்புறத்தில் அமரும் இடத்திலும் கூட எழுத்துக்கள் வந்து விடுகின்றன. இது தொடர்ந்து வரும் ஒரு ஒழுங்கீனச் செயல். அதைவிட கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் பொதுவாக ஒவ்வொரு 'சிகப்பு செங்கல்' மற்றும் 'ஃபுளோர் டைல்ஸ்' ஆகியவற்றின் அடிபாகத்திலும்

எழுதப்படுகின்றது. சிகப்பு செங்கல் மற்றும் ஃபுளோர் டைல்ஸின் எழுத்துக்களை கிரைண்டரைக் கொண்டு அழித்து விட முடியும். அதிக அளவு வாங்குவோர் தொழிற்சாலையிலேயே எழுத்துக்கள் பதியப்படாமல் கொடுக்குமாறு கேட்டு வாங்கலாம். இத்தகைய தொல்லைகளை ஏற்கின்ற ஒழுக்கமுள்ள மதனி அறிவு எவ்வாறு அமையப்பெறும்? அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் வழி காட்டுதலைக் கொண்டு எல்லாம் சாத்தியமாகும். ஒருமுறை கராச்சி, டாபால் மதீனாவின் தரையிலே பதிக்கப்பட்டிருந்த ஒரு செங்கல்லில் கண்ட எழுத்துக்களால் இந்த எளியோனின் மனம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதிலே உமர் என்று எழுதப்பட்டிருந்தது. செங்கல்கள் குளியலறைகளிலும் கழிவறைகளிலும் சுவற்றிலும் தரையிலும் எல்லா இடங்களிலும் பதியப்படுகின்றன. இதனை எழுதும்போது கடந்த காலத்தில் நடைபெற்ற மனதைக் கீறியெடுத்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அதையும் வெளிப்படுத்தி விடுகிறேன்.

## மதீனா ஷரீஃபில் மனம் வருத்திய ஒரு நினைவு

மஸ்ஜிதுன் நபவி ஷரீஃபில் عَلِيٍّ صَاحِبِهَا الصَّلَاةِ وَالسَّلَامِ உடைய கிழக்கு பக்கத்தில் டாபே ஜிப்ராயீல் எதிரில் ஒரு பழைய தெரு இருந்தது. அது ஜன்னதுல் பகீயை நோக்கி சென்றது. அந்த புனிதத் தெருவை இறைக் காதலர்கள் பிறிஷத்தி கலி அதாவது சொர்க்க வீதி என்பார்கள். அதில் பல நினைவு கூடங்கள் இருந்தன. உதாரணமாக அஹ்லுல் டபைத்துகளின் புனித இல்லங்கள் அதில் அடங்கி இருந்தன. இப்போது அந்த இனிய இனிய சொர்க்கத்து வீதியை ஷஹீத் செய்து விட்டுள்ளார்கள். 1400 ஹிஜ்ரியின் ஒரு இனிமையான மாலை நேரத்தில் இந்த அடியேன் அதே சொர்க்கத்து வீதியில் நடந்து கொண்டிருந்தேன். கழிவு நீரை அடைத்துள்ள ஒரு மூடியின் மீது அராபி எழுத்துக்கள் தென்பட்டன. நான் கூர்ந்து பார்த்த போது அதன் மீது இரும்பு வார்ப்பிலே 'مَجَارِي الْمَدِينَةِ' என்று எழுதப்பட்டிருந்தது. நான் உணர்ச்சி மேலீட்டால் அந்த எழுத்துக்களை முத்தமிட்டேன். எந்த துர்பாக்கியசாலிகள் என் இனிமையான மதீனாவின் பெயரை ஒரு சாக்கடையின் மூடியில் எழுதினார்களோ அவர்களை நினைத்து மனதில் எழுந்த வெறுப்புணர்ச்சியை வார்த்தைகளில் அடைக்க முடியாது. அதனை நான் முத்தமிட்டதைக் கண்ட

யமன் தேசத்து கிழவன் ஒருவன் என்னை கடிந்துக் கொண்டான். நான் தலையை தாழ்த்திக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டேன். நான் கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன். யாரோ ஒருவர் பின்னாலிருந்து சலாம் சொல்லும் சத்தம் கேட்டு நான் திரும்பி பார்த்தேன். அங்கே பாகிஸ்தானியர் ஒருவர் நின்றிருந்தார். என்னை நோக்கி மிக்க உற்சாகத்துடன் வந்தார். வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டவராக, 'அந்த யமன் கிழவனை பற்றி தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்' என்று கூறி மேலும் சொன்னார்: 'மஸ்ஜிதுன் நபவி ஷரீஃபில் **صَلَّى عَلَيْهَا الصَّلَاةُ وَالسَّلَامُ** தங்களுடைய இருப்பு நிலையின் தோரணை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அங்கிருந்தே நான் உங்களை தொடர்ந்து வந்துக் கொண்டு இருக்கிறேன். தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். தாங்கள் என்னுடைய வீட்டில் தங்க வேண்டும் என்றார்.' அதற்கு நான், 'அல்லஹ்துலில்லாஹ் **عَزَّوَجَلَّ** என்னிடம் தங்குவதற்குரிய வசதி இருக்கிறது!' என்று சொன்னேன். அவர் கூறினார், 'சாப்பாடாவது சாப்பிடுங்களேன்!' 'இப்போது வேண்டாம்' என்றேன் நான். 'என்னிடமிருந்து ஏதேனும் பணமாவது பெற்றுக் கொள்ளுங்களேன்' என்றார். நான் நன்றி செலுத்திய வனாகக் கூறினேன்- 'நான் தேவையுள்ளவனாக இல்லை. அல்லஹ்து லில்லாஹ் **عَزَّوَجَلَّ** என்னிடம் தேவையான பணம் இருக்கின்றது!' அவர் நல்ல விசுவாசம் மிக்கவராக இருந்தார். என்னிடம் மிகவும் அன்பு பாராட்டினார். எனக்கு அவர் ஒரு அன்னியராக இருந்தார். அதன் பின்னர் அவரை பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருக்கு அதற்குண்டான பெரும் நன்மையை அளிப்பானாக. ஒவ்வொரு முஸ்லிமையும் ஒழுக்கமற்ற தன்மையிலிருந்தும், ஒழுங்கீனர்களிடமிருந்தும் காப்பாற்றுவானாக.

أَمِينَ بَجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

ஒழுக்கமற்ற மனிதரிடமிருந்து இறைவா எனை காப்பாயாக  
ஒழுங்கீனம் என்னைக் கொண்டும் வராமல் தடுப்பாயாக

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## ஒரு அறிவாளியின் தர்க்கம்

அரபி மொழியில் **மதீனா** என்பதற்கு அர்த்தம் 'நகரம்.' ஆகவே சாக்கடையின் மூடியில் மதீனா என்று எழுதுவது தவறில்லையே !

## இந்த எளியவனின் பதில்

அரபி மொழியில் நகரத்திற்கு 'பலத்' என்றும் கூறப்படுகிறது. மதீனா முனவ்வராவின் நகர அமைப்பையும் 'பலதிய்யா' என்றே கூறப்படுகிறது. இத்தகையதொரு அழகான மதீனாவின் **إِنَّمَا اللَّهُ شَرُّكَ وَتَعْظِيمًا** பெயரை சாக்கடையின் மூடியில் எழுத ஏன் நினைத்தார்கள்? அரபி மொழி அல்லாமல் மற்றபடி புழக்கத்திலுள்ள அனைத்து மொழியிலும், உருது உற்பட **மதீனா** என்று சொல்லப்படும் போது ஒவ்வொருவரும் மதீனதுன் நபியைத் தான் அர்த்தமாக கொள்வார்கள். அது மட்டுமின்றி மாபெரும் அறிஞர் பெருமக்களும் **إِنَّمَا اللَّهُ شَرُّكَ** மதீனா முனவ்வராவை பல நாமங்களைக் கொண்டு குறித்துள்ளனர். அதில் தனித்துவமாக விளங்குவது இந்த **மதீனா**வே ஆகும். மேலும் இதனை மதீனதுல் முனவ்வராவின் **إِنَّمَا اللَّهُ شَرُّكَ وَ تَعْظِيمًا** சரித்திர நூல்களிலும் காணலாம். உதாரணத்திற்கு அல்லாமா நூருத்தீன் அலி பின் அஹ்மத் அஸ்ஸம்ஹூதி **إِنَّمَا اللَّهُ شَرُّكَ** அவர்கள் வஃபாஉல் வஃபா எனும் நூலின் பாகம் 1, பக்கம் 22-ல் மதீனா முனவ்வராவின் பல பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒன்று இந்த **மதீனா** என்பதுமாகும். எப்படித்தான் பார்த்தாலும் சாக்கடையின் மூடியில் மதீனா, அதாவது அல்மதீனா என்று எழுதி இருப்பதை அன்பர்களின் மனம் ஏற்றுக்கொள்ளவே கொள்ளாது. **அல்மதீனா** என்ன என்பதை ஒரு ஆஷிகின் அதாவது அன்பரின் மனம் மட்டுமே அறியும். ஆஷிகின்களின் இமாம், இமாமே அஹ்லெ சுன்னத், முஜத்திதே ரதீனோ மில்லத், பர்வானயே ஷம்ஏ ரிஸாலத், ஆஷிகே மாஹெ நுபுவ்வத், மௌலானா ஷாஹ் அஹ்மத் ரஸூலகான் **إِنَّمَا اللَّهُ شَرُّكَ وَ تَعْظِيمًا** அவர்களுடைய பார்வையில் **மதீனா** **إِنَّمَا اللَّهُ شَرُّكَ وَ تَعْظِيمًا** என்னவென்பதை பாருங்கள்—

**மதீனாவின் பெயரெடுத்தேன் சுவனத் தென்றல் வீசியது  
தூன்ப அழற்சிக்கு நாம் ஒரு பூங்காற்றை காட்டி விட்டோம்**

அஃலா ஹழ்ரத் ﷺ அவர்களின் சகோதரர் ஹழ்ரத் மௌலானா ஹஸன் ரஸூகான் ﷺ அவர்கள் தன் ஆர்வத்தை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்கள்:

இருக்கட்டும் அவரின் ஒளி நிலைக்கட்டும் அவரின் ஒளி ஆகட்டும் என் மனம் மதீனாவின் நினைவகமாய்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**சந்தேகம்:** சாக்கடையோ சாக்கடையே. அதன் மூடியை முத்தமிடுதல் வெட்கக்கேடாக உள்ளதே?

**சந்தேக நிவர்த்தி:** சாக்கடையின் மூடி மேல்புறத்தில் இருப்பது, அதன் கழிவுகள் இருப்பதோ கீழே. மேலே எவ்வித கழிவுகளும் காணப்படாமல் காய்ந்து இருக்கின்ற மூடியின் மேற்பகுதியை அசுத்தம் என்று சொல்வதற்கு எவ்வித காரணமும் இல்லை. எனவே மதீனாதுல் முனவ்வராவின **اَلْمَدِيْنَةُ النَّبَوِيَّةُ** அல்மதீனா என்று எழுதப்பட்டுள்ள காய்ந்த மூடியை அன்பு மற்றும் ஆசையின் மேலீட்டால் முத்தமிடுதலை இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உலகத்தின் எந்த ஒரு இஸ்லாமிய முஃப்தியும் தவறென்று கூற மாட்டார்கள். **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** மதீனத்துப் பேரரசரான அண்ணல் பெருமானார் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் புனித நகரின் மூடி மீது எழுதப்பட்ட **அல்மதீனாவை** முத்தமிடுவதும், சந்தோஷம் அடைவதும் **ஆஷிகானை மதீனா** **كَرَّمَهُمُ اللَّهُ تَعَالَى** அவர்களுடைய பங்காகும். என் இனிய முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் ஆஷிகின்களே, மதீனாவின் மஸ்தான்களே, ஆரவாரமாகக் கூறுங்கள் –

மதீனத்தின் மீது நமக்கு அன்புள்ளது  
மன்னன் நாடினால் வெற்றி நிறைந்துள்ளது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## குடிசாரனுக்கு மன்னிப்பு கிடைத்து விட்டது

நேர்மையான ஒருவர் தன்னுடைய சகோதரன் மது அருந்தி இருந்த காரணத்தினால் அவனை அழைத்து அவனுக்கு தண்டனை கொடுத்தார். அவன் திரும்பி சென்றபோது தண்ணீரிலே மூழ்கி இறந்து விட்டான். அவனை அடக்கம் செய்த மறுநாள் அந்த நல்லவர் **அவருடைய சகோதரன் சொர்க்கத்திலே நடமாடிக் கொண்டிருந்ததை** கனவிலே கண்டார். வியப்புற்ற அவர் தன் சகோதரனை நோக்கி, நீயோ குடிசாரனாக இருந்தாய். குடிபோதையிலேயே உனக்கு மரணமும் வந்தது. அப்படி இருந்தும் உனக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவன் பதிலளித்தான்: தங்களிடம் அடி வாங்கி நான் திரும்பி சென்றபோது பாதையிலே ஒரு காகிதத்துண்டு கிடந்தது. அதில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என எழுதி இருந்தது. நான் அதை எடுத்து அப்படியே விழுங்கி விட்டேன். அதன் பின் தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டேன். பிறகு கப்ருக்குள்ளே சென்றபோது முன்கர், நகீர்களுடைய கேள்விகளுக்கு நான் கூறினேன்— நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். என் அன்புக்குரிய நாயனின் புனிதமான பெயரோ என் வயிற்றில் இருக்கின்றது. உடனே ஒரு குரல் ஒலித்தது— **صَدَقَ عَبْدِي قَدْ عَفَرْتُ لَهُ** அதாவது என் அடியான் சொல்வது உண்மையே, நான் அவனை மன்னித்து விட்டேன். (நுஹ்துல் மஜாலிஸ், பாகம்-1, பக்கம்-27)

**அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

صَلُّوا عَلَى الْحَبِيبِ      صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ  
تَوُوبُوا إِلَى اللَّهِ      أَسْتَغْفِرُ اللَّهَ  
صَلُّوا عَلَى الْحَبِيبِ      صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆன் மற்றும் சுன்னத்தை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான தஃவதே இஸ்லாமியுடன் இணைந்து,

சன்னத்துக்களை கற்கவும் கற்பிக்கவும் ஆஷிகானெ ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களுடன் சேர்ந்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒவ்வொரு Dதர்ஸ்களிலும், சன்னத்தான இஜ்திமாக்களிலும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கலந்து கொள்ளும் பாக்கியத்தை பெற்றுக் கொள்வார்களாக. அதற்காக உண்மையான உள்ளத்துடன் போராட வேண்டியுள்ளது.

## மன்னிப்பின் பரிசு

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் கூறுகிறார்: அன்றொரு நாள். Bபாபுல் மதீனா கராச்சியிலே அமைந்துள்ள குர்ஆன் மற்றும் சன்னத்தை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான தஃவதே இஸ்லாமியின் 3 நாட்கள் சன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவின் ஆயத்தம் பெருவாரியாக நடந்துக் கொண்டிருந்தது. பற்பல ஊர்களிலிருந்தும் Bபாபுல் மதீனாவை நோக்கி மதனி கா.பிலாக்களைக் கொண்டு வர விசேஷ ரயில்களும் விடப்பட்டிருந்தன. அந்த நாட்களில்தான் நம் நண்பர் ஒருவர் மரணித்து விட்டார். சில நாட்களுக்கு பிறகு அவருடைய உறவினர்களில் ஒருவர் அவரை கனவிலே கண்டு எப்படி இருக்கிறீர் என விசாரித்தபோது அவர் பதிலளித்தாராம்— நான் கராச்சியில் நடைப்பெறப்போகும் தஃவதே இஸ்லாமியின் சன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவிலே கலந்து கொள்ளும் எண்ணத்தோடு விசேஷ ரயிலில் டிக்கட்டும் முன்பதிவு செய்து விட்டிருந்தேன். அல்லாஹ் عَزَّوَجَلَّ என் உண்மையான நிய்யத்தின் காரணத்தைக் கொண்டு என்னை மன்னித்து விட்டான்.

ரஹ்மதே ஹக் 'பஹா' ந யீ ஜுவேத்

ரஹ்மதே ஹக் 'பஹானா' யீ ஜுவேத்

(பொருள்: அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் விலையுயர்ந்ததைத் தேடுவதில்லை. அவனுடைய பேரருள் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா மன்னிக்க, என்றே தேடுகிறது.)

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

## நல்ல எண்ணத்திற்கான நன்மைகள்

**என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா? எண்ணம் நல்லதாக**

இருந்தால் அதற்கு எத்தனை பெரிய மதிப்பு? செயல் புரியும் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தும் கூட இஜ்திமாவில் கலந்துக் கொள்ளும் எண்ணங்கொண்ட பாக்கியசாலிக்கு மன்னிப்பு கிடைத்து விட்டது. ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸரி رضي الله تعالى عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மனிதனுக்கு சில நாட்களின் நல்ல செயலைக் கொண்டு அல்ல, நல்ல எண்ணத்தைக் கொண்டு சொர்க்கம் கிடைக்கிறது. (கீம்யாஏ சஆதத், பாகம்-2, பக்கம்-861)

நினைவில் வையுங்கள்! நிய்யத் என்பது மனதில் கொள்ளும் எண்ணத்தை குறிக்கிறது. மனதில் எண்ணம் எழாத பட்சத்தில் வெறுமனே சரி என்று சொல்லி விடுவதால் நிய்யத்துக்கு உண்டான நன்மை கிடைக்காது. உதாரணமாக ஒருவரிடம் நாளைக்கு வாரும் என்று கூறப்படுகிறது. அவர் சரி என்று சொல்லி விடுகிறார். ஆனால் மனதிலே அங்கு போகிற எண்ணம் இல்லை எனும்போது அது பொய்யான வாக்குறுதியாகும். பொய்யான வாக்குறுதி ஹராமும், நரகத்திற்கே இட்டுச் செல்லும் காரியமுமாகும். நம் நபியே அக்ரம், நூரெ முஜஸ்ஸம், ரஹ்மதே ஆலம் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் தபூக் யுத்தத்திற்கு வருகை தந்தபோது அறிவித்தார்கள்: மதீனா தய்யிபா விலே சிலர் இருக்கின்றார்கள். நாம் எந்த பள்ளத்தாக்குகளை கடந்தாலும், அல்லது இறை நிராகரிப்போர்களுக்கு கோபம் உண்டாகும்படி நாம் எந்த இடத்தை தகர்த்தாலும், நாம் எந்த பொருளை செலவிட்டாலும், அல்லது நாம் பசியோடு இருந்தாலும் அவர்கள் இந்த விஷயங்களில் நம்முடன் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் மதீனாவிலேயே உள்ளனர். அப்போது அருமை சஹாபாக்கள் عليهم الرضوان யாரகூலல்லாஹ்! صلى الله تعالى عليه وآله وسلم அது எப்படி? அவர்கள் தான் நம்முடன் இல்லையே? என வினவினர்- அதற்கு அண்ணல் நபி صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் கூறினார்கள்- அவர்களை அவர்களின் இயலாமை தடுத்து நிறுத்தியுள்ளது. (அவர்களும் இந்த நன்மையான காரியங்களில் நம்முடன் ஈடுபட உறுதியான எண்ணம் கொண்டிருந்தும் அவர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை, அதனால்

அவர்களுக்கும் அந்த நன்மைகள் கிடைத்து விடுகின்றன.) (சுனனுல் குப்பராவில் பைஹகி, பாகம்-9, பக்கம்-24)

யாரொருவர் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நறுமணத்தை பூசிக் கொள்கிறாரோ அவர் நாளை கியாம நாள் என்று எப்படி வருவார் என்றால் அவரின் சுகந்தம் கஸ்தூரி மணத்தை விட மிக அதிகமாக வீசிக்கொண்டு இருக்கும். யாரொருவர் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நறுமணம் பூசிக் கொள்கிறாரோ அவர் நாளை கியாம நாள் என்று எப்படி வருவார் என்றால் அவருடைய தூர்நாற்றம் செத்த பிணத்தை விட மிக அதிகமாக வீசும். (முஸன்னஃப் அப்தூர் ரஸ்ஸாக், பாகம்-4, பக்கம்-319, ஹதீஸ் எண்-7932, இஹ்மாஉல் உலுரம், பாகம்-4, பக்கம்-813)

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் கஸஸ்ஸாலி عَلَيْهِ سَلَامُ தனது கீம்யாஏ சஆதத்தில் ஒரு ஹதீஸை குறிப்பிடுகின்றார்கள்: சர்க்காரெ மதீனா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- 'யாரொருவன் திருப்பிக் கொடுக்கக் கூடாத எண்ணத்தில் கடன் வாங்குகின்றானோ அவன் திருடனே ஆவான்.' (அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம்-2, பக்கம்-602)

## அல்லாஹுதஆலாவின் மறைமுக செயல்

அல்லாஹ் عَلَيْهِ سَلَامُ வின் பேரருளின் மீது அர்ப்பணம்! அவன் தேவைகள் அற்றவன். எந்த அடியானுடன் அவன் எந்த மறைமுக ஏற்பாடுகளை செய்துள்ளான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் வழங்குவதற்கு ஆயத்தமாகி விட்டால் சின்ன சின்ன அமலைக் கொண்டும் சொர்க்கத்தின் பெரும் அருட்கொடைகளை வாரி வழங்கி விடுகிறான். அவன் பிடிக்க முற்பட்டால் ஒரு சிறிய பாவத்தைக் கொண்டும் பிடித்துக் கொள்கிறான். ஆகவே அடியார்கள் எந்த ஒரு நன்மையான காரியத்தையும் விட்டு விடாமல் செய்வதோடு எல்லா பாவங்களை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் ரஃபே Dமுல்ஜலால் عَلَيْهِ سَلَامُ உடைய தேவையற்ற தன்மையைக் கொண்டு அச்சம் கொள்ள வேண்டும். ஹழ்ரத் அல்லாமா அப்தூர் ரஹ்மான் இப்னு ஜெளஸி عَلَيْهِ سَلَامُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்-

## மயிர்கூச்செரியும் நிகழ்ச்சி

ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸரி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் தன் சகாக்களுடன் கூடி அமர்ந்திருந்தபோது அங்கே ஒரு சிலர் கொலை செய்யப்பட்ட ஒரு பிணத்தை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். ஸய்யிதுனா ஹஸன் பஸரி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அந்த பிணத்தின் முகத்தைக் கண்டதும் திடீரென **மயக்கம்** ஏற்பட்டு கீழே சாய்ந்து விட்டார்கள். அவருக்கு மயக்கம் தெளிந்த பின் என்ன காரணம் என விசாரித்தபோது கொலை செய்யப்பட்டிருக்கும் இம்மனிதர் ஒரு காலத்தில் பெரிய வணக்கவாதியாக திகழ்ந்தவர் என கூறினார்கள்: தோழர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. யா ஸய்யிதி! விஷயத்தை சற்று விரிவாகக் கூறுங்களேன் என்றனர். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: ஒருநாள் இந்த **வணக்கவாதி** தொழுகைக்காக வீட்டை விட்டு கிளம்பியபோது வழியிலே ஒரு கிறிஸ்துவப் பெண் மீது பார்வை பட்டு, உடனே அவருடைய உள்ளத்தில் காதல் நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது. அதன் கிளர்ச்சியில் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அவளிடம் சென்று திருமணம் செய்துக் கொள்ள கோரிக்கையை வைத்தார். அதற்கு அவள் நீ கிறிஸ்துவனாக மாறி விட வேண்டும் என நிபந்தனை விதித்தாள். அதைக்கேட்டு அந்த வணக்கவாதி சில காலம் வரை பொறுமையை காத்து வந்தார். ஆனால் கடைசியில் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இஸ்லாத்தை விட்டு விட்டு கிறிஸ்துவனாக மாறியே விட்டார். தான் மதம் மாறிய செய்தியை அந்தப் பெண்ணிடம் அவர் வந்து தெரிவித்தபோது அவள் கோபமுற்றவலாய் வெறுப்பான தோரணையில் கூறலானாள்: **துர்பாக்கியசாலியே!** உனக்குள் எந்தவித நல்லறமும் கிடையாது. நீ உன் மார்க்கத்திற்கே விசுவாசம் காட்டாதபோது மற்றவர்களுடன் நீ என்ன விசுவாசத்தைக் காட்டப்போகிறாய். **பாக்கியமற்றவனே!** நீ காமத்திற்கு அடிமையாகி வாழ்க்கை முழுக்க செய்த வழிபாடுகளை மட்டுமில்லாமல் உன்னுடைய மார்க்கத்தையும் பணயம் வைத்து விட்டாய். **அறிவற்றவனே, கேள்! நீ இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி விட்டாய். அல்லஹ்துலில்லாஹ் நான் கிறிஸ்துவத்தை விட்டு இஸ்லாத்திற்கு மாறி விட்டேன்!** இவ்வாறு கூறிவிட்டு அவள் **சூரதுல் இக்லாஸை** ஒதினாள். அதை செவியுற்ற யாரோ ஒருவர் கேட்டார்— இது உனக்கு எப்படி மனனம்

ஆகி விட்டது? அதற்கவள் கூறினாள்: நான் ஒரு கனவு கண்டேன், அதிலே நான் நரகத்திற்குள் நுழையப்போகிறேன். திடீரென ஒருவர் அங்கே வந்து எனக்கு ஆறுதல் அளித்தவாறு கூறினார்- பயப்படாதே. உனக்குப் பகரமாக அந்த மனிதனை பணயம் வைக்கப்பட்டு விட்டது. அதற்குள் இந்த அறிவுற்ற காதலன் எனக்கு பதிலாக நரகத்திற்குள் செல்ல அங்கே வந்து விட்டான். அதன் பின் அந்த மனிதர் என்னை சொர்க்கத்திற்குள் அழைத்து சென்றார். அங்கே இவ்வாறு எழுதப்பட்டிருந்ததை கண்டேன்-

يَسْأَلُ اللَّهُ مَا يَشَاءُ وَيُثَبِّتُ ۖ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ ﴿٣٩﴾

(பாகம்-13, சூரதுர் ரஅத், வசனம்-39)

**கன்ஊல் ஈமானின் பொருள்: அல்லாஹ் நாடியதை அழிக்கிறான், நாடியதை உறுதிபடுத்துகிறான். மூலப்பதிவேடு அவனிடமே உள்ளது.**

அதன் பின்னர் அவர் எனக்கு **சூரதுல் இக்லாஸை** மனனம் செய்ய வைத்தார். நான் விழித்த பின் பார்த்தால் அது எனக்கு மனப்பாடம் ஆகி விட்டிருந்தது.

ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸரி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அந்த பாக்கியசாலிப் பெண்ணோ முஸ்லிமாகி விட்டாள். ஆனால் இந்த துர்பாக்கியசாலியான வணக்கவாதி காம உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு இஸ்லாத்தை விட்டு மதம் மாறிய பிறகு இன்று கொலை செய்யப்பட்டிருக்கிறான். **سَأَلَ اللَّهُ الْعَاقِبَةَ** அதாவது நாம் அல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** விடம் பாதுகாப்பை வேண்டுகிறோம். (பஹ்ருத் துமூ அல்ஃபஸ்லுஸ்ஸாதிஸ் அஷ்ர, பக்கம்-76)

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** வின் தேவையற்ற தன்மையையும் அவனுடைய மறைமுக ஏற்பாட்டையும் நினைத்து ஒவ்வொருவரும் அச்சம் கொண்டு இருக்க வேண்டும். நம்முடைய முடிவு ஈமானுடன் இருக்குமா இல்லையா என்பதை நாம் யாருமே அறியமாட்டோம். ஆஹ்! ஆஹ்! ஆஹ்! அல்லாஹ் **عَلَيْهِ السَّلَامُ** மீது ஆணையாக! நாம் உலகத்திலே பிறந்து பெரியதொரு சோதனையில் அகப்பட்டு விட்டுள்ளோம். இந்த

விஷயத்தில் விலங்குகளும், புழு பூச்சிகளுமே மேலானதாக உள்ளது. அவற்றுக்கு ஈமான் பறிபோகின்ற பயமும் கிடையாது, ஸகராத், ஹஷ்ர், கஃப்ர் என்கிற பயங்கரமான விதிமுறைகளும் கிடையாது, நரக வேதனையின் அச்சமும் கிடையாது.

**கப்ர் ஹஷ்ரின் வேதனைகள் நீங்கி விட்டிருக்குமே  
உலகத்தில் பிறக்காமல் இருந்து விட்டிருக்கக்கூடாதா  
ஈமான் எங்கு பறிபோகுமோ அச்சமே வாட்டுகின்றது  
என் தாய் என்னை ஜனிக்காமல் விட்டிருக்கக்கூடாதா  
பாவங்களோ நிறைந்துள்ளன நரகத்தின் அச்சம் வேறு  
இவ்வுலகப் பிறவியாக நான் வராமல் இருந்திருக்கக்கூடாதா**

அல்லாஹ் ﷻ தேவைகளற்றவன். அவனிடம் எப்போதும் நாம் அச்சம் கொண்டிருக்க வேண்டும். ஈமானின் பாதுகாப்பிற்காக நாம் எப்போதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கெட்ட சகவாசத்தில் நமக்கு எப்போதுமே அழிவு தான். நல்லவர்களோடு இணைந்திருப்பதும் அவர்களை நேசிப்பதும் நமக்கு பாதுகாப்பே ஆகும். குர்ஆன் மற்றும் சுன்னத்தை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமியின்** மதனி சூழலோடு இணைந்து, யாரொருவர் தன் வாழ்க்கை முழுக்க அதனுடன் ஒன்றியுள்ளனரோ அவர்கள் மீது பொழிகின்ற அருட்கொடைகள், கேட்பவர்களை அப்படியே வியப்பில் ஆழ்த்தி விடுகின்றது.

## மதீனாவின் முஸாஃபிர் (பயணி)

ஃபாபுல் மதீனா (கராச்சி) நயா ஆஃபாத் பகுதியின் ஒரு தஃவதே இஸ்லாமியின் அழைப்பாளர் அதாவது முபல்லிகின் பேச்சை நான் என்னுடைய வார்த்தைகளில் அறிவிக்கின்றேன். அவர் கூறுகிறார்- என்னுடைய தந்தையார் **ஹாஜி அப்துர் ரஹீம் அத்தாரி** (பட்னி), அவரது வயது ஏறக்குறைய 70 இருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை உலக வண்ணத்திலே தோய்ந்திருந்தது. அதன் பிறகு **ﷻ** தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலின் பொருட்டால் வாழ்க்கையிலே மதனி மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. 1995-ல் இரண்டாவது முறையாக ஹஜ்ஜுக்கான நற்செய்தி கிடைத்ததும் அவருடைய மகிழ்ச்சிக்கு

அளவே இல்லாமல் போய் விட்டது. நாட்கள் நெருங்க நெருங்க அவருடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிக் கொண்டே சென்றது. கடைசியில் அவருடைய மகிழ்ச்சியின் உச்சம் வந்தே விட்டது. இரவு 4 மணிக்கு விமான நிலையத்தை நோக்கி பயணப்பட வேண்டும். இரவு முழுக்க மகிழ்ச்சியோடு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். விருந்தாளிகளால் வீடு நிரம்பி இருந்தது. 3 மணி அளவில் அவர் இஹ்ராமை பக்கத்தில் வைத்துக் கொண்டு தன் அறையில் தூங்கி விட்டார். நானும் தூங்கி விட்டேன். பதினைந்தே நிமிடங்கள் கழிந்திருக்கும் என் அறையை யாரோ தட்டினார்கள். நான் துணுக்குற்று கதவை திறந்து பார்த்தபோது எனது தாயார் அங்கே கலக்கத்தோடு நின்று, பதற்றமாக உன் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டுள்ளது என்றார். நான் உடனே அவர் அறைக்கு ஓடினேன். அங்கே எனது தந்தை நெஞ்சு வலியால் தன்னுடைய மார்பை தடவிக் கொண்டிருந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு மாரடைப்பு (heart attack) ஏற்பட்டுள்ளது என்றார் டாக்டர். வீடு அல்லோல கல்லோலப்பட்டு விட்டது. மதீனாவின் பயணத்திற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருந்தது. இங்கே தந்தைக்கு இந்த கதி! பரிதாபம், தந்தையை ஏற்றுக் கொள்ளாமலேயே விமானம் மதீனாவை நோக்கி பறந்து விட்டது. என் தந்தை 5 நாட்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்தார். அதனிடையே மேலும் 4 முறை மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் **لِلَّهِ عِزَّةٌ** தஃவதே இஸ்லாமியின் பரகத்தால் விழிப்பு நிலையிலே அவருக்கு எந்த தொழுகையும் கழா ஆகவில்லை. தொழுகை நேரம் வரும்போதெல்லாம் அவருடைய காதில் தொழுது கொள்ளுங்கள் என சொல்லப்படும், அவர் உடனே கண்ணை திறந்து கொள்வார். அவருக்கு தயம்மம் செய்விக்கப்படும். பலவீனத்தின் காரணத்தால் வெறும் சாடையைக் கொண்டே அவர் தொழுதுக் கொள்வார். கடைசியாக மாரடைப்பு ஏற்பட்டபோது அவர் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார். இஷாவுக்கு பாங்கு சொல்லப்பட்டபோது அவருடைய கண்கள் அசைந்தன. நான் உடனே அவருடைய காதில், தொழுகைக்காக தயம்மம் செய்விக்கட்டுமா என்றேன். சரி என்று சைகை காட்டினார். **لِلَّهِ عِزَّةٌ** நான் அவருக்கு தயம்மம் செய்வித்தேன். தந்தை உடனே அல்லாஹு அக்பர் என்று கைகளைக் கட்டிக்கொண்டார். ஆனால் அவரால் முடியவில்லை.

மீண்டும் மயக்கமடைந்து விட்டார். நாம் பதற்றமாகி டாக்டரை அழைக்க ஓடினோம். அவரை ஐ.சி.யு. க்கு கொண்டு செல்லப்பட்டது. சற்று நேரம் கழித்து டாக்டர் வெளியில் வந்து சொன்னார், உங்கள் தந்தை மிக்க பாக்கியசாலி. உரத்த குரலில் **لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ** என்று கூறியவாறே உயிரை விட்டிருக்கிறார். **إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رُجْعُونَ** மெளலானா பரம்பரையைச் சார்ந்த ஒருவர் அவரை குளிப்பாட்டினார்கள். என் தந்தையாருக்கு விரல்களாலேயே எண்ணி எண்ணி திகர் செய்யும் பழக்கமிருந்ததால் அவருடைய விரல்கள் இப்போதும் ஏதோ படித்துக் கொண்டிருப்பதைப் போலவே அமைந்திருந்தது. அவருடைய விரல்களை அடிக்கடி நீவி விடப்பட்டும் அவை அப்படியே மாறி நின்றன. **بِعَدَمِ اللَّهِ عَزَّ وَجَلَّ** பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் ஜனாலா தொழுகையில் கலந்து கொண்டனர். **بِعَدَمِ اللَّهِ عَزَّ وَجَلَّ** என் சகோதரருக்கும் என் தந்தையாருடன் சேர்ந்து ஹஜ்ஜுக்கு போகும் ஏற்பாடாகி இருந்தது. எனவே அவர் ஹஜ்ஜின் பாக்கியத்தை பெற்றுக் கொண்டார். என் மூத்த சகோதரர் கூறுகிறார்- நான் மதீனா முனவ்வராவில் என் தந்தையாரின் நிலையை வெளிப்படுத்துமாறு நான் அழுதுழுது பெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களிடம் முறையிட்டேன். இரவு நான் படுத்த பிறகு கனவு கண்டேன். கனவில் எனது தந்தை **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் இஹ்ராம் அணிந்தவாறு வந்து என்னிடம் சொல்கிறார்கள்- உம்ராவின் எண்ணத்தோடு நான் மதீனா வந்தேன். நீ என்னை நினைவு கூரியதனால் நான் உன்னிடம் வந்தேன். **بِعَدَمِ اللَّهِ عَزَّ وَجَلَّ** நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். அதற்கடுத்த வருடம் என் அண்ணன் மகன் மஸ்ஜிதுல் ஹராம் ஷரீஃபின் உள்ளே கஃபதுல்லாஹ் ஷரீஃபின் எதிரில் தன்னுடைய தாத்தாவை அதாவது என் தந்தை மர்ஹூம் ஹாஜி அப்துர் ரஹீம் அத்தாரியை நல்ல விழிப்பு நிலையிலேயே தன் பக்கத்தில் நின்று தொழுவதைக் கண்டிருக்கிறார். தொழுகை முடித்த பின் அவரை ரொம்பவும் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

**அல்லாஹ்** **عَزَّ وَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

மதீனத்து பயணி சிந்திலிருந்து மதீனா அடைந்தான்  
கப்பலிலே கால் பதிக்கும் சந்தர்ப்பமோ வரவில்லை

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்லாஹ் ﷺ தன் பெயரை மதிக்கின்றவர்களைக் கொண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். வெகுமதிகளையும் அருட்கொடைகளையும் பொழிவிக்கின்றான். இதுவும் அவனுடைய மறைமுக ஏற்பாடுகள் தான் அதாவது பெரும் பாவம் புரிந்தவர்கள் மேலும் குடிகாரர்களின் ஒரு சிறிய நன்மையான காரியத்தைக் கொண்டும் சந்தோஷப்பட்டு தெளபாவின் வழிமுறையை காட்டி காமிலான வலியுல்லாஹ்வாக ஆக்கி விடுகிறான்.

### குடிகாரர் வலியுல்லாஹ் ஆகிவிட்டார்

ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி رضي الله تعالى عنه அவர்கள் பாவமீட்சி அடைவதற்கு முன்னால் பெரிய குடிகாரராக இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் குடிபோதையிலே எங்கோ சென்றுக்கொண்டிருந்த போது வழியிலே ஒரு காகிதத்துண்டு தட்டுப்பட்டது. அதிலே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ எழுதப்பட்டிருந்தது. அதனை அவர்கள் رضي الله تعالى عنه மிக்க மரியாதையோடு எடுத்து, அத்தரை வாங்கி அதன் மீது தடவி, அதை மேலே உயர்ந்த ஒரு இடத்திலே மிகுந்த மரியாதையோடு வைத்து விட்டார்கள். அதே இரவில் ஒரு பெரியவர் رضي الله تعالى عنه அவர்கள் கனவிலே யாரோ சொல்வதை கேட்கிறார்கள்— 'பிஷர் ஹாஃபி இடம் சென்று கூறுங்கள், நீர் என்னுடைய பெயரை நறுமணமாக்கி, அதற்கு மரியாதை செலுத்தி, அதனை உயர்ந்த ஓர் இடத்திலே வைத்தீர்கள், நாமும் உம்மை பரிசுத்தப்படுத்துவோம்.' அந்தப் பெரியவர் நினைத்தார்கள்— பிஷர் என்பவர் ஒரு குடிகாரர். கனவிலே, ஏதோ தவறாகி விட்டுள்ளது. எனவே அவர்கள் மீண்டும் வழு செய்து நஃபில் தொழுதுவிட்டு உறங்க சென்றார்கள். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கனவை அவ்வாறே கண்டார்கள். மேலும் கூறப்பட்டது— 'நம்முடைய இந்த தகவல் பிஷரைப் பற்றியே தான், போங்கள், போய் பிஷரிடம் நம் தகவலை கூறி விடுங்கள். எனவே அந்தப் பெரியவர் ஹழ்ரத் பிஷர்

ﷺ அவர்களை தேடி சென்றார்கள். அவர்கள் ஒரு மதுகூடத்திலே இருப்பதாகத் தகவல் தெரிந்தது. பெரியவர் அங்கே சென்று பிஷரை பெயர் சொல்லி அழைத்தார்கள். அவரோ மதுபோதையிலே மூழ்கியுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், அவரிடம் சென்று ஒரு மனிதர் அவருக்கு தகவல் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும், அவர் வெளியே நின்றிருப்பதாகவும் எப்படியாவது கூறி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அதேபோல் உள்ளே தகவல் தரப்பட்டது. ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி ﷺ கேட்டனுப்பினார்கள்- யாருடைய தகவலை அவர் கொண்டு வந்திருக்கிறார் என்று கேளுங்கள். அதற்கு அல்லாஹ் ﷺ வின் தகவலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லுங்கள் என்றார்கள் அந்தப் பெரியவர். அதைக் கேட்டதும் பிஷர் ﷺ அவர்கள் துள்ளியெழுந்து அப்படியே வெறுங்காலோடு வெளியே ஓடோடி வந்தார்கள். சத்திய தகவலைப் பெற்ற அடுத்த விநாடியே அவர்கள் உண்மையான உள்ளத்தோடு பாவமன்னிப்புக்கோறி பரிசுத்தமாகி விட்டார்கள். மேலும் அவர்கள் எத்தகையதொரு உயர்தலத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார்கள் என்றால் சத்திய தரிசனத்தின் அன்புப் பெருக்கால் அவர்கள் எப்போதும் வெறுங்காலுடனேயே இருந்து வந்தார்கள். அதனால் தான் அவர்கள் 'ஹாஃபி' அதாவது காலணி அணியாதவர் என்ற அடைமொழியோடு புகழ்பெற்று விளங்குகிறார்கள். (தஸ்கிரதுல் அவ்லியா, பக்கம்-68)

அல்லாஹ் ﷺ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**ஒழுக்கமுள்ளவன் அதிர்ஷ்டசாலி**

**ஒழுக்கமற்றவன் துரதிர்ஷ்டசாலி**

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் ﷺ வின் பெயர் எழுதப்பட்ட ஒரு காகிதத்துண்டுக்கு மரியாதை செலுத்தியதால் மாபெரும் பாவம் புரிந்த, ஒரு குடிக்காரரையே அவன் வலியுல்லாஹ்வாக ஆக்கி விட்டான்

என்றால் யாருடைய உள்ளங்களில் ரப்பூல் அனாம் **عَزَّوَجَلَّ** வின் பெயர் பொரிக்கப்பட்டிருக்குமோ, யாருடைய இதயங்களில் அவனுடைய திகர் நிரம்பி இருக்குமோ அத்தகைய பரிசுத்த உள்ளங்களுடைய மனிதர்களின் ஒழுக்கத்தின் பொருட்டால் நம்முடைய பாவங்களையும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தன்னுடைய கருணையைக் கொண்டு மன்னித்தருள மாட்டானா? அதேபோல் அனைத்து நபிமார்களின், அவ்லியாக்களின் தலைவராக துலங்குகின்ற ஸய்யிதுல் அன்பியா, அஹ்மதே முஜ்தபா, முஹம்மத் முஸ்தஃபா **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய ஒழுக்கம் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுக்கு எந்த அளவுக்கு உகந்ததாய் இருக்கும். நிச்சயமாக பெருமைக்குரியவரின் பெயருடைய மரியாதை மாபெரும் நன்மைக்கு உரியதாகவே இருக்கும். ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயருக்கு மரியாதை செலுத்தினார்கள், கண்ணியம் பெற்றார்கள். அதேபோல இன்று நாம் பிரபஞ்ச மாமன்னர், அராபிய பேரரசர், இறையோனின் அன்புக்குரியவர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய பரிசுத்தப் பெயருக்கு மரியாதை செலுத்தினால், எங்கு அந்தப் பெயரை கேட்டாலும் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டால், எப்படி நமக்கு கௌரவம் கிடைக்காமல் போகும்? ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அல்லாஹ்வுடைய பெயரைக் கண்டு அதன் மீது அத்தர் தடவியதால் அவர்கள் பரிசுத்தமாகி விட்டார்கள். அதேபோல் நாமும் எங்கெல்லாம் ரிஸாலதே மஆப் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் பெயர் ஒலிக்கின்றதோ அங்கே பன்னீரைத் தெளிப்பதால் நாம் ஏன் பரிசுத்தவானாக மாறமாட்டோம்?

**கமகமக்கின்றார் மனக்கின்றவர் பார்**  
**நாற்றத்தையே நாடினர் தடம்மாறியவர் பார்**  
**பாவிகளே! பற்றுங்கள் கை அன்னவர்களின்**  
**கை உதரும் குணமில்லை என் அண்ணலிடத்தில்**

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**

## மிருகங்களும் வலியுல்லாஹ்வுக்கு மரியாதை செய்கின்றன

ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் எப்போதும் வெறுங்காலோடு தான் நடப்பார்கள். எதுவரை அவர்கள் பக்தாத் ஷரீஃபில் வாழ்ந்தார்களோ எந்த கால்நடைகளும் பாதையிலே கழிவுகளை போடுவதில்லை. ஏனென்றால் ஹழ்ரத் பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் காலணியின்றி வெறுங்காலோடு நடப்பார்கள் எனும் மரியாதையின் நிமித்தம். ஒருமுறை ஒரு விலங்கு பாதையில் சாணம் போட்டு விட்டது. அதனுடைய முதலாளி அதைப் பார்த்து, ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் இன்று மரணித்து விட்டார்களா? இல்லையென்றால் இந்த மிருகம் இவ்வாறு அசிங்கம் செய்திருக்க முடியாதே என பதறி விட்டார். சற்று நேரத்திற்குள் தகவல் வந்தது, ஹழ்ரத் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்களுக்கு மரணம் நேர்ந்து விட்டது என்பதாக. (முலக்கஸ் அஸ் அஹ்ஸனுல் விஆ, பக்கம்-137)

அல்லாஹ் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

இத்தலமே என்றவனுக்கு வையகமே அவனுக்கு  
இங்கு முகம் சுழித்தவனுக்கு இறைவனும் முகம் சுழிக்கிறான்  
அல்லோலப்பட்டாலும் கை விட்டு விடாதே அங்கே இருந்திரு  
பயணமோ ஏ ரசனா! முதலிலும் சென்றது கடைசியிலும் சென்றிடுவர்

## நம்புவோர்க்கும் மன்னிப்பு

ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்களின் மரணத்திற்கு பிறகு காசிம் பின் முனப்பிஹ் அவர்களை கனவில் கண்டு, **مَا فَعَلَ اللَّهُ بِكَ؟** அதாவது அல்லாஹ் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** உம்முடன் எப்படி செயல்பட்டான்? என்று கேட்டார். அதற்கவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** என்னை மன்னித்து விட்டான். மேலும் இறைவன் கூறினான், உன்னை மட்டுமல்ல, உன் ஜனாஸாவிலே யார் யார் கலந்துக் கொண்டனரோ அவர்களையும் மன்னித்து விட்டேன். அதற்கு நான்- யா அல்லாஹ் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ**, என் மீது அன்பு

بِسْمِ اللَّهِ வின் மகிமை

செலுத்துபவர்களையும் நீ மன்னித்து விடுவாயாக என்றேன். அதற்கு அல்லாஹ் ﷻ வின் பேரருள் பொங்கி எழுந்தது. அவன் அறிவித்தான்- கியாம நாள் வரையிலும் யார் உன்னை விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரையுமே நான் மன்னித்து விட்டேன். (ஷர்ஹுஸ் ஸுதூர், பக்கம்-289)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

வழிபாட்டை பார்க்கவில்லை அவன் நேசனை நேசித்தேன்  
வல்லோன் என்னை மன்னித்தான் சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ்!

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதை கண்ணியப்படுத்தியதன் பொருட்டால் ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி رضي الله تعالى عنه அவர்களின் படித்தரம் எவ்வளவு உயர்ந்து விட்டது. அதன் பொருட்டால் நமக்கும் அதன் பங்கு கிடைக்கிறது. ஆமாம், இறையோனின் சன்னிதியில் கோரிக்கை வைத்த காரணத்தினால் அவர்களை விரும்புவோர்களுக்கும் மன்னிப்பு கிடைத்த நற்செய்தி கிடைத்து விட்டது. இன்ஷா அல்லாஹ் ﷻ நமக்கும் வெற்றி கிடைத்து விடும். ஏனெனில் நமக்கு எல்லா அவ்லியாக்களுடனும் இன்னும் காமிலான வலியுல்லாஹ் ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் ஹாஃபி رضي الله تعالى عنه அவர்களுடனும் பேரன்பு இருக்கின்றது.

பிஷர் ஹாஃபியை நாம் மனதார விரும்புகின்றோம்  
இன்ஷா அல்லாஹ் நம் காரியங்கள் நிறைவேறி விடும்  
அவ்லியாக்கள் அனைவரையுமே விரும்புகின்றோம்  
இன்ஷா அல்லாஹ் நம் காரியங்கள் நிறைவேறி விடும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

புனித காகிதத்தை எடுக்கும் மகிமை

அய்ருல் முஃமினீன் ஹழ்ரத் மௌலாயே காயினாத் அலிய்யுல் முர்தழா رضي الله تعالى عنه அவர்கள் அறிவித்துள்ளார்கள், ஈருலக அருளாளர், உலகத்தோரின்

மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் உயர்வாக்கு என்னவென்றால், அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பெயர்களில் ஏதாவதொரு பெயர் உள்ள காகிதத்தை யாரொருவர் பூமியில் இருந்து எடுக்கின்றாரோ அல்லாஹ் عَزَّوَجَلَّ அவரின் (எடுப்பவரின்) பெயரை ஆன்ம உலகின் மிக உயர்ந்த தலமான **இல்லிய்யீனிலே** உயர்த்துவான். மேலும் அவருடைய பெற்றோர்களின் தண்டனையிலே குறைவு ஏற்படுத்துவான். அவருடைய பெற்றோர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே. (மஜ்மஉஸ் ஸவாஇத், பாகம்-4, பக்கம்-300)

**சப்ஹானல்லாஹ்! சப்ஹானல்லாஹ்! சப்ஹானல்லாஹ்!** பெற்றோர்களுக்கும் அதனால் பரகத் கிடைக்கிறது என்றால் அந்த காகிதத்தை எடுப்பவர்கள் மீது என்னென்ன வகையான அருட்கொடைகளும் நன்மைகளும் ஏற்படும். இதனால் மற்றொரு போதனையும் கிடைக்கிறது – பெற்றோர்கள் இறைநிராகரிப்போராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு அவர்களின் பிள்ளைகளின் நற்செயல்கள் அவர்களுக்கு பயனளிக்கின்றன.

**சந்தேகம்:** காஃபிர்களுக்கு இந்த உலகத்திலேயே நற்செயல்களின் கூலி கொடுக்கப்பட்டு விடுகிறது. அவர்கள் இறந்த பிறகு கப்ரின் வேதனை கிடைத்தே தீரும் மேலும் கியாம நாளன்று எழுந்த பின்னர் அவர்களுக்கு நிரந்தரமான நரகவேதனை கிடைக்கும். ஆனால் இந்த அறிவிப்பிலே அவர்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு நன்மை கிடைப்பதாக வந்துள்ளதே?

**சந்தேக நிவர்த்தி:** ஒவ்வொரு இறைநிராகரிப்பாளரும் நரகத்திலேயே எப்போதும் இருப்பார்கள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. ஆனால் சிலருக்கு தண்டனை அதிகமாக இருக்கும், சிலருக்கு குறைவாக. உலகில் அவர்கள் செய்த சில நல்ல காரியங்களுக்கு பதிலாக அவர்கள் இறந்த பிறகு அவர்களின் தண்டனையில் சற்று குறைக்கப்படும். அபூலஹப் உடைய விஷயம் நன்கு புகழ்பெற்ற ஒன்று. அவன் மிகவும் கீழ்த்தரமான ஒரு காஃபிராக இருந்தான். அவனை வசைபாடி குர்ஆன் ஷரீஃபிலும் சூரதுல் லஹப் எனும் பெயரில் ஒரு முழு சூராவே இறங்கியுள்ளது. தன்னுடைய சகோதரர் ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களுக்கு ஒரு குமாரர் பிறந்துள்ளார் எனும் சந்தோஷத்தில் தன்னுடைய அடிமைப்பண்ணை பாலூட்டுவதற்காக விடுதலை அளித்து விட்டான்.

அவனுடைய அந்தச் செயல் அவனுடைய கப்ரின் தண்டனையை இலேசாக்குவதற்கு காரணமானது.

## அபூலஹப் மீலாதும்

அபூலஹப் இறந்த பின்னால் அவன் குடும்பத்தினர்கள் சிலர் அவன் மிகவும் கஷ்டத்தில் இருப்பதை கனவில் கண்டனர். என்ன ஆனது என்று கேட்டதற்கு உங்களைப் பிரிந்து எனக்கு எவ்வித நலவுமில்லை-ஆம் என்னுடைய ஆள்காட்டி விரலிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது. ஏனென்றால் அந்த விரலின் சைக்கிணையைக் கொண்டு தான் நான் என் அடிமைப்பெண்ணாண ஸுவைபாவை விடுதலைச் செய்தேன் என பதிலளித்தான். (ஸஹீஹ் புகாரி, பாகம்-3, பக்கம்-432, ஹதீஸ் எண்-5101)

## முஸ்லிமும் மீலாதும்

இந்த அறிவிப்பைக் கொண்டு ஸய்யிதுனா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி رَحِمَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இந்த நிகழ்ச்சியிலே மீலாத் ஷரீஃப் கொண்டாடுபவர்களுக்கு மாபெரும் ஆதாரம் உள்ளது. அவர்கள் தூதுத்துவ மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பிறந்த தினத்தன்று மகிழ்ச்சி கொண்டாடவும், செலவு செய்யவும் பின்னடைவதில்லை. (அதாவது அபூலஹப் போன்ற ஒரு காஃபிர் மதீனத்து பேரரசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிறந்த செய்தியை கேட்டு, சந்தோஷம் அடைந்து தன்னுடைய அடிமைப் பெண்ணான ஸுவைபாவை பால் புகட்டுவதற்காக விடுதலை செய்ததால் வெகுமதி கிடைத்தது. உண்மையில் அவன் முஹம்மதூர் ரகுலுல்லாஹ் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் என்ற எண்ணத்தில் அல்ல, மாறாக தன் சகோதரனின் மகன் என்பதற்காக மகிழ்ச்சி அடைந்த அவனுக்கே அந்த நிலை என்றால், அல்லாஹ் وَعَزَّ وَجَلَّ வின் பேரன்புக்குரிய நபிகள் கோமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அன்பிலே திளைத்து அன்னவர்களின் பிறந்த தினத்தை மகிழ்ச்சிகரமாக கொண்டாடுகின்ற, பணத்தை செலவு செய்கின்ற ஒரு முஸ்லிமின் நிலை என்னவாக இருக்கும்! ஆனால் மீலாத் ஷரீஃபின் இத்தகைய மஜ்லிஸ்கள் பாட்டு, இசை நிகழ்ச்சி போன்றவைகளை விட்டும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.) (மஊதாரிஜ்ன் நுபுவ்வத், பாகம்-2, பக்கம்-34)

**உன்னத நபியின் உதய திருநாளில் எண்திசையும்  
அத்தார் ஆனந்தத்தில் மூழ்கி உள்ளார்கள்  
குதூகலித்து நீங்களும் கூறுங்கள்  
மர்ஹபா யாமுஸ்தஃபா**

**ஜஷ்னெ மீலாதுன் நபி** صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ மீது அன்பு கொண்ட சிலர் அபூலஹபின் அடிமைப்பெண்ணான ஸுவைபாவின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையான உச்சரிப்பை அறியாமல் சிலர் ஸவ்பியா என்று வைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. உண்மையில் அதன் உச்சரிப்பு **ஸுவைபா** என்பதாகும்!

அல்ஹம்துலில்லாஹ் عَزَّوَجَلَّ நாயகத்தின் நேசர்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் **மீலாதெ முஸ்தஃபாவை** صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ வெகு விமரிசையாக கொண்டாடவே செய்கிறார்கள். இன்றும் கூட உலகம் முழுக்க அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் புகழ் பாடப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அதன் மேன்மையை கேட்டு அன்பு பெருக்கால் அகமகிழுங்கள்.

**ஈமானை பாதுகாக்கும் வழிமுறை**

ஷெகுல் இஸ்லாம் ஹழ்ரத் அல்லாமா இப்னெ ஹஜர் மக்கி رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹழ்ரத் ஸய்யிதுனா ஜுனைத் பக்தாதி رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் கூறியுள்ளதாக— முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் **மீலாத் மஜ்லிஸிலே** பணிவோடும் கண்ணியத்தோடும் கலந்து கொள்கின்றவர்களின் ஈமான் பாதுகாப்பாக இருக்கும்— இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ (அந்நிஃமதுல் குப்ரா, பக்கம்-24)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**புனித காகிதத்தின் பரகத்**

ஹழ்ரத் ஸய்யிதுனா மன்சூர் பின் அம்மார் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்களின் பாவமீட்சிக்கு காரணம் என்னவென்றால் ஒருமுறை அவர்களுக்கு வழியிலே

ஒரு காகிதத் துண்டு கிடைத்தது. அதிலே بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதப்பட்டிருந்தது. அதனை ஒழுக்கமாக வைக்க நல்லதொரு இடத்தை தேடினார்கள், கிடைக்கவில்லை. எனவே அதனை அவர்கள் அப்படியே விழுங்கி விட்டார்கள். இரவு கனவிலே யாரோ ஒருவர் அவர்களிடம் கூறுகிறார்கள்: அந்த புனித காகிதத்திற்கு செலுத்திய கௌரவத்தின் பரகத்தால் அல்லாஹ் ரப்பல் இஃஸ்ஸத் ஜல்ல ஜலாலுஹு உன் மீது தன் மெய்யுணர்வின் கதவுகளை திறந்து விட்டான். (அர்ரிஸாலதுல் குஷையியா, பக்கம்-48)

**அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.**

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா? بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதப்பட்ட காகிதத்தை எடுத்து அதை கண்ணியப்படுத்தியவருக்கு அல்லாஹ் عَزَّوَجَلَّ பாவமீட்சிக்குரிய தெளிவை ஏற்படுத்தி விலாயத்தின் தரத்திற்கு உயர்த்தி அவ்தாத் எனும் கௌரவப் பதவியையும் நல்கினான். **பஹ்ஜதுல் அஸ்ரார் ஷரீஃபில்** குறிப்பிடப்பட்டுள்ளது— ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அபூபக்கர் பின் ஹவாஃ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஈராக்கிலே ஏழு அவ்தாத்கள் உள்ளனர். (1) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் மஃரூப் கர்கி (2) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் இமாம் அஹ்மத் பின் ஹம்பல (3) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் பிஷர் ஹாஃபி (4) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் மன்சூர் பின் அம்மார் (5) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் ஜுனைத் (6) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் ஸஹல் பின் அப்துல்லாஹ் துஸ்தரி (7) ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அப்துல் காதிர் ஜீலானி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ (நம்முடைய கௌஸுல் அஃலம் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் இன்னும் பிறக்கவே இல்லை. ஆகவே இந்த மறைமுக தகவலை செவியுற்று) அப்துல் காதிர் ஜீலானி யார்? என கேட்கப்பட்டதற்கு ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அபூபக்கர் பின் ஹவாஃ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கூறினார்கள்— ‘அவர்கள் ஒரு அஜமி, ‘ஷரீஃப்’ ஆக இருப்பார்கள். (அராபியர்கள் சாதாத்மார்களை ‘ஷரீஃப்’ என்றும் ‘ஹபீப்’

என்றும் கூறுவர். ஜனாப் என்பதற்கு பதிலாக 'ஸய்யித்' என்பதை பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் சொன்னதற்கு அர்த்தம் ஒரு அராபியரல்லாத ஸய்யித் சாஹிப்) அவர்கள் பக்தாத் நகரிலே இருப்பார்கள். அவர்கள் ஹிஜ்ரி ஐந்தாவது நூற்றாண்டிலே தோன்றுவார்கள். மேலும் அவர்கள் சித்தீக்கீன்களில் இருப்பார்கள். (அதாவது அவ்லியாக்களின் மிக உயர்தலம்) அவ்தாத் என்றால் பிரபஞ்சத் தலைவர் என்று அர்த்தமாகிறது. (பஹ்ஜதுல் அஸ்ரார் முதரஹ்ஜம் 385, ப்ராகரஸ்ஸிவ் புக்ஸ்)

**அல்லாஹ் ﷻ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.**

ஒரு பூமியின் பகுதி அல்லது நகரம் ஆகியவற்றின் நிர்வாகத்தை எந்த வலியுல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுகின்றதோ அவரே 'குதுப்' எனப்படுபவர்.

## நான்கு துஆக்களின் நிகழ்வுகள்

بِسْمِ اللَّهِ ஷரீஃப் எழுதப்பட்ட காகிதத்தின் மகிமையை கொண்டு ஹழ்ரத் ஸய்யிதுனா மன்சூர் பின் அம்மார் رضي الله تعالى عنه அவர்களின் படித்தரமும் பெரும் அவ்லியாக்களோடு இணைந்துக் கொண்டது. அவர்கள் நன்மையின் பக்கம் அழைப்பதில் பெரும் அமாக்களும் நிகழ்த்தி வந்தார்கள். எண்ணற்ற மக்கள் முழு விருப்பத்தோடு அவர்களுடைய சொற்பொழிவைக் கேட்க வந்தனர். ஒருமுறை அவர்களுடைய கூட்டத்தில் யாரோ ஒரு உரிமையாளன் நான்கு திர்ஹம்களை கேட்டு நின்றான். அவர்கள் கூட்டத்தை நோக்கி கூறினார்கள், யாராவது இவருக்கு 4 திர்ஹம்களை கொடுத்தால் நான் அவருக்காக நான்கு துஆக்களை செய்வேன். அப்போது அங்கே ஒரு அடிமை சென்றுக் கொண்டிருந்தான். காமிலான வலியுல்லாஹ்வின் அருள்நிறைக் குரலைக் கேட்டதும் அவன் அப்படியே நின்று விட்டான். அவனிடமிருந்த நான்கு திர்ஹம்களை உடனே அந்த யாசகரிடம் கொடுத்து விட்டான். ஹழ்ரத் ஸய்யிதுனா மன்சூர் رضي الله تعالى عنه அவர்கள் அவனை நோக்கி கேட்டார்கள் - சொல், உனக்கு எந்த நான்கு துஆக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்? அதற்கு அவன் கூறினான்- (1) நான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டும், (2) எனக்கு

அந்த திர்ஹும்களுக்கு பதில் ஈடு கிடைத்து விட வேண்டும், (3) எனக்கும் என் எஜமானருக்கும் தெளபாவின் பாக்கியம் கிடைத்து விட வேண்டும், (4) எனக்கும், என் எஜமானருக்கும், தங்களுக்கும், இங்கே கூடி இருக்கும் அனைவருக்கும் மன்னிப்பு கிடைத்து விடவேண்டும்.

ஹழ்ரத் ஸய்யிதுனா மன்கூர் பின் அம்மார் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கைகளை உயர்த்தி துஆ இறைஞ்சினார்கள். அதன் பின் அந்த அடிமை சற்று தாமதமாக அவன் முதலாளியிடம் சென்றான். ஏன் தாமதம் என்று கேட்டதற்கு அந்த அடிமை அங்கே நடைபெற்ற எல்லா விஷயங்களையும் தெளிவாகக் கூறிவிட்டான். எஜமானர் கேட்டார்— முதல் துஆ என்னவாக இருந்தது? அதற்கு அந்த அடிமை, நான் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு விடவேண்டும் என்று கேட்டேன் என்றான். அதைக் கேட்ட முதலாளியின் வாயிலிருந்து திடீரென வெளிப்பட்டது— போ, இன்றிலிருந்து உனக்கு நான் விடுதலை அளித்து விட்டேன். அப்புறம் இரண்டாவது துஆ என்னவாக இருந்தது என்று எஜமானர் கேட்க, அடிமை கூறினான்— நான் கொடுத்த நான்கு திர்ஹும்களுக்கு பகரமாக நல்ல கைமாறு கிடைக்க வேண்டும். உடனே முதலாளி கூறினார்— உன்னுடைய நான்கு திர்ஹும்களுக்கு பதிலாக நான் உனக்கு நான்காயிரம் திர்ஹும்களை அளிக்கப் போகிறேன் என்றார். அப்புறம் மூன்றாவதாக என்ன துஆ வேண்டினாய் என்று முதலாளி கேட்க அடிமை கூறினான்— எனக்கும் என் எஜமானருக்கும் தெளபாவின் பாக்கியம் கிட்ட வேண்டும். அதைக் கேட்டதும் முதலாளியின் நாவிலிருந்து தெளபா ஆரம்பமாகி விட்டது. நான் அல்லாஹ் عَزَّ وَجَلَّ வின் சன்னிதானத்தில் என் பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோருகிறேன் என்றார். அப்புறம் நான்காவது துஆவையும் கூறிவிடு என முதலாளி கேட்க, அடிமைக் கூறினான்— எனக்கும், என் எஜமானருக்கும், தங்களுக்கும், இங்கே கூடி இருக்கின்ற அனைவருக்கும் பாவமன்னிப்பு கிடைக்க வேண்டும். அதைக் கேட்டதும் முதலாளி பதிலளித்தார்— என்னுடைய அதிகாரத்திலுள்ள மூன்று விஷயங்களை நான் செய்துக் கொண்டேன். நான்காவது விஷயம், அனைவருக்கும் மன்னிப்பு அளிப்பதென்பது என் அதிகாரத்தில் கிடையாது. அன்றிரவே அந்த முதலாளி கனவிலே யாரோ கூறுவதைக் கேட்டார் — **உன் அதிகாரத்திலுள்ளதை நீ செய்து விட்டாய். நானோ இரக்கமுள்ளவர்களுக்கெல்லாம் மிக அதிகமான இரக்கமுள்ளவனாக இருக்கிறேன். ஆகவே**

நான் உன்னை, உன்னுடைய அடிமையை, மன்கூரை, அங்கே குழுமியிருந்த அனைவரையும் மன்னித்து விட்டேன். (ரஃபூர் ரியாஹீன், பக்கம்- 222/223)

அல்லாஹ் ﷺ உடைய பேரூள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

இறைநேசர் துஆவிலே நற்பலனைக் கண்டேன்  
பலருடைய தலைவிதிகள் மாறுவதைக் கண்டேன்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## உடைந்த மண் பாணை

சில்சிலாஹே ஆலியா நக்ஷ்பந்தியாவின் மாபெரும் முன்னோடியான ஹழ்ரத் ஸய்யிதுனா முஜத்தித் அல்ஃப் சானி ﷺ அவர்கள் ஒருநாள் தோட்டியானவன் (CLEANER) கழிவறையை சுத்தப்படுத்துவதற்காக வைத்திருந்த அசுத்தமான முனை உடைந்த ஒரு மண் பாணையை கண்ணுற்றார்கள். அதனை கூர்ந்து நோக்கியதும் மனம் சஞ்சலத்திற்குள்ளாகி விட்டது. ஏனெனில் அதன் மீது 'அல்லாஹ்' என்ற சொல் பதிந்திருந்தது. உடனே அந்த பாணையை எடுத்துக் கொண்டார்கள். தன் பணியாளன் ஒருவரை அனுப்பி தண்ணீர் கொண்டு வரச்செய்து அந்த அசுத்தப் பாணையை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்தத் தொடங்கினார்கள். பிறகு அதனை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியிலே சுற்றி மிகவும் பணிவன்போடு மேலே உயர்ந்த ஒரு இடத்திலே வைத்து விட்டார்கள். அதன் பின் அந்தப் பாணையிலேயே அவர்கள் நீர் அருந்தவும் தொடங்கினார்கள். ஒருநாள் அவர்களுக்கு அல்லாஹ் ﷺ இடமிருந்து இல்ஹாம் (உதிப்பு) ஏற்பட்டது - 'நீ எவ்வாறு என்னுடைய நாமத்தை கௌரவித்தாயோ நாமும் அவ்வாறே ஈருலகத்திலும் உன் பெயரை உயர்த்துவோம்.' அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்- 'அல்லாஹ் ﷺ வின் புனித நாமத்தை நான் கௌரவித்த காரணத்தினால் நூறு வருடங்கள் நான் வழிபாட்டிலேயே மூழ்கி இருந்தாலும் கிடைக்காத ஒரு உயர்தலம் எனக்கு கிடைத்துள்ளது என்பதாக.' (முலக்கஸ் அஸ் ஹழ்ராதுல் குதுஸ், பாகம் 2, பக்கம்-113, முகாஷஃபா-35)

## சாதாரண காகிதத்திற்கும் மரியாதை

சில்சிலாஹே ஆலியா நக்ஷ்பந்தியாவின் மாபெரும் முன்னோடியான ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி அல் மஃருப் முஜத்தித் அல்ஃப் சானி رحمته الله تعالى عليه அவர்கள் சாதாரண காகிதத்திற்கும் மரியாதை செலுத்துபவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் தம்முடைய படுக்கையில் அமர்ந்திருந்தபோது திடீரென பதட்டத்துடன் கீழே இறங்கி வந்தார்கள். 'இந்த படுக்கையின் கீழே ஏதோ காகிதம் இருப்பது போல் தெரிகிறதே!' என்றார்கள். (Zஸூப்துத் மகாமாத், பக்கம்-192)

## பாதையில் செல்லும்போது காகிதங்களை

### உதைக்காதீர்கள்

என் இனிய இனிய இஸ்லாமிய சகோதரர்களே! சாதாரண காகிதத்திற்கும் மரியாதை உண்டு எனத் தெரிகிறது. ஏன் இருக்காது, அதில் தானே குர்ஆனும் ஹதீஸும் இஸ்லாமிய செய்திகளும் எழுதப்படுகின்றன? அல்ஹம்துலில்லாஹ் عَزَّوَجَلَّ மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வில் ஹழ்ரத் ஸய்யிதுனா முஜத்தித் அல்ஃப் சானி رحمته الله تعالى عليه அவர்களுடைய தெளிவான கராமத் இது - அதாவது படுக்கையின் கீழே இருக்கின்ற காகிதத்தை கண்ணால் பார்க்காமலேயே அறிந்துக் கொண்டது. அவர்கள் கீழே இறங்கி வந்து தன் அடிமைகளுக்கும் அந்த காகிதத்தின் மரியாதையை புகட்டி விட்டார்கள். 'பஹாரெ ஷரீஅத்'ில் வருகிறது - காகிதத்தைக் கொண்டு மலசலத்தை சுத்தப்படுத்துதல் தடுக்கப்பட்டதாகும். அந்த காகிதத்தில் ஒன்றுமே எழுதப்படாமல் இருந்தாலும், அல்லது அபூஜஹலைப் போன்ற காஃபிருடைய பெயர் எழுதி இருப்பினும் சரியே. (பாகம்-2, பக்கம்-114, மத்பூஆ மதீனதுல் முர்ஷித், பரேலி ஷரீஃப்)

அபூஜஹல் எனும் சொல்லில் உள்ள எல்லா எழுத்துக்களும் குர்ஆன் எழுத்துக்களாகும். எனவே எழுதப்பட்டிருக்கும் அபூஜஹல் எனும் வார்த்தைக்கு (அபூஜஹல் எனும் நபருக்கல்ல) அந்த விதத்தில் கண்ணியமுண்டு. எனவே அதனை அசுத்தமான இடங்களில் தூக்கிப் போடவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ அனுமதி இல்லை. இதனைக் கொண்டு செய்தித்தாள்களை பொட்டலம் மடிக்க பயன்படுத்துகிறவர்கள் போதனைப் பெற வேண்டும்.

செய்தித்தாள்கள் ஒழுக்கமற்ற முறையில் பலவாறு சிதைக்கப்படுகிறது. **مَعَادَ اللَّهِ عَزَّوَجَلَّ** (அல்லாஹ் **عَزَّوَجَلَّ** பாதுகாப்பானாக) சிலர் பேப்பர்களை குப்பைத் தொட்டிகளிலே போட்டும், தெருப்பாதைகளிலே காலால் எட்டி உதைத்தும், அசுத்தத்தில் விட்டெறிந்தும் மிகவும் ஒழுக்கக்கேடான செயல்களை புரிகிறார்கள். சில மனிதர்களிடம் ஒரு அறிவற்ற பழக்கமுள்ளது. அவர்கள் வழியில் நடக்கும் போது எழுதப்பட்ட காலியான டப்பாக்களையும், காகிதங்களையும், செய்தித்தாள்களையும் கூட உதைத்துக் கொண்டே செல்வார்கள். உண்மையில் எழுதப்பட்டுள்ள காகிதங்களை எல்லாம் ஒருங்கே இணைத்து ஓர் இடத்திலே வைப்பதிலும் அல்லது அதை புதைத்து விடுவதிலும் தான் நன்மை உள்ளது. ஆக உதைத்து தள்ளுவதோ, அங்கே இங்கே வீசி எறிவதோ, செய்தித்தாள்களை அல்லது எழுதப்பட்டுள்ள காகிதங்களை மேசை அல்லது பாத்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்துவதோ, கைகளை துடைப்பதோ, அதன் மீது கால்களை வைப்பதோ, அல்லது பேப்பர் வகைகளை கீழே விரித்து அதன் மீது அமர்வதோ இது போன்றவற்றை தவிர்த்து விடுவது மிக மிக அவசியமாகும்.

## பென்ஸிலின் சீவல்

‘பஹாரெ ஷரீஅத்’தில் குறிப்பிடப்படுகிறது – புதிய பென்சிலை சீவிய பிறகு அதன் சீவலை அங்குமிங்கும் போட்டு விடலாம். ஆனால் பயன்படுத்தப்பட்ட பென்சிலின் சீவலை அசுத்தமான இடங்களில், ஒழுக்கத்திற்கு மாறாக எங்கும் போட்டு விடாதீர்கள். (சீவலுக்கே இத்தகைய மரியாதை இருக்கும் என்றால் பாவிக்கக்கூடிய எழுதுகோலின் மதிப்பு எத்தகைய உயர்வாக இருக்கும் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.) மேலும் எந்த காகிதத்தின் மீது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயர் எழுதப்பட்டிருக்குமோ அதன் மீது பொருட்களை வைப்பது மக்ரூஹ் ஆகும். மேலும் பையிலே அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் அதிலே பணத்தை வைப்பது மக்ரூஹ் அல்ல. சாப்பிட்ட பிறகு விரல்களை காகிதத்தால் துடைப்பது மக்ரூஹ் ஆகும். (பஹாரெ ஷரீஅத், பாகம்-16, பக்கம்-119, மதீனதுல் முர்ஷித், பரேலி ஷரீஃப், ஆலம்கீரி.)

டிஷ்டுஷு பேப்பரிலே (மெல்விய தாள்) கைகளை துடைப்பதற்கும், எங்கே டேலாக்கள் அகப்படவில்லையோ அப்போது கழிவறையிலே இத்தகைய பேபர்களால் சிறுநீர் கழித்த பின் சுத்தப்படுத்திக் கொள்ள உலமாக்கள் அனுமதி தந்துள்ளார்கள். ஏனெனில் அதை அதற்காகவே வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது எதுவும் எழுதப்பட்டிருப்பதில்லை. காகிதங்கள் என்பது ஏதாவது எழுதுவதற்காகவே தயாரிக்கப்படுகிறது.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மையின் புள்ளிக்கும் மரியாதை

ஹழ்ரத் ஸய்யிதுனா முஹம்மத் ஹாஷிம் கஷ்மி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் சில்சிலாஹே ஆலியா நக்ஷ பந்தியாவின் மாபெரும் முன்னோடியான ஹழ்ரத் ஸய்யிதுனா முஹத்தித் அல்ஃபி சானி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்களின் சமூகத்திலே அமர்ந்திருந்தேன். அவர்கள் எழுதும் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். இயற்கையின் உந்துதலால் அவர்கள் கழிவறைக்கு சென்றார்கள். ஆனால் உடனே திரும்பி வந்து தண்ணீர் குவளையை வரவழைத்து இடது கையின் பெருவிரலின் நகத்தை கழுவிக்கொண்டார்கள். பிறகு மீண்டும் கழிவறைக்கு சென்று விட்டார்கள். தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின் அவர்கள் சொன்னார்கள்: 'நான் கழிவறைக்குள் சென்று அமர்ந்ததும் எனது பார்வை இடது கையின் பெருவிரலின் நகத்தின் மீது பட்டது, அதில் எழுதுகோல் சரியாக வேலைசெய்கிறதா என்பதை சோதிக்க நான் வைத்த மையின் ஒரு புள்ளி பதிந்திருந்தது. குர்ஆன் ஷரீஃபின் எழுத்துக்களை அந்த எழுதுகோலைக் கொண்டு தான் எழுதப்படுகின்றது. (அரபி எழுத்துக்கள் மட்டுமின்றி ஃபார்சி, உருது மொழியின் அதிகமான எழுத்துக்கள் குர்ஆன் ஷரீஃபின் எழுத்துக்கள் போன்றதே ஆகும்.) ஆகவே அந்தப் புள்ளியுடன் கழிவறையிலே உட்காருவது மரியாதைக்குரிய விடயமல்ல என்று தோன்றியதும் எழுந்து வந்து விட்டேன். அந்த நேரத்தில் நான் சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு அந்த கஷ்டத்தை விட இங்கே மரியாதைக் குறைவான இந்த கஷ்டமே மிக அதிக

நோவினை கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் தான் நான் உடனே திரும்பி வந்து அந்தப் புள்ளியை கழுவி விட்டு சென்றேன்.’ (Zஸூப்ததூல் மகாமாத், பக்கம்-180)

## சுவற்றின் மீது விளம்பரத்தை ஒட்டாதீர்கள்

**அல்லாஹ்! அல்லாஹ்!** சில்சிலாஹே ஆலியா நக்ஷ்பந்தியாவின் மாபெரும் முன்னோடியான ஹழ்ரத் ஸய்யிதுனா முஜத்தித் அல்ஃப் சானி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் எழுதுகோல் மையின் புள்ளிக்கு கூட இந்த அளவு மரியாதை செலுத்தியுள்ளார்கள்! ஆனால் இன்று நம்முடைய நிலை எப்படி இருக்கின்றதென்றால் எழுதும்போது ஒட்டிக்கொள்கின்ற மையின் அடையாளங்களை கழுவி சாக்கடையிலே வீசி விடுகிறோம். அந்த எழுதுகோல் பயனற்று போகும்போது அதையும் அதன் பகுதிகளையும் குப்பைத் தொட்டியிலே தூக்கி வீசி எறிந்து விடுகிறோம். கரும்பலகையில் (CHALK) சாக்கைக் கொண்டு எழுதப்படும் சாதாரண எழுத்துக்கள் மட்டுமின்றி, ஹதீஸ் வகைகளையும் எழுதி வெகு சாதாரணமாக அவற்றை துடைத்து அதன் துகள்களை மரியாதையின்றி கீழேபோட்டு விடுகிறோம். ஹூகூகுல் இபாத் எனும் மானிட உரிமைகளை சற்றும் அக்கறை கொள்ளாமல் சுவற்றிலே எழுதப்படுகின்றது. துன்யாவுடைய மற்றும் தீனுடைய செய்திகளை வெளிப்படுத்தும் விளம்பரங்களையும் மற்றவர்களின் வீட்டுச் சுவற்றிலும், கடைகளிலும் சொந்தக்காரர்களின் எவ்வித அனுமதியுமின்றியே ஒட்ட வைத்து விடுகிறார்கள். அவை அந்த சொந்தக்காரர்களுக்கு மனம் நோகச் செய்யும் பட்சத்தில் ஹராமும் நரகத்திற்கே இட்டுச் செல்லும் செயலுமாகும். சிறு பிள்ளைகளும் நன்கு அறிந்துள்ளனர்— சுவற்றில் ஒட்டப்பட்ட அந்த மார்க்க அறிக்கைகள் சிறிது நேரத்தில் கிழிந்து கடைசியில் மண்ணிலே விழுந்து விடுகிறது. அங்கே நிகழும் ஒழுக்கக்கேட்டை பார்க்கும்போது அதன் கற்பனையே மனதை உலுக்குவதாக அமைந்து விடுகிறது. அறிக்கைகளை ஒட்ட வைப்பதற்கு பதிலாக கனமான அட்டைகளில் எழுதி தகுந்த இடங்களில் மாட்டி தொங்க விடலாமே. ஆனால் தேவைகள் முடிவடைந்ததும் அந்த அட்டைகளையும் கலட்டி விட வேண்டும். அதேபோல் தேவைகள் பூர்த்தியானதும் ‘பேனர்’ களையும் அப்புறப்படுத்தி

விட வேண்டும். இல்லையென்றால் அவையும் துண்டு துண்டாகி சிதறி விடக்கூடும்.

## செய்தித்தாள்களை வீணாக விற்காதீர்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இப்பொழுதெல்லாம் பெரும்பாலான பத்திரிக்கைகளில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீஸ்கள், மற்றும் இஸ்லாமிய கட்டுரைகள் அதிகம் இடம் பெற்று வருகின்றன. மனிதர்கள் சில காசுகளுக்காக வேண்டி அவற்றை கடைகளுக்கு விற்று விடுகிறார்கள். அந்த பத்திரிக்கைகள் சாக்கடைகளிலும், கழிவுநீரிலும் காணப்படும் போது மனவருத்தம் தான் மேலிடுகிறது. **புனித காகிதங்களின்** ஒழுக்கம் நமக்கு கிட்டி விடக்கூடாதா! **என் எழுச்சி மிக்க இஸ்லாமிய சகோதரர்களே!** தயவுசெய்து அற்ப காசுக்காக பத்திரிக்கைகளை விற்பதற்கு பதிலாக அவற்றை கடலிலே போட்டு விடுங்கள். **இன்ஷா அல்லாஹ்** عَزَّوَجَلَّ ஈருலகிலும் வெற்றிக்குரியவராகி விடுவீர்கள். **என் வியாபார இஸ்லாமிய சகோதரர்களே!** நீங்களும் அல்லாஹ் عَزَّوَجَلَّ மேலும் அண்ணல் பெருமானார் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் கொண்டு அப்பத்திரிக்கைகளை பொட்டலம் மடிக்க பயன்படுத்துவதை விட்டு விடுங்கள். சிலர், இஸ்லாமிய கட்டுரைகளை மட்டும் துண்டித்து அப்புறப்படுத்தி விட்டு மற்றவற்றை விற்பனைக்கு கொடுத்து, நாம் எந்த விதமான ஒழுங்கீனத்தையும் செய்யவில்லை என்பதாக நினைக்கிறார்கள். அத்தகையவர்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் முழுப் பத்திரிக்கைகளையும் கடலில் அல்லது ஆற்றில் போட்டு விடுங்கள். ஏனெனில் அவற்றில் செய்திகள் அல்லது சினிமா அறிவிப்புகள் இருந்தாலும் இஸ்லாமிய பெயர்களும் இருக்கத்தானே செய்கின்றன. அதிலே குறிப்பாக 'அல்லாஹ்' மற்றும் 'முஹம்மத்' எனும் பெயர்கள் கலந்தே இருக்கும். உதாரணத்திற்கு அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், குலாம் முஹம்மத் என்பன போன்றவை. உருது மொழியோ, சிந்தியோ, ஆங்கில மொழியோ அல்லது ஹிந்தியோ உலகத்தின் எல்லா மொழிகளிலும் வெளியாகும் பத்திரிக்கைகளில் புனிதப் பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. சொல்லப்போனால் உலகத்தின்

எல்லா மொழிகளின் அகர வரிசைக்கும் (ALPHABETS) மதிப்பளிப்பது கட்டாயமாகும். ஏனெனில் தஃப்ஸீரே ஸாவி ஷஃஃபின் விரிவுரையாளரின் கூற்றுப்படி உலகத்தில் பேசப்படும் எல்லா மொழிகளுமே இறை உதிப்பு (இல்ஹாம்) ஆகும். (தஃப்ஸீரே ஸாவி பாகம்-1, பக்கம்-30) எனவே அவற்றை கடலில் அல்லது ஆற்றில் போட்டு விடுதலே மேலானதாகும். அல்லாஹ் عَزَّوَجَلَّ அந்த ஒழுக்கத்திற்காக உங்களுக்கு பலன் தருவான்.

## என் தந்தைக்கு மூளைக்கோளாறு

ஒருமுறை இந்த எளியவனிடம் ஒரு இளைஞர் வந்து என் தந்தையின் மூளை சீர்படுவதற்காக துஆ செய்யுங்கள், அவர் மூளைக் கோளாறால் பாதிக்கப் பட்டுள்ளார். ஏனென்றால் அவர் மீது ஒருவித வெறி குடிகொண்டிருக்கிறது. தெருவிலே கிடக்கின்ற பத்திரிக்கைகளையும், எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களையும் பொறுக்கி எடுத்து அவற்றை நனைத்து விடுகின்றார். மேலும் என் பணத்தையும் அவர் பயன்படுத்துவதில்லை என கூறினார்- நான் விஷயத்தைப் புரிந்து கொண்டு அந்த இளைஞனிடம், நீங்கள் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறீரா? என்று கேட்டேன்- அவர் ஆமாம் என்றார். அதற்கு நான் கூறினேன்- உங்கள் தந்தையாரிடம் நான் சலாம் சொன்னதாகக் கூறி எனக்காக பாவமன்னிப்பு கோரச் சொல்லுங்கள். நீங்களும் அவருக்கு பணி விடை செய்து வாருங்கள். அவர் பத்திரிக்கை வகைகளை எதற்காக பொறுக்குகிறார் என்றால் அவற்றில் புனிதப்பெயர்கள் அடங்கி இருக்கின்றன. அவர் உங்களுடைய பணத்தை எதற்காக பயன்படுத்துவதில்லை என்றால் நீங்கள் அரசாங்க பணியில் இருக்கின்றீர். பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் தம் பணிகளை சரிவர செய்யாமல் தகாத முறையில் சம்பளத்தை வாங்குகிறார்கள். அதைக் கேட்ட அந்த இளைஞர், நான் பணிகளை சரிவர செய்வதில்லை என்பது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார். **இஸ்லாமிய சகோதரர்களே!** அந்த இளைஞரின் தந்தை كَرَّمَ اللهُ تَعَالَى أَمْتَانَهُمْ (அதாவது அல்லாஹ் عَزَّوَجَلَّ இத்தகையோர்களை மேலும் பெருக்குவானாக) அவரைப் போல ஒவ்வொரு முஸ்லிமும் மதனி நோயாளியாகி விட்டால் நிச்சயமாக எல்லா திசைகளிலிருந்தும்

ஒளிக்கதிர்களின் அருட்மழை பொழியத் துவங்கி விடும். நம்முடைய சமுதாயம் “மதனி சமுதாயம்” ஆகி விடும்.

**துணைவனே! மெய்யறிவின் மிகுத்துயரை கேட்காதே  
சிறிது அறிவிருந்தாலும் அவன் பித்தனாகி விடுவான்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே**, மதனி சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள ஆஷிகானெ ரசூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களோடு மதனி காஃபிலாவில் இணைந்து பயணத்தை மேற்கொள்ளுங்கள். தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவில் பயணமேற்பவர்கள் மீது நாயகத் திருமேனி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய அருட்கொடையின், ஈமாணை வலுப்படுத்தும் நிகழ்வை கேளுங்கள்.

**மதனி காஃபிலா மீது அண்ணலாரின் ﷺ அருட்கொடை**

ஒரு ஆஷிகே ரசூலின் பயாணை என்னுடைய வார்த்தைகளில் சுருக்கமாக கூறுகிறேன். நம்முடைய மதனி காஃபிலா சுன்னத்துக்களின் பயிற்சி பெற (ஃபாபுல் இஸ்லாம் சிந்த) ஹைதராபாத்திலிருந்து ஸர்ஹத் மாநிலத்தை அடைந்தது. ஒரு பள்ளிவாசலில் மூன்று நாட்கள் கழித்து விட்டு, அடுத்த மாவட்டத்திற்கு செல்லும்போது வழி தெரியாமல் நாம் காட்டுக்குள்ளே சென்று விட்டோம். இரவின் கும்மிருட்டு சுற்றிலும் படர்ந்து விட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எந்த குடியிருப்பும் தென்படவில்லை. விநாடி தோறும் ஒருவித குழப்ப நிலை அதிகரித்துக் கொண்டே சென்றது. திடீரென ஒரு நம்பிக்கை ஒளி காணப்பட்டது. எங்கோ தூரமாக ஒரு சிறிய விளக்கு மினுமினுத்தது. மகிழ்ச்சியோடு நாம் அந்தப் பக்கம் தாவினோம். ஆனால் சில நொடிகளிலேயே அந்த ஒளியும் மறைந்து விட்டது. நாம் திகைத்தபடி அப்படியே நின்று விட்டோம். நம்முடைய பதற்றம் ஒரேயடியாக அதிகரித்து விட்டது. என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது, எந்தப் பக்கம் செல்வது, ஒன்றுமே புரியவில்லை.

வெறுமைக்காடு இருள்நிறை இரவு கருமேகம் படர்ந்துள்ளது உறங்குவோரே, விழிப்புடன் இருங்கள் கள்வர்களின் நேரமிது விட்டில் ஒளிர, இலைகள் உதிர, என் மனம் பதைக்கின்றது காற்றோ, அறியா ஆவியோ, பயம் நம்மை ஆட்டுவிக்கின்றது இடி இடித்தால் மின்னல் மின்னினால் அச்சம் வருகின்றது காட்டிலே சும்மிருட்டுச் சூழல் எத்திசையும் விரிகின்றது அடியெடுத்து வைத்தேன் விழுந்தேன் மீண்டும் எழுந்தேன் காலைச் சரித்தது மழையோ முன்னால் அகழி இருக்கின்றது நண்பா நண்பா என்றழைத்தேன் இருந்தாலல்லவோ பதில் வர வெறுப்பால் தலை மோதும்போது இறைநினைவு தடுக்கின்றது இங்குமங்கும் திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை பக்கத்தில் நப்பாசை ஏதோ ஒன்று பக்கத்தில் துணையாய் நிற்கின்றது நீங்களோ அராபிய நிலவு, நீங்களே அந்நியாக்கும் சூரியன் பாருங்கள் கொடிய இரவை எனக்கு தொல்லை தருகின்றது

இதே பதற்றத்தில் எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை. அதே திசையிலிருந்து மீண்டும் வெளிச்சம் மின்னியது. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரைச் சொல்லி நாம் மீண்டும் துணிந்து அந்த வெளிச்சத்தை நோக்கி குடியிருப்பின் நம்பிக்கையோடு வேகமாக முன்னேறிச் சென்றோம். நாம் அந்த வெளிச்சத்தை நெருங்கியபோது அங்கே யாரோ ஒருவர் கையிலே விளக்கை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். நம்மை கண்டதும் மிக்க உற்சாகத்தோடு சந்தித்து, நம்மை தன் வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார். ஆஷிகானை ரசூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** உடைய மதனி காஃபிலாவின் பனிரெண்டு பயணிகளுக்கு தக்கவாறு 12 கோப்பைகள் அங்கிருந்தன. தேனீரும் தயாராக இருந்தது. அவர் சூடான தேனீரால் நமக்கு உபசாரம் செய்தார். அத்தகைய ஒரு மறைமுக உதவியாலும் தயாராக இருந்த 12 தேனீர் கோப்பைகளாலும் நாம் ஏற்கனவே வியப்பில் இருந்தோம். அதைப் பற்றி விசாரித்தபோது அந்த அன்னியர் நம்மிடம் கூறினார்- நான் தூங்கிக் கொண்டிருந்தேன். என் விதி விழிப்படைந்து கொண்டது. **அண்ணலெம்பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் என் கனவில் தோன்றி என்னிடம், தஃவதே இஸ்லாமியுடைய மதனி காஃபிலாவின்

பயணிகள் வழி தெரியாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்ட நீர் விளக்கை கையில் ஏந்தி வெளியில் நின்று கொள்ளும் என கூறினார்கள்: நான் கனவிலிருந்து விழிப்புப் பெற்றதும் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து நின்று விட்டேன். சிறிது நேரம் வரை நின்றிருந்தேன். ஒன்றுமே தென்படவில்லை. ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என எனக்கு சந்தேகம் வந்தது. என் கண்களில் உறக்கம் நிறைந்திருந்ததால் வீட்டிற்குள் சென்று நான் மீண்டும் உறங்கி விட்டேன். முகக்கண்கள் மூடியதுமே அகக் கண்கள் திரும்பவும் திறந்து கொண்டன. மீண்டும் ஒரு முறை மதீனத்துப் பேரரசர் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் ஒளி பொருந்திய முகம் கண்முன் தோற்றம் அளித்தது. புனித இதழ்கள் அசைந்தன, அருட்கொடையின் மலர்கள் பொழியத் துவங்கின. வார்த்தைகள் இவ்வாறு வெளிப்பட்டன- **பித்தனே! மதனி காஃபிலாவிலே பனிரெண்டு பயணிகள் இருக்கின்றனர். அவர்களுக்காக தேனீர் ஏற்பாடு செய்து விட்டு உடனே விளக்கை எடுத்துச் சென்று வெளியில் நில்!** நான் உடனுக்குடன் ஏற்பாடு செய்து விட்டு விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் நின்றேன். அதற்குள் ஆஷிகானெ ரசூல் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களின் மதனி காஃபிலாவும் வந்து விட்டது.

**கேட்பவர் மீது இரக்கத்தை பார் அண்ணலுக்கு  
கொடை கொடுத்து வாழ்த்தியும் அனுப்புவார்கள்  
தங்களுக்கு அடியார் மீது எத்தகையதொரு அன்புள்ளது  
ஒழுக்கத்திற்கு மாறாகும் நான் சொன்னால் நம்மீது ஃபிதா என்று**

## அண்ணலே ﷺ உணவூட்டினார்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இந்நிகழ்வால் தூதுத்துவ பேரொளி صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மறைவான ஞானம் வெளிப்படுவதுடன், தஃவதே இஸ்லாமியின் வாய்மையும், அகிலத்தின் அதிபதி صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சன்னிதானத்தில் ஒப்புதலும் இருப்பது நன்கு விளங்குகிறது. **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** நம் இனிய மதனி தலைவர் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தம் அடியார்களை எப்பொழுதும் தன்

கண்ணெதிரிலேயே வைத்துள்ளார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உதவி புரிகின்றார்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உணவூட்டுகின்றார்கள். ஹழ்ரத் இமாம் யூசுப் பின் இஸ்மாயில் நிபஹானி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹழ்ரத் ஷேக் அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் நஃபீஸ் தூனிஸி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் சொல்கிறார்கள்— நான் ஒரு நாள் மதீனா முனவ்வராவில் மிக்க பசியோடு இருந்த நிலையில் நபிகளுக்கெல்லாம் பேரரசர், அள்ளிக் கொடுப்பதில் ஊற்றானவர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் ஒளிமிகு மனூரை நெருங்கி—யா ரகுலல்லாஹ்! **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** நான் பசியோடு இருக்கிறேன் என்று முறையிடலானேன். எனக்கு உறக்கம் வந்து விட்டது. அந்த நேரத்தில் யாரோ என்னை எழுப்பி தன்னுடன் வரும்படி கேட்டுக் கொண்டார். நானும் அவர் பின்னாடியே அவர் வீட்டுக்கு சென்றேன். அவர் பேர்ச்சப்பழங்கனும், நெய்யும், கோதுமை ரொட்டியும் என் முன்னால் வைத்து, நன்கு வயிறு நிறைய சாப்பிடுங்கள், ஏனென்றால் என்னுடைய பாட்டனார் பெருமானார் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் தங்களை உபசரிக்க எனக்கு கட்டளையிட்டார்கள். இனி எப்போதாவது தங்களுக்கு பசி எடுத்தால் நேரே நம்மிடம் வந்து விடுங்கள் என்றார். (ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன், பாகம்-2, பக்கம்-573)

**உனதையே உண்கிறோம் உனதையே அருந்துகிறோம்**

**தண்ணீரும் உமது இந்த தானியமும் உமது**

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**

## எல்லா மொழியின் எழுத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அவமரியாதை ஏற்படும் எனும் சந்தேகமுள்ள இடங்களில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** மற்றும் புனித நாமங்களை எழுதாதீர்கள். எந்த மொழியிலும் பூமியிலே எதையும் எழுதாதீர்கள். எல்லா மொழியின் அகரவரிசைக்கும் (ALPHABETS) மரியாதை கொடுப்பதோடு எழுத்து எந்த மொழியில் இருந்தாலும், அதன் மீது

கால்களை வைக்காதீர்கள். உதாரணமாக WELCOME என்று பதிக்கப்பட்டிருக்கும் கால்மிதிகளை (DOOR MAT) கதவுகளுக்கு வெளியிலே வைக்காதீர்கள். காலணிகளில் ஆங்கில மொழியிலேயே கம்பெனியின் பெயர் பதிக்கப்பட்டிருந்தாலும் அதை அணிவதற்கு முன்னால் அதனை அழித்து விடுவது நல்லது. தொழுகை விரிப்புகளிலும் பெரும்பாலும் ஒரு சீட்டு ஒட்டிக் கொண்டிருக்கும். அதில் ஆங்கிலத்திலோ, அரபியிலோ, உருதுவிலோ அதன் கம்பெனியின் பெயர் பதிக்கப்பட்டிருக்கும். அதுவும் பெரும்பாலும் கால்களை வைக்கின்ற இடத்தில்தான் காணப்படும். அதேபோல் பிளாஸ்டிக் பாய்களிலும், போர்வைகளிலும், துவாலைகளிலும் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே அத்தகைய சீட்டுக்களை அகற்றி அவற்றை நனைத்து விடுங்கள். கட்டிலிலே விரிக்கப்பட்டிருக்கும் ஃபோம் மெத்தையின் ஓரங்களிலும் பொதுவாக MOLTY FOAM போன்றவை எழுதப்பட்டிருக்கும். கம்பெனி காரர்கள் நம்மை சோதனையில் ஆழ்த்தாமல் இருக்க வேண்டுமே! இந்த ஃபிக்ஷின் விஷயத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள்:

பஹாரெ ஷா' அத்தின் 16-வது பாகத்தில் 237-வது பக்கத்தில் ரத்துல் முக்தாரின் தொடர்பைக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது- 'படுக்கையில் அல்லது தொழுகை விரிப்பினில் ஏதாகிலும் எழுதப்பட்டிருந்தால் அதனை பயன்படுத்துவது கூடாது. அந்த எழுத்துக்கள் அதன் அமைப்பிலேயே வரையப்பட்டிருந்தாலும் அல்லது ஏதாவது மையைக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அதன் தனித்தனி எழுத்துக்கள் (ALPHABETS) இருக்கத்தானே செய்யும். எல்லா எழுத்துக்களின் அகரவரிசைக்கும் மரியாதை இருக்கின்றது.' அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றார்கள்: 'பெரும்பாலான சாப்பாட்டு விரிப்புகளிலும் கம்பெனி பெயர்கள் அல்லது கவிதை வரிகள் எழுதப்பட்டிருக்கும். அதை பயன்படுத்துவதோ அதில் சாப்பாடு உண்பதோ கூடாது. சில மனிதர்களுடைய தலையணியில் கவிதை வரிகள் எழுதப்பட்டிருக்கும். அதையும் பயன்படுத்தக்கூடாது.' எப்படி இருந்தாலும் அது தொழுகை விரிப்போ, படுக்கை விரிப்போ, கம்பளோ, அலங்கார திரைகளோ, தலையணையோ, மெத்தையோ எதுவாக இருந்தாலும் அதன் மீது அமர்வதாகவோ அல்லது கால்களை வைப்பதாகவோ இருந்தால் அவற்றின் மீது எந்த மொழியிலுமே எதுவுமே

எழுதாதீர்கள். எழுதப்பட்ட துண்டுகளையும் அதில் ஒட்டாதீர்கள். அழகான முழு கம்பளத்தின் பின்புறத்தில் கம்பெனியின் பெயரும் விலாசமும் தாங்கிய ஸ்டிக்கர்கள் பெரும்பாலும் ஒட்டப்படுகின்றன. அதன் மீது தண்ணீரை தடவி சில நிமிடங்கள் வைத்து பின்பு அப்புறப்படுத்தி விடுங்கள். குறிப்பாக அராபி எழுத்துக்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். நம் இனிய தலைவர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மொழி அராபி மொழியாகும். குர்ஆன் ஷரீஃபின் மொழியும் அராபி மொழியாகும். சொர்க்கத்திலே சொர்க்கவாதிகளின் மொழியும் அராபி மொழியாகும். அராபி எழுத்துக்கள் சாப்பிடும் பண்டங்களின் பாக்கெட்டுக்களின் மீதே எழுதப்பட்டிருந்தாலும் அதனை உபயோகித்து குப்பைக் கூளங்களில் வீசி எறிவது மிகவும் மரியாதையற்ற செயலும் துர்பாக்கியமும் ஆகும்.

## எண்களின் தொடர்பு

சில நேரங்களில் காலணிகளில் எதுவும் எழுதப்பட்டிருக்கா விட்டாலும் எண்கள் (நம்பர்) நிச்சயம் பதிக்கப்பட்டிருக்கும். அதன் மீது கால் வைப்பதற்கும் அன்புடையோரின் மனம் இடங்கொடுப்பதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு எண்ணிலும் ஏதாவதொரு தொடர்பு அடங்கி உள்ளது. உதாரணமாக **ஒற்றைப்பட எண்ணைப்பற்றி** 'அஹ்ஸனுல் விஆ' பக்கம் 22ல் துஆ திருப்பிப் திருப்பி கேட்பதைப் பற்றி வந்துள்ளதாவது- 'அல்லாஹ் விதர் ஆனவன் (தனித்தவன்), அவன் விதர் (அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய ஒற்றைப்படை எண்களை) விரும்புகிறான். **ஐந்து** சிறந்தது. **ஏழு** அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** வுக்கு மிகப் பிரியமானது. அகல் அதாவது குறைந்தபட்சம் **மூன்று** ஆகும்.' (அதற்கு அர்த்தம் என்னவென்றால் துஆ கேட்கும் போதெல்லாம் **ஏழு** முறை திரும்ப திரும்ப கேளுங்கள் அல்லது **ஐந்து** முறை அல்லது குறைந்தபட்சம் **மூன்று** முறையாவது கேளுங்கள்.) **இரட்டை எண்களிலும்** தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. **2இன் தொடர்பு:** உதாரணமாக முஹர்ரமுல் ஹராம் 2இல் ஹழ்ரத் ஸய்யிதுனா மஃரூப் கர்கி **رَحِمَهُ اللهُ تَعَالَى** அவர்கள் மற்றும் துல்கஃததுல் ஹராம் 2இல் ஸத்ருஷ்ஷரீஆ முஸன்னிஃபே பஹாரெ ஷரீஅத் **رَحِمَهُ اللهُ تَعَالَى** அவர்களினதும் உருஸ் தினமாகும். **4இன் தொடர்பு:** நான்கு கலீஃபாக்களுடன் **عَلَيْهِمُ الرِّضْوَان** யாருக்கு

அன்புள்ளதோ அவர்களின் கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இன்ஷா அல்லாஹ் **تَجِدَ** தீர்ந்து போய் விடும். **6இன் தொடர்பு** : ரஜபுல் முரஜ்ஜப் 6இல் கரீஃப் நவாஸ் **عَلَيْهِ السَّلَامُ** அவர்களின் நினைவுநாள் இடம் பெறுகிறது. **8இன் தொடர்பு**: சொர்க்கங்கள் 8 உள்ளன. முஹர்ரமுல் ஹராம் 8இல் ஷேரே பைஷஏ அஹ்லெ சுன்னத் ஹழ்ரத் மௌலானா ஹஷ்மத் அலி கான் **عَلَيْهِ السَّلَامُ** அவர்களின் உருஸ் இடம் பெறுகிறது. **10இன் தொடர்பு** : யவ்மே ஆஷூரா, இமாமே ஆலி மகாம் ஸய்யிதுஷ் ஷூஹதா சுல்தானெ கர்பலா இமாம் ஹுசைன் **عَلَيْهِ السَّلَامُ** அவர்களின் யவ்மே ஷஹாதத், ஹஜ்ஜுப் பெருநாள் இடம் பெறுகிறது. மேலும் **11 மற்றும் 12இன் தொடர்பாக ஆஷிகீன் களிடையே பெரும் கோலாகலமே நடைபெற்று வருகிறது.**

பதினொன்று பணிரெண்டை நான் கூர்ந்து கவனித்தேன்  
புதிர் நமக்கு நன்கு தெளிவாயிற்று யா கௌஸுல் அஃலம்  
மார்க்க அரசரோடு உம்முறவுக்கு காலவரையறை கிடையாது  
உயர்தலத்தை இறைவன் உமக்களித்தான் கௌஸுல் அஃலம்

## புனித காகிதங்களை நனைக்கும் வழிமுறை

எழுத்துக்களுக்கு தக்க மரியாதை தருகின்ற பாக்கியசாலியான முஸ்லிம்கள், செய்தித்தாள்களையோ புனித காகிதங்களையோ, அட்டைகளையோ பூமியிலிருந்து எடுத்து அவற்றை நடுக்கடலிலோ அல்லது ஆழமான ஆற்றிலோ போட்டு விடுபவர்கள் பெருமைக்குரியவர்கள். கடலிலே ஆழம் குறைவான இடத்தில் அந்த காகிதங்களை வீசி எறியாதீர்கள். ஏனெனில் அவை அலை அடித்துக் கொண்டு மீண்டும் கரைக்கு வந்து விடுகிறது. அதனை நன்றாக **நீருக்குள் அழுக்குகின்ற முறை** என்னவென்றால் அந்த புனிதக் காகிதங்களை எல்லாம் சேர்த்து ஒரு பையிலே அல்லது ஒரு கோணியிலே போட்டு அதிலே கனமான கல்லை வைத்து அந்தப் பையையோ, கோணியையோ கொஞ்சம் கீறி விட்டு கடலுக்குள் போட்டு விடுங்கள். தண்ணீர் உள்ளே புகுந்து அந்த கனத்தைக் கொண்டு அது உள்ளே ஆழத்திற்கு சென்று விடும். அப்படி தண்ணீர் உள்ளே புகவில்லை என்றால் சிலசமயம் அது அப்படியே மைல் கணக்கில் மிதந்தவாறு மீண்டும் கரைக்கே வந்து சேர்ந்து விடும். சிலசமயம் நாகரிகமற்றவர்களும்,

காஃபிர்களும் அந்தப் பைகளை எடுக்கும் பேராசையில் அந்த மூட்டைகளை அங்கேயே பிரித்து அப்புனிதக் காகிதங்களை கடலோரத்திலேயே போட்டு விடுகிறார்கள். அப்புறம் அதற்கு ஏற்படுகின்ற அவமரியாதைகளைக் கண்டு ஆஷிகீன்களின் மனம் பதறி விடுகிறது. புனிதக் காகிதங்களின் மூட்டையை ஆழமான நீருக்குள்ளே ஆழ்த்த ஒரு முஸ்லிமான படகுக்காரரின் உதவியையும் நாடலாம். ஆனால் மூட்டையில் ஓட்டைகளை கட்டாயம் போட வேண்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## புனித காகிதங்களை புதைப்பதின் வழிமுறை

புனித காகிதங்களை புதைக்கவும் செய்யலாம். அதன் வழிமுறை என்னவென்றால் பஹாரெ ஷரீஅத்தின் 16-வது பாகத்தில், 121-வது பக்கத்தில் ஆலம்கீரியின் மேற்கோளோடு கூறப்பட்டுள்ளது- 'குர்ஆன் ஷரீஃப் பழுது அடைந்து, அதை ஓத முடியாத நிலைக்கு வந்து விட்டால், மேலும் அதன் பக்கங்கள் யாவும் சிதறி அழிந்து போகும் அச்சமிருந்தால், அவற்றை ஒரு சுத்தமான துணியில் சுற்றி பாதுகாப்பான ஒரு இடத்தில் அதனை புதைத்து விடுங்கள். புதைப்பதற்கு முன் அவற்றுக்காக நன்றாக பள்ளம் தோண்டி கிப்லாவை நோக்கி இருக்குமாறும், எல்லா காகிதங்களுமே அதில் அடங்கி விடுமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் மீது மண் விழாதவாறு மண்ணறைக்குள் ஒரு இடத்தை (லஹத்) அமையுங்கள். அல்லது பள்ளத்தில் வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து கூரை அமைத்து அதன் மீது மண் விழாதவாறு மண் போடுங்கள். குர்ஆன் பக்கங்கள் பழுதடைந்து விட்டால் அதை எரிக்காதீர்கள்.'

**“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமின் மகிமையை பெற்று கொள்ளுங்கள்” என்பதிலுள்ள 29 எழுத்துக்களின் தொடர்பில் 29 மதனி முத்துக்கள்:**

(ஆரம்ப பத்து மதனி முத்துக்கள் தஃப்ஸ்ரெ நயீமி பாகம்-1, பக்கம் 44 இல் இருந்து எடுக்கப்பட்டது.)

**மதினா-1 :** بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பது குர்ஆன் ஷரீஃபின் முழுமையான ஆயத்தாகும். ஆனால் அது எந்த சூராவின் பகுதியும் அல்ல. சொல்லப்போனால் சூராக்களின் இடைவெளிக்காக அது இறக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அதனை தொழுகையின் போது மெதுவாகவே ஒதுகிறார்கள். ஆனால் குர்ஆன் ஹாபிழ்கள் தராவீஹ் தொழும்போது முழு குர்ஆனையும் முடிக்கு முன் ஏதாகிலும் ஒரு சூராவுடன் ஒருமுறையாவது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ சத்தமாக ஒதவேண்டும்.

**மதினா-2:** சூரதுத் தெளபாவைத் தவிர மற்ற எல்லா சூராக்களையும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதைக் கொண்டே ஆரம்பியுங்கள். சூரதுத் தெளபாவில் இருந்து ஒத ஆரம்பிப்பதாக இருந்தால் ஒதுவதற்காக بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதிக் கொள்ளுங்கள்.

**மதினா-3:** ஷாமியில் வருகிறது, ஹுக்கா குடிக்கும்போது, துர்நாற்றப் பொருட்கள் (உதாரணமாக பச்சைவெங்காயம், பூண்டு வகை) சாப்பிடும்போது بِسْمِ اللَّهِ ஒதாமல் இருப்பது நல்லது.

**மதினா-4:** கழிவறைக்கு சென்று بِسْمِ اللَّهِ ஒதுவது தடுக்கப்பட்டதாகும்.

**மதினா-5:** தொழுவவர் தொழுகையில் ஏதாவது சூராவை ஒதும்போது முதலில் மெதுவாக بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதிக் கொள்வது விரும்பத்தக்கதாகும்.

**மதினா-6:** ஒருவர் எந்த ஒரு நல்ல காரியத்தையும் بِسْمِ اللَّهِ இன்றி ஆரம்பித்தால் அந்தக் காரியத்தில் பரகத் ஏற்படாது.

**மதினா-7:** மரணித்தவரை கப்ரிலே இறக்கும்போது இறக்குபவர்கள் இவ்வாறு கூறிக்கொள்ள வேண்டும் بِسْمِ اللَّهِ وَعَلَىٰ مِلَّةِ رَسُولِ اللَّهِ

**மதினா-8:** ஜும்ஆ, பெருநாட்கள், நிகாஹ் போன்ற குத்பாக்களிலே **أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ** என்று ஆரம்பிக்க வேண்டும். அதாவது (ஆரம்பத்தில்) **بِسْمِ اللَّهِ** மெல்ல ஓத வேண்டும். பிறகு குர்ஆன் ஷரீஃபின் ஆயத் வரும்போது கதீபானவர் உரத்த குரலில் **بِسْمِ اللَّهِ** ஓதவேண்டும்.

**மதினா-9:** மிருகங்ளை அறுக்கும்போது **بِسْمِ اللَّهِ** ஓதுவது அதாவது அல்லாஹ்வின் பெயரை சொல்வது வாஜிபாகும். யாராவது அறிந்தே விட்டிருந்தால் (அதாவது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பெயரை எடுக்கவில்லையென்றால்) அந்த மிருகம் ஹராமாகி விடும். தவறுதலாக விடுபட்டிருந்தால் அது ஹலாலாகும்.

**மதினா-10:** (ஸப்பெஹ இழ்திராஈ) அதாவது வேட்டைக்காரர் அம்பு, ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு வேட்டையாட அதனை பாய்ச்சும்போது **بِسْمِ اللَّهِ** ஓதிக்கொண்டால், அந்த மிருகம் அவரை அடையும் முன்னால் இறந்து விட்டாலும் அது ஹலாலே ஆகும். அதேபோல நம் வளர்ப்பு மிருகம் நம் கையை விட்டு ஓடிவிட்டது, உதாரணமாக பசு கிணற்றில் விழுந்து விட்டது அல்லது ஓட்டகம் ஓடிவிட்டது என்றால் **بِسْمِ اللَّهِ** வை ஓதி அம்பு அல்லது ஈட்டியை அதன் மீது வீசி அது இறந்து விட்டாலும் அது ஹலாலாகும். (**بِسْمِ اللَّهِ** என்று ஓதி தடியையோ, கல்லையோ, துப்பாக்கி அல்லது கத்தியையோ வீசியதால் காட்டு விலங்கு அல்லது பறவை இறந்து விட்டதென்றால் அது ஹராமாகும். ஏனெனில் அவை இரத்தம் கொட்டியதனால் அல்ல காயம் பட்டதினால் இறந்ததாகும். அவை காயப்பட்ட நிலையில் கைக்கு கிடைத்து விட்டால் அதை மார்க்க முறைப்படி அறுத்து விடுவதால் ஹலாலாகி விடுகிறது. காட்டு விலங்கோ பறவையோ நம் பிடியில் இருந்தால் அதனை ஹலாலாக்க குர்பான் செய்வது அவசியமாகும். அதாவது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அதை முறைப்படி அறுக்க வேண்டும்.)

**மதினா-11:** ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் அலி ப்யூனி **بِسْمِ اللَّهِ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்: யாரொருவர் தவறாமல் **ஏழு நாட்கள்** வரை **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 786 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஓதி வருகின்றாரோ இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருடைய அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகின்றன. அந்தத் தேவை ஒரு நன்மையை அடைவதற்காக இருக்கட்டும் அல்லது ஒரு தீமை விலகுவதற்காக இருக்கட்டும் அல்லது வியாபாரம் செழிக்க இருக்கட்டும். (ஷம்ஷூல் மஆரிஃப் முதர்ஜும், பக்கம்-73)

**மதினா-12:** யாரொருவர் தூங்கும்போது **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 21 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஓதி வருகின்றாரோ இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அன்றிரவு ஷைத்தான், திருட்டு, அகால மரணம், மற்றும் எல்லா விதமான ஆபத்துகளிலிருந்தும் அவன் பாதுகாக்கப்படுவான். (மீண்டும், பக்கம்-73)

**மதினா-13:** யாரொருவர் கொடுமைக்காரனுக்கு எதிரில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 50 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஓதி வருகின்றாரோ அந்த கொடுமைக்காரன் மனதிலே அவரைப் பற்றிய பயம் ஏற்பட்டு அவனது எல்லா வித கொடுமையிலிருந்தும் தப்பித்து விடுவான். (மீண்டும், பக்கம்-73)

**மதினா-14:** யாரொருவர் சூரியன் உதயமாகும்போது சூரியனின் திசையை நோக்கி **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 300 முறையும், ஸலவாத் 300 முறையும் ஓதி வந்தால், அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருக்கு அவர் நினைத்தும் பார்த்திருக்க முடியாத இடத்திலிருந்து ரிஸ்கை ஏற்பாடு செய்வான். (தினமும் ஓதவதால்) இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** ஒரு வருடத்திற்குள் பெரும் செல்வந்தனாகி விடுவான். (மீண்டும், பக்கம்-73)

**மதினா-15:** நினைவாற்றல் குறைந்த ஒருவர் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 786 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஓதி தண்ணீரிலே ஊதி குடித்தால் இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருக்கு நினைவாற்றல் பெருகி விடும். எதை கேட்டாலும் நினைவில் இருக்கும். (மீண்டும், பக்கம்-73)

**மதீனா-16:** வறட்சி ஏற்படும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 61 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஒதி பின்பு துஆ இறைஞ்சினால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ மழை பெய்யும். (மீண்டும், பக்கம்-73)

**மதீனா-17:** بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 35 முறை (முதலிலும் முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) காகிதத்தில் எழுதி வீட்டிலே தொங்க விடுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ ஷைத்தானின் நடமாட்டம் இருக்காது. மேலும் நல்ல பரகத் ஏற்படும். அதை கடையிலே தொங்க விட்டால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ வியாபாரம் செழிக்கும். (மீண்டும், பக்கம்-73,74)

**மதீனா-18:** முஹர்ரமுல் ஹராம் முதல் நாளன்று بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 130 முறை எழுதியோ அல்லது எழுத வைத்தோ அதனை தன்னுடன் வைத்துக் கொள்ளவும். (அல்லது அதை பிளாஸ்டிக் கோட்டிங் செய்வித்து துணியிலோ, ரெக்ஸினிலோ, தோலிலோ தைத்து அணிந்துக் கொள்ளுங்கள். ஆனால் உலோக டப்பியில் போட்டு தஃவீஃஸாக அணியாதீர்கள். இதைப் பற்றி முன்னால் குறிப்பிடப்பட்டுள்ளது.) இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ வாழ்க்கை முழுக்க அவருக்கும் அவரது வீட்டார்களுக்கும் எவ்வித துன்பமும் நேராது. (மீண்டும், பக்கம்-74)

**மதீனா-19:** எந்த பெண்மணிக்கு குழந்தைகள் உயிருடன் இருப்பதில்லையோ அவர் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 61 முறை எழுதியோ அல்லது எழுத வைத்தோ தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். (தேவைப்பட்டால் மெழுகு பூசியோ, பிளாஸ்டிக் கோட்டிங் செய்தோ துணி, ரெக்ஸின், தோல் இவற்றில் தைத்தோ கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம், அல்லது கையில் கட்டிக் கொள்ளலாம்.) இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ குழந்தைகள் உயிரோடு இருக்கும். (மீண்டும், பக்கம்-74)

**மதீனா-20:** بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 70 முறை எழுதி மையத்தின் கஃபனுக்குள் வைத்து விடுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ முன்கர் நகீருடைய விவகாரங்கள் சுமுகமாக முடியும். (சிறப்புக்குரியது என்னவென்றால் மையத்தின் முகத்துக்கு எதிரே சுவற்றில் மெஹ்ராபைப் போன்ற ஒரு மாடம்

அமைத்து அதிலே வைத்து விடுங்கள். அத்துடன் அஹத் நாமாவையும் அவருடைய முர்ஷிதின் (ஷேகின்) ஷஜ்ராவையும் வைத்து விடுங்கள்.)  
(மீண்டும், பக்கம்-74)

**மதீனா-21:** بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று யாராவது ஒரு காரியிடம் அல்லது ஒரு ஆலிமிடம் ஒதிக்காட்டுங்கள். உச்சரிப்பு சரியாக இல்லாத பட்சத்தில் சரிவர கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நன்மைக்கு பதிலாக தீமையே விளையும்.

**மதீனா-22:** எழுதும்போது குறியீடுகள் (இஃராஃப்) போடத் தேவையில்லை. அணியவோ, அருந்தவோ, தொங்கவிடவோ தஃவீ'ஸுக்காக வேண்டி ஒரு ஆயத் அல்லது வாக்கியம் எழுதும் போது வட்டமான எழுத்துக்களின் தலைகளை திறந்தே வைப்புகள். உதாரணமாக 'اللَّهُ' என்பதிலுள்ள 'ا', 'رَحْمَن' மற்றும் 'رَحِيم' என்பதிலுள்ள 'م' இவற்றின் வட்டங்கள் திறந்தே இருக்க வேண்டும்.

**மதீனா-23:** ஆடைகளை களையும்போது بِسْمِ اللَّهِ ஒதுவதால் ஜின்களுக்கு அவ்ரத்தை பார்க்க முடிவதில்லை. (அமலுல் யவ்மி வல்லைலதி லிஇப்னி ஸுன்னி, பக்கம்-8) அறையின் கதவுகள், ஜன்னல்கள், அல்மாரிகளின் கதவுகள் எத்தனை முறை திறந்து மூடினாலும், மேலும் துணிமணிகள், பாத்திர பண்டங்கள் வகைகளை எடுக்கும்போதும், வைக்கும்போதும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ பொல்லாத ஜின்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையவோ, திருடவோ அல்லது உங்கள் பொருட்களை பயன்படுத்தவோ மாட்டார்கள்.

**மதீனா-24:** நீங்கள் ஓட்டுகின்ற வண்டிகள் நழுவினாலோ, அதிர்வு ஏற்பட்டாலோ بِسْمِ اللَّهِ ஒதிக் கொள்ளுங்கள்.

**மதீனா-25:** தலையில் எண்ணெய் இடுவதற்கு முன்னால் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் 70 ஷைத்தான்கள் தலையில் எண்ணெய் போடுவதில் கலந்துக் கொள்வார்கள்.

**மதீனா-26:** வீட்டுக் கதவை மூடும்போது ஞாபகமாக بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஓதிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ ஷைத்தானும், பொல்லாத ஜின்களும் உள்ளே நுழைய மாட்டார்கள். (ஸஹீஹ் புகாரி, பாகம் 6, பக்கம் 312)

**மதீனா-27:** இரவில் சாப்பிடுகின்ற பாத்திரங்களை بِسْمِ اللَّهِ என்று ஓதி அடைத்து வையுங்கள். மூடுவதற்கு ஒன்றுமில்லை என்றால் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி பாத்திரத்தின் வாய்ப்புறத்தில் குச்சி ஒன்றை வைத்து விடுங்கள். (ஸஹீஹ் புகாரி, பாகம் 6, பக்கம் 312) **முஸ்லிம் ஷரீஃபின்** ஒரு ரிவாயத்தில் வருகிறது- ஆண்டுகொரு முறை ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. எந்தப் பாத்திரம் மூடப்படாமல் இருக்குமோ அல்லது தண்ணீர்ப்பை அடைக்கப்படாமல் இருக்குமோ அந்த நோய் அந்த பக்கமாகச் செல்லும்போது அதிலே இறங்கி விடுகிறது. (முஸ்லிம் பக்கம் 1115, ஹதீஸ் எண் 2114)

**மதீனா-28:** உறங்குவதற்கு முன்னால் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஓதி மூன்று முறை படுக்கையை உதறிக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ துன்பம் தருகின்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

**மதீனா-29:** வியாபாரத்தில் ஆகுமான வகையில் கொடுக்கல் வாங்கலின்போது அதாவது யாரிடமாவது எதையாவது வாங்கும்போது بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி வாங்குங்கள். கொடுக்கும் போதும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று சொல்லியே கொடுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ நிறைய பரகத் ஏற்படும்.

**முஸ்தஃபாவின் நாயனே** صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ எங்களுக்கு بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய பரகத்துக்களை தந்தருள்வாயாக. ஒவ்வொரு நல்ல ஆகுமான காரியங்களின் போதும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஓதுகின்ற பாக்கியத்தை தருவாயாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## بِسْمِ اللَّهِ என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் ஏழு சம்பவங்கள்:

### 1. விறகுவெட்டி எப்படி செல்வந்தனானான்?

ஒரு விறகுவெட்டி தினமும் கடல் தாண்டி சென்று விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து அதனை விற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். பாலம் அவனுடைய வீட்டுக்கு மிக தொலைவில் இருந்ததால் வரவும் போகவும் மிக அதிகமான நேரம் ஏற்படும். ஆகவே அவனால் பொருளாதார நிலையில் உறுதியாக நிற்க முடியவில்லை. ஒரு நாள் அவன் பள்ளிவாசலில் ஒரு முபல்லிஹின் (அழைப்பாளரின்) சொற்பொழிவில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய மகத்துவத்தைப் பற்றி செவியுற்றான். அந்த விஷயம் அதாவது بِسْمِ اللَّهِ ஷரீஃபின் பரகத்தால் பெரும்பெரும் பிரச்சினைகள் தீர்ந்து போகும் என்பது அவனுடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எனவே அவன் காட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்தபோது பாலத்தை கடப்பதற்கு பதிலாக بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று கூறி கடலில் இறங்கி, விரைவில் நடந்தவாறே மிக எளிதாக மறுகரைக்கு சென்றடைந்து விட்டான். விறகுகளை வெட்டி சேகரித்துக் கொண்டு மீண்டும் அதேபோல செயல்பட்டான். بِسْمِ اللَّهِ வின் மகத்துவம் வெளிப்படத் துவங்கின. வெகு சொற்ப காலத்திலேயே அவன் பெரும் செல்வந்தனாகி விட்டான். (முலக்கல் அஸ் ஷம்ஷூல் வாஇழீன்)

தேவையற்ற அவன் எண்ணம் தூய்மை வாய்ந்தது  
முரண்பாடும் பகுத்தறிவும் இங்கே உட்புக முடியாது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இவை அனைத்தும் முழுமையான நம்பிக்கையின் வசந்தங்கள். நம்பிக்கை தடுமாற்றமாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய பலன்கள் கிடைக்க முடியாது.

முழுமையான நம்பிக்கையைப்பற்றி ஹுஜ்ஜதூல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் கஸ்ஸாலி عَلَيْهِ رَحْمَةُ اللَّهِ الْوَالِي அவர்கள் சூரதூல் யூசுஃபின் விளக்கத்திலே போதனை யூட்டுகின்ற அழகான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்கள்:

ஒருமுறை பக்தாத் நகரிலே ஒருவன் நின்றுக் கொண்டு எல்லோரிடமும் திர்ஹம் ஒன்றை யாசித்து கொண்டிருந்தான். புகழ்வாய்ந்த முஹத்திஸான ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னெ ஸம்மாக் عَلَيْهِ رَحْمَةُ اللَّهِ الْوَالِي அவர்கள் அவனிடம் கேட்டார்கள்- உனக்கு குர்ஆன் ஷரீஃபிலே எந்த சூரா நன்றாக நினைவு இருக்கிறது? அதற்கு அவன்- சூரதூல் ஃபாத்திஹா என்றான். ஹழ்ரத் அவர்கள், அதை ஒருமுறை ஒதி அதன் நன்மையை என்னிடம் விற்று விடு. நான் அதற்கு பதிலாக என்னிடமுள்ள செல்வம் அனைத்தையும் உன்னிடம் தந்து விடுகிறேன் என்றார்கள். யாசகன் கூறினான்- ஹழ்ரத்! நான் இயலாமையினால் ஒரு திர்ஹம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் குர்ஆனை விற்க வரவில்லை. அவ்வாறு கூறி விட்டு அவன் நேரே மைய்வாடியை நோக்கி சென்று விட்டான். பனிக்கட்டி கொட்டும் அளவுக்கு மழை பொழிய ஆரம்பித்து விட்டது. ஒதுங்கி கொள்ள அவன் ஒரு நிழற்குடையை நோக்கி ஓடினான். அங்கே பச்சை உடை அணிந்த ஒருவர் ஏற்கனவே நின்றுருந்தார். இவனைக் கண்டதும் அவர் கேட்டார்- நீதானே சூரதூல் ஃபாத்திஹாவின் நன்மையை விற்க மறுத்து விட்டவன்? அவன் ஆமாம் என்றான். உடனே அந்த மனிதர் பத்தாயிரம் திர்ஹங்கள் அடங்கிய பையை அவனிடம் கொடுத்து விட்டு சொன்னார்- நீ இவற்றை செலவிடு. இது முடிந்துவிட்டால் இன்ஷா அல்லாஹ் عَزَّ وَجَلَّ மீண்டும் இதே அளவு நான் தருகிறேன். நீங்கள் யார்? என்று யாசகர் வினவினார். அதற்கு அந்த மனிதர், நான் உன்னுடைய யகின் (விசுவாசம்) என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். (முலக்கஸ் அஸ் தஃப்ஸ்ரெ சூரதூல் யூசுஃப் லில் கஸ்ஸாலி, பக்கம்-17, 18)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இங்கே பிச்சைக் கேட்பதற்காக குர்ஆனை ஒதுவோர்க்கும், பணமோ உணவோ கிடைக்கின்ற பேராசையில் கத்முல் குர்ஆனிலும், டிதிக்கர்

கஸீதாக்களுடைய இஜ்திமாக்களிலும் கலந்து கொள்வோர்களுக்கும் மேலும் காசு சம்பாதிக்கின்ற ஆர்வத்தில் தராவீஹில் குர்ஆனை ஒதுவோர்க்கும் பெரியதொரு போதனை அடங்கியுள்ளது. அல்லாஹ் ﷻ நமக்கு கலப்பற்ற தன்மையையும் நிலையான நம்பிக்கையையும் கொடுத்தருள்வானாக!

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

மேரா ஹர் அமல் பஸ் தேரே வாஸ்தே ஹோ  
கர் இஃலாஸ் அய்ஸா அதா யாஇலாஹி  
என் செயல்பாடுகள் யாவும் உனக்காகவே ஆகுத  
அத்தகையதொரு தூயநிலை அருள்வாய் இறைவா

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, உண்மையிலேயே கலப்பற்ற தூயநிலை என்பது மாபெரும் ஒரு செல்வமாகும். யாருக்கு அது கிடைத்து விடுமோ அவர் வெற்றிக்குரியவராகி விடுகிறார். ஆஷிகானெ ரசூல் ﷺ அவர்களோடு மதனி காஃபிலாவிலே இணைந்து சுன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் ﷻ அமல்களிலே தூய்மையை ஏற்படுத்தும் 'மதனி சிந்தனை' உண்டாகும். அமல்களிலே தூயநிலை ஏற்பட்டு விட்டால் இன்ஷா அல்லாஹ் ﷻ... தரிசன ஆர்வலரை நோக்கி பேரொளியே தேடி வரும்

## கேஸட் இஜ்திமாவில் அண்ணலாரின் தரிசனம்

தஃவதே இஸ்லாமியின் சுன்னத்துக்கள் நிறைந்த மூன்று நாள் அகில உலக இஜ்திமாவின் (செஹ்ராயே மதீனா, மதீனதுல் அவ்லியா, முல்தான்) இறுதி கட்டத்தில் ஆஷிகானெ ரசூல் ﷺ அவர்களின் எண்ணற்ற பல மதனி காஃபிலாக்கள் சுன்னத்துக்களின் பயிற்சியை மேற்கொள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் பயணப்படுகின்றனர். அதில் ஒரு ஆஷிகானெ ரசூல் ﷺ உடைய பயானை நான் என் வார்த்தைகளில் கூறுகிறேன். ஹிஜ்ரி 1423ல் சுன்னத்துக்கள் நிறைந்த மூன்று நாள் அகில உலக இஜ்திமாவிலிருந்து ஆஷிகானெ ரசூல் ﷺ உடைய ஒரு மதனி காஃபிலா 12 நாட்களுக்காக

பாகிஸ்தான் பஞ்சாபிலுள்ள லய்யா மாவட்டத்திற்கு போய் சேர்ந்தது. அட்டவணைப்படி ஒரு நாள் **கேஸட் இஜ்திமா** நடைபெற்றது. அந்தக் கேஸட்டிலுள்ள பயானை கேட்ட ஒரு ஆஷிகெ ரகூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அழித் தொடங்கி விட்டார். அவர் தேம்பி தேம்பி அழலானார். அழுதவாறு அப்படியே மயக்கம் போட்டு விழுந்தும் விட்டார். மயக்கம் தெளிந்து எழுந்த பின் மிகவும் புத்துணர்வோடு காணப்பட்டார். அவர் கூறினார்— **الْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ** இந்த பாவியின் மீது கருணை பொழிந்து விட்டது. எனக்கு மதினத்து பேரரசர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அடுத்த நாளும் **கேஸட் இஜ்திமா** நடைபெற்றது. அவருக்கு அதே நிலை மீண்டும் ஏற்பட்டது. இந்த முறை மதினத்து பேரரசர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் தரிசனம் எப்படி கிடைத்தது என்றால் அவருடன் மதனி காஃபிலாவின் அனைத்து பயணிகளுமே சன்னிதானத்தில் இருந்தனர்.

**கண்கள் அடைபட்டபோது விதி விழித்துக் கொண்டது தரிசன ஆர்வலரை நோக்கி பேரொளியே தேடி வந்தது**

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**

**சந்தேகம்:** சிலர் கனவை சொல்லி சொல்லியே மற்றவர்களை தன் வசமாக்கிக் கொள்கிறார்கள். எனவே கனவில் தரிசனம் கிடைத்தது என்று யார் வாதித்தாலும் அதன் மீது கண்களை மூடிக்கொண்டு நம்பிக்கைக் கொள்ளக் கூடாது. குறைந்த பட்சம் அவரிடம் சத்திய பிரமாணமாவது வாங்கிக் கொள்ள வேண்டும்.

**சந்தேக நிவர்த்தி:** ஸஹீஹ் புகாரி ஷரீஃபில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்— **إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ** அதாவது செயல்பாடுகள் அனைத்துமே எண்ணங்களை சார்ந்துள்ளன. ஆகவே யாராவது புகழ் மோகத்தின் காரணத்தால் கனவுகளை வெளியிட்டால், அதைக் கொண்டு எல்லோரும் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று விரும்பினால் அப்போது அவன் உண்மையில் குற்றவாளியே. உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் அதை வெளியிட்டால், உதாரணமாக **தஃவதே இஸ்லாமி**யின் சுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாவிலே யாராகிலும் நல்லதொரு கனவை

காண்கிறார், அதனை வெளியிடுவதால் இந்த மோசமான காலத்தில், இறைவனின் பாதையில் பயணத்தை மேற்கொள்ள ஆர்வம் ஏற்படலாம், மேலும் தஃவதே இஸ்லாமி நல்லதொரு இயக்கம், இது ஆஷிகானெ ரசூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்களின் சுன்னத்துக்கள் நிறைந்த இயக்கம் என அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டு, இதில் ஈடுபட்டு தனது ஈமானை பாதுகாத்துக் கொள்ளலாம். இத்தகைய எண்ணமானது புகழ்ப்படக்கூடியதாகும். இந்த எண்ணத்துடன் கனவை வெளியிடுபவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ நல்ல நன்மை கிடைக்கும். அதேபோல் நிஃமத்தை வெளிப்படுத்தும் எண்ணத்தோடு வெளியிடுகிறார் என்றால் அப்போதும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே ஆகும். அதனை வெளியிடுவதால் தற்பெருமை ஏற்படும் என்ற பயம் இருந்தால் அவர் தம் பெயரை வெளியிடாமல் இருப்பதே சிறந்தது. ஆக, மனதின் நிலையை அல்லாஹ் عَزَّوَجَلَّ வே நன்கு அறியக்கூடியவன். முஸ்லிமைப்பற்றி எக்காரணமுமின்றி கெட்ட எண்ணம் கொள்வது ஹராமும், நரகத்திற்கே இட்டுச் செல்லும் செயலுமாகும். கெட்ட எண்ணத்தைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கண்டனம் வந்துள்ளது. 26-வது பாகத்தில் சூரதுல் ஹுஜுராத்தின் 12-வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ

(கன்ஸூல் ஈமானின் பொருள்: விசுவாசம் கொண்டவர்களே! அதிக எண்ணங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயமாகவே சில எண்ணங்கள் குற்றமாகி விடுகின்றன.)

ஹதீஸ் ஷரீஃபிலே வருகிறது- 'கெட்ட எண்ணத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் கெட்ட எண்ணம் என்பது மாபெரும் பொய்யாகும்'.

(ஸஹீஹ் புகாரி ஷரீஃப் பாகம்-6, பக்கம்-166, ஹதீஸ் எண்-5143)

என்னுடைய தலைவர் அஃலா ஹழ்ரத் عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ ஃபதாவா ரஸூலிஹா ஷரீஃபில் குறிப்பிடுகின்றார்கள்: ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ரஹூல்லாஹ் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் ஒரு மனிதன் திருடும்போது பார்த்து, என்ன நீ அதைத் திருடவில்லையா? என கேட்டதற்கு அவன்- இறைவன் மீது

ஆணையாக நான் திருடவே இல்லை என்றான். அதைக் கேட்ட நபியவர்கள் عَلَيْهِ السَّلَام உண்மையில் நீ திருடவில்லை, என் கண்கள்தான் என்னை ஏமாற்றி விட்டன என கூறினார்கள்.

**என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே,** இந்நிகழ்ச்சியைக் கொண்டு முஸ்லிமுடைய மதிப்பின் முக்கியத்துவம் என்னவென்பது நமக்கு நன்றாக விளங்குகிறது. ஷரீ அத்தின் வரையறைக்குள் இருந்தவாறு முஸ்லிம்களுடைய குற்றத்தை மறைப்பதற்கு பதிலாக காரணமின்றி அவர் மீது கெட்ட எண்ணத்தின் கதவை திறந்து அவரை பொய்காரனாக்கி, மேலும் தனது மறுமையை பாதிப்புக்குள்ளாக்கி தன்னை நரகத்திற்கு தகுதியாளனாக ஆக்கி விட வேண்டாம்.

تُوبُوا إِلَى اللَّهِ اسْتَغْفِرُ اللَّهُ

## பொய்க்கனவு சொல்வதின் தண்டனை

அப்படியும் யாராவது பொய்க்கனவுகளை ஜோடித்து சொன்னால் அதற்கு அவனே பொறுப்பாகி, பெரும் பாவத்திற்கு இலக்காகி மேலும் தண்டனைக்கு ஆளாகி விடுகிறான். அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் அன்புக்குரியவர், மறைவானவற்றை அறிந்தவர், குறைகளை விட்டும் தூயவர் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— 'யார் பொய்யான கனவுகளை வெளியிடுகின்றானோ அவனுக்கு நாளை கியாம நாளன்று கோதுமையின் இரு தானியங்களை ஒன்றோடொன்று முடிச்ச போட வைக்கும் தண்டனை அளிக்கப்படும். அவனால் ஒருபோதும் முடிச்ச போடவே முடியாது. (ஸஹீஹ் புகாரி, பாகம்-8, பக்கம்-106, ஹதீஸ் எண்-7042)

## சிந்திக்காமல் பேசுபவர்களே, எச்சரிக்கை!

இன்னுமாரு ஒரு ஹதீஸில் வருகிறது— ஒருவன் முன் பின் யோசிக்காமல் பேசுகிறான் (அது பொய், புறம்பேசல், குறை கூறுதல் அல்லது கற்பனையான கனவுகளை ஜோடித்தல் போன்ற ஹராமானவற்றின் மீது அமைந்துள்ளது என்றால்) அதன் காரணத்தால் மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமுள்ளதோ அதை விட மிக அதிக அளவில் அவன் நரகத்தில் விழுவான்.

(ஸஹீஹ் புகாரி, பாகம்-7, பக்கம்-236, ஹதீஸ் எண் 6477)

கனவு வெளியிடுபவர்களிடத்தில் சத்திய பிரமாணம் வாங்குவது ஷரீ அத்தின் படி அவசியமற்றது. அவ்வாறு கூறுபவன் பொய்யனாக இருந்தால் அவன் பொய் சத்தியமும் செய்து விடக்கூடும்.

**சந்தேகம்:** கனவுகளை எல்லோருக்கும் முன்னால் கூறுவதைவிட அதை ரகசியமாகவே வைத்திருந்தல் பொருத்தமாக இருக்குமல்லவா?

**சந்தேக நிவர்த்தி:** எது பொருத்தமானது, எது பொருத்தமில்லாதது என்பதை நம்மை விட நம் மார்க்க அறிஞர்கள் **رَضِيَ اللَّهُ تَعَالَى** நன்கு அறிந்து வைத்திருந்தனர். நல்ல கனவுகளை வெளியிடுதலை ஷரீ அத்தே தடுக்கவில்லை எனும்போது நாம் யார் அதனை தடுக்க! குர்ஆன் ஷரீஃம், ஹதீஸ்கள், மார்க்க அறிஞர்களின் நூல்கள் இவற்றிலே கனவுகளைப் பற்றிய தகவல்கள் நிறைய வந்துள்ளன. ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபுல் காசிம் குஷைரி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் தனது **ரிஸாலயே குஷாய்யாவில் 'ருஃயல் கவம்'** எனும் பாடத்தில் 368ல் இருந்து 377-வது பக்கம் வரை சங்கையான அவ்லியாக்களின் 66 கனவுகளை திரட்டியுள்ளார்கள். ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் கஸ்ஸாலி **رَضِيَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் தமது **இஹ்யாவுல் உலூம் 4-வது பாகத்தின் 540ல் இருந்து 543-வது பக்கம் வரை 'மனாமாதுல் மஷாஇக்'** எனும் பாடத்தில் 49 கனவுகளை திரட்டியுள்ளார்கள். மேலும் 'ஹயாதே அஃலா ஹழ்ரத்' (மத்யூ மக்தபயெ நபவிய்யா கன்ஜ்பக்ஷ் ரோட், லாஹூர்) எனும் நூலில் 424ல் இருந்து 432-வது பக்கம் வரை **என்னுடைய தலைவர் அஃலா ஹழ்ரத், இமாமே அஹ்லெ சுன்னத், வலிய்யே நிஃமத், அபீமுல் பரகத், அபீமுல் மர்த்தபத், பர்வானயே ஷம்ர ரிஸாலத், முஜ்தத்திதே ஷதீனோ மில்லத், ஹாமியே சுன்னத், மாஹியே பித்அத், ஆலிமே ஷரீ அத், பீரே தரீகத், பாஇசே கைரோ பரகத், ஹழ்ரத் அல்லாமா மௌலானா அல்ஹாஜ், அல்ஹாபிழ் அல்காரி அஷ்ஷாஹ் இமாம் அஹ்மத் ரஸா கான் رَضِيَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்களின் 14 கனவுகள் அவர்களுடைய வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கனவு இது-

صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى الْحَبِيبِ

## அஃலா ஹழ்ரத்தின் கனவு

சர்க்காரெ அஃலா ஹழ்ரத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் இரு கைகளால் செய்யப்படும் முஸாஃபஹாவை குறித்து 40 பக்கங்களில் ஒரு சிறு நூல், 'صَفَايْحُ اللَّيْلِيِّ فِي كَوْنِ تَصَافُحِ بِكَفِّي الْيَدَيْنِ' (அதாவது இரண்டு கைகளைக் கொண்டு முஸாஃபஹா செய்கின்ற பயான் வெள்ளித் தகட்டிலே) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்- அதன் 3-வது பக்கத்தில் அவர்கள் தம் கனவை வெகு விளக்கமாக அறிவித்துள்ளார்கள். அதிலே அவர்களுக்கு ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் காஸி கான் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களின் தரிசனம் கிடைத்துள்ளது. மேலும் முஸ்லிம்களை சந்தேகங்களை விட்டு மீட்கவும், அவர்களுடைய அறிவினை பெருக்கவும், அதே நூலில் மற்றவர்களின் எதிரில் கனவை வெளியிடுகின்ற ஆதாரங்களைத் திரட்டியுள்ளார்கள். அதில் குறிப்பிட்டுள்ளார்கள்-

## இன்று யார் கனவு கண்டது?

ஸஹீஹான ஹதீஸ்களின் வாயிலாக உறுதியாக்கப்பட்டுள்ளது- அண்ணலெம் பெருமானார் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் இதை (கனவை) மாபெரும் விஷயமாக அறிந்து வைத்திருந்தார்கள். அதனைக் கேட்பதிலும், விசாரிப்பதிலும், வெளியிடுவதிலும், விளக்கம் அளிப்பதிலும் மிகவும் அக்கறை காட்டி வந்தார்கள். ஸஹீஹ் புகாரி போன்றவைகளில் ஹழ்ரத் ஸமுரா பின் ஜுன்ஹதப் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் வாயிலாக வந்துள்ளது- நாயகக் கோமான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் சுப்ஹு தொழுகைக்குப் பிறகு வந்திருப்பவர்களை நோக்கி, 'இன்றிரவு யாராவது கனவு ஏதாவது கண்டார்களா?' என கேட்பார்கள்- யாராவது கண்டிருந்தால் அவர்கள் உடனே வெளிப்படுத்தி விடுவார்கள். அப்போது நாயகம் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அக்கனவுக்கு விளக்கமளிப்பார்கள். (ஸஹீஹ் புகாரி, பாகம்-2, பக்கம்-127, ஹதீஸ் எண்-1386)

சர்க்காரெ அஃலா ஹழ்ரத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் மேலும் குறிப்பிடுகிறார்கள்: அஹ்மத், புகாரி, திர்மிதி ஆகியவற்றில் ஹழ்ரத் அபு சஈத் குத்ரி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ

அவர்கள் அறிவித்ததாக வருகிறது, பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள் - 'உங்களுக்கே அருமையாகத் தோன்றும் ஏதேனும் கனவை நீங்கள் காணும்போது அது அல்லாஹுதஆலாவின் புரத்திலிருந்தே ஆகும். எனவே அதற்காக அல்லாஹ்வுக்கு புகழ்வதோடு அதனை மனிதர்கள் மத்தியில் வெளியிட வேண்டும்.' (முஸ்னத் இமாம் அஹ்மத், பாகம்-2, பக்கம்-502, ஹதீஸ் எண்-6223)

## நற்செய்திகள் மீதமுள்ளன

சர்க்காரை அஃலா ஹழ்ரத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அந்த நூலில் குறிப்பிடுகிறார்கள்- கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்: நுபுவ்வத் (நபித்துவம்) சென்று விட்டது. இப்போது எனக்குப் பிறகு நுபுவ்வத் ஏற்படப்போவதில்லை, ஆனால் நற்செய்திகள் இருக்கும். அது என்ன? மனிதன் தானே காண்கின்ற நல்ல கனவுகள் அல்லது அவருக்காக மற்றவர்கள் காண்கின்ற கனவுகள். (தபரானி, அல்முஃஜுழல் கபீர், பாகம்-3, பக்கம்-179, ஹதீஸ் எண்-3051)

## தம்மைப்பற்றி நல்ல கனவு காணுவோர்க்கு பரிசு

சர்க்காரை அஃலா ஹழ்ரத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் மேலும் சொல்கிறார்கள்- இதுவும் ஸஹாபாக்கள் عَلَيْهِمُ الرِّضْوَانُ அவர்களின் கன்னத்துக்களிலிருந்து உறுதியாகியுள்ளது- அதாவது தம்முடைய கருத்தை உறுதிப்படுத்தும் கனவை கண்டு மகிழ்ந்தும், கனவைக் கண்டவரின் கௌரவத்தை உயர்த்தியும் சில கனவுகள் வருவதுண்டு. ஸஹீஹைனில் வருகிறது- அபூ ஐம்ரா முப்ரஃ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் தமத்து ஹஜ்ஜின் போது கனவு கண்டார்கள். அதில் (ஃபிக்ஹு மஸ்அலாவில்) இப்பென் அப்பாஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின் மத்ஹபிற்கு உறுதி கிடைத்தது. இப்பென் அப்பாஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் (அந்த மேன்மையான கனவைக் கேள்வியுற்று தன்னுடைய சொத்திலிருந்து) சில உதவிப் பணத்தையும் நியமித்து விட்டார்கள். மேலும் அன்றிலிருந்து அவரை அவர்கள் தம் கூடவே உயர் பீடத்திலே அமர்த்தி வந்தார்கள். (ஸஹீஹ் புகாரி, பாகம்-2, பக்கம்-186, ஹதீஸ் எண்-1567)

அல்லாஹ் ﷻ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

## இமாம் புகாரியுடைய தாயின் கனவு

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, மற்றவர்களுக்கு கனவை வெளியிடுவது தொடர்பாக ஸஹீஹ் புகாரி ஷரீஃபின் மேற்கோளால் இரண்டு ரிவாயத்துக்களைக் கேளுங்கள். ஸஹீஹ் புகாரி ஷரீஃபின் தொகுப்பாளர் ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அபு அப்துல்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயில் புகாரி رحمته الله تعالى عليه அவர்கள் மிகவும் சிரமப்பட்டு ஹதீஸ்களை சேகரித்தார்கள், அவர்களே கூறுகின்றார்கள்— ‘اللهم لله عجز’ நான் ஸஹீஹ் புகாரியிலே ஏறக்குறைய 6000 (ஆறாயிரம்) ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வொரு ஹதீஸையும் எழுதுவதற்கு முன்னால் குளித்து இரண்டு ரக்அத் தொழுகை தொழுதுக் கொள்பவனாக இருந்தேன்.’ அவர்களின் தந்தை ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் இஸ்மாயீல் رحمته الله تعالى عليه அவர்கள் மிக நல்ல மனிதர். அவர்களின் தாயாரும் ஸாலிஹான முஜாபபதுத் துஆவாக (அதாவது துஆ ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பெண்மணியாக) இருந்தார்கள். இளம்பருவத்திலே ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் புகாரி رحمته الله تعالى عليه அவர்களின் கண்பார்வை சென்று விட்டது. அந்த வருத்தத்தில் அவர்களுடைய தாயார் அழுதுக் கொண்டே கெஞ்சி துஆ இறைஞ்சி வந்தார்கள். ஒருநாள் படுக்கும்போது விதியின் ஒளி பிரகாசிக்க துவங்கியது. மனத்தின் கண்கள் திறந்து கொண்டன. கனவிலே ஹழ்ரத் ஸய்யிதுனா இப்ராஹீம் கலீலுல்லாஹ் عليه السلام அவர்கள் தோன்றி கூறுகின்றார்கள்— நீங்கள் உங்கள் மகனின் கண் பார்வைக்காக துஆ இறைஞ்சி வந்தீர்கள். நல்லாசி உண்டாவதாக, உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அல்லாஹ் தபாரக வதஆலா உங்கள் மகனின் கண்பார்வையை சீராக்கி விட்டான்.’ காலையில் எழுந்து பார்த்தபோது ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் புகாரி رحمته الله تعالى عليه அவர்களுக்கு கண்பார்வை வந்து விட்டிருந்தது. (தஃஹீமுல் புகாரி, பாகம்-1, பக்கம்-4, தொகுப்பாளர்: ஷேகுல் ஹதீஸ் அல்லாமா குலாம் ரசூல் ரஃஸலி)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلِّ اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

## 2. ஒரு யூத ஆண் பெண்ணின் இனிய நிகழ்வு

ஒரு யூத ஆண் ஒரு யூத பெண்ணின் மீது காதலாகி விட்டான். அவளுடைய காதலில் அவன் பைத்தியம் பிடித்தவன் போலாகி, உண்ணவும் பருகவும் கூட அவன் மறந்து விட்டிருந்தான். கடைசியாக அவன் ஹழ்ரத் ஸய்யிதுனா அதாவல் அக்பர் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களின் சன்னிதியில் சென்று தன் நிலைமையை கூறி நின்றான். ஹழ்ரத் அவர்கள் ஒரு காகிதத்துண்டில் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று எழுதி அவனிடம் கொடுத்து, உன்னுடைய நிலைக்கு அல்லாஹுதஆலா அமைதி தந்தருள்வான் அல்லது அவனை உனக்கு தந்திடுவான் என்ற நம்பிகையில் அதனை விழுங்கி விடும்படி சொன்னார்கள். அதே போல அந்த யூதன் அதனை விழுங்கி விட்டான். (அதை விழுங்கிதுயமே அவனுடைய மனதில் மதனி மாற்றம் எழுத் தொடங்கி விட்டது. எனவே) அவன் சொன்னான்— 'அதா **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களே! நான் ஈமானின் நற்கவையை அடைந்து கொண்டேன். என்னுடைய மனதிலே ஒளி வெளிப்பட்டு விட்டது. நான் அந்த பெண்ணை (காதலை) மறந்து விட்டேன். எனக்கு இப்போது இஸ்லாத்தைப் பற்றி விளக்குங்கள் என்றான். ஸய்யிதுனா அதா **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அவனுக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்தார்கள். **بِسْمِ اللَّهِ** வின் பரகத்தைக் கொண்டு அவன் முஸ்லிமாகி விட்டான். அந்த யூதப்பெண்மணி இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டான் என்பதை கேள்வியுற்றதும் ஹழ்ரத் ஸய்யிதுனா அதாவல் அக்பர் **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ** அவர்களின் சன்னிதிக்கு சென்று கூறலானாள்: முஸ்லிம்களின் இமாம் அவர்களே! தங்களிடம் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட அந்த யூத இளைஞன் குறிப்பிட்ட பெண் நான்தான். நான் நேற்றிரவு ஒரு கணவுக் கண்டேன். யாரோ ஒருவர் என்னிடம் வந்து கூறினார்— 'சொர்க்கத்திலே உனக்குரிய தலத்தை நீ காண வேண்டுமென்றால்

ஸய்யிதுனா அதாவல் அக்பர் **بِسْمِ اللَّهِ تَعَالَى عَلَيْهِ** அவர்களின் சன்னதிக்கு சென்று விடு, அவர்கள் உனக்கு உன் இருப்பிடத்தைக் காட்டுவார்கள்.' இதோ நான் உங்கள் முன்னால் வந்து விட்டேன், சொல்லுங்கள், சொர்க்கம் எங்கே இருக்கிறது? என்றாள். அதற்கு ஹழ்ரத் பதிலளித்தார்கள் - 'உனக்கு சொர்க்கத்தின் எண்ணம் இருக்கின்றதென்றால் நீ அதன் கதவை முதலில் திறக்க வேண்டுமே! அதன் பிறகுதான் உன்னால் உன் இருப்பிடத்தை நோக்கி போக முடியும்.' 'நான் அதன் கதவை எப்படி திறக்க முடியும்?' என்று அவள் கேட்க, அவர்கள் பதிலுக்கு **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** 'ஓது!' என்றார்கள். அவள் உடனே **بِسْمِ اللَّهِ** ஓத துவங்கினாள். (உடனே அவளுடைய உள்ளத்தில் மதனி மாற்றம் எழத் துவங்கியது.) 'அதா **بِسْمِ اللَّهِ تَعَالَى عَلَيْهِ** அவர்களே! நான் என் மனதிலே ஒளியைப் பெற்றுக் கொண்டேன். அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் இறைமையையும் கண்டு கொண்டேன். எனக்கு இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் தாருங்கள்' என்றாள். ஹழ்ரத் அவர்கள் இஸ்லாத்தை அவளுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். உடனே அவளும் **بِسْمِ اللَّهِ** வின் பரகத்தால் முஸ்லிமாகி விட்டாள். பின்பு அவள் தன் வீட்டிற்கு சென்றாள். அதே இரவில் அவள் உறங்கியபோது கனவிலே அவள் சொர்க்கத்தில் புகுவதாகவும், அதன் மாளிகைகளையும் மாடங்களையும் கண்டாள். அதன் ஒரு மாடத்திலே

**بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ**

என்று எழுதப்பட்டிருந்தது. அவள் அதை படித்தபோது அழைப்பாளர் ஒருவர் கூறினார்- 'ஓ படிப்பவளே! நீ அதை படித்ததைப் போலவே, அல்லாஹுதலூலா உனக்கு எல்லாவற்றையும் அளித்து விட்டான்.' அந்தப் பெண்மணி விழித்துக் கொண்டாள். அவள் கூறலானாள்- 'யா இலாஹி **عَزَّوَجَلَّ** நானோ சொர்க்கத்தில் புகுந்து விட்டிருந்தேன். நீ என்னை வெளியேற்றி விட்டாயே! யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உன்னுடைய இறைமையின் முழுமையைக் கொண்டு எனக்கு உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை அளிப்பாயாக.' அவள் துஆ கேட்டு முடித்த உடனே வீட்டுக் கூரை அவள் மீது விழுந்தது, அவள்

بِسْمِ اللَّهِ வின் மகிமை

ஷஹீதாகி விட்டாள். அல்லாஹுதஆலா بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய பரகத்தைக் கொண்டு அவள் மீது அருள் புரிந்தான். (கல்யூபி ஹிகாயத்- 26, பக்கம்-22,23)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تَوَبُّوا إِلَى اللَّهِ أَسْتَغْفِرُ اللَّهَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

بِسْمِ اللَّهِ வின் பரகத்தில் எத்தகைய நற்பாக்கியம்  
கவனமும் கிடைக்கிறது எல்லாம் நாயனின் கிருபையே

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் அருட்கொடை மிகப்பெரியது. அவன் தன் கருணையைக் கொண்டு தன்னுடைய வலிமாள்களின் சன்னிதானத்திற்கு அனுப்பி பெரும்பெரும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்து விடுகிறான். أَلْحَفْتُ لِلَّهِ عَزَّوَجَلَّ குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிகின்ற, அரசியல் சார்பற்ற உலகலாவிய அமைப்பான தஃவதே இஸ்லாமியின் ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்வின் அவ்லியாக்கள் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِمْ அவர்களுக்கு அடிமைப்பட்டிருப்பதின் மீது பெருமைக் கொள்கிறது. சங்கையான அவ்லியாக்களின் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِمْ அடிமைகளும் கலப்பற்ற உள்ளத்தோடு ஆஷிகானை ரகூல் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِمْ وَآلِهِمْ وَسَلَّمَ அவர்களோடு மதனி காஃபிலாவில் பயணத்தை மேற்கொண்டு நன்மையின் அழைப்பை விடுக்கின்றபோது, சிலசமயம் காஃபிர்களும் இஸ்லாத்தில் இணைந்து கொள்கின்றார்கள். மதனி காஃபிலாவின் ஒரு நிகழ்வைக் கேளுங்கள்-

## ஒரு கிறிஸ்தவர் இஸ்லாத்தை ஏற்றல்

பஞ்சாபின் கான்பூரை சேர்ந்த தஃவதே இஸ்லாமியின் அழைப்பாளர் ஒருவரின் பயான் இது- ஔபாபுல் மதீனா கராச்சியிலிருந்து சுன்னத்துக் களின் பயிற்சிக்காக வருகை தந்திருந்த மதனி காஃபிலாவோடு இணைந்து, மாவட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தையற்காரரின் கடை எதிரில் மக்களை ஒன்று திரட்டி நாம் (நேகீகி தஃவத்) நன்மையின் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தோம். நம்முடைய பயான் முடிந்ததும் அதே கடையின் ஒரு இளைய தொழிலாளி, 'நான் ஒரு கிறிஸ்துவன். உங்களுடைய நன்மையின் பால் அழைப்பைக் கேட்டு அது என் உள்ளத்தையும் தொட்டு விட்டது. தயவுசெய்து என்னையும் இஸ்லாத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றார். அல்ஹம்துலில்லாஹ் عَزَّوَجَلَّ அவர் முஸ்லிமாகி விட்டார்.

**உலகம் முழுக்க தஃவதே இஸ்லாமி புகழ் பெற வேண்டும் அர்ப்பணிப்பேன் என் இறைவா மதீனாவின் பொருட்டால்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

### 3. மேன்மையான மல்யுத்த வீரர்

இறைமறுப்பாளனான கள்வன் ஒருவன் மாபெரும் ஒரு மாளிகைக்குள் புகுந்து விட்டான். அங்கே பெரியவர் ஒருவரும் அவருடைய வாலிப மகளையும் தவிர வேறு யாருமில்லை. நாம் அந்தப் பெரியவரை கொன்று விட்டு அவருடைய மகளையும் செல்வத்தையும் கொள்ளையடித்து கொள்ளலாம் என்று திருட வந்தவன் நினைத்தான். எனவே அவன் உடனே அந்தப் பெரியவரை தாக்க முற்பட்டான். ஆனால் அந்தப் பெரியவரோ ஒரு மற்போர் வீரராக இருந்தார்கள். அவர்கள் ஒரே அடியில் அந்த இளைஞனை கீழே வீழ்த்தி விட்டார்கள். திருடன் எப்படியோ தப்பி, மீண்டும் அவரைத் தாக்கினான். ஆனால் அந்தப் பெரியவரோ மீண்டும் அவனை பூமியிலே வீசி எறிந்து விட்டார்கள். இதேபோல இருவருக்கும் மல்யுத்தம் நடை பெற்றவாறே இருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த மூத்தவரே வெற்றிப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெரியவர் மெதுவாக ஏதோ கூறிக் கொண்டிருப்பது அந்தத் திருடனுக்கு புரிந்தது. என்ன கூறுகிறீர்கள்? என்று

அவரைக் கேட்டான். அவர்கள் தனது வீரத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தி, புன்னகைத்தவாறே கூறினார்கள்— 'நானோ மிகவும் பலவீனமானவன். بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதுவதால், அல்லாஹ் عَزَّوَجَلَّ உன் மீது வெற்றி கொள்ளச் செய்து விடுகிறான். அதைக் கேட்டதும் அந்த காஃபிரின் மனதிலே மதனி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அவன் கூறலானான்— எந்த மார்க்கத்திலே اللَّهُ بِسْمِ اللَّهِ வின் மகத்துவமே இந்த அளவுக்கு உயர்வாக இருக்கின்றதோ அந்த மார்க்கம் எத்தகையதொரு மகத்துவத்தில் இலங்கும்! எனவே அவன் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்பதை கேட்டதன் பரகத்தால் முஸ்லிமாகி விட்டான். அவர்கள் இருவரிடையே நல்லுறவு ஏற்பட்டு விட்டது. எந்த அளவுக்கு என்றால் அப்பெரியவர் மரணித்த பிறகு அந்த மாபெரும் மாளிகையும், செல்வங்களும் அந்த புதிய முஸ்லிமுக்கு கிடைத்து விட்டது. மேலும் அவரது மகளையும் அவனே மணந்து கொண்டான். (முலக்கஸ் அஸ் அஸ்ராருல் ஃபாதிஹா- பக்கம் 165)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

புகழனைத்தும் அவனுக்கே எனை முஸ்லிமாக்கினான்  
பிரபஞ்ச மாவேந்தர் அன்பை உள்ளத்திலே புகுத்தினான்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, அந்தப் பெரியவர் நிச்சயம் ஒரு இறைநேசராக இருந்தார்கள். بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய பரகத்தால் அந்த காஃபிரின் மீது அவர்கள் வெற்றிக் கொண்டிருந்தார்கள். அது அவர்களுடைய கராமத்தாக இருந்தது. கடைசியில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உடைய பரகத்தால் அந்த இறைமறுப்பாளனான திருடனுக்கும் இஸ்லாம் எனும் நற்பேறு கிடைத்து விட்டது. இப்போது اللَّهُ بِسْمِ اللَّهِ வின் மீது அன்பு கொண்ட ஒரு பெண்மணியின் விசுவாசமிக்க சம்பவத்தைக் கேளுங்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

#### 4. கிணற்றிலிருந்து பை எப்படி வந்தது?

ஒரு நேர்மையான பெண்மணி இருந்தாள். அவள் ஒவ்வொரு விஷயத்திற்கும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒதுபவராக இருந்தாள். அவளுடைய கணவனோ ஒரு நயவஞ்சகனாக இருந்தான். எனவே அவளுடைய இந்தப் பழக்கம் அவனை மிகவும் கோபமூட்டுவதாக இருந்தது. அவளை எப்படியாவது அவமதிக்க வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவன் அவளிடம் ஒரு பையைக் கொடுத்து, இதை பாதுகாப்பாக வைத்திரு என்று சொல்லிச் சென்றான். அவளும் அதை மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தாள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த அக்கணவன் மெல்ல அந்தப் பையை எடுத்து வந்து மீண்டும் அது கிடைக்காதவாறு தனது வீட்டின் கிணற்றுக்குள்ளே வீசி எறிந்து விட்டான். அதன் பிறகு அவன் மெல்ல அவளிடம் பையைக் கேட்டு நின்றான். அந்த நல்ல பெண்மணி தான் பை வைத்திருந்த இடத்திற்கு வந்து بِسْمِ اللَّهِ என்று சொல்லி கையை விட்டாள். உடனே அல்லாஹ் عَزَّوَجَلَّ ஜிப்ரீல் عَلَيْهِ السَّلَام அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தான், வேகமாகச் சென்று அந்தப் பையை அதே இடத்தில் வைத்து விடுங்கள். அதேபோல் ஸய்யிதுனா ஜிப்ரீல் عَلَيْهِ السَّلَام உடனே சென்று கிணற்றிலிருந்து பையை எடுத்து அந்தப் பெண்மணி வைத்த இடத்தில் வைத்து விட்டார்கள். அந்தப் பெண்மணி கையை விட்டதும் பை அதே இடத்தில் இருந்தது. அதை அவளது கணவரிடம் கொடுத்து விட்டாள். பையைக் கண்ட கணவன் ஆச்சரியப்பட்டு, உடனே ஆழ்மனத்தோடு தௌபா செய்துக் கொண்டான். (கல்யூபி ஹிகாயத்-11, பக்கம்-11,12)

அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, இவை யாவும் بِسْمِ اللَّهِ வின் மகத்துவமாகும். எழும்போதும், அமரும்போதும் ஒவ்வொரு ஆகுமான சிறிய பெரிய காரியங்களின் போதும் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதுபவன் ஒரு பாக்கியசாலி. ஆபத்தின் போது அவனுக்கு மறைமுகவாகவே உதவி கிடைக்கிறது.

முஹப்பத்தில் என்னை திளைப்பாய் இறைவா  
நான் என்னை அறியாமல் இருந்திட இறைவா

## 5. ஃபிர் அவ்னின் மாளிகை

ஃபிர் அவ்ன் தான் இறைவன் என்று வாதிப்பதற்கு முன்னால் ஒரு மாளிகை நிறுவி இருந்தான். அதன் வெளிவாயிலில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதி வைத்திருந்தான். தானே இறைவன் என்று அவன் வாதம் புரிந்தபோது ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கல்முல்லாஹ் عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் அவனிடம் அல்லாஹ் عَزَّوَجَلَّ மீது ஈமான் கொள்ள அழைப்பு விடுத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா கல்முல்லாஹ் عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் அல்லாஹ் عَزَّوَجَلَّ விடம் முறையிடலானார்கள்— 'யா அல்லாஹ் عَزَّوَجَلَّ ! நான் அடிக்கடி அவனை உன் பக்கம் அழைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவனோ கீழ்படிய மறுக்கிறான். அவனுக்குள் எந்தவித நன்மையும் எனக்கு தென்படவில்லை.' அதற்கு அல்லாஹ் عَزَّوَجَلَّ பதிலளித்தான்— 'ஓ மூஸாவே! நீர் அவனைக் கொண்டு விட வேண்டும் என்று நினைக்கிறீரா? நீர் அவனுடைய குஃப்ரை பார்க்கின்றீர், நான் அவனுடைய வாயிலில் எழுதப்பட்டுள்ள என்னுடைய நாமத்தை பார்க்கின்றேன்.' (தஃப்ஸ்ரெ கபீர், பாகம்-1, பக்கம்-152)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## வீட்டின் பாதுகாப்பிற்காக

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே, நாமும் நம்முடைய வீட்டு வாயில்களில் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ துன்யாவுடைய ஆபத்துக்கள் எதுவும் வராமல் பாதுகாப்பு கிடைக்கும். ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஃபக்ருத்தீன் ரா஝லி رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'யாரொருவர் தம் வீட்டு வெளிக்கதவில் (MAIN GATE) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று எழுதி வைத்துக் கொள்கிறாரோ அவர் (இவ்வுலகில்) அழிவிலிருந்து தப்பித்து விடுகிறார், அவர் இறை மறுப்பாளராகவே இருந்தாலும் சரியே. அப்படி இருக்கும்போது தம் வாழ்க்கை முழுக்கவே மனக்கண்ணாடியிலே அவ்வாறு எழுதப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் நிலை எப்படி இருக்கும்!' (தஃபஸ்ரெ கபீர், பாகம்-1, பக்கம்-152)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## 6. நீங்கள் மனிதரா அல்லது ஜின்னா?

கிதாபுன் நஸாஇஹில் வருகிறது- புகழ்வாய்ந்த சஹாபி ஹழ்ரத் ஸய்யிதுனா அபுத் தர்தா رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களுடைய பணிப்பெண் ஒருநாள் கூறினாள்- மதிப்பிற்குரியவரே! உண்மையாகக் கூறுங்கள், தாங்கள் மனிதரா அல்லது ஜின்னா? அதற்கு ஹழ்ரத் அவர்கள்- أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ நான் மனிதனே தான், என்றார்கள். அதற்கு அந்த பணிப்பெண் மீண்டும் கேட்டாள்- எனக்கு நீங்கள் மனிதராகவே தெரியவில்லை. ஏனென்றால் நான் நாற்பது நாட்களாக உங்களுக்கு விஷத்தை ஊட்டி வருகிறேன். ஆனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லையே. அதற்கு நபித்தோழர் பதிலளித்தார்கள்- யாரொருவர் அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய திக்ரில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருப்பாரோ அவருக்கு எவ்வித ஆபத்தும் நெருங்குவதில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? أَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ நான் இஸ்மெ அஃலமுடன் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் திக்ரம் தொடர்ந்து

செய்பவனாக உள்ளேன். அதற்கவள் அது என்ன இஸ்மெ அஃலம் என்று கேட்டாள்- நபித்தோழர் கூறினார்கள்- (நான் ஒவ்வொரு தடவையும் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் முன்னால் இதை ஓதிக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்)

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ  
شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

(அதாவது அல்லாஹ் ﷻ வின் நாமத்தைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன், அவனுடைய பெயரின் பரகத்தைக் கொண்டு வானம் பூமியிலுள்ள எந்தப் பொருளும் துன்பத்தை ஏற்படுத்தாது. அவன் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்.)

அதன் பிறகு அவர்கள் அந்த அடிமையைக் கேட்டார்கள்- நீ எனக்கு எதற்காக விஷம் கொடுத்து வந்தாய்? அவள் கூறினாள்- தங்கள் மீது எனக்கு பொறாமை இருந்தது. அதைக் கேட்டதும் அவர்கள், உன்னை அல்லாஹ்வுக்காக வேண்டி விடுதலை செய்து விட்டேன். நீ என்னுடன் நடந்து கொண்ட இந்த செயலுக்காகவும் உன்னை மன்னித்து விட்டேன் என்றார்கள். (ஹயாதுல் ஹயவானுல் குப்ரா பாகம்-1, பக்கம்-391)

அல்லாஹ் ﷻ உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

விளக்கைப் போல உன்னை நோக்கி அன்பு தவழட்டும்  
என்னுயிருக்கு உருக்க துயரின் சுவையை கூட்டிவிடு

سُبْحَانَ اللَّهِ عَزَّ وَجَلَّ! ஸஹாபாக்களின் عَلَيْهِمُ الرِّضْوَانُ மகத்துவத்தைப்பற்றி என்ன சொல்ல! இந்தப் பெருமகான்கள் குர்ஆன் ஷரீஃபின் கட்டளைப்படி - اِدْعُ بِالَّتِي هِيَ اَحْسَنُ (கன்ஸூஸ் ஈமானின் பொருள்: கேட்பவர்களே, நன்மையைக் கொண்டு தீமையை அகற்றுவிீராக. (பாகம்-24, குரா ஹமீம் ஸஜ்தா, ஆயத் -34) அதற்கு விளக்கமாக விளங்கினார்கள். மேலும் தொடர்ந்து விஷத்தை தருகின்ற அடிமைப் பெண்ணுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக அவளை விடுதலை

செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சியைப் போன்ற இன்னுமொரு நிகழ்ச்சியையும் கேளுங்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## 7. விஷம் ஊட்டப்பட்ட உணவு

ஹழ்ரத் ஸய்யிதுனா அபூ முஸ்லிம் கூலானி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களுடைய ஒரு பணிப்பெண் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தாள். அவள் அவர்களுக்கு விஷம் கொடுத்து வந்தாள். ஆனால் விளைவு ஏதும் ஏற்படவில்லை. பலகாலம் வரை அது தொடர்ந்து வந்தபோது அவள் கூறினாள் - 'பல நாட்களாக நான் உங்களுக்கு விஷம் கொடுத்து வருகிறேன். ஆனால் அது உங்களை ஒன்றுமே பாதிக்கவில்லை.' அதற்கு அவர்கள் கேட்டார்கள் - 'நீ ஏன் அவ்வாறு செய்தாய்?' அவள் கூறினாள், 'ஏனெனில் நீங்கள் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ கிழவராகி விட்டுள்ளீர்கள்!' ஹழ்ரத் அவர்கள் அறிவித்தார்கள் - 'அல்ஹம்துலில்லாஹ் عَزَّ وَجَلَّ நான் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் முன்னால் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஓதி வருகின்றேன்.' (இதன் பரகத்தால் விஷத்தை விட்டும் பாதுகாப்பு கிடைத்தது.) அப்புறம் அவளை விடுதலை அளித்து விட்டார்கள். (கல்யூபி ஹிகாயத் 64, பக்கம்-52)

வறியவன் திக்கற்றவன் இயலாத ஏழை யார்? நானே  
வாரி வழங்கும் குணம் படைத்த கொடையாளி யார்? நீயே

சுப்ஹானல்லாஹ் عَزَّ وَجَلَّ بِسْمِ اللَّهِ ஷரீஃபின் மகத்துவம் எத்தகையது என்பதைப் பார்த்தீர்களா!

**சந்தேகம்:** மேற்கண்ட நிகழ்ச்சிகளால் என்ன தெரிகிறது என்றால் بِسْمِ اللَّهِ ஷரீஃபை கூறி விஷம் குடித்து விட்டாலும் கூட எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆயினும் நாம் அத்தகைய ஒரு ஆபத்தை விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும்? ஏனென்றால் நம்முடைய அனுபவமோ வேறு விதமாக இருக்கிறது, நாம் بِسْمِ اللَّهِ வை சொல்லி நல்ல சக்திவாய்ந்த உணவை புசித்து விட்டாலும் வயிற்று வலி ஏற்பட்டு விடுகின்றதே?

**சந்தேக நிவர்த்தி:** குண்டுகள் ஒரு நல்ல துப்பாக்கிக்குள் இருந்து நல்ல முறையில் கடப்பட்டால் சிங்கத்தையும் துளைத்து விடும். அதேபோல அவ்ராதுகளும், வஸீபாக்களும், துஆக்களும் குண்டுகளைப் போன்றவையே என நினையுங்கள். அவற்றை படிக்கும் நாவுகளே துப்பாக்கியாகும். துஆக்களோ அவை தான், ஆனால் அவற்றை படிக்கும் நாவுகள் தான் ஸஹாபாக்கள் மற்றும், அவ்லியாக்கள் عَلَيْهِمُ الرِّضْوَان அவர்களைப்போல இல்லாது போய் விட்டது. எந்த நாவைக் கொண்டு தினமும் பொய், கோள்முட்டல், புறம், அவதூறு, மனதை நோக்கித்தல் மேலும் தீச்செயலை வெளிப்படுத்துதல் ஆகியவை நடைபெற்று வருகின்றதோ அதில் பாதிப்பு எப்படி தோன்றும்? நாம் துஆவும் கேட்கின்றோம், ஆனால் கஷ்டங்கள் அதிகரித்து விடும்போது யாராவது பெரியாரிடம் சென்று துஆ இறைஞ்சுமாறு கேட்டு நிற்கிறோம். ஏன் அப்படி? ஏனென்றால் **தூய்மையான நாவிலிருந்து** எழும் துஆக்கள் பெரும் விளைவை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது என்பதை நாம் அறிவோம். உண்மைதான், بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதி காலித் பின் வலீத் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் சற்றும் அஞ்சாமல் விஷம் அருந்தி விட்டார்கள். اَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ அவருடைய நாவு தூய்மையாக, அவருடைய மனம் தூய்மையாக, அவருடைய முழுமையான உள்ளமையே பாவமறியா நிலையில் இருந்தது. எனவே அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் தூய்மை மிக்க பெயரின் பரகத்தால் விஷத்தின் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல ஹழ்ரத் ஸய்யிதுனா அபுத் தர்தா, ஸய்யிதுனா அபூ முஸ்லிம் கூலானி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا அவர்கள் தங்களுடைய தூய்மையான நாவினால் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் தூய்மையான பெயரை உச்சரிக்கும்போது விஷமும் தன்

இயல்பை இழந்து விட்டிருந்தது. இல்லையென்றால் விஷம் விஷமே தான். அது மனிதனை கொல்லாமல் விடுவதில்லை. அதை கீழ்காணும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு புரிந்துக் கொள்ள முயலுங்கள். கிதாபுல் அசுஸ்கியாவில் வருகிறது— ஹாஜிகளின் ஒரு கா.பிலா பயணத்தின்போது ஒரு நீரூற்றுக்கு அருகே சென்றது. அங்கே வைத்திய நிபுணர்களின் வீடுகள் இருப்பதாக தெரிய வந்தது. அவர்களிடம் செல்ல அவர்களுக்கு ஏதாவதொரு காரணம் தேவைப்பட்டது. ஆகவே அவர்கள் காட்டு விறகு ஒன்றை எடுத்து ஒரு தோழரின் முழங்காலை கீறிவிட்டார்கள். அதிலிருந்து இரத்தம் வடிய தொடங்கியது. அவரை எடுத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றனர். 'இங்கே பாம்பு கடிக்கு யாரேனும் வைத்தியம் பார்ப்பவர்கள் உள்ளனரா?' என்று உரக்க கூவினார்கள். சத்தத்தைக் கேட்டு ஒரு சிறுமி வெளியே வந்தாள். அவள் முழங்காலின் காயத்தை சற்று கூர்ந்து கவனித்து விட்டு, 'இவரை பாம்பு எதுவும் கடிக்க வில்லை. எந்தப் பொருள் இவர் முழங்காலை கீறியுள்ளதோ அந்தப் பொருளின் மீது ஆண்பாம்பு சிறுநீர் கழித்து சென்றிருக்கும். இப்போது இந்த மனிதர் மீள்வது கஷ்டம். சூரியன் உதயமாகும்போது இவர் இறந்து விடுவார்' என்று கூறி சென்று விட்டாள். அதேபோல சூரியன் உதயமானதும் அந்த மனிதர் இறந்து விட்டார். (ஹயாதுல் ஹயவானுல் குப்ரா பாகம் 1, பக்கம் 391)

**ஒவ்வொரு படைப்பிலும் படைத்தோனின் குணமுள்ளது  
கண்ணாடி செய்பவன் உலகெல்லாம் கண்ணாடியில் உள்ளது**

முஸ்தபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நாயனே! நமக்கு அடிக்கடி مُحَمَّدٌ الرَّحْمَنُ الرَّحِيمُ ஒதுகின்ற பாக்கியத்தை தருவாயாக. பாவங்களைவிட்டும் எம்மை மீட்டு நமக்கு மன்னிப்பு அருள்வாயாக. யா அல்லாஹ் عَزَّوَجَلَّ, நம்மை மதினா முனவ்வராவில் சூழ்ந்தே கஸ்ராவின் (பச்சை குப்பாவின்) நிழலிலே மஹ்பூப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் தரிசனத்துடன் ஷஹீதாக்கி, ஜன்னதுல் பகீயியில் அடக்கம் செய்யப்பட்டு, ஜன்னதுல் பிர்தௌஸிலே உன்னுடைய மதின பேரரசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின்

بِسْمِ اللَّهِ வின் மகிமை

நெருக்கத்திலே வைப்பாயாக. உன்னுடைய மஹ்பூப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ  
அன்னவர்களுடைய அனைத்து உமத்தினர்களையும் மன்னித்தருள்வாயாக.

آمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تُؤْتُوا إِلَى اللَّهِ أَسْتَغْفِرُ اللَّهَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## துயர் ஆற்றுவோரின் நன்மை

முஸ்தபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்—  
யாரொருவர் தன்னுடைய முஸ்லிம் சகோதரரின் துயரத்திலே  
பங்கு பெற்று (அதாவது அவருக்கு ஆறுதலளித்து)  
வருகின்றாரோ அல்லாஹ் عَزَّوَجَلَّ மறுமை நாளன்று அவருக்கு  
கண்ணியம் எனும் ஆடையை அணிவிப்பான். (அத்தர்கீப் வத்தர்ஹீப்  
பாகம்-4, பக்கம்-344)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## அண்ணலாரின் சன்னிதியில் மஹ்மூத் கஸ்னவியின் ஒப்புதல்

ஹழ்ரத் கஸ்தான் மஹ்மூத் கஸ்னவி رحمته الله تعالى عليه அவர்களின் அவையிலே ஒருவர் வருகை தந்து கூறினார்— நான் நீண்ட காலமாக இறைவனின் அன்பர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களின் தரிசனத்திற்காக ஆர்வமாயிருந்தேன். அதிர்ஷ்ட வசமாக நேற்றிரவு மதீனத்து அதிபதி صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களின் தரிசன பாக்கியம் கிடைத்தது. கண்மணி நாயகம் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களை ஆனந்தமான நிலையில் கண்டு அன்னவர்களிடம் நான் வினவினேன்— யாரகூலல்லாஹ் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களே, நான் ஓராயிரம் திர்ஹும்கள் கடனாளியாக இருக்கின்றேன். அதை என்னால் அடைக்க முடியவில்லை. இதே நிலையில் எனக்கு மரணம் சம்பவித்து விட்டால் அந்த கடன் சுமை என் தலையிலே இருக்கும் என்று நான் பயப்படுகிறேன். அப்போது ரஹ்மதே ஆலம், நூரெ முஜஸ்ஸம், ஷாஹெ பனி ஆதம் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் கூறினார்கள்: ‘மஹ்மூத் சுபக்தகீன் இடம் போய் சொல், அவர் உன் கடனை அடைத்து விடுவார்.’ அப்போது நான் ‘அவர் என்னை எப்படி நம்புவார்? அவருக்கு காட்ட ஏதேனும் அடையாளம் இருந்தால் அருளுங்கள், மிக்க அநுகூலமாய் இருக்கும் என்றேன். அதற்கு நாயகம் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் கூறினார்கள்— ‘போய் அவரிடம் சொல், ஏ மஹ்மூதே! நீர் முன் இரவு நேரத்தில் முப்பதாயிரம் முறை ஸலவாத் ஓதி வருகின்றீர்கள். அதன் பிறகு உறங்கி விழித்தபின் இரவின் கடைசி நேரத்தில் மீண்டும் முப்பதாயிரம் முறை ஸலவாத் ஓதுபவராக உள்ளீர்கள். (இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ) இந்த அடையாளத்தைச் சொன்னால் போதும், அவர் உன் கடனை தீர்த்துவிடுவார்!’

சுல்தான் மஹ்முத் கஷ்ஸ்னவி **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் ஷாஹெ கைரூல் அனாம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அருள் நிறைந்த செய்தியைக் கேட்டதும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அது உண்மையே என்பதை ஏற்றுக் கொண்டு அவனுடைய கடன் தொகையை மட்டுமல்ல, அதற்கு மேலும் ஓராயிரம் திர்ஹும்கள் அவனுக்கு வழங்கி அனுப்பினார்கள். மற்ற மந்திரிகள் எல்லாம் ஆச்சரிமுற்று கேட்டார்கள்- அரசே! இந்த மனிதன் இயலாத ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ளான். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டீர்களே. நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம். தாங்கள் இதுவரை அந்த அளவுக்கு ஸலவாத் ஒதியதை நாங்கள் பார்க்கவே இல்லை. மேலும் ஒரு இரவில் யாராலும் அறுபதாயிரம் ஸலவாத்களை ஓதவும் முடியாது. அதற்கு சுல்தான் பதிலளித்தார்கள்- நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் நான் பல உலமாக்களிடம் கேள்விப்பட்டிருக்கிறேன், யாரொருவர் **தஸ் ஹுஸூரி துரூத் ஷரீஃப்** ஒருமுறை ஓதுகின்றாரோ அவர் பத்தாயிரம் முறை துரூத் ஷரீஃபை ஒதியவர் போலாவார். நான் மூன்று முறை இரவின் முன் நேரத்திலும் மூன்று முறை இரவின் பின் நேரத்திலும் அந்த **தஸ் ஹுஸூரி துரூத் ஷரீஃபை** ஒதி வருகிறேன். எனவே நான் தினமும் இரவில் 60000 முறை துரூத் ஷரீஃப் ஒதி வருவதாகவே நம்பி வந்தேன். இந்த பாக்கியசாலியான ஆஷிகே ரகூல் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** என் அன்புக்குரிய அண்ணல் அகிலத்தின் அதிபதி **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அருள் வாக்கை சமர்ப்பித்தார் என்றால் **தஸ் ஹுஸூரி துரூத் ஷரீஃபை** பற்றிய என் நம்பிக்கை உறுதியாகி விட்டது. மேலும் அமுகை எதற்காகவென்றால் சங்கையான உலமாக்களின் வாக்கு சத்திய வாக்காக இருந்தது. எனவே தான் மறைவானவற்றை அறிந்த, மாண்பு மிகு பேரரசர், **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் அதற்கு சாட்சி பகர்ந்து விட்டார்கள். (தஃப்ஸ்ரெ ருஹூல் பயான் பாகம்-7, பக்கம்-234)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய பேரருள் அவர் மீது பொழியட்டும், அவர் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## தஸ் ஹஷ்ஸாரி துருத் ஷரீஃப்

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ مَا اخْتَلَفَ الْمَلَوَانِ وَتَعَاقَبَ الْعَصْرَانِ وَكَرَّرَ  
 الْمَجْدِيدَانِ وَاسْتَقَلَّ الْفَرْقَدَانِ وَبَلَغَ رُوحَهُ وَارْوَاهِ أَهْلَ بَيْتِهِ مِنَّا  
 التَّحِيَّةَ وَالسَّلَامَ وَبَارِكْ وَسَلِّمْ عَلَيْهِ كَثِيرًا

**பொருள்:** அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வே, நம்முடைய தலைவர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் மீது துருதை (ஸலவாத்) அனுப்புவாயாக. எதுவரை என்றால் பகல் இயக்கத்தில் இருக்க, காலையும் மாலையும் மாறி மாறி வர, இரவும் பகலும் மாறி மாறி தொடர, இரண்டு நட்சத்திரங்கள் உயர்வில் இருக்கின்ற வரையில். நமது வாயிலாக அன்னவர்களுக்கும் **(صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ)** அன்னவர்கள் சந்ததியர்களின் **(رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ)** ஆன்மாவுக்கும் சலாமை சேர்ப்பிப்பாயாக. வளம் தருவாயாக. மேலும் அன்னவர்கள் மீது நிறைய சலாமை அனுப்புவாயாக.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## நாற்பது ஆன்மீக நோய் நிவாரணிகள்

### ஸலவாத்தின் மகிமை

ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அஹ்மத் பின் மன்சூர் رحمته الله تعالى عليه அவர்கள் மரணித்த பின்னர் அவரை ஷீராஷ்ஸ்வாசிகளில் ஒருவர் கனவிலே கண்டார். அவர்கள் ஷீராஸின் பெரிய பள்ளிவாசலின் மிஹ்ராபிலே நின்றிருக்கிறார்கள். மேலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆடையையும், (சவன ஆடை) தலையிலே முத்துக்களாலான கிரீடத்தையும் அணிந்திருந்தார்கள். கனவு கண்டவர் அவரது நிலைமையைக் குறித்து கேட்க, அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள் – அல்லாஹு தஆலா என்னை மன்னித்து, என் மீது கருணை புரிந்து, தலையிலே கிரீடத்தை அணிவித்து சொர்க்கத்திலே புகுத்தி விட்டான். அதற்கு காரணம் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு அவர்கள் கூறினார்கள் – நான் மதீனத்து மாமன்னர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓதி வந்தேன். அந்த செயல் தான் எனக்கு உதவி புரிந்தது. அல்லஹ்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். (அல்கவ்லுல் பதீஃ பக்கம்-254)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஒவ்வொரு அவ்ராஹ்மீயின் ஆரம்பத்திலும் கடைசியிலும் ஒருமுறை ஸலவாத் ஓதிக் கொள்ள வேண்டும். பலன் வெளிப்படாத பட்சத்தில் முறையிடுவதற்கு பதிலாக உங்கள் குறைபாடுகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள். மேலும் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் நாட்டத்தின் மீது பார்வை செலுத்துங்கள்.

**மதீனா-1** هُوَ اللَّهُ الرَّحِيمُ – எவரொருவர் இதனை ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் 7 முறை ஓதி வருகின்றாரோ இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பார். மேலும் அவருடைய இறுதி முடிவும் ஈமானுடனே அமையும்.

**மதினா-2** يَا مَلِكُ - வறுமையிலும், திக்கற்ற நிலையிலும் இருப்பவர்கள் இதனை தினமும் 90 முறை ஒதி வரவேண்டும். இன்ஷா அல்லாஹ் ﷻ வறுமையை விட்டு நீங்கி செல்வந்தராக ஆவார்கள்.

**மதினா-3** يَا قُدُّوسُ - எவரொருவர் பயணத்தில் இருக்கும்போது இதனை ஒதிக் கொண்டே இருப்பாரோ இன்ஷா அல்லாஹ் ﷻ அவர் களைப்பை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.

**மதினா-4** يَا سَلَامُ - இதனை 111 முறை ஒதி நோயாளிகளின் மீது ஊதி வந்தால் இன்ஷா அல்லாஹ் ﷻ குணம் கிடைக்கும்.

**மதினா-5** يَا مُهَيَّبُ - துன்பத்திற்கு ஆளாகி இருப்பவர் இதனை தினமும் 29 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் ﷻ அவரது துன்பம் அகன்று விடும்.

**மதினா-6** يَا مُهَيَّبُ - இதனை தினமும் 29 முறை ஒதி வருபவர் இன்ஷா அல்லாஹ் ﷻ எல்லாவித ஆபத்துகள் மற்றும் துன்பங்களை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.

**மதினா-7** يَا عَزِيزُ - மேலதிகாரி அல்லது தலைவர் ஆகியோரிடம் செல்லும்போது 41 முறை இதனை ஒதிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் ﷻ அவர்கள் உங்களுடன் அன்போடு பழகுவார்கள்.

**மதினா-8** يَا مُتَكَبِّرُ - தினமும் 21 முறை ஒதி வாருங்கள். பயங்கரமான கனவுகள் ஏற்பட்டால் இன்ஷா அல்லாஹ் ﷻ கனவிலே பயப்பட மாட்டீர்கள். (நிவாரணம் கிடைக்கும் வரை இதை ஒதி வரவேண்டும்.)

**மதினா-9** يَا مُتَكَبِّرُ - மனைவியுடன் கூடுவதற்கு முன் இதனை 10 முறை ஒதிக் கொள்பவர்கள் இன்ஷா அல்லாஹ் ﷻ ஸாலிஹான குழந்தைக்கு தந்தையாவார்கள்.

**மதினா-10** يَا بَارِيَّ - ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதை 10 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் ﷻ ஆண் குழந்தை பிறக்கும்.

**மதினா-11** يَا فَهَارُ - முஸீபத் வரும்போது யாராவது இதை 100 முறை ஒதினால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ கஷ்டங்கள் இலேசாகி விடும்.

**மதினா-12** يَا وَهَّابُ - தினமும் இதை 7 முறை ஒதி வருபவர் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ முஸ்தஜாபுத் தஃவாத் ஆகி விடுவார் (அதாவது அனைத்து துஆக்களும் கபூல் ஆகி விடும்).

**மதினா-13** يَا فَتَّاحُ - இதை தினமும் சுபஹ் தொழுகைக்கு பிறகு நெஞ்சிலே கையை வைத்துக் கொண்டு 70 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவருடைய உள்ளத்தின் அழுக்கும், கறைகளும் நீங்கி விடும்.

**மதினா-14** يَا فَتَّاحُ - இதனை தினமும் (பகலில் எந்த நேரத்திலும்) ஒரு முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவருடைய உள்ளம் பிரகாசமடையும்.

**மதினா-15** يَا قَابِضُ، يَا بَاسِطُ - தினமும் இதனை 30 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் பகைவரை வெற்றிக் கொள்வார்.

**மதினா-16** يَا زَافِعُ - தினமும் இதனை 20 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவரது நாட்டங்கள் நிறைவேறும்.

**மதினா-17** يَا بَصِيرُ - இதனை தினமும் அஸர் தொழுகையின் நேரத்தின் (அதாவது அஸர் தொழுகைக்கான நேரத்தின் ஆரம்பத்திலிருந்து சூரியன் மறையும்வரை எந்த நேரத்திலாவது) 7 முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.

**மதினா-18** يَا سَمِيعُ - எவரொருவர் தினமும் இதனை 100 முறை யாருடனும் பேசாமல் தொடர்ச்சியாக ஒதி விட்டு முடிவில் துஆ கேட்பாரேயானால், இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவரது வேண்டுகல்கள் நிறைவேறும்.

**மதினா-19** يَا حَكِيمُ - எவரொருவர் இதனை தினமும் ஐவேளை தொழுகைக்குப் பின்னரும் 80 முறை ஒதி வருவாரேயானால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் எவரிடத்திலும் தேவையற்றவராக ஆகி விடுவார்.

**மதினா-20** يَا جَلِيلٌ - எவரொருவர் இதனை 10 முறை ஒதி தமது பணம் பொருளின் மீது ஊதி வந்தால் இன்ஷா அல்லாஹ் ﷻ அவை திருடு போவதை விட்டும் பாதுகாக்கப்படும்.

**மதினா-21** يَا شَهِيدٌ - எவரொருவர் காலையில் (சூரிய உதயத்திற்கு முன்) தனது கீழ்படியாத மகனின் அல்லது மகளின் நெற்றியில் கையை வைத்து வானத்தை நோக்கி முகத்தை திருப்பி இதனை 21 முறை ஒதினால் இன்ஷா அல்லாஹ் ﷻ அந்த மகன் அல்லது மகள் சாலிஹான பிள்ளையாக மாறும்.

**மதினா-22** يَا وَكِيْلٌ - எவரொருவர் இதனை தினமும் அஸர் தொழுகையுடைய நேரத்தில் 7 முறை ஒதி வந்தால், இன்ஷா அல்லாஹ் ﷻ ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.

**மதினா-23** يَا حَمِيْدٌ - கெட்ட வார்த்தைகளைப் பேசும் பழக்கம் விடுபடவில்லை என்றால் அவர் இதனை 90 முறை ஒதி ஏதாவதொரு காலியான பாத்திரத்தில் அல்லது டம்ளரில் ஊதி விடவேண்டும். தேவைப்படும்போது அதிலிருந்தே தண்ணீரை அருந்த வேண்டும். இன்ஷா அல்லாஹ் ﷻ மானக்கேடாக பேசும் பழக்கம் விடுபட்டு போகும். (ஒரு முறை ஊதப்பட்ட டம்ளரை பல்லாண்டுகள் பயன்படுத்தலாம்.)

**மதினா-24** يَا مُحْصِي - எவரொருவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் (அதாவது வியாழன் மற்றும் வெள்ளியின் இடையிலான இரவு) இதனை ஆயிரம் முறை ஒதி வந்தால் இன்ஷா அல்லாஹ் ﷻ சுபர் மற்றும் கியாம நாளின் வேதனையிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்.

**மதினா-25** يَا حُجِّي - இதனை 7 முறை ஒதி உங்கள் மீது ஊதிக் கொள்ளுங்கள். வாய்வுத்தொல்லை, வயிற்றுவலி, வேறு எந்த இடத்திலோ வலி இருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு உருப்பை இழக்க நேரிடும் என்ற பயம் இருந்தாலும், இன்ஷா அல்லாஹ் ﷻ பலன் ஏற்படும். (வியாதி குணமாகும் வரை தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஒதவும்.)

**மதினா-26** يَا مُحَيِّئُ، يَا مُمِيتُ - இதனை தினமும் 7 முறை ஒதி உங்கள் மீது ஊதிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ எந்த சூனியமும் உங்களை பாதிக்காது.

**மதினா-27** يَا وَاجِدُ - எவரொருவர் உணவு உண்ணும்போது அதன் ஒவ்வொரு பிடிக்கும் இதை ஒதுகின்றாரோ இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அந்த உணவு அவரது வயிற்றிலே ஒளியாகி விடும். மேலும் நோய் எதுவும் அணுகாது.

**மதினா-28** يَا مَاجِدُ - எவரொருவர் இதனை பத்து முறை ஒதி ஷர்பத்தில் ஊதி குடித்து வருகிறாரோ இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் நோய் வாய்ப்படமாட்டார்.

**மதினா-29** يَا وَاحِدُ - யாருக்கு தனிமையின் பயம் வாட்டுகின்றதோ அவர் இதனை 1001 முறை தனிமையில் ஒதிக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் உள்ளத்திலிருந்து பயம் நீங்கி விடும்.

**மதினா-30** يَا قَادِرُ - வழு செய்யும் தருணத்தில் ஒவ்வொரு உறுப்பையும் கழுவுமபோதும் இதனை ஒதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ எதிரிகள் அவரை கடத்திச் செல்ல மாட்டார்கள்.

**மதினா-31** يَا قَادِرُ - கஷ்டங்கள் ஏற்படும்போது இதனை 41 முறை ஒதிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவை இலேசாகி விடும்.

**மதினா-32** يَا مُقْتَدِرُ - எவரொருவர் இதனை தினமும் 20 முறை ஒதி வருகிறாரோ, இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர் ரஹ்மத்துடைய நிழலிலே இருப்பார்.

**மதினா-33** يَا مُقْتَدِرُ - எவரொருவர் உறக்கத்திலிருந்து விழிப்படைந்து இதனை 20 முறை ஒதி வருகிறாரோ, அவருடைய எல்லா காரியங்களிலும் இறைவனின் உதவி கலந்திருக்கும்.

**மதினா-34** يَا أُولَ - எவரொருவர் இதனை தினமும் 100 முறை ஒதி வருகிறாரோ, இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அவருடைய மனைவி அவர் மீது மிக அன்பாக நடந்து கொள்வாள்.

**மதினா-35** يَا مَانِعُ، يَا مُعْطَى - மனைவி கோபமாக இருந்தால் கணவனும், கணவன் கோபமாக இருந்தால் மனைவியும் உறங்கச்செல்லும் நேரத்தில் படுக்கையில் அமர்ந்தவாறு இதனை 20 முறை ஒதினால், இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ இருவருக்கிடையிலும் சமாதானம் ஏற்படும்.

**மதினா-36** يَا ظَاهِرُ - இதனை வீட்டு சுவரின் மீது எழுதிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அந்த சுவர் பாதுகாப்பாக இருக்கும்.

**மதினா-37** يَا رُؤُوفُ - அநீதி இழைக்கப்பட்டவரை அக்கிரமக்காரன் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இதனை 10 முறை ஒதி வீட்டு அந்த அக்கிரமக்காரனிடம் பேச வேண்டும். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அந்த அக்கிரமக்காரன் இவருடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வான்.

**மதினா-38** يَا غَنِيٌّ - முதுகெலும்பு, முழங்கால் மற்றும் மூட்டுவலி அல்லது உடலில் எங்கே வலி இருந்தாலும் நடமாடும்போதும், அமரும்போதும், எழும்போதும் இதை ஒதிக்கொண்டே இருங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ வலி நீங்கிவிடும்.

**மதினா-39** يَا مُعْنِيٌّ - இதனை ஒரு முறை ஒதி கைகளிலே ஊதிக் கொண்டு வலி இருக்கும் இடத்திலே தடவினால் இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அமைதி கிடைக்கும்.

**மதினா-40** يَا نَافِعُ - எவரொருவர் எந்த வேலையையும் ஆரம்பிப்பதற்கு முன் இதனை 20 முறை ஒதிக் கொள்கிறாரோ, இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ அந்த வேலை அவரது விருப்பப்படியே நிறைவேறும்.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## கஃபறுக்காக பெறுமதியான மூன்று பரிசு

(1) ஒவ்வொரு தொழுகைக்கு (அதாவது ஒவ்வொரு ஃபர்ளான மற்றும் கன்னத்தான தொழுகைக்குப்) பின்னர் அஹத் நாமாவை ஓத வேண்டும். வானவர்கள் அதை எழுதி முத்திரையிட்டு மறுமைக்காக எடுத்து வைப்பார்கள். அல்லாஹுதஆலா அந்த அடியாரை கப்ரிருந்து எழுப்பும்போது, வானவர்கள் எழுதப்பட்ட அந்த ஆவணத்தை கொண்டு வருவார்கள். அஹத்தாரர்கள் எங்கே என்று அழைக்கப்படும். அவர்களுக்கு அந்த அஹத் நாமா கொடுக்கப்படும். இமாம் ஹகீம் திர்மிதி رحمه الله تعالى عليه அவர்கள் இதை அறிவித்து விட்டு கூறுகின்றார்கள்- இமாம் தாலூஸ் رحمه الله تعالى عليه அவர்களின் வஸிய்யத்தின்படி அந்த அஹத் நாமாவை அவரது கஃபனிலே எழுதப்பட்டது. (அத்தூர்ருல் மன்ஸூர் பாகம்-5, பக்கம்-542 தாருல் ஃபிகர் பேருத்) இமாம் ஃபகீஹ் இப்னெ அஜீல் رحمه الله تعالى عليه அவர்கள் அதே அஹத் நாமா உடைய துஆவின் தொடர்பாகக் கூறினார்கள் - இந்த அஹத் நாமாவை எழுதி மய்யத்துடன் கப்ரிலே வைத்து விட்டால் **அல்லாஹுதஆலா அவருக்கு நகீரைகளுடைய கேள்வி கணக்குகளைக் விட்டும் மேலும் கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாப்பு அளிப்பான்.** அந்த அஹத்நாமா இதுவாகும்-

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ الرَّحْمَنَ الرَّحِيمَ إِنِّي أَعْتَدُ الْيَوْمَ فِي هَذِهِ الْحَيَاةِ الدُّنْيَا بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحَدِّكَ لَا شَرِيكَ لَكَ وَأَنْ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ فَلَا تُكَلِّبْنِي إِلَى نَفْسِي فَإِنَّكَ إِنْ تُكَلِّبْنِي إِلَى نَفْسِي تَقْرَبْنِي مِنَ الشَّرِّ وَتَبَاعِدْنِي مِنَ الْخَيْرِ وَإِنِّي لَا أَثِقُ إِلَّا بِرَحْمَتِكَ فَاجْعَلْ رَحْمَتَكَ لِي عَهْدًا عِنْدَكَ تُوَدِّعُنِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

(அத்தூர்ருல் மன்ஸூர் பாகம்-5, பக்கம்-542, தாருல் ஃபிகர் பேருத்)

(2) யாராவது இந்த துஆவை மய்யத்தின் கஃபனிலே எழுதினாள் அல்லாஹுதஆலா கியாம நாள் வரை அவரை விட்டும் வேதனையை நீக்கி விடுகிறான். அந்த துஆ இதுவாகும்—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا عَالِمَ السِّرِّ يَا عَظِيمَ الْخَطَرِ يَا خَالِقَ الْبَشَرِ يَا مُوقِعَ الظَّفَرِ يَا مَعْرُوفَ الْأَثَرِ يَا ذَا الطَّوْلِ وَالْمَنْ يَا كَاشِفَ الضَّرِّ وَالْمَحْنِ يَا إِلَهَ الْأَوْلِيَيْنِ وَالْآخِرِينَ فَرِّجْ عَنِّي هُمُومِي وَاكْشِفْ عَنِّي غَمُومِي وَصَلِّ اللَّهُمَّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَسَلِّمْ

(ஃபதாவா ரஸூலியா ஜதீத் பஹுவாலா ஃபதாவா குப்ரா பாகம்-9, பக்கம்-110, மர்கஸூல் அவ்லியா, லாஹூர்)

(3) யாராவது இந்த துஆவை ஒரு காகிதத்தில் எழுதி மையத்தின் மார்பின் மீது கஃபனுக்கடியில் வைத்து விட்டால் அவருக்கு கப்ரின் வேதனை ஏற்படாது. மேலும் முன்கர் நகீரும் அவருக்கு காணப்படமாட்டார்கள். அந்த துஆ இதுவாகும்—

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

(ஃபதாவா ரஸூலியா ஜதீத் பஹுவாலா ஃபதாவா குப்ரா பாகம்-9, பக்கம்-108, மர்கஸூல் அவ்லியா, லாஹூர்)

**முத்தி முத்து—** அஹத் நாமாவை (மேற்கூறப்பட்ட காகிதம் மற்றும் ஷஜ்ராவைக் கூட) மய்யத்தின் முகத்துக்கு நேராக கிப்லாவை நோக்கி (கப்ரின் உட்புற சுவரில்) ஒரு இடத்தை அமைத்து அதில் வைத்து விடுவதே சிறந்ததாகும். (பஹாரெ ஷரீ அத் பாகம்-4, பக்கம்-164, மக்தபா ரஸூலியா, பாபுல் மதீனா, கராச்சி.)

**முத்தி ஆலோசனை—** சில காகிதங்களை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள், முஸ்லிம்களின் மரணத்தின்போது அதை வழங்கி நன்மையை தேடிக் கொள்ளுங்கள். அது மட்டுமின்றி, கஃபன் துணியை விற்பவர்கள், மையத்திற்கான சடங்குகளை செய்வர்கள் போன்ற சமூக அமைப்புகளுக்கும் அதனை கொடுங்கள்— அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமுடைய கஃபனுடன் ஒரு காகிதத்தை அல்லாஹ்வின் பாதையிலே (இலவசமாக) கொடுத்து வரட்டும். (தஃலதே இஸ்லாமியின் நூல் நிலையமான மக்தபுல் மதீனா மற்றும் அதன் அனைத்து கிளைகளிலிருந்தும் இதனை விலைகொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## மஜ்லிஸிலிருந்து எழும்போது ஓதும் துஆவின் சிறப்பு

ஹழ்ரத் ஸய்யிதுனா அபூஹுரைரா رضي الله تعالى عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் – மதீனத்து அதிபதி, மாண்பு மிகு பேரரசர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- ஒருவர் ஒரு சபையிலே அமர்ந்து, மிக அதிகமாக உரையாடி விட்டு அச்சபையை விட்டும் எழும்புவதற்கு முன்னால்-

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ  
 أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

என்று கூற வேண்டும். அதனால் அந்த சபையிலே நடைபெற்றவைகள் மன்னிக்கப்பட்டு விடும். (ஐமிஉத் திர்மிதி கிதாபுத் தஅவாத், பக்கம்- 655)

## நன்மையின் முத்திரையும் பாவங்களின் மன்னிப்பும்

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் رضي الله تعالى عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்- யாராவது இந்த துஆவை சபையை விட்டு எழும்போது மூன்று முறை ஓதினால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் நன்மைக்குரிய சபை மற்றும் திக்ரின் சபைகளிலே இதை ஓதினால் அவருடைய நன்மையின் மீது முத்திரையிடப்பட்டு விடுகிறது. அந்த துஆ இதுவாகும்-

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ  
 لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

(அபு தாஆத் ஷரீஃஃபு, கிதாபுல் அதப், பாகம்-2, பக்கம்- 667)

بِسْمِ اللَّهِ வின் மகிமை

பொருள்- உன்னுடைய உள்ளமை பரிசுத்தமானது. யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உனக்காகவே அனைத்து சிறப்புகளும் உள்ளன, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, உன்னிடமே பாவமன்னிப்பு தேடுகிறேன், இன்னும் உன்னிடமே தெளபா செய்து மீள்கிறேன்.

**துஆயே அத்தார் :** முஸ்தஃபாவின் நாயனே **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ**, யாரொருவர் இஜ்திமா, தர்ஸ், மதனி காஃபிலாவின் ஹல்காக்கள் மற்றும் தீன், துன்யாவுடைய அமர்வுகளின் இறுதியில் தத்தம் நிலையைப் பொறுத்து இந்த துஆவை ஒதுகின்றாரோ, மேலும் வாய்ப்பு கிடைத்ததும் அதனை ஓத வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றாரோ அவருக்கு ஜன்னதுல் ஃபிர்தௌஸில் எங்கள் மதனி ஹபீப் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியத்தை கொடுப்பாயாக. மேலும் பாவிகளின் தலைவனான இந்த எளியோனின் ஹக்கிலும் இந்த துஆவை கபூல் செய்வாயாக.

آمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

“எனக்கு கு.வகு இஸ்லாமியின் மீது அன்புள்ளது” எனும் 22  
 எழுத்துக்களின் தொடர்பில் :பைஸானெ சுன்னத்துடைய தர்ஸின்  
 22 மதனி முத்துக்கள்

**மதீனா - 1:** முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்: எவரொருவர் என்னுடைய உம்மத்துக்களுக்கு என் சுன்னத்தை நிலைக்கச் செய்யவும், அதைக் கொண்டு வழிகேடுகள் விலகிச் செல்லவும், ஒரு இஸ்லாமிய செய்தியை சேர்ப்பிக்கின்றாரோ, அவர் சொர்க்கவாதியாவார். (ஹில்லியத் அவ்லியா, பாகம்-10, பக்கம்-45, ஹதீஸ் எண்-14466, தப்து தாருல் குதுபுல் இல்மியா, பேருத்)

**மதீனா - 2:** சர்க்காரெ மதீனா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்: என்னுடைய ஹதீஸைக் கேட்டு, அதனை நினைவில் வைத்திருப்பவரையும் மேலும் அதனை அடுத்தவர்களிடம் சேர்ப்பிப்பவரையும் அல்லாஹுதஆலா வளமையாக வைத்திருப்பானாக. (ஜாமியே திரமிதி, பாகம்- 4, பக்கம்- 298, ஹதீஸ் எண்- 366, தாருல் :பிகர், பேருத்)

**மதீனா - 3:** ஹழ்ரத் ஸய்யிதுனா இதரீஸ் عَلَيْهِ السَّلَامُ அவர்களுடைய மதிப்பிற்குரிய பெயரின் ஒரு ஹிக்மத் என்னவென்றால், அல்லாஹ் عَزَّوَجَلَّ வழங்கிய ஸுஹுஃபுகளை அவர்கள் மக்களுக்கு அதிகளவில் வெளிப்படுத்தியவாறு இருந்தார்கள். எனவே அவர்களுடைய பெயரே இதரீஸ் (அதாவது போதிப்பவர்) என ஆகிவிட்டது. (தஃபஸ்ரே பக்வி பாகம்- 3, பக்கம்- 199, அச்சு முஸ்தான், தஃபஸ்ரே ஜமல் பாகம்- 5, பக்கம்- 30, அச்சு பாபுல் மதீனா, கராச்சி, கஸாஇஹுல் இர்ஃபான் பக்கம்- 556, ஸலியாஉல் குர்ஆன்)

**மதீனா - 4:** ஹுஸுஹர் கௌஸுல் அஃலம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (தரஸ்த்துல் இல்ம ஹத்தா ஸிர்த்து குத்பா) (அதாவது நான் மார்க்க அறிவை போதித்து வந்தேன். எதுவரையென்றால் நான் குத்பிய்யத்தின் உயர்தலத்தை அடைந்தே விட்டேன்.) (கஸீதயே கௌஸிய்யா)

**மதீனா - 5:** ஃபைஸானெ சுன்னத்திலிருந்து தர்ஸ் கொடுப்பதும் கூட தஃவதே இஸ்லாமியின் ஒரு மதனி வேலையாகும். வீடு, பள்ளிவாசல், கடை, பள்ளிக்கூடம், கல்லூரி, நாற்சந்தி ஆகிய இடங்களில் ஒரு நேரத்தை குறிப்பிட்டு, தினமும் தர்ஸின் மூலம் நிறைய மதனி முத்துக்களை வழங்கி எண்ணற்ற நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

**மதீனா - 6:** ஃபைஸானெ சுன்னத்திலிருந்து தினமும் குறைந்த பட்சம் இரண்டு தர்ஸ்களை வழங்கும் அல்லது கேட்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

**மதீனா - 7:** குர்ஆன் ஷரஃபின் 28ஆவது பாகத்தில் குரதுத் தஹ்ரீமின் 6ஆவது வசனத்திலே கூறப்பட்டுள்ளது -

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

(கன்ஸூல் ஈமானின் பொருள்: விசுவாசிகளே, உங்கள் உயிரகளையும் உங்கள் வீட்டாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.) உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து மீட்டுக் கொள்ள ஒரு வழி பைஸானெ சுன்னத்தின் தர்ஸ்மாகும். (தர்ஸ் மட்டுமின்றி சுன்னத்துக்கள் நிறைந்த பயான்களையும், மதனி முத்தாக்கராக்களையும் அடங்கிய கேஸட் ஒன்றை தினமும் கேட்க வையுங்கள்.)

**மதீனா - 8:** பொறுப்பாளர்கள் ஒரு நேரத்தை நியமனம் செய்து, தினமும் ச்சோக் தர்ஸ் வழங்க ஏற்பாடு செய்யவும். உதாரணமாக: இரவு 9 மணிக்கு மதீனா ச்சோக், ஒன்பதரை மணிக்கு பக்தாதி ச்சோக் என்பதைப்போல. விடுமுறை நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ச்சோக் தர்ஸ் வழங்க ஏற்பாடு செய்யவும். (ஆனால் பொது ஜனங்களுக்கு இடையூறு விளைவிக்காதவாறு நடந்து கொள்ளுங்கள். உதாரணமாக முஸ்லிம்களின் வழியை அடைத்துக் கொள்ளாதீர்கள். இல்லையேல் குற்றவாளி ஆகிவிடுவீர்கள்.)

**மதீனா - 9:** தர்ஸ் வழங்குவதற்காக, அதிகமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொள்ளும் படியான ஒரு தொழுகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

**மதீனா - 10:** தர்ஸ் வழங்கும் தொழுகையை அதே மஸ்ஜிதின் முதல் ஷஃபில் (வரிசையில்) ஆரம்ப தக்பீரோடு **ஐமாஅத்துடன்** தொழுங்கள்.

**மதீனா - 11:** **மிஹ்ராபிலிருந்து** விலகி (ஸஹன் போன்ற) இடங்களில் தர்ஸ் செய்வதற்காக ஓர் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற தொழுகைவாதிகளுக்கோ அல்லது குர்ஆன் ஷஃபில் ஒதுபவர்களுக்கோ எவ்வித தொல்லையும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

**மதீனா - 12:** அந்த இடத்தின் **பொருப்புதாரி** தம்முடைய பள்ளிவாசல்களில் இரண்டு **நலம் விரும்பிகளை** நியமனம் செய்து, தர்ஸ் நடைபெறும் நேரங்களில் மஸ்ஜிதை விட்டு வெளியேறும் நபர்களை மிக மென்மையுடன் அழைத்து எல்லோரையும் அருகருகே அமர வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

**மதீனா - 13:** **போர்வை மீது போர்வை** செய்தவாறு முழங்காலிட்டு (அத்தஹிய்யாத்தில் அமர்வது போல்) அமர்ந்தவாறு **தர்ஸ்** செய்ய வேண்டும். கேட்பவர்கள் அதிகமாக இருக்கின்ற பட்சத்தில் நின்றவாறு அல்லது மைக்கிலே கூட தர்ஸ் செய்யலாம். ஏனைய தொழுகை வாதிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ளுங்கள்.

**மதீனா - 14:** **சப்தத்தை** உயர்த்தாதீர்கள். முடிந்தவரை கூடியிருப்போர் கேட்கும்படி மிதமான குரலில் **தர்ஸ்** செய்யுங்கள். எப்படியும் மற்ற தொழுகைவாதிகளுக்கு கஷ்டம் ஏற்படக்கூடாது.

**மதீனா - 15:** **தர்ஸ்** எப்போதும் நிறுத்தி, நிறுத்தி சற்று நிதானமாக கொடுங்கள்.

**மதீனா - 16:** எதை **தர்ஸ்** செய்யப் போகிறீர்களோ அதை குறைந்த பட்சம் ஒரு முறையாவது படித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் தவறுகள் நிகழாது.

**மதீனா - 17:** **ஃபைஸானெ கன்னத்தின்** குறியீட்டு சொற்களை அதன் இஹ்ராப் பிரகாரம் உச்சரியுங்கள். இன்ஷா அல்லாஹ் **إِنشَاء** இதனால் சரியான உச்சரிப்பு பழக்கமாகி விடும்.

**மதீனா - 18:** ஹம்த் ஸலவாத், துருதோ சலாமின் நான்கு வாசகங்களையும், ஸலவாத்தின் ஆயத்துக்கள் போன்றவற்றையும் யாராவது ஸுன்னி ஆலிம்கள் அல்லது காரிகளிடம் ஓதிக் காட்டுங்கள். அதே போல அரபி துஆக்களையும் அஹ்லுஸ் ஸுன்னத் உலமாக்களிடம் படித்துக் காட்டாதவரை தனிமையிலும் நீங்கள் அதை ஓதாதீர்கள்.

**மதீனா - 19:** ∴பைஸானெ சுன்னத் மட்டுமன்றி மக்தபதுல் மதீனாவிலே பிரசுரமாகும் மதனி நூல்களையும் வாசிக்கலாம். (அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் **مَدِينَةُ بَيْتِ الْمَدِينَةِ الْعَالِيَةِ** அவர்களின் நூல்களின்றி வேறு எந்த நூலிலிருந்தும் தர்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை- மர்க்ஸீ மஜ்லீஸு ரூா)

**மதீனா - 20:** தர்ஸ், கடைசி துஆவையும் சேர்த்து ஏழு நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ளுங்கள்.

**மதீனா - 21:** ஒவ்வொரு முபல்லிக் (பிரச்சாரகர்) களும் தர்ஸின் முறைகளையும், பிறகுள்ள போதனைகளையும் இன்னும் கடைசி துஆவையும் மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.

**மதீனா - 22:** தர்ஸின் தன்மையை இஸ்லாமிய சகோதரிகள் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

## ∴பைஸானெ சுன்னத்திலிருந்து தர்ஸ் செய்யும் முறை

முன்று முறை இவ்வாறு அறிவியுங்கள் - அருகில் நெருங்கி வாருங்கள். போர்வை மீது போர்வை செய்தவாறு முழங்காலிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்: பின்பு இவ்வாறு ஆரம்பியுங்கள்-

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அருள் பிறகு ஸலவாத்தும், ஸலாஹும் இவ்வாறு  
ஒதுக்கொள்ளுங்கள்:

الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الْإِلِكِ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ  
الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى الْإِلِكِ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ

பள்ளிவாசலில் இருக்கும் பட்சத்தில் இ.திகாப் உடைய நிய்யத்தை இவ்வாறு செய்துக் கொள்ளுங்கள்.

نَوَيْتُ سُنَّتَ الْإِغْتِكَافِ (தர்ஜுமா: நான் சுன்னத்தான இ.திகாபின் நிய்யத் செய்கிறேன்.)

அதன் பிறகு இவ்வாறு கூறுங்கள்! **இனிமையாய் இஸ்லாமிய சகோதரர்களே!** அருகருகே நெருங்கி வந்து தர்ஸை கண்ணியப்படுத்தும் எண்ணத்தோடு முடிந்தால் முழங்காலிட்டு அமர்ந்துக் கொள்ளுங்கள். களைத்து விட்டால் எப்படி முடியுமோ அப்படி அமர்ந்து பார்வையை தாழ்த்தி மிக்க கவனத்துடன் .பைஸானெ சுன்னத்தின் தர்ஸை கேளுங்கள். அக்கறையின்றி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டும், விரலால் பூமியை கீறிக் கொண்டும் மேலும் ஆடை, உடல், முககளை தடவிக் கொண்டும் கேட்பதால் அதன் பரகத் பறிபோகின்ற அச்சமுள்ளது. (பயான் செய்யும்போதும் இதே மாதிரி தூண்டச் செய்யுங்கள்) இவ்வாறு சொல்லிய பிறகு .பைஸானெ சுன்னத்தைப் பார்த்து ஸலவாத்தின் ஒரு மகத்துவத்தை எடுத்துக் கூறுங்கள். பிறகு கூறுங்கள் -

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

என்ன எழுதப்பட்டுள்ளதோ அதையே படித்துக் காட்டுங்கள். அரபு ஆயத்துக்களுக்கும், வசனங்களுக்கும் வெறும் அர்த்தத்தை மட்டுமே படியுங்கள். எந்த ஆயத்திற்கும் எந்த ஹதீஸுக்கும் உங்கள் கருத்துப்படி ஒருபோதும் விளக்கம் அளிக்காதீர்கள். அவ்வாறு செய்வது ஹராமாகும்.

## தர்ஸின் இறுதியில் இவ்வாறு உற்சாகமுட்டுங்கள்

(ஒவ்வொரு முபல்லிக்கும் இதனை மனனம் செய்துக் கொள்ள வேண்டும். தர்ஸ் மற்றும் பயானின் இறுதியில் சற்றும் குறைவு நிறைவின்றி இதேபோல உற்சாகம் ஊட்டுங்கள்.)

அல்லஹ்மதுலில்லாஹ் **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** அல்குர்ஆனையும், சுன்னத்துக்களையும் போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **“த.வதே இஸ்லாமி”**யின் நறுமனங் கமழும் மதனி சூழலில் அதிகமான சுன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப்படுகின்றன. (உங்களுடைய வாராந்த இஜ்திமாவின் அறிவிப்பை இதுபோன்று செய்யுங்கள் - அதாவது கராச்சியின் பாபுல் மதீனாவில் இருப்பவர்கள் சொல்ல வேண்டும்) ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரமும் ம.ரிப் தொழுகையை தொடர்ந்து பைஸானெ மதீனா சவ்தாகரான் புரானி சப்ஸி மண்டி முஹல்லாவில் நடைப்பெறும் சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் முழு இரவையும் கழிக்க மதனி வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும் நாயகத்தின் நேசர்களுடன் **மதனி கா.பிலாவிலே** சுன்னத்துக்களின் பயிற்சிக்காக பிரயாணமும், தினந்தோறும் மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்து .பிக்ரே மதீனாவின் மூலம் மதனி இன்ஆமாத் கார்டை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுக்குள் உங்கள் பிரதேச பொறுப்புதாரியிடம் ஒப்படைத்து வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** இதனுடைய பரகத்தைக் கொண்டு ஸுன்னத்துக்களை பேணி நடக்கவும், பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும், ஈமாணை பாதுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும், உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் “நான் என்னையும் உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்த முயற்சி செய்வேன்” இன்ஷா அல்லாஹ் **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** ! எனும் மதனி நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சீர்த்திருத்தத்திற்காக மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்வதன் மூலமும், உலக மக்களின் சீர்த்திருத்தத்திற்காக மதனி கா.பிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.

அல்லாஹ்வின் தயவு உன்னொடிருக்க அக்லெமங்கும்  
ஏ! த.வதே இஸ்லாம், உன் புகழ் வலர புகழ் வலர

கடைசியில் பணிவோடும், முழு உணர்வோடும் துஆவுக்காக கைகளை ஏந்தும் பண்பாட்டை பின்பற்றியவாறு சற்றும் குறை நிறைவின்றி இதுபோல துஆ கேளுங்கள்:

## الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ

**முஸ்தஃபாவின் நாயனே** صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ! முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பொருட்டால் எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் அனைத்து உம்மத்தினர்களையும் மன்னித்தருள்வாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**! தர்ஸின் தவறுகளையும் மற்றும் அனைத்து பாவங்களையும் மன்னித்தருள்வாயாக. அமல் செய்யும் ஆர்வத்தை அளிப்பாயாக, நம்மை தூய்மையாளராகவும் பெற்றோர்களுக்கு அடிபணிபவராகவும் ஆக்குவாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, நம்மை உனதும் உன்னுடைய மதனி ஹபீப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களினதும் உண்மையான ஆஷிக்காக ஆக்குவாயாக. பாவமெனும் நோயை விட்டும் நமக்கு ஷிஃபாவை தருவாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**! நம்மை மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்யவும், மதனி காஃபிலாவில் பிரயாணம் செய்யவும் மேலும் தனித்துவ முயற்சியைக் மேற்கொண்டு அடுத்தவர்களையும் மதனி காரியங்களில் ஈடுபட வைக்கவும் ஆர்வத்தை அளிப்பாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, முஸ்லிம்களை நோய்கள், கடன் தொல்லைகள், வறுமை, குழந்தையின்மை, வழக்குத் தொல்லைகள் மேலும் அனைத்து விதமான கவலைகளை விட்டும் பாதுகாப்பாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, இஸ்லாத்தை உயர்த்துவாயாக, இஸ்லாத்தின் விரோதிகளை தாழ்த்துவாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலில் நமக்கு இஸ்திகாமத்தை தருவாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, நம்மை மதீனா முனவ்வராவில் பச்சை குப்பா (கும்பதே கஃஸ்ரா) வின் நிழலிலே மஹ்பூப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் ஜல்வாவில் ஷஹீதாக்கி, ஜன்னதுல் பகீஃயில் அடக்கம் பெற்று, ஜன்னதுல் பிர்தௌஸிலே உன்னுடைய மதனி ஹபீப் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அண்மையில் இருக்கும் பாக்கியத்தை அளிப்பாயாக. யா அல்லாஹ் **جَزَّوَجَزَّ**, மதீனாவின் நறுமணமிக்க, இதமான குளிர்ச்சியான காற்றின் பொருட்டால் நம்முடைய எல்லாவித ஆகுமான துஆக்களையும் கபூல் செய்வாயாக.

உனது அடியார்கள் கூறக்கொண்டே இருக்கிறார்கள் துஆவுக்காக  
வறுபோரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவாயாக.

أَمِينَ بِجَاءِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

கவிதைக்கு பிறகு ஸலவாத்தின் இந்த ஆயத்தையும், துஆவின்  
கடைசி ஆயத்தையும் ஒதுங்கள்.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴿٥٦﴾

அனைவரும் ஸலவாத் ஒதுவும். பின்பு கூறுங்கள் -

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿٥٧﴾

وَسَلِّمْ عَلَى الْمُرْسَلِينَ ﴿٥٨﴾ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٥٩﴾

தர்ஸின் பலனைப் பெறுவதற்காக (நின்றவாறு அல்ல) உட்கார்ந்தவாறு  
புன்முறுவலோடு மக்களை சந்தியுங்கள். புதிய இஸ்லாமிய சகோதரர்  
களை தமக்கு அருகில் அமர வைத்துக் கொள்ளுங்கள். தனித்துவ  
முயற்சியைக் கொண்டு அவர்களுக்கு மதனி இன்ஆமாத் மற்றும் மதனி  
கா.பிலாவின் பரகத்துக்களை எடுத்துக் கூறுங்கள்.

ஏ முபல்லீகே, என் துஆ உனக்காக இதுவே  
வெற்றியடிகளை நீ முன்னேந் செல்ல வேண்டும்

துஆயே அத்தார்:- யா அல்லாஹ் عَزَّوَجَلَّ, என்னுடைய மற்றும்  
தினமும் :.பைஸலானெ சுன்னத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டு  
தர்ஸ்களை ஒன்று மஸ்ஜிதிலும், மற்றொன்று வீட்டில்,  
நாற்சந்தியில் அல்லது பள்ளிக்கூடம் ஆகியவற்றில்  
வழங்குபவரையும், கேட்பவரையும் மன்னித்தருள்வாயாக. நம்மை  
நற்குணமுடையவர்களாக ஆக்குவாயாக.

أَمِينَ بِجَاءِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

.பைஸலானெ சுன்னத்தின் தர்ஸை வழங்க தெள.பீக்  
ஒரு நாளைக்கு இருமுறை அருள்வாய் இறைவா!

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

1. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்—  
 யாரொருவர் என்மீது ஒருமுறை ஸலவாத் ஓதுவாரோ அல்லாஹுதஆலா  
 அவர்மீது பத்து அருட்கொடைகளை பொழிகிறான்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

2. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்—  
 யாரொருவர் என் மீது பத்து முறை ஸலவாத் ஓதுவாரோ அல்லாஹுதஆலா  
 அவர் மீது நூறு அருட்கொடைகளை பொழிகிறான்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

3. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்—  
 எங்கிருந்தாலும் என் மீது ஸலவாத் ஓதுங்கள். உங்களுடைய ஸலவாத்  
 என்னை வந்தடைகிறது.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

4. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்—  
 யாரொருவர் என் மீது காலையில் பத்து முறையும், மாலையில் பத்து முறையும்  
 ஸலவாத் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் என்னுடைய ஷஃபா அத்  
 கிடைக்கும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

5. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— கிதாபிலே என் மீது யார் ஸலவாத்தை எழுதினாரோ எதுவரை என் பெயர் அந்த கிதாபிலே இருக்குமோ அதுவரை வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக்கொண்டே இருப்பார்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

6. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என் மீது அதிகமாக ஸலவாத் ஒதுங்கள். நிச்சயம் நீங்கள் ஸலவாத் ஒதுவது உங்கள் பாவங்களின் மீட்சியாகும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

7. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— ஒருவர் என் மீது ஒரு ஸலவாத் ஒதினால் அல்லாஹுதஆலா அவருக்காக ஒரு கீராத் அளவு நன்மையை எழுதுகிறான். கீராத் என்பது உஹத் மலையைப் போன்றது.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

8. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என் மீது ஸலவாத் ஒதுங்கள். அல்லாஹுதஆலா உங்கள் மீது அருட்கொடைகளை பொழிவான்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

9. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— முர்ஸலீன் عَلَيْهِمُ السَّلَام அவர்கள் மீது ஸலவாத் ஒதுப்போது என் பேரிலும் ஒதுங்கள். நிச்சயமாக நான் அனைத்துலகின் இரட்சகனுடைய ரஸூலாக இருக்கின்றேன்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

10. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— யாரொருவர் என் மீது வெள்ளிக்கிழமை அன்று ஸலவாத் ஓதுகின்றாரோ நான் கியாம நாளன்று அவருக்கு ஷஃபா அத் வழங்குவேன்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

11. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— யாரொருவர் என் மீது ஸலவாத் ஓத மறந்து விட்டாரோ அவர் சவனத்தின் பாதையை மறந்து விட்டார்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

12. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என்னைப் பற்றிய திகர் வரும்போது யார் என் மீது ஸலவாத் ஓதவில்லையோ அவன் மனிதர்களிலேயே மிகவும் கருமியானவன்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

13. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என்னைப் பற்றிய திகர் வரும் போது யார் என் மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் அநீதி இழைத்தவராவார்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

14. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என்னைப் பற்றிய திகர் வரும்போது யார் என் மீது ஸலவாத் ஓதவில்லையோ நிச்சயமாக அவர் துர்பாக்கியசாலி ஆவார்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

15. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என்னைப் பற்றிய திகர் வரும்போது யார் என் மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் நாசமாகப் போகட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

16. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என் மீது ஸலவாத் ஓதுவதை அதிகப்படுத்துங்கள். நிச்சயமாக இது உங்களுக்குத் தூய்மையாகும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

17. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள். கிதாபிலே என் மீது யார் ஸலவாத்தை எழுதினாரோ, எதுவரை என் பெயர் அந்த கிதாபிலே இருக்குமோ அதுவரை வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

18. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— என் மீது அதிக அளவு ஸலவாத் ஓதி வாருங்கள். நிச்சயமாக நீங்கள் என் மீது ஸலவாத் ஓதுவது உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பாகும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

19. முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— யார் என் மீது வெள்ளிக்கிழமை அன்று இரு நூறு முறை ஸலவாத் ஓதுகின்றாரோ அவருடைய இரு நூறு ஆண்டு பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## யொருளடக்கம்

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ .....iv

بِسْمِ اللّٰهِ வின் மகிமை ..... 1

அரைகுறை காரியம் ..... 1

بِسْمِ اللّٰهِ வை ஒதிக்கொண்டே இருங்கள் ..... 1

ஜின்களிடமிருந்து பொருட்களை பாதுகாக்கும் முறை ..... 2

بِسْمِ اللّٰهِ வை சீராக ஓதுங்கள் ..... 2

குழப்பம் விளைந்து விட்டது ..... 3

بِسْمِ اللّٰهِ வின் 'ب' வின் தொகுப்பு ..... 3

இஸ்முல் அஃலம் ..... 4

இஸ்முல் அஃலமுடன் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது ..... 5

கோணலான மூக்கு ..... 6

அஃலா ஹழ்ரத்தின் அற்புதம் ..... 8

மர்மமான கிழவனும் கருப்பு ஜின்னும் ..... 10

எண்ணம் தூய்மை, இலக்கு எளிது ..... 15

ஐந்து மதனி பூக்கள் ..... 16

எப்படி கதவோ அப்படி பிச்சை ..... 17

அருள் நிறைந்த நிகழ்ச்சி ..... 19

தோட்டத்தின் தொட்டில் ..... 20

100 பேரைக் கொன்றவன் மன்னிக்கப்பட்டு விட்டான் ..... 22

பெருமைப்படத் தக்க மரணம் ..... 23

بِسْمِ اللّٰهِ செய்யுங்கள் என கூறுவது தடுக்கப்பட்டதாகும் ..... 26

بِسْمِ اللّٰهِ கூறுவது எப்போது குஃப்ராகும்? ..... 26

வானவர்கள் நன்மையை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் ..... 27

ஒவ்வொரு அடிக்கும் ஒரு நன்மை ..... 27

படகிலே நன்மையே நன்மை ..... 27

டிரைவர் மீது தனித்துவ முயற்சி ..... 28

பயான்களின் கேஸ்டை பரிசாகக் கொடுங்கள் ..... 29

யார்ஏற்றாலும் மறுத்தாலும் நமக்கு நன்மை உறுதி .....	30
இவ்வலக ஆட்சியை விட சிறப்பானது .....	30
கொல்லும் விஷமும் பயனற்று போனது .....	31
பயங்கரமான விஷம் .....	32
நெருப்பா, பூஞ்சோலையா? .....	33
வியப்புமிக்க விபத்து.....	35
ஃபஜர் தொழுகைக்கு எழுப்புவது கன்னத்தாகும் .....	36
காலால் யார் எழுப்புவர்? .....	37
மரணிக்கும்போது கலிமா ஒதுவதன் மகத்துவம் .....	38
உடல் பெருத்த ஷைத்தான் .....	38
ஒன்பது ஷைத்தான்களுடைய பெயர்களும்,வேளைகளும் .....	39
வீட்டுத் தகராறுகளைத் தவிர்க்க .....	40
உண்பதற்கு முன் بِسْمِ اللَّهِ வை அவசியம் ஒதுங்கள் .....	41
ஷைத்தானிடமிருந்து உணவைக் காப்பாற்றுங்கள் .....	41
بِسْمِ اللَّهِ أَوْلَىٰ وَأَحْسَرُ .....	42
ஷைத்தான் உணவை கக்கி விட்டான் .....	42
நாயகத்தின் பார்வையிலிருந்து மறைவானது எதுவுமில்லை .....	43
சித்தீகுல் அக்பரும் ﷺ மதனி ஆபரேஷன் செய்தார்கள் .....	44
1. அண்ணலவர்கள் கண்களை ஒளிப்படுத்தினார்கள் .....	46
2. அண்ணலவர்கள் கட்டிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள் .....	47
3. அண்ணலவர்களின் கருணை மூச்சிரைப்பை நிறுத்தியது.....	47
4. அண்ணலவர்கள் போக்கிய தொழுநோய் .....	48
5. அண்ணலவர்கள் கொப்புளங்களை சீராக்கினார்கள் .....	49
76 ஆயிரம் நன்மைகள் .....	52
மிருகங்களை அறுக்கும்போது الرَّحْمَنِ الرَّحِيمِ என்று ஒதக்கூடாததன் ஹிக்மத் .....	52
19 எழுத்துக்களின் ஹிக்மத் .....	53
கப்ரிலிருந்து வேதனை நீங்கிவிட்டது .....	54
குழந்தையின் மதனி பயிற்சியின் நிகழ்ச்சி .....	55
தஃவதே இஸ்லாமியுடைய தர்பிய்யத்தின் வசந்தம் .....	58
மதனி கா.பிலாவை விட்டும் தடுப்பதன் நஷ்டம் .....	59
விலங்குகளின் வீடு.....	60
காய்ச்சலுக்கு மருந்து .....	61

يَا نَبِيَّ	என்பதிலுள்ள ஐந்து எழுத்துக்களின் தொடர்பில் காட்ச்சலுக்கான ஐந்து மதனி சிகிச்சைகள்: .....	62
	கண்களுக்கு பார்வை கிடைத்தது .....	64
	தலைவலிக்கு சிகிச்சை .....	66
سَوَاءُ	வின் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை .....	67
يَا أَلَلَّهُ	என்பதிலுள்ள 6 எழுத்துக்களின் தொடர்பில் ஒற்றைத் தலைவலிக்குரிய 6 சிகிச்சைகள்: .....	68
يَا مُصْطَفَى	என்பதிலுள்ள 7 எழுத்துக்களின் தொடர்பில் தலைவலிக்குரிய 7 சிகிச்சைகள்: 69	
	மூக்கில் இரத்தம் வடிவதன் சிகிச்சை .....	70
	மருந்தின் சம்பவம் .....	71
	மருந்தின் மீதல்ல, இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள் .....	72
	ஆன்மாவின் புத்துணர்வு .....	72
	சிறப்பாக ஒதுவதன் மகிமை .....	72
	இறைநாம இனிமையே வெற்றிக்கு காரணம் .....	72
	கியாமத்திற்காக அதிசய அத்தாட்சி .....	73
	நீ தண்டனையிலிருந்து தப்பிவிட்டாய் .....	74
	கஃபன் மீது எழுதும் முறை .....	75
	நாம் உன்னை மன்னித்து விட்டோம், போ .....	75
	பரிசுத்த அமல்களின் அறிகுறி .....	77
	ஆபத்துகள் நீங்க இலகுவான பிரார்த்தனை .....	77
	கஷ்டங்கள் தீர்ந்து விடும் <b>إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ</b> .....	78
	புதியதோர் வாழ்க்கை .....	79
سَوَاءُ	வின் ஹதீவானி .....	82
سَوَاءُ	எழுதுவதன் மகத்துவம் .....	83
	பூமியிலே எழுதுதல் .....	85
	எல்லா மொழி எழுத்துக்கும் மதிப்பு கொடுங்கள் .....	86
	மதீனா ஷரீஃபில் மனம் வருத்திய ஒரு நினைவு .....	87
	ஒரு அறிவாளியின் தர்க்கம் .....	89
	இந்த எளியவனின் பதில் .....	89
	குடிகாரனுக்கு மன்னிப்பு கிடைத்து விட்டது .....	91
	மன்னிப்பின் பரிசு .....	92
	நல்ல எண்ணத்திற்கான நன்மைகள் .....	93

அல்லாஹுதஆலாவின் மறைமுக செயல் .....	94
மயிர்கூச்செரியும் நிகழ்ச்சி .....	95
மதீனாவின் முலாஃபிர் (பயணி) .....	97
குடிகாரர் வலியுல்லாஹ் ஆகிவிட்டார் .....	100
ஒழுக்கமுள்ளவன் அதிர்ஷ்டசாலி ஒழுக்கமற்றவன் துரதிர்ஷ்டசாலி .....	101
மிருகங்களும் வலியுல்லாஹ்வுக்கு மரியாதை செய்கின்றன .....	103
நம்புவோர்க்கும் மன்னிப்பு .....	103
புனித காகிதத்தை எடுக்கும் மகிமை .....	104
அபூலஹபும் மீலாதும் .....	106
முஸ்லிமும் மீலாதும் .....	106
ஈமானை பாதுகாக்கும் வழிமுறை .....	107
புனித காகிதத்தின் பரகத் .....	107
நான்கு துஆக்களின் நிகழ்வுகள் .....	109
உடைந்த மண் பாளை .....	111
சாதாரண காகிதத்திற்கும் மரியாதை .....	112
பாதையில் செல்லும்போது காகிதங்களை உதைக்காதீர்கள் .....	112
பென்ஸிலின் சீவல் .....	113
மையின் புள்ளிக்கும் மரியாதை .....	114
சுவற்றின் மீது விளம்பரத்தை ஒட்டாதீர்கள் .....	115
செய்தித்தாள்களை வீணாக விற்காதீர்கள் .....	116
என் தந்தைக்கு மூளைக்கோளாறு .....	117
மதனி காஃபிலா மீது அண்ணலாரின் ﷺ அருட்கொடை .....	118
அண்ணலே ﷺ உணவூட்டினார்கள் .....	120
எல்லா மொழியின் எழுத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள் .....	121
எண்களின் தொடர்பு .....	123
புனித காகிதங்களை நனைக்கும் வழிமுறை .....	124
புனித காகிதங்களை புதைப்பதின் வழிமுறை .....	125
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமின் மகிமையை பெற்று கொள்ளுங்கள்” என்பதிலுள்ள 29	
எழுத்துக்களின் தொடர்பில் 29 மதனி முத்துக்கள்: .....	125
بِسْمِ اللَّهِ என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் ஏழு சம்பவங்கள்: .....	132
1. விறகுவெட்டி எப்படி செல்வந்தனானான்? .....	132
கேஸட் இஜ்திமாவில் அண்ணலாரின் தரிசனம் .....	134
பொய்க்கனவு சொல்வதின் தண்டனை .....	137

சிந்திக்காமல் பேசுபவர்களே, எச்சரிக்கை! .....	137
அஃலா ஹழ்ரத்தின் கனவு .....	139
இன்று யார் கனவு கண்டது? .....	139
நற்செய்திகள் மீதமுள்ளன .....	140
தம்மைப்பற்றி நல்ல கனவு காணுவோர்க்கு பரிசு .....	140
இமாம் புகாரியுடைய தாயின் கனவு .....	141
2. ஒரு யூத ஆண் பெண்ணின் இனிய நிகழ்வு.....	142
ஒரு கிறிஸ்தவர் இஸ்லாத்தை ஏற்றல் .....	145
3. மேன்மையான மல்புத்த வீரர் .....	145
4. கிணற்றிலிருந்து பை எப்படி வந்தது? .....	147
5. ஃபிர் அவ்னின் மாளிகை .....	148
வீட்டின் பாதுகாப்பிற்காக .....	149
6. நீங்கள் மனிதரா அல்லது ஜின்னா? .....	149
7. விஷம் ஊட்டப்பட்ட உணவு .....	151
அண்ணலாரின் சன்னிதியில் மஹ்மூத் கஸ்னவியின் ஒப்புதல் .....	155
தஸ் ஹஷ்ஸாரி துரூத் ஷீஃப் .....	157
நாற்பது ஆன்மீக நோய் நிவாரணிகள் .....	158
ஸலவாத்தின் மகிமை.....	158
கஃபனுக்காக பெறுமதியான மூன்று பரிசு .....	164
மஜ்லிஸிலிருந்து எழும்போது ஒதும் துஆவின் சிறப்பு .....	166
நன்மையின் முத்திரையும் பாவங்களின் மன்னிப்பும் .....	166
“எனக்கு குஃவகே இஸ்லாமியின் மீது அன்புள்ளது” எனும் 22 எழுத்துக்களின் தொடர்பில் .:பைஸானெ சுன்னத்துடைய தர்ஸின் 22 மதனி முத்துக்கள் .	168
பைஸானெ சுன்னத்திலிருந்து தர்ஸ் செய்யும் முறை .....	171
அருள் பிறகு ஸலவாத்தும், ஸலாஹும் இவ்வாறு ஒதுக்கொள்ளுங்கள்: .....	172
குர்ஸின் இறுதியில் இவ்வாறு உற்சாகமுட்கங்கள் .....	173



## ஸ"ன்னத்துக்களின் வசந்தங்கள்

அல்லஹ்மதுலில்லாஹி **سنة** அல்லுஹ் ஆகையாம் கண்ணத்துக்களையும் போதிக்வின்ற அஹ்லுல் ஸ"ன்னத் வல் ஐமாவத்தின் அஹ்மியல் சார்பற்ற உலககளாவிய அமைப்பான "தஃவதே இஸ்லாமி" யின் நறுமணம் கமழும் மதனி சூழலில் அதிகமான கண்ணத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விபரமும்பிறமை பின்னரையும் இல. 10, மெஸுன்ஜர் வீதி, கொழும்பு 12 இல் அமைந்துள்ள 'டபஸா'னே மதனாவில் மஃரிப் தொழுதகையை தொடர்ந்து நடைபெறுகின்ற ஸ"ன்னத்துக்கள் நிறைந்த இஹ்மாவில் ஆரம்பம் முதல் இறுதியரை கலந்துகொண்டு அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் ஔஸுல்லாஹி **سنة** அண்ணவர்களின் நேசிக்கமுடன் மதனி காஃபிலாக்களில் ஸ"ன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி "மக்தபதூல் மதனா" எனும் தஃவதே இஸ்லாமியின் ஓரல் நிஸையத்திலிருந்து "மதனி இன்ஆமாத்" எனும் பதிவேட்டை ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் பெற்று அதன் பிரகாரம் அமல் செய்து தினமும் 'மிக்ரே மதனா (அமல்களின் மீது கண்ணோட்டம்) செய்தவாறே அதனை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அதனை உங்கள் பிரதேச தஃவதே இஸ்லாமியின் பொறுப்பதாரியிடம் ஒப்படைத்து வாருங்கள். இன்னொ அல்லாஹ் இதனுடைய பரக்கத்தை கொண்டு 'பாஜுகள், வாஜிபுகள் மற்றும் ஸ"ன்னத்துக்களை மேலி நடக்கவும், பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும் ஈமான பாதுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும் உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சபோதரர்களும் "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்திருத்த முயற்சி செய்வேன்" இன்னொ அல்லாஹ் **حزبنا!** எனும் மதனி (நன்) நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சீர்திருத்தத்திற்காக "மதனி இன்ஆமாத்" பிரகாரம் அமல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சீர்திருத்தத்திற்காக "மதனி காஃபிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை யூத்தி செய்யலாம்.



**மக்தபதூல் மதனா**  
தஃவதே இஸ்லாமி

இல. 10, மெஸுன்ஜர் வீதி, கொழும்பு-12, இலங்கை.  
தொலைபேசி: +94 (11) 2394748/9  
E-mail: [maktaba@dawateislami.net](mailto:maktaba@dawateislami.net)  
Web: [www.dawateislami.net](http://www.dawateislami.net)